

REPORT

ON A SEARCH FOR

SANSKRIT AND TAMIL MANUSCRIPTS

FOR THE YEAR

1896-97.

BY

M. SESHA GIRI SASTRI, M.A.,

CURATOR, GOVERNMENT ORIENTAL MSS. LIBRARY, AND PROFESSOR OF SANSKRIT AND
COMPARATIVE PHILOLOGY, PRESIDENCY COLLEGE, ETC., ETC.

PREPARED UNDER THE ORDERS OF THE GOVT. OF MADRAS.


सन्यामन जप्तन

No. I.

MADRAS:

PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS.


1898.




सत्यमेव जयते

CONTENTS.

	PAGE
Report	v
List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter	ix
Notices of Sanskrit and Tamil Manuscripts—	
Sanskrit Manuscripts	1
Tamil Manuscripts	28
Extracts from Sanskrit Manuscripts	61
Extracts from Tamil Manuscripts	165
Index	269





सत्यमेव जयते

REPORT.

THIS is the first number of a series of Reports to be issued by me in connection with the search and preservation of Sanskrit Manuscripts. These are prepared on the plan suggested by the excellent Reports published by Professors Peterson and Bhandarkār in the Bombay Presidency. There can, however, be no comparison between the limited work done in this Presidency and the extensive work turned out in the other Presidencies with their full grants.

The following allotments were made by the Government of India in 1869 for conducting the search of Sanskrit Manuscripts in each of the three Presidencies—Bengal, Bombay and Madras—and in Rajputana to be spent in the following manner :—

	RS.
For travelling 1,200
For transcribing manuscripts 1,000
For purchasing manuscripts 1,000
 Total ...	 3,200

2. But this large grant was withdrawn in Madras in 1886 and was transferred with the duties of the search of manuscripts to the Archaeological Department, and a small grant of Rs. 600 was made for purchasing and transcribing and for contingency. No provision was, however, made for touring in search of Sanskrit

Manuscripts, and, owing to the absence of touring, no information could be obtained of the existence of rare, useful and important manuscripts in the various parts of the country and of the existence of libraries and manuscripts offered for sale. Though I have tried to overcome this difficulty at my private cost, the work done with the reduced grant of Rs. 600 must fall considerably short of what can be done with the full grant of Rs. 3,200 sanctioned by the Government of India. Since my appointment to the Curatorship in 1893, I have been annually collecting manuscripts with the reduced grant of Rs. 600 and wished to publish a full Report on the work done, once in three years. I commenced to prepare, accordingly, a Report for the years 1893–94, 1894–95 and 1895–96, but was obliged to close it with the first year only, as I was called upon to issue the Report for each year and print it immediately. In conformity to this order, I prepared a Report for the year 1896–97 and another for 1897–98, and the former has been issued from the press and is introduced now. The remaining two Reports, viz., those for 1893–94 and 1897–98, will be published as Nos. II and III of this series.


3. The total number of manuscripts acquired during the year 1896–97 is 309 (Sanskrit Manuscripts 187, Tamil 119, Telugu 2, and Canarese 1), and lists of the manuscripts arranged according to subject-matter are included in this Report. Fifty-four rare and important Sanskrit and thirty-one Tamil works are noticed in this volume with full extracts from them. Besides these, it contains extracts from other important works, both in Sanskrit and in Tamil; and these works will be noticed in the future numbers of this series.

4. In preparing such works, we have to study carefully most of the manuscripts acquired and make a good deal of research, which gives full work to myself and my assistants; and considering the shortness of the time at our disposal and the insufficiency of the help acquired, I am not quite sure whether this report cannot be improved and is quite free from the errors which may be avoided by devoting more time to the work than has already been done.

5. A noteworthy feature of these Reports is that they include the catalogues and notices of rare and important Tamil Manuscripts acquired during the search of Sanskrit Manuscripts, and these additions will, undoubtedly, enhance the usefulness of these Reports in Southern India, which possesses a vast and very ancient Tamil literature claiming as much attention on the part of Government as the literature of Sanskrit, and deserves to be explored as the latter literature has been for the last many years. For this purpose I intend to apply to Government for an annual grant of Rs. 1,619, which, I earnestly hope, will be sanctioned.

M. S.

19th August 1898.



सत्यमेव जयते

LIST OF MANUSCRIPTS ACQUIRED IN 1896-97, ARRANGED ACCORDING TO SUBJECT-MATTER.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
I.—SANSKRIT.							
i.—VĒDAS.							
(a) <i>Samhitās.</i>							
1	Yajurvēdabhbhāṣyam (Juñā-nayajūnah).	Bhaṭṭabhbhāskara ..	Kadijan ..	Telugu ..	214	12	From Kanda I, Praśna 5, Anuvaka 7 to 6th Praśna, 12th Anuvaka.
2	Yajurvēdabhbhāṣyam (Vēdārthaṇprakāśikā).	Sāyanācārya ..	Paper ..	Dēvanāgari ..	566	15	Up to 11th Anuvaka of the 6th Praśna, I Kanda.
3	Do. do. ..	Do. ..	Do. ..	Telugu ..	176	21	In the VII Kanda up to 18th Anuvaka of 4th Praśna.
4	Yajurvēdamantrapraśna ..	Sāyanācārya ..	Kadijan ..	Grantha ..	48	7	
5	Sāmavēdamantrakhanḍabhāṣyam.	Bharatasvāmi ..	Paper ..	Dēvanāgari ..	181	14	
6	Sāmavēdasamhitābhāṣyam.	Bharatasvāmi ..	Do. ..	Telugu ..	268	18	Pūrvark.
(b) <i>Bṛāhmaṇas.</i>							
7	Dēvatādhvāyahṛīhṛīhṛī-	Sāyanācārya	Paper ..	Dēvanāgari ..	26	15
	bhāṣyam.						

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

SANSKRIT MANUSCRIPTS ACQUIRED.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
i.—VEDAS—cont.							
(b) Brāhmaṇas—cont.							
8	Vāmisabrahmaṇabhasyam.	Sayantacarya	..	Paper .. Do. ..	Devaṇāgari .. Do. ..	19 11	15 15
9	Sāṁhitāpanisadbhūmaṇabhasyam.	Do	..				
(c) Upaniṣads.							
10	Tsāvīśyōpanisadbhāṣyatip-parānam.	Śivānandayati	..	Kađjan ..	Grantha ..	22	6
11	Aitarēyōpanisadbhāṣyatip-parānam.		Paper ..	Devaṇāgari ..	31	17
12	Kāthakōpanisadbhāṣyatip-parānam.	Śivānandayati	..	Kađjan ..	Grantha ..	34	6
13	Kēñōpanisadbhāṣyatipparānam.	Do.	..	Do. ..	Do. ..	53	6
14	Do.	do.	..	Do. ..	Do. ..	26	6
15	Taitirīyōpanisad		Do. ..	Do. ..	144	5
16	Prashnōpanisadbhāṣyatippa-nam.		Paper ..	Devaṇāgari ..	29	Injured. 18
17	Muṇḍakabhaṣyatipparānam.	Śivānandayati	..	Kađjan ..	Grantha ..	42	6

(d) *Vedakalpas.*

18	Padakārikaratnamālā ..	Śaṅkaracārya ..	Paper ..	Dēvanagari.	110	16	
19	Yajuhpratिश्ख्यam	Kađjan ..	Grantha ..	22	7	2 Prāṇas; injured.
20	Sāmatanttrasūtrabhaśyam	Paper ..	Telugu ..	184	24	
21	Sāmavēdgānālakṣaṇam	Do. ..	Do.	51	21	2 Prāṇas.
	(Samjūḍprakaraṇam ..)						

(e) *Śrauta.*

22	Istihautram	Kađjan ..	Grantha ..	22	6	

(f) *Gṛhya.*

23	Āpastambagṛhyasūtram ..	Āpastamba ..	Kađjan ..	Grantha ..	28	7	
24	Jaiminīgṛhyasūtram ..	Jaimini ..	Paper ..	Dēvanagari ..	48	15	Incomplete.
25	Jaiminīgṛhyasūtram ..	Būgañīkōṭī ..	Do. ..	Dēvanagari ..	25	16	
26	Dṛḍhyāyanāgṛhyaparisis- tam.	Do. ..	Do. ..	96	14	

ii.—**VYĀKARĀNA (GRAMMAR).**

27	Ganapāthah ..	Pañini ..	Kađjan ..	Telugu ..	42	7	
28	Prakriyākaunudi ..	Rāmacandraśrya ..	Do. ..	Do.	174	7	From अचू मन्त्र to कुरन्त.

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
ii.—VYĀKARĀNA (GRAMMAR)—cont.							
29	Śabdakaustubhā ..	Bhattōjīdikṣita ..	Kadjan ..	Telugu ..	48	7	1 Ahnika in I Adhyaya.
30	Siddhāntakaumudiyākhyā ..	Bhattōjīdikṣita ..	Do. ..	Do. ..	98	7	Incomplete. Up to Ajanta pullings.
31	Siddhāntakaumudiyākhyā .. (Praudhamanōraṇa).	Bhattōjīdikṣita ..	Do. ..	Do. ..	110	7	Up to Ajanta pullings.
32	Siddhāntakaumudiyākhyā .. (Bala manōraṇa).	Vāsudēva ..	Paper ..	Dēvanāgarī.	104	13	Up to अनु सन्दिग्ध.
33	Siddhāntakaumudiyākhyā .. (Laghusa bēlendusēkhara).	Nāgēśabhattā ..	Kadjan ..	Telugu ..	100	7	Only कृष्णदि- प्रकारणम्.
34	Do. do. ..	Do ..	Paper ..	Dēvanāgarī.	244	18	Uttarārdha.
iii.—NIGHĀNTU.							
35	Anēkārthamāñjari	Paper ..	Dēvanāgarī.	16	11	2nd and 3rd chapters; injured.
36	Amarakōśapadavṛtiḥ ..	Vāngalalingayyastri ..	Kadjan ..	Telugu ..	292	9	I Kanda and up to Vaiṣṇava Varga in II Kanda.

iv.—KĀVYĀ (Poetry).

(a) Ādikāvya.

37	Rāmāyanam kānda).	(Sundara-	Vālmiki	Kadijan ..	Grantha ..	279	12
38	Rāmāyanāmṛtakataktikā.	Paper ..	Telugu ..	43	32	26 sargas.

(b) Kāvya.

39	Udararāghavam	..	Kavimalla Mallayārya	Kadijan ..	Telugu	62	9
40	Udararāghavaravyākhya (Pradyotinī).	..	Cauṇḍipandita	Do. ..	Do.	..	56	8
41	Campubhāratam	..	Anantabhatta	Do. ..	Do.	..	146	8
42	Nāthamunivijayacampuh	Rāmānujādāsa	Paper ..	Do.	..	59	30
43	Bānāsuravijayacampuh	Vēnkatacārya	Do.	Do.	..	78	4 Ullasas.
							7	

(c) Nītlkāvya.

44	Bhallaṭāśatakam	..	Bhallaṭa	Paper ..	Dēvanāgarī,	52	13
----	-----------------	----	-------------	----	----------	-------------	----	----

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
V.—RŪPAKA (DRAMA).							
45	Candrakalākalyāṇam	Nṛsimhakavi ..	Kadijan ..	Telugu ..	90	6	
46	Dhanāñjayaśayavāyā-	Kāñcanakavi ..	Paper ..	Iēvanāgari ..	22	9	
47	gab.	..	Do.			
48	Nārāyanivilāsaḥ ..	Virūpākṣa ..	Do. ..	Telugu ..	19	17	
49	Prahasanam	Do. ..	Grantha ..	62	10	
50	Rasikajanarasollasabhā-	Vēṅkatakavi ..	Kadijan ..	Telugu ..	35	7	
	pah.			
	Lakṣmīsvayamvarah ..	Śrinivāscatustuśkavī-	Paper ..	Do. ..	60	16	2 to 3 Ankas.
		dra.					
vi.—ĀRAṄKĀRA (RHETORIC).							
51	Ālāṅkārakanstubhah	..	Vēṅkatacāryāḥ ..	Kadijan ..	Telugu ..	70	8
52	Ālāṅkāraprakaranam	..	Nṛsimhakavi ..	Do. ..	Do. ..	203	13
53	Ālāṅkārenduśekharah	Do.	125	8
	(Lakṣānamālikāvivākhyā).						
54	Nārājanāyasaśobhūṣanam ..	Narasimha ..	Do. ..	Grantha ..	354	11	
55	Bhagavataśāhityamatijuṣṭa.	Bhāttavēṅkata ..	Paper ..	Do. ..	96	22	
56	Rasārvavarasudhakarah ..	Singabhbupūḍla ..	Kadijan ..	Telugu ..	236	8	Injured.
57	Vātsāyayanaśāṭram ..	Vāśiyāṇyaḥ ..	Paper ..	Grantha ..	10	25	3 Adhyāya in Part II.

vii.—Nyāya.

58	Sahacārvādaḥ	Paper ..	Telugu ..	164	22
----	-------------------	------	----------	-----------	-----	----

viii.—Mīmāṃsā.

59	Śāstradīpikā .. .	Pārthasāstramīśra ..	Kaṭṭiān ..	Grantha ..	290	14
----	-------------------	----------------------	------------	------------	-----	----

ix.—Vedānta.

(a) <i>Aḍvaitatādānta.</i>						
60	Jñānavasiṣṭhasaptāśati ..	Rāmēśabhbāraṭ ..	Paper ..	Telugu ..	173	24
61	Brahmasūtrāṇyāśah ..	Govindānanda ..	Do. ..	Do. ..	290	20
62	Brahmasūtrabhaṭṭāśayavṛkhyā ..	Śāṅkarācārya ..	Do. ..	Do. ..	262	20
63	(Bhaṭṭācārya Prabhāṭī). Bhagavadgītābhāṣyam ..			Grantha ..	109	13

(b) *Vaiśiṣṭādvaitāśādānta.*

64	Bhagavadgītābhāṣyam ..	Rāmānujācārya ..	Kaṭṭiān ..	Telugu ..	188	8
65	Śrīguṇāratnakōśaḥ ..	Parīśarabhaṭṭa ..	Do. ..	Do. ..	9	6

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages, Lines.	Remarks.
ix.—VEDĀNTA—cont.						
(c) Bhaktivēdānta.						
66	Nirōdhalaṅkāraṇam	..	Puṣṭipravartakācārya.	Paper	2	25
67	Paratattvavilāśah	Kṛṣṇatīrtha ..	Do.	73	26
68	Paratattvājanam	Muralidharaḍāsa ..	Do.	91	27
69	Puṣṭipravāhamaryādā	Vallabhaśācārya ..	Do.	2	5
70	Puṣṭipravāhamaryādāvi-vṛth.	..	Vīṭhīlācārya ..	Do.	39	25
71	Prēnabhaktisrāyanaṁ	Do.	..	27
72	Pṛeṇāmr̥tarasāyanaṁ	Do.	..	22
73	Bālahōḍhal	Vallabhaśācārya ..	Do.	3	25
74	Brahmaśūtrabhaṣyam	Do.	Do.	2	5
75	Bhakticitāmaṇih	Muralidharaḍāsa ..	Do.	1,346	10
76	Bhaktisūtram (with com-mentary).	..	Sāndilya ..	Do.	..	29
77	Bhaktihamsah	Muralidharaḍāsa ..	Do.	..	22
78	Bhaktihētunirṇaya	Vīṭhīlācārya ..	Do.	63	14
79	Rhaktihētunirṇayaivīrtih.	..	Do.	Do.	14	25
80	Bhagavānnāmadrarpaṇah	Raghunātha ..	Do.	38	8
81	Bhagavānnāmārthbhāvan.	..	Muralidharaḍāsa ..	Do.	50	15
82	Vivekadhairyāśrayanam	Do.	Do.	63	25
83	Sampradāya ruladiptikā	Vallabhaśācārya ..	Do.	1	25
84	Suvartasūtram (Vidvan-mandana) uktivākyā.	..	Gadacārya ..	Do.	63	25
			Purusottama ..	Do.	148	13
				Do.	..	Incomplete.

85	Sēvīkalpataru	Muralidharadāsa	..	Do.	..	Do.	..	42	7
86	Sēvāplalam	Vallabhācīrya	..	Do.	..	Do.	..	1	25

xi.—DHARMA.

87	Aghapāñc-śastīḥ commentary ¹	(with Dravyasuddhādīpikā	Viśīnatha Rāmaacandrabudha. ..	Kadijan ..	Grantha	89	9	Only 56 injured.
88	Vaidyanathasaṅgrahāḥ	..	Puruṣottama	Paper ..	Do.	..	144	10	
89	Sannīśaenīnayāḥ	Kadijan ..	Do.	..	23	10	Incomplete; injured.
90	Smṛtiśārasaṅgrahāḥ	..	Vallabhācīrya	Paper ..	Do.	..	3	25	
91	Sarasyātī	..	Puruṣottamanāandasarasyātī	Do.	Telugu	74	22	

xi.—PRĀYOGA.

92	Āpastanīpūrvaprayōgah.	..	Kadijan ..	Grantha	78	6	Injured.
93	Drahyāyanapūrvapraprāyogaḥ.	..	Paper ..	Telugu	182	18	
94	Prayogratnam (Āśvalāyana).	Bhāttanārāyaṇa	..	Do. ..	Dēvanāgarī.	286	12	
95	Bōdhāyanapūrvaprayōgah.	..	Kadijan ..	Grantha	18	6	
96	Brahmayajñal (Yajusṭa)	Do. ..	Telugu	9	6	Injured.

xi (a).—Srōtra.

97	Ācīryānāmāvalīḥ	..	Hariraya ..	Paper ..	Grantha	3	25
98	Ātmānivēdanam	..	Sanatkumāra ..	Do. ..	Do.	..	1	25

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
xii (a).—ŚUĀTRA—cont.							
99	Antahkaranaprabōdhak	• Vallabhbacārya	•	Paper	..	1	25
100	Āradhanastotrām	• Baghunātha	•	Do.	..	1	25
101	Ālavandarastotrām	• Ālavandar	•	Kadijan	..	5	6
102	Āstaslokiyākhyāna	• Vaisnavadāsa	•	Do.	..	2½	7
103	Gadyatrayam	• Rāmānujācārya	•	Paper	..	22	14
104	Giridharyāṣṭakam	• Baghunātha	•	Do.	..	1	25
105	Gōvardhanārya	• Gōvardhana	•	Do.	..	30	8 204 stanzas.
106	Gauridāśakam	• Vitthalanātha	•	Kadijan	..	2	5 Slightly injured.
107	Catuśśoki	• Hārīdāsa	•	Paper	..	Do.	..
108	Ceranacibhavarāṇā	• Haridāsa	•	Do.	..	4	25
109	Janmavaiphalāṣṭakam	• Do.	•	Do.	..	1	25
110	Jalabhedastotrām	• Vallabhbacārya	•	Do.	..	2	25
111	Jalabhedastotrātkā	• Kalyānārāya	•	Do.	..	28	25
112	Daksināmūrtimānasapūjā	•	•	Kadijan	..	1	6 Injured. Do.
113	Daksināmūrtiyāṣṭakam	•	•	Do.	..	4	5
114	Dasabhāvarāṣṭakam	• Haridāsa	•	Paper	..	1	25
115	Dairīṣṭakam	• Do.	•	Do.	..	1	22 Two copies.
116	Nandasūnraṣṭakam	• Vallabhbacārya	•	Do.	..	1	25
117	Navagrahastotrām	•	•	Kadijan	..	3	5 Slightly injured.
118	Navanītāpriyāṣṭakam	• Haridāsa	•	Paper	..	1	25
119	Pāñcakṣarastotrām	• Do.	•	Do.	..	1	25
120	Paribṛdhaṣṭakam	• Vallabhbacārya	•	Do.	..	1	25

121	Purusottamasahasranāmāni	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.
122	Bhujāṅgāprayāśṭakam ..	Haridāsa
123	Māngalāṣṭakam	Kadijan ..	Do.								
124	Mānasapūjā	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.	Do.
125	Markandeyaśivāstotram	Raghunātha
126	Mukhyāśaktistotrā	Haridāsa
127	Yamunānāmāvalih
128	Yamunāvijñaptih
129	Rāghavāṣṭakam
130	Rādhāṣṭotram
131	Vallabhbāhuvāṣṭakam
132	Vallabhbāṣarāṇāṣṭakam
133	Vallabhbācaryacintanapra-karāḥ.
134	Vallabhbācāryastotram
135	Vallabhbācāryāṣṭakam
136	Vallabhbāṣṭakam
137	Vaibhavaprakāśikā
138	Viṭṭhalāṣṭakam
139	Viṭṭhalācārvacintanapra-karāḥ.
140	Viṭṭhaśāvartīṣṭotrāṣṭatam.
141	Visnuvaibhavam
142	Viṣṇuatanāmāvalih
143	Vṛṣṇidīṣṭotram
144	Sarāṇāṣṭakam
145	Sivasankaraṣṭakam
146	Sivāṣṭoṭram
147	Srimāṭṭāṣṭakam
148	Srimadāṣṭakam

Slightly injured.

Do.

Slightly injured.

Do.

Slightly injured.

Do.

Slightly injured.

Do.

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	lines.	Remarks.
xii (a).—ŚIŪTRA—cont.							
149	Śrīraṅgarājastavaḥ	Kadjan .. Paper ..	Telugu .. Grantha ..	17 1	6 25
150	Srivijapīḥ	Do. ..	Do.	1	28
151	Sarvottamastotrām	Do. ..	Do.	1	25
152	Siddhāntah	..	Haridasa ..	Do. ..	Do.	1	25
153	Sudarśanasatakam	..	Kiranārājaya ..	Kadjan .. Paper ..	Do. .. Dēvanāgari.	12 248	8 11
154	Saundaryalahariyyākhyā .. (Sūtlāvādyōhīni).	..	Pravarasena	Dēvanāgari.	248	Incomplete.
155	Smaranastakam	..	Haridasa ..	Do. ..	Grantha ..	1	22
156	Svāminiprārthamā	..	Do. ..	Do. ..	Do.	1	20
157	Svāmiyugalāstakam	Do. ..	Do.	1	25
158	Harivamsadhyāra	Do. ..	Do.	26	14
xiii (b).—PŪJA, MANTRA AND ĀGAMA.							
159	Kriyāpradipah	Paper ..	Telugu ..	147	14
160	Mantraśastram	Kadjan ..	Do. ..	150	Incomplete.
161	Dēvatārcanavidhiḥ	Paper ..	Grantha ..	16	Injured; incomplete.
162	Śvacchandapaddhatiḥ	..	Madhusūdanatirtha ..	Do. ..	Dēvanāgari.	86	8 Injured.

xiii.—PURĀNA.

1163	Gōvardhana-irimāhatmyam	Vallabha and Viṭṭhala.	Paper ..	Dēvanāgarī.	50	9
1164	Tattvadipamībandhanam ..		Do. ..	Grantha ..	554	12
1165	Tattvadipaprakāśvaraṇa-		Do. ..	Do.	296	14
	bhāṅga.		Do. ..	Do.		
1166	Nirdeśhavivṛtiyākhyā	Do. ..	Do.	156	11
			Do. ..	Do.		
1167	Bhūgavatam	Do. ..	Do.	4	25
1168	Bhūgavatam ..	Vyāsa ..	Do. ..	Telugu ..	35	6
		Kadjan ..	Do.		
1169	Bhāgavatamāñjātmyam ..		Paper ..	Grantha ..	143	12
1170	Bhāgavataव्याख्या ..		Do. ..	Do.	54	14
1171	Bhāgavataव्याख्या (Subō-		Do. ..	Do.	842	12
	dhinī).		Do. ..	Do.		
1172	Bhāgavataव्याख्या (Subō-		Do. ..	Do.	208	14
	dhinī).		Do. ..	Do.		
1173	Bhūgavatavyākhya (Subō-		Do. ..	Do.	610	10
	dhinī).		Do. ..	Do.		
1174	Bhāgavatasubodhiniव्याख्या.		Bālakṛṣṇalālabhaṭṭa ..	Do.	142	12
1175	Bhāgavapuruṣam ..	Vyāsa ..	Do. ..	Telugu ..	220	16
			Do. ..	Do.		
1176	Yādavagirimāñjātmyam ..			Kadjan ..	78	8
1177	Vīṣṇupurāṇam ..	Vyāsa ..	Do. ..	Do.	248	11

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
xiii.—PURĀNA—cont.							
178	Visnusarvöttamam	Kadijan .. Do. ..	Telugu .. Grantha ..	14 40	6	14 to 17 Adhyayas.
179	Sankṣepahilāsyamāhātmy- am.	Do. ..	Do. ..	6		
180	Satyakṣētramāhātmyam	Do. ..	Do. ..	64	8	
xiv.—CARITRA (HISTORY).							
181	Vallabhbhākṛyacaritram ..	Muralidharmadāsa ..	Paper .. Do. ..	Grantha .. Devanagari.	38 33	15 9	Incomplete.
182	Vikramasēnacaritram					
xv.—VADYA (MEDICINE).							
183	Carakasamhitā ..	Caraka ..	Kadijan .. Do. ..	Telugu .. Do. ..	44 78	7	Incomplete.
184	Praṇottararatnamālā ..	Śrīsaīhanātha ..	Do. ..	Do. ..	47	7	
185	Sadvaidyajivanam ..	Lōlambaraja ..	Do. ..	Do. ..			
xvi.—JYAUTIṢA (ASTROLOGY).							
186	Sarvārthaśintāmaṇih ..	Venkataṛḍa ..	Kadijan ..	Grantha ..	364	6	14 Adhyayas; in- jured.

187	Nṛttaṭākāpūrtanam (with Telugu commentary).	Śāringadēva	Paper ..	Telugu	66	21
-----	------------------------------------------------	----------------	----	----------	-----------	----	----	----

III.—TAMIL.

i.—GRAMMAR.

188	Agapporulvilkam (with commentary).	Nāīkavirājanambi ..	Paper ..	Tamil	265	24
189	Ilakkānavijakkam (with commentary).	Vaidyanathanāvalar ..	Kadjan ..	Do.	..	812	10
190	To'gr̥ippiyam (Etymology, Iāmpūranarurai).	{ Tolgeppiyar .. Iāmpūranar .. Pavanandimuniwar .. Śāṅkarāntamacciva-	{ Paper. Kadjan.	Do.	..	228	25
191	Nuṇṇūl (with Viruttiyurai).	yappulavar ..	{ Kadjan.	Do.	..	174	7
192	Viraśōliyam (with commentary).	{ Buddhamitrānār .. Pērundēvanār ..	{ Paper. Do.	Do	..	290	25

ii.—PROSODY.

193	Yapparūṇgalakkārigai ..	Amitasāgarar ..	Kadjan ..	Tamil	14	7
194	Yapparūṇgalakkārigai (with commentary).	{ Amṛtasāgarar .. Guṇasāgarar ..	{ Do.	Do.	..	307	9

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
iii.—NIGHĀKTU.							
195	Arunporulvilkakanigandu.	Sivappirakāśan	..	Kadjan ..	Tamil ..	355	7
196	Divākaram ..	Sēnden	..	Do. ..	Do. ..	388	8
197	Padiñrāvaduñigandu (with commentary).	Mandalapurūsan	..	Do. ..	Do. ..	330	7
iv.—ĀLANKĀRĀSTRA.							
198	Dandiyalankāram (with commentary).	Dandi	Paper ..	Tamil ..	220	25
v.—POETRY.							
199	Udayanakumārakavyam ..	5 authors	Paper ..	Tamil ..	71	25
200	Ainçurunūru ..	Kallādar	Do. ..	Do. ..	46	24
201	Kallādam (with comment- ary).	Maylérumpurumal- pillai.	..	Do. ..	Do. ..	120	25
202	Jivakacintāmāni ..	Tiruttakkadōvar	..	Kadjan ..	Do. ..	119	9 1 to 3 Lambakas.

203	Tinaimālāimūraimbadu (with commentary).	Kaṇīmēdāviyār	..	Faier	..	To.	..	71	25
204	Najarenhā (with prose) ..	Pugalēnippulavar	..	Do.	..	Do.	..	126	25
205	Do. ..	Do.	..	Kađjan	..	Do.	..	207	6
206	Narinaināññū	Paper	..	Do.	..	300	15
207	Naijadam	Kacjan	..	Do.	..	294	7
208	Pandanandādi ..	Aureyār	Paper	..	Do.	..	21	25

vi.—ANTHOLOGY.

209	Nitisāram (with commentary).	Paper	..	Tamil	..	37	25
210	Nittirattu (Aṛattuppāl)	Do.	..	Do.	..	320	25

vii.—ETHICAL AND DIDACTIC POETRY.

211	Ācarakkōvai (with commentary).	Mulli	Paper	..	Tamil	..	34	25
212	Ācarakkōvai (with commentary).	Do.	Kađjan	..	Do.	..	63	9
213	Attēndi (with commentary).	Āuvaiyār	Do.	..	Do.	..	71	7
214	Tirikadugam (with commentary).	Nallādanār	Do.	..	Do.	..	83	8
215	Tirukkural (with commentary).	Tiruvalluyar	Do.	..	Do.	..	411	5

List of Manuscripts acquired in 1886-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
-----	-------------------------	---------------------	------------	------------	--------	--------	----------

vii.—EPICAL AND DIALECTIC POETRY—cont.

216	Tirukkural (with commentary).	Tiruvalluvar	Taler ..	Tamil ..	338	25
217	Nāladiyār (with commentary).	Śameṇanunivar	Kadijan ..	Do.	28	7
218	Nāladiyār (with an old commentary).	De. { Padumanīr	Paper ..	Do.	208	25
219	Nāladiyār (with Padav-rai).	Sarapānunivar	Kadijan ..	Do.	262	5
220	Nāladiyār (with commentary).	Do.	..	Do. ..	Do.	292	5
221	Nitinenivijakkam (with commentary).	Kumāragurupara-svāmīgal.	..	Do. ..	Do.	84	8
222	Nitivenbā (with commentary).	1 o. ..	Do.	47	7

viii.—UNARMED.

			Kadijan ..	Tamil ..		
			Do. ..	Do.		
223	Aruṅgalaceppu	21	9
224	Sūtakavidhi	53	7

ix (a).—ITIHAŚA.

225	Ramayana-kirttanaī ..	Arunācalakkaviriyār.	Kadjan ..	Tamil ..	1057	7	Incomplete.
-----	-----------------------	----------------------	-----------	----------	------	---	-------------

ix (b).—PURĀNA.

226	Arunācalapurāṇam (with commentary).	Ellappankavalar ..	Kadjan ..	Tamil ..	522	8	
227	Arunācalapurāṇam (with commentary).	Do. ..	Do. ..	Do. ..	417	7	
228	Upadeśakāṇḍam	Nānavaṛdayapāṇḍikāram. ..	Do. ..	523	8	
229	Kandapurāṇakrittanai	Do. ..	Do. ..	406	9	
230	Kanda-kalivenba	Do. ..	Do. ..	71	9	
231	Kāndacurukkam	Do. ..	Do. ..	236	8	
232	Kūrmapurāṇam	Ativirāmapāṇḍiyān. ..	Do. ..	430	7	Incomplete.
233	Kōyipurāṇam	Umāpatiśivācaryār ..	Do. ..	148	6	
234	Cidambarampurāṇam	Paraijōtunūvar ..	Do. ..	296	7	
235	Tiruvilayādarpurāṇam	Do. ..	Do. ..	620	10	
236	Do.	..	Do. ..	Do. ..	620	10	
237	Bhāratam (Kaṭappali-ccarukkam with commentary).	..	Villiputtūrār ..	Do. ..	31	7	
238	Piramöttirakāṇḍam	Varatūngarāman ..	Do. ..	312	8	
239	Do.	..	Do. ..	Do. ..	340	9	
240	Periyapurāṇam	Śekkilar ..	Do. ..	186	10	
241	Vādavūrpurāṇam ..	(with commentary).	Kadavulmānumūvar ..	Do. ..	610	6	

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
ix (b).—PURĀNA—cont.							
242	Viruddhācalapurāpam	Jñānakūttavāmīga!	Kadjan ..	Tamil ..	416	7	
243	Sānandagajēśapurāpam	Do. ..	Do.	176	8	
X.—VĒDĀNTA.							
244	Aññaivaraipparani	Tattuvārāyar	Kadjan ..	Tamil ..	112	7	
245	Attinvidarēdānakkattalai.	Do. ..	Do.	36	8	
246	Arivānandasitīyār	Do. ..	Do.	142	6	
247	Olivilōlukkam	Kannudaiyavallalar ..	Do. ..	Do.	60	8	
248	Kalimadai ..	Tattuvārāyar ..	Do. ..	Do.	20	8	
249	Kurundirāttau	Do. ..	Do.	400	8	
250	Sasivānabōdam	Do. ..	Do.	22	7	
251	Sasivānabōdam (with commentary).	Do. ..	Do.	62	8	
252	Silegaiyūlā	Tattuvārāyar ..	Do. ..	Do.	51	9	
253	Sivāñānaitīyār (Parapsakam with commentary).	Arunandi ..	Do. ..	Do.	685	9	
254	Sivāñānidipam	Do. ..	Do.	150	9	
255	Sivāñānobōdam ..	Meykkandadevar ..	Do. ..	Do.	178	7	

256	Sivāñānabōdaccūlitrakkā- ruthu.																	
257	Sivāñānabōdaccūrānaik- kottu.																	
258	Sivappirakāśam (with com- mentary).	Umśpatiśivīcāryar	..																
259	Sivappirakāśamūlak- karuttu.																	
260	Sivappirakāśattukkuvirut- tiyurai.																	
261	Sivāñānabōdām																
262	Sivāñānabāmālai																
263	Do.																
264	Śrutiśravilakkam																
265	Soripiñānandavupanidādam (with commentary).																	
266	Nanappulambal and Am- mānai.																	
267	Nanappaingili	Tāyumāñāavar	..														
268	Nānavāśittattikāraitū	Ājavandār	..														
269	Nānavindakkalambagam.	Tattuvārayāyar	..														
270	Tattuvārayāśastiram	Do.	..														
271	Tattuvāmīrutakāttalai	Tattuvāmīrutam	..														
272	Tattuvāmīrutam	Tattuvāmīrutam	..														
273	Tāyumāñāsvāmīgrāpi- bandam.	Tāyumāñāavar	..														
274	Tāyumāñāsvāmīgrāpādal	Do.	..														
275	Tiruccirāmbalanśikāt- talai.		Do.	..														
276	Tugalāruubodakkāttalai	Do.	..														

55 leaves, wanting;
incomplete.

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
x.—VĒDĀNTA—cont.							
277	Dēvīkālottaram (with commentary).	Kadjan ..	Tamil ..	116	9	
278	Nānnāmūnlai	Do. ..	Do. ..	29	8	
279	Pagravakītairālatṭu	Do. ..	Do. ..	14	9	
280	Mahāvākiyam (with commentary).	Do. ..	Do. ..	276	10	
281	Mahāvākiyadēśākariyam.	Do. ..	Do. ..	20	7	
282	Mahāvākiyadesākārīyakatṭalai.	Do. ..	Do. ..	6	9	
283	Vēdāntavuraippadikkatṭalai.	Do. ..	Do. ..	54	9	
284	Vairāgyadipam (with commentary).	Santalingadesikar ..	Do. ..	Do. ..	182	7	
xi.—ŚŪGRA, RELIGIOUS HYMNS, &c.							
285	Irāgavarpillaitamil ..	Kulandai Mudaliyar.	Kadjan ..	Tamil ..	85	6	Incomplete.
286	Kacchayappasāmīgaṭṭōt-tiram.	Do. ..	Do. ..	6	8	
287	Kacchayappadesikanneñju-viñjutidū.	Do. ..	Do. ..	86	8	
288	Siddharandādi (with commentary).	Do. ..	Do. ..	40	7	

289	Tirukkalukkunramūlai ..	Andhaka Kavi Virarā-	Do.	41	6
290	Tiruttanikaicittiranata- nappadikam.	gava Mudaliyar.	Do. ..	Do. ..	10	5
291	Tiruppōrurecandimurai ..	Cidambarasvīmiga!	Do. ..	Do. ..	301	6
292	Tiruvekam ..	Mārikkaracākar ..	Do. ..	Do. ..	213	8
293	Tiruvīsymoli ..	Saiakopar ..	Do. ..	Do. ..	200	7
294	Nambiyāñdānnambitru- vandādi.	Nambiyāñdāntambi ..	Do. ..	Do. ..	34	7
295	Nellaikkumīrasāmitöttr- ram.	Do. ..	Do. ..	10	7
296	Pattanattārājādal ..	Pattanattār ..	Do. ..	Do. ..	42	6
297	Palaninagarviruttam	Do. ..	Do. ..	10	6
298	Periyatirumoli ..	Tirumāngaimannan ..	Do. ..	Do. ..	216	8
299	Mummankīkōyai ..	Pattārāttār ..	Do. ..	Do. ..	17	10

xii.—MEDICINE.

300	Danvantarkalaiñānam ..	Danvantarīñāyanār ..	Kadian ..	Tamil ..	256	6
301	Bogāñāyanār Elūnūru ..	Bogāñāyanār ..	Do. ..	Do. ..	94	9

xiii.—ASTROLOGY.

302	Ullamudaiyān	Kadian ..	Tamil ..	251	7
303	Girahasputam	Do. ..	Do. ..	85	7
304	Cātakālañkāram	Do. ..	Do. ..	98	7
305	Sinēndiramālai	Do. ..	Do. ..	212	7
306	Tāndavamālai (with com- mentary).	Appivaiyer ..	Do. ..	Do. ..	50	6

List of Manuscripts acquired in 1896-97, arranged according to subject-matter—continued.

XXXII TELUGU, &c., MANUSCRIPTS ACQUIRED.

No.	Name of the manuscript.	Name of the author.	Substance.	Character.	Pages.	Lines.	Remarks.
III.—TELUGU.							
i.—Nīti.							
307	Sakalanitikathānidānam.	Errayakavi ..	Paper ..	Telugu ..	58	24	4th and 5th Asrāsas.
ii.—CARITRA.							
308	Bhōjarājyemu ..	Anantakavi ..	Paper ..	Telugu ..	82	24	6th and 7th Adhyāyas.
IV.—KANARESE.							
ITIHĀSA.							
309	Bharatavu	Kadjan ..	Kararese ..	400	8 Incomplete; injured.

NOTICES
OF
SANSKRIT AND TAMIL MANUSCRIPTS.

SANSKRIT MANUSCRIPTS.

CLASS I.—VEDAS.

SĀMHITĀS, BRAHMANĀS, UPANISADS, VĒDALAKṢĀNAS AND
ŚRAUTA AND GRHYA SŪTRAS.

1. Sāmavedabṛhmaṇyam.—A commentary on the Sāma Vēda by Bharatasvāmi, the son of Nārāyaṇa and Yajñadā who lived at Srīraṅgam. He wrote the commentary under the patronage of Rāma, a king of the Hōsala family, who, according to Burnell,* ruled about the end of the thirteenth century. This manuscript begins with the following two stanzas which do not occur in a manuscript of the work found in the Palace Library of Tanjore :—

1. शुक्लाम्बरधरं, etc., the well-known stanza.
2. भारद्वाजान्वयोदूतान्यतीन्द्राङ्गचञ्चषट्पदान् ।
श्रीशपादैकनिरतान् आचार्यानाश्रये सदा ॥

The manuscript ends with the Mahānāmnī sāman.

2. Sāmavedamantrabṛhmaṇyam.—This is a commentary on the Mantra portion of the Upaniṣad Brāhmaṇā, by the well-known Sayanācārya. It is said in the beginning that, at the request of the king Bukka, Sāyaṇa commented upon the Rig Vēda, Yajur Vēda, and the Sāṁhitā portion of the Sāma Vēda, and that he then proceeded to comment on the Brāhmaṇas of the Sāma Vēda. The following Brāhmaṇas of the Vēda are mentioned :—†

- | | |
|----------------------|---------------------------|
| 1. Praudha Brāhmaṇā. | 5. Dōvatādhyāya Brāhmaṇā. |
| 2. Śaḍvīṁśa „ | 6. Upaniṣad „ |
| 3. Sāmavidhāna „ | 7. Samhitōpaniṣad „ |
| 4. Ārṣeyā „ | 8. Vāṁśa „ |

* Catalogue of the Palace Library, Tanjore.

† *Vide the Extracts.*

3. Padakārikāratnamālā—written by a person who says in the preface that his name is Śaṅkarācārya and that he is acquainted with all the Śāstras, devoted to the study of the Vēdas and religious ceremonies, and well-versed in all the Vēdas and Mantras, and that he treats in this work of the members of words, visargas, anusvāras, vēṣṭanas and words ending with the letter *n*, which are contained in each Mantra of the White Yajur Vēda.

4. Sāmatantrasūtrabhāṣya is a commentary on the Sāmatantra, a phonetic treatise on the Sāma Vēda. It is divided into thirteen prapāṭhakas. The author's name is not mentioned.

5. Sāmarēdagānalakṣana.—A work containing rules for chanting the hymns of the Sāma Vēda. The author's name is not mentioned. The manuscript ends with the second prapāṭhaka in the Samjñā prakarana.

6. Praśnōpaniṣadbhāṣya Tippaṇī.—A commentary on the Bhāṣya of Śaṅkarācārya on the Praśnōpaniṣad of the Atharva Vēda. The author of the work is not mentioned.

7. Aitarēyōpaniṣadbhāṣya Tippaṇī.—A commentary on the Bhāṣya of Śaṅkarācārya on the Aitarēyōpaniṣad. The author of the work is Mādhabācārya, though the colophon at the end runs as इति साधारणाचार्यविरचिते माधवीये वेदार्थप्रकाशो, etc. The word साधारणाचार्य is a mistake for साध्यणाचार्य.

8. Jaiminigrhyasūtra.—The manuscript of this work was discovered in Trichinopoly and a transcript was made at the library. I obtained a commentary on the sūtra in 1893–94 and described it in the Special Report on the Manuscripts collected during the year, which is in the press. The Brāhmans who follow this sūtra are not so numerous as the followers of the Drāhyāyaṇa and other Gr̥hyasūtras belonging to the Sāma Vēda. It is divided into two praśnas—the first consisting of 25, and the second 9, khaṇḍas. Under the Upākarma ceremony the following R̥sis of the Sāma Vēda are referred to:—

- | | |
|----------------|--------------------|
| 1. Jaimini. | 8. Gaurgalava. |
| 2. Talavakāra. | 9. Bhagavata. |
| 3. Sātyamugri. | 10. Aupamanya. |
| 4. Rāṇayani. | 11. Gargyasāvarṇi. |
| 5. Durvāsas. | 12. Vārsagan̄ya. |
| 6. Bhāguri. | 13. Daivantya. |
| 7. Gauruṇḍi. | |

There is a reference also to a Gautama, son of Aruna, as इति हस्माहारूणिगोतमः in khaṇḍa 20.

9. There is a metrical commentary of the Gr̄hyasūtra under the designation of *Jaiminigr̄hyasūtrakārikā* which was written by Balañgnihōtrin, a disciple of Venkatanātha Dikṣita, a native of Nāgarjunagrāma. The scribe has added the following information about the date of transcribing and the like :—

The sūtra was written in the year Vikrama in the month of Ādi, on the 31st day of the month, and when Leo was on the ascendant. Kuppusami was the copyist. Homage to Jaiminyācarya.

CLASS II.—VYĀKARANA (GRAMMAR).

10. *Bālamanōramā*.—A commentary on the Siddhāntakaumudi of Bhātṭōjī Dikṣita by Vasudōva. The author pays homage to Pāṇini, Vararuci and Patañjali and to his own brother and teacher Viśvēvara. The work is much studied in the south.

11. *Laghusabdenḍusēkhara*.—A commentary on the Siddhāntakaumudi by Nāgēśabhaṭṭa who was the son of Śivabhaṭṭa and Satī. The author speaks of the work as his son, and another work of his, named Mañjuṣā, as his daughter:

शब्देन्दुशेखरः पुत्रो मञ्जूषा मम कन्यका ॥

CLASS III.—KĀVYA (POETRY).

12. *Udārarāghava*, with a commentary.—A poem on the story of the Rāmāyana written by Mallayārya who had the titles of Kavimalla and Śākalyamalla, and was the son of Mādhava. He

says in the colophon that, while asleep, he saw Rāma in his dream, and was made by him proficient in the Sāhityasāstra. In a Vaiṣṇava sectarian work called Guruparamparāprabhāva, Nainārācarya, the son of the well-known Vēdāntadēśika, is said to have gone to the court of Śingama Nayādu and there defeated all the opponents of the Vaiṣṇava religion. Śakalyamalla, the author of the work under notice, who was one of the Pandits vanquished in the debate, exercised his magical power to injure the Vaiṣṇava opponent. He sent a demon, named Bētāla, to assume a human form and offer his service to the Vaiṣṇava saint and to carry his palanquin on one side. As soon as the demon in the human form was engaged in the work of bearing the palanquin, he tried to throw down the occupant; but the priest understood the evil intention of the demon, and, with his magical power, subdued and compelled him to bear the palanquin obediently, and thus defeated the evil design of Śakalyamalla.

We have, therefore, to assign to the poet Śakalyamalla the middle of the fourteenth century.

The poem is incomplete and contains the first seven chapters. It is written in a simple and beautiful style and is very interesting. It is like the Rāmāyaṇa, and the Raghuvaṁśa of Kālidāsa. It is hardly known in this Presidency, though it is printed in Bombay. In the Lists of Sanskrit Manuscripts in the private libraries of the Bombay Presidency, Part I, published under the superintendence of Professor Bhandarkar in 1893, a remark * in Sanskrit occurs, which means: "Though the poem is very good, it is not found in our country to the north of this place. It is requested that English officers who see different countries should search for copies of the work. According to the rumour the poem consists of eighteen sargas."

The manuscript contains a commentary by Cauṇḍivipāscit, son of Māyisūri, under the designation of Pradyōtāni. The commentary is incomplete and is only for the first two sargas.

* इदं काव्यमतिसमीचीनमपि अस्मदेश इत उत्तरं न मिलति अत आंगलभूपतिभिर्बहुदेशदर्शिभिरन्वेषणायां काव्यमिति प्रार्थये अस्याद्यादश सर्गाः सन्तीति किवदन्ता ॥

13. Nāthamunivijaya.—A poem containing prose and verse by Rāmānujadasa, son of Kṛṣṇamācārya. The author speaks of his parents and ancestors in the beginning of the poem. But, as it is full of errors and omissions, we cannot make out the passages.

14. Bāṇasuravijayacampu.—This is a work in prose and verse written by Vēṅkaṭācārya of Surapuram, a Native State near Hyderabad, in which the author and his ancestors lived under the patronage of the Rajah of the State. He was the son of Śrinivāsācārya who was a disciple of Anṇayācārya of the Kandala family. He also refers in terms of great regard and piety to his preceptor Varadācārya who was very famous for maintaining the Vaiśnava religion, was well-versed in many Śāstras, and belonged to the Vādhūlagōtra. The poem is bristling in the beginning and the end with high encomiums which the author pronounces on himself and his ancestors. The subject of the poem is the defeat of the giant Bāṇasura, son of Bali, whose daughter was married to Aniruddha, son of Pradyumna and grandson of Kṛṣṇa. Aniruddha, who had been imprisoned by his father-in-law, was liberated, and a fight ensued, in which Bāṇasura was ultimately defeated. The poem is divided into six ullāsas, and ends with a long bombastic colophon which is given in the Extracts at the end of the Report.

स्यामेन जपने

CLASS IV.—RŪPAKA (DRAMA).

15. Lakṣmīsvayamvaraṇātakam.—A drama in seven Acts written by Śrinivāsacatuskavindradāsa, son of Rāmānujasarvakratu, and the chief of the servants employed in the temple of Viṣṇu at Sriraṅgam. His mother was named Varadā, and his younger brother was very learned. The manuscript is defective in the beginning and commences after the *pracēṣaka*, interlude.

16. Candrakalāparinayam.—It is a drama in five Acts describing the marriage of Candrakalā. It was written by Nr̥siṁhakavi who was compared with Kālidasa. He was the son of Śivarāma-sudhīmaṇi and was patronized by Nañjarāja, who, it is said, was like the Bhōja of Dhārā, and composed Sangitagangādhara and other works in Sanskrit, and Hālasyacaritra, Sivabhaktivilasa

and other works in Kanareso. As the poet was a contemporary of Nañjarāja, who, no doubt, must be the same Nañjarāja, in whose honour was composed the Nañjarājayaśōbhūṣaṇa, he must have lived about the beginning of the seventeenth century A.C. The author of the work under notice may be the same as the author of the Nañjarājayaśōbhūṣaṇa, who is also called Nṛsimhakavi.

17. *Rasikajanarasollāsabhāṇa*.—A kind of drama written by Vēṅkaṭa, the son of Vēdāntadēśika of the Kāuṇḍinya Gōtra and Akkamāmbā, who was taught the Sāhityavidyā (poetry and rhetorics) by Śrinivāscārya and received the mantrōpadēśa from Srinivāsdhvārin. Vēdāntadēśika was the son of Sampadācārya, brother of Ahōbilācārya, whose son was named Ācāryadikṣita. Śrinivāscārya, the teacher of the author of the work, was the brother of Anṇayācārya. The colophon at the end of the manuscript in which the author mentions his name and the names of his father and teacher, is ridiculously bombastic and hyperbolic, and is the best type of the vanity of the modern Sanskrit poets.

18. *Dhananñjayavijayapryāyoga*.—A kind of drama written by Kañcanakavi, son of Nārāyaṇa, who was very learned, and, on account of his skill in debating, had the title of Vūgiśvara. The drama was acted at the court of King Jayadēva before an audience of learned men presided over by a great pandit named Gadādharamiśra. As this work is quoted in the Rasārṇavasudhākara, which is described lower down and is referred to the fourteenth century A.C., it must have been composed before that period.

19. *Nārāyanīvīlīsa*.—A drama in five Acts, written by Virūpākṣa, grandson of Rāma and son of Bukka, who married the daughter of Rāma and adopted son (?) of Harihara.* The author speaks of himself as the conqueror of Ceylon and as the king of Karnāṭaka, Tundīramāṇḍala† and the Chēra, Chōla and Pandya countries. Probably he was the second son of Harihara II (1309–1401 A.C.).

* He is called son of Bukka and in the next line son of Harihara.

† In Tamil *Tondamandalam*.

CLASS V.—NĪTIKĀVYĀ (DIDACTIC POETRY).

20. *Bhallataśatuka*.—This manuscript was copied at Trivandram under the care of Mr. Rajarāja Varma, Principal of the Mahārājā's Sanskrit College, Trivandram, and sent to me. I noticed the manuscript in the Catalogue of Sanskrit Manuscripts of the Mahārājā's Library, Trivandram, and requested that gentleman to acquire a transcript. He was kind enough to comply with my request. It contains 108 verses inculcating morals like the Subhāśitatriśati of Bhartṛhari, and has been much admired as can be seen from the frequent quotations found in other works. He is quoted by Abhinavaguptācārya in his Lōcanā, a commentary on the Dhvanyālōka. Quotations from the work are also found in the Kavyaprakāśa, Subhāśitāvali of Vallabhadēva, Kṣemendrā's works and in the Śāringadharapaddhati. In some editions of the last work, the name Bhallata is given as Mallabhatta and Bhattamalla.


He is supposed to have been a Kashmerian poet; but we find, among the ancient Telugu grammarians, an author named Kavibhallaṭa, and reference to him is found in the Āndhraśabdacintāmaṇi of Naunayabhatta. If both these names refer to the same person, he must have been an inhabitant of the Telugu country. The most ancient of the authors who quote him is Abhinavaguptācārya who flourished in the tenth century. The author of the work under notice must be assigned to the ninth century at the latest.

CLASS VI.—ALAṄKĀRAŚĀSTRA (RULES OF POETRY).

21. *Rasārṇavasudhākara*.—This is historically the most important of the manuscripts acquired in the present year. It was composed by Śīṅgabhūpāla who was called Sarvajña on account of his great scholarship. He was one of the ancestors of the present Rāja of Venkaṭagiri, and the work contains some account of the ancestors of the author, and the passages containing the account are quoted in the Extracts. According to the manuscript, the following is his genealogy. In the Récarla family there was a prince named Yacama Nayadu, who was learned and wealthy. He fought a battle with the Pāṇḍya king and became victorious. He was

styled Khadga Nārāyaṇa on account of his prowess. His wife was called Pōcāmātā. He had three sons, named Śīṅgama Nayaka, Annama Nayaka* and Eēama Nayaka. While the eldest brother was ruling over his kingdom very ably and powerfully, the youngest Eēama Nayaka distinguished himself for his courage and got a son, named Nāgama Nayaka,† who acquired the titles of Rāhuttrāya and Kuṭharirāya. Śīṅgama Nayadū ‡ had two sons, named Anapōta, called also Ananta Nayadū, and Mādhava Nayadū; the latter of whom had many sons, of whom Dēvagiri was the most important. The elder succeeded to the throne and, on account of his valour, obtained the title of Sōmakulaparaśurāma. He constructed steps over the mountain Śrīsaila for the benefit of the pilgrims to the sacred shrine of Śīva under the name of Mallikārjuna situated on the summit. His wife was called Annamāmbā; and she gave birth to two sons who were named Vēdagiriśvara and Sivabhūpati. †

(1) Yacama Nayadū.



* Vennamarāiyaka according to a Madras edition of the work in Telugu character under the patronage of the present Raja of Venkātagiri and a printed pamphlet noticed lower down.

† The Sanskrit word नायक Nāyaka is modified as நெயகன் Nāyakan and is shortened as நெயன் Nāyan in Tamil. This form Nāyan receives the suffix u and the strengthening letter ḍ before the suffix, and assumes the form of நெயுங்கு and நெயுங்கு, in which the nasal is changed into an anusvāra or ardhanusvāra.

‡ According to the manuscript, this king is the author of the work under notice. But, in the printed biography above referred to, the author is mentioned as the son of Anapōta of the sixth generation from Yacama Nayaka from whom the above pedigree is given, and as the great grandson of Śīṅgabhūpati to whom the authorship of the work is attributed by the manuscript. The word is spelt as Sivabhūpati both in the manuscript and the Telugu edition by mistake; but in the verse which follows lower down in the manuscript the word is properly spelt.

The king Siṅgama Nāyaḍu lived prosperously with his six sons and settled in a town called Rājācala (Rācakonda) which was the capital of his ancestors, and ruled over the country between the Vindhya mountains and the hill Śrīsaila which is situated in the Kurnool district.

According to the manuscript, this Siṅgama Nāyaḍu is the author of the work under notice. I have been favoured by the present Diwan of Venkaṭagiri, Mr. Narayanasawmy Chettigar, with a printed book called Biographical Sketches of the Rajas of Venkaṭagiri, compiled from the Palace Records, by order of the late Rajah of Venkaṭagiri under the superintendence of Raja T. Rama Row, High Court Vakil, Madras. The work contains a short account of the history of the family of the Rajas of Venkaṭagiri commencing from Vötala Nāyaḍu, the founder of the dynasty. The manuscript under notice begins with Yācamā Nāyaḍu of the fourth generation from the founder and ends with Siṅgama Nāyaḍu who was the seventh descendant according to the manuscript, and tenth according to the printed work. There are some differences between these two works with reference to the names of some Rājas and the particulars given of them, which it is unnecessary for me to notice here. Siṅgama Nāyaḍu flourished about 1330 A.C. and was called Sarvajña on account of his vast learning and was a great patron of learning. He also patronized Telugu poets, such as Bammera Pōtarāzu, who translated the Sanskrit Śribhāgavata into Telugu, and Srinātha who translated the Naiṣadha into the same language. The latter composed a poem called Bhēginidandakamu in honour of the Rāja.

In a Vaiṣṇava sectarian work, called Guruparamparāprabhāva, Nainārācārya, the son of Vēdantadeśika, is stated to have gone, as already stated, to the court of Siṅgama Nāyaḍu, and defeated Śākalyamalla, who was the author of Udāraraghava,* and established the Vaiṣṇava religion at his court by defeating the opponents of that religion. In a commentary called Katnapēṭikā on the Subhāṣitanī, a didactic poem which, it is said, Vēdantadeśika

* *Vide* Notice No. 12.

composed in imitation of the *Subhāsitatisati* of *Bhartṛhari*, the author says that the poem was composed for *Singama Nayādu*, and, after finishing the poem, the author of the work sent it as a present to the king.

The following works and authors are referred to in the *Rasārṇavasudhākara* :—

अभिरामराधवम्.	बालरामायणम्.
अनर्धराधवम्.	बृहत्साभद्रकम्-प्रहसनम्.
अमोधराधवम्.	भरतः-नात्यागमाचार्यः.
आनन्दकोशप्रहसनम्.	भगवदज्ञुका-प्रहसनम्.
उत्तरामचरित्रम्.	भारतीयम्.
एकावली-विद्याधरः.	भावप्रकाशिका.
कलिकठिप्रहसनम्-वैकृतम्.	भारतम्.
कर्णमृतम्.	भौजचरित्रम्.
करुणाकन्दळम्-अंकः.	मनङ्गः-नात्यागमाचार्यः.
कर्पूरमञ्जरी.	महेश्वरानन्दः-नाटकम्.
कामदत्तम्-भूर्त्तप्रकरणम्.	महावीरानन्दः.
कोहळः-नात्यागमाचार्यः.	मायाकुराङ्गिका-ईहामृगः.
कौमारम्.	माधवी-वीथिका.
दत्तिलः-नात्यागमाचार्यः.	माधम्.
धनञ्जयविजयः..	मालविकाग्रिमित्रीयम्.
पयोधिमथनम्-प्रहसनम्.	मालतीमाधवं शुद्धप्रकरणम्.
पाणिनीयम्.	मेघसन्देशः.
प्रसन्नराधवम्.	मृच्छकटिकम्-मिश्रप्रकरणम्.
प्रबोधचन्द्रोदयः..	मुद्राराक्षसम्.
प्रहसनम्.	रघुवंशः.
प्रियदर्शिका.	रत्नावली.

रामायणम्.	वीरभद्रविजयंभणम् डिमः.
रामानन्दः	वेणीसंहारः.
रुद्रटः नात्यग्रन्थकर्ता.	शाकुन्तलम्.
विक्रमोर्वशीयम्.	शाष्ठिङ्गल्यः नात्यागमाचार्यः.
वीरचत्रिम्.	शृङ्गारमञ्जरी.
वीरानन्तः.	

22. *Alaṅkārēndusēkhara*.—A commentary on the Laksapamālikā, written by Nr̄siṁhācārya who was born in the family of Śrīsaila, and wrote also a commentary on a work called Śāntāvilāsa and secured the favour of a person named Hariśabakavīndra.

CLASS VII.—VĒDĀNTA.

ADVAITA.

23. *Bhāsyaratnaprabhā*.—A commentary on Śaṅkara's Bhāṣya of the Vēdānta sūtra by Govindānanda, pupil of Gopālaśāstvi, who was a pupil of Śivārāma.

24. *Sūtrōpanyāsa*.—Another commentary on the Śārīraka sūtra by Rāmēśabharati who seems to have been a disciple of Vidyāśaṅkara. The manuscript was transcribed by Gōvindēndrayati, who was a pupil of Jñānēndraguru.

25. *Jñānavāsiṣṭhasaptasatī*.—A compilation from the big Jñānavāsiṣṭha, which is known by other names, such as Yōgavāsiṣṭha, Mahārāmayana or Vāsiṣṭharāmāyana, and treats of the Advaita Vēdānta. It was compiled by a person, who was known by the name of Kāśmira Paṇḍita with a commentary written by himself.

The manuscript contains seven hundred stanzas, divided into six prakaraṇas or chapters which are as follow:—

1. वैराग्यप्रकरणम् ... 103 stanzas.
2. मुमुक्षुप्रकरणम् ... 59 "

3. उत्पत्तिप्रकरणम्	...	99	stanzas.
4. स्थितिप्रकरणम्	...	138	„
5. उपशमप्रकरणम्	...	101	„
6. निर्वाणप्रकरणम्	...	200	„
		—	
		700	„
		—	

The original Sanskrit text is accompanied by a Telugu commentary written by a Telugu Brahman according to the commentary of Kaśmira Pāṇḍita who made the compilation. It is a very useful work on the Advaita philosophy and is rendered very intelligible by the Telugu commentary written in an easy proso style.

BHAKTI VĒDĀNTA.

The Vallabha religion, one of the earliest of the later Vaiṣṇava religions, was started in the beginning of the sixteenth century by Vallabhācārya, a Brahman of the Telugu country, who was the son of Lakṣmaṇa Bhaṭṭa and is worshipped by the adherents of the religion started by him. According to the religion Viṣṇu is the highest God, and is to be worshipped in the form of young Kṛṣṇa associated with Rādhā. This sect differs from the other sects of the Vaiṣṇava religion in the circumstance that, while the latter allow fasting and other restrictions, this sect inculcates the worship of Kṛṣṇa and the ceremonies connected with it without any restrictions. The devotee should eat and drink and satisfy his hunger and other wants and worship God Kṛṣṇa in perfect satisfaction. His very religion consists in the enjoyment of the worldly pleasures which include all religious ceremonies and devotion to God. The followers of this religion generally inhabit Bombay, Guzerat, and other north-western countries. They are mostly merchants and are very rich; and some of the merchants are also found in this Presidency. The priests of the religion are married men and are recruited from

the Telugu Brahmans who are related to its founder Vallabhācarya.

The following works on the Vallabha religion are very rare and were acquired from the Tanjore district by purchase:—

26. *Bhagarannāmaraibhava*—by Muralidharadāsa which treats of the greatness of singing the name of God Kṛṣṇa. It is divided into six stānakas. The author mentions Vallabha and his son Viṭṭhala, to whom he pays homage.

27. *Paratalavilāsa*—written by Śrīkṛṣṇatīrtha to inculcate that God Kṛṣṇa is to be worshipped as the Supreme Being. He mentions Vallabhācarya with great respect.

28. *Suvarnasūtra*.—A commentary on a work treating of the tenets of Vallabhācarya by Purusottama. The author refers to Vallabhācarya and his son. The name Viṭṭhala is derived in a peculiar way and is made to convey literally “one who favours the ignorant.”*

29. *Sēvākalpataru*—written by Muralidharadāsa, treats of the way in which God Kṛṣṇa is to be worshipped. He says that the worshipping of the idols of Visnu and the like are the methods of the true worship and that the adhikaris, that is, the persons who are qualified for it, are the devotees of the God.

30. *Sannyāsanirṇaya*—written by Vallabhācarya inculcating the methods of Sannyāsa, the renunciation of the worldly pursuit.

31. *Puṣṭipravāhamaryāda*.—A short treatise on the doctrines of the Puṣṭimārga which is the name applied to the religion of Vallabhācarya. The author is called Ācāryacandra.

32. *Bālabādha*—written by Ācārya, which name seems to refer to Vallabhācarya. According to this work, there are two

* विदा शानेन याः सून्याः तत् लातीति ॥

methods of pursuing the four objects of humanity, virtue, wealth, desire and salvation, the one being alaukika, supermundane, and prescribed in the Vedas, and the other worldly and feasible, and prescribed by the sages and the gods.

33. *Bhaktihamisa*—written by Viṭṭhala, inculcates that the highest God cannot be reached by knowledge, discussion and learning, but only by the devotion of the worshipper and by the pleasure and permission of the Supreme Being.

34. *Bhakticintāmani*—by Muralīdharaḍāsa, who is already mentioned as the author of the *Sōvākalpataru*.

35. *Sampradāyakuladīpikā*, by Gada who was a disciple of Viṭṭhala. The author speaks of the different ages and refers to the incarnation of God Viṣṇu as Vallabhācārya and Viṭṭhala, the son of the former. The work is divided into five prakaranas or chapters. The date of the composition of the work is given by the author in the following passage:—

नृपतिविकमादित्यसमयात् षोडशशताधिकदशमसंवत्सरे (1610th of the Vikrama era, that is, 1554 A.C.).

The following is the summary of the contents of the work. The objects of humanity are five: Dharma, Artha, Kama and Mokṣa, and Viṣṇubhakti. Though in the three earlier ages a man had to follow the above five objects, yet, in the last age, that is the Kali, he has only one object to pursue, viz., Viṣṇubhakti. This religion will be established by the Vaiṣṇava sages who will be born in the world and last as long as the water lasts in the Ganges and as long as God Viṣṇu remains at Jagannāth. In the other ages the objects of humanity are to be acquired by much effort; but in the Kali age, they can be reached with the singing of the names of God Viṣṇu.

First Prakarana.—The religion of devotion originated in the Drāvida country and spread into the Karnātaka country; but in

some places of the Ghūrjara and Marātha countries it perished. There was a king who flourished some years after the commencement of the Kaliyuga and ruled over his kingdom well. He had a minister, whose son named Viṣṇusvāmi was an incarnation of Viṣṇu. He was a great devotee of Viṣṇu and was instructed in the tenets of the Viśiṣṭadvaita by God Viṣṇu himself. Viṣṇusvāmi made an idol of Viṣṇu in the very form in which the God appeared to him, and established it in a temple and worshipped it.

Second Prakarana.—There were some devotees—one named Bilvamaṅgala in the Tamil country, another, at Benares, and a third, in Orissa. There is a stōtra containing 108 stanzas composed by him. All of them were Vaiṣṇavas. The person who was born at Kāśī was in his first birth known by the name of Madhavānala, in the second, Bilhana, in the third, Bilvamaṅgala, and in the fourth, Jayadōva who composed the *Gitagōvinda*. When Bilvamaṅgala was spreading the religion of Viṣṇusvāmi, he got many disciples. Then God Śiva commanded by Nārāyaṇa became incarnated as Śaṅkarācārya and deceived all those men who were not fit to receive salvation, and made them heretics. Moreover, Surēśvarabhattācārya who studied the Jaina sāstras from Hōmacandrācārya who was the prime minister of Kumārapāla, king of Anhilpattana, in order to re-establish the sāstras of the Hindus, which the Jain priest had destroyed, perished in a holy fire for the removal of the sin of studying the Jaina sāstras. His son-in-law and disciple Kumārila Bhaṭṭa was defeated by Śaṅkarācārya and was compelled to become a mendicant and hold only one stick which was against the practice of the Vaiṣṇava mendicants who hold three sticks and are called Tridandasannyāsins. Śaṅkarācārya, after defeating Sureśvarācārya, went to Gōkarṇaksētra and got four disciples, through whom he spread the Māyāvādimata, as the Advaitamata is named by the followers of Vaiṣṇavaism. A person named Mādhu who had taken the mendicant's order under the priesthood of Śaṅkarācārya, saw God Rama in his dream, and was taught Vaiṣṇavaism which he embraced and propagated. The religion propagated by him

became known as Mādhva religion. Then came into existence the Rāmānuja religion founded by Rāmānuja who was taught by Garuḍa under the favour of the Goddess of Fortune. A person named Nimbāditya,* who received instructions on the Vaiṣṇava religion by the God Pāñḍuraṅga at Pāñḍurāṅgapura (Pāñḍhrapur), established a new form of Vaiṣṇava religion which was called Nimbādityamata from its founder. Each of the above four sects of the Vaiṣṇava religion had a sub-sect as shown below:—

The Nanda samaya belongs to Rāmānuja's religion.

„ Prakāśa samaya „	Mādhva's „
„ Svārūpa samaya „	Nimbāditya's „
„ Caitanya samaya „	Viṣṇusvāmi's „

Third Prakarana.—Then followed the religion of Vallabhācārya † who was an incarnation of God Kṛṣṇa and was the son of Lakṣmaṇa Bhaṭṭa. He became a staunch defender of Vaiṣṇavism, and, at a meeting held at the court of Kṛṣṇadēvarāja and presided over by Vyāsatīrtha, a mendicant of the Mādhva religion, defeated the opponents of the Vaiṣṇava religion. Vallabhācārya then went to Prayāga, where he was visited by Bilvamaṅgala and was taught by him that form of Vaiṣṇavism which was communicated to him by God. Vallabhācārya proceeded then to Sthāniśvar near Haridvāra, and residing in the house of Nanda, who was a Vaiṣṇava of the Tāntric form, expounded a stanza of the Bhāgavata. He then converted a person named Rāmānanda to his religion by miraculously breaking his salagrama and restoring it to its original form. He then travelled through many countries on the score of visiting holy shrines and

* In explanation of the name Nimbāditya, the following anecdote is related: Nimbāditya was engaged in conversation with an Advaita priest. As they were conversing long on a theological topic in the evening, the sun set in the west. The Advaita recluse seeing that the time for the evening ceremony was past, wanted to stop the conversation and perform the ceremony. But the Vaiṣṇava recluse remarked that the sun had not set and showed the sun to his friend through a Nimbā tree by his supernatural powers.

† *Vide* the account of Vallabhācārya under the work called *Vallabhācārya caritra*.

successfully attacked the opponents of the Vaiṣṇava religion. At the request of a person named Kōśavabāṭṭa he commented on the Bhāgavata fully. He wrote commentaries on the Bhagavadgītā and fifty Upaniṣads and taught them to two disciples, Nārāyaṇa and Acyuta. He then went to the Ganges and became a Tridaṇḍayati. He had two sons named Gopinātha and Viṭṭhalāśvara. The former had a son named Puruṣottama, and the latter had many sons, one of whom was named Giridhara.

Fourth Prakarāṇa.—Of the sūguṇa and nirguṇa modes of worship, the latter prescribed in the Vēdas is very difficult and unfeasible, and the former is therefore the more suitable and better one. It is therefore necessary to worship a personal representation or incarnation of the Supreme Deity. Of all the divine incarnations, Kṛṣṇa is the best, and hence it follows that he alone should be worshipped as the highest deity.

Fifth Prakarāṇa.—The author mentions Vallabhācārya, his sons Gopinātha and Viṭṭhalācārya and his grandson Puruṣottama, son of Gopinātha, and Giridhara, son of Viṭṭhala.

36. *Bhaktihētunirṇaya*—by Viṭṭhalācārya.

37. Bhaktihētuvivṛti.—A commentary on the above by a disciple of Viṭṭhalācārya, named Raghunātha.

38. Bhagavannāmadarpaṇa—written by Muralidharadāsa, a disciple of Viṭṭhalācārya. The work is divided into four chapters or *prakarāṇas*.

39. Prēmabhaktirasāyana.—The author of the work is not given in it, but, by the mention of Vallabhācārya and his son Viṭṭhalācārya, he appears to have belonged to the Vallabha sect. According to him, the inferior soul is a part of the superior soul, but when he is separated from the latter, his qualities, such as existence, intelligence and happiness, become invisible and, to the inferior souls who are fallen into the current of worldly life, the Supreme Being appears to be distant, though he is living in them. The author speaks of the way in which the Jīva, which feels separated from the Supreme Being, may be united with him.

When the inferior souls are united with the Supreme Being, the union is of five kinds, viz. : Salōkya (living with him in the same locality), Sārūpya (possessing the same form), Sāmīpya (living in vicinity with him), Sayujya (union with him), and lastly the rejoicing at the singing and hearing of his deeds.

40. *Paratalvāñjana*.—This is a work written by Muralidharadāsa, who was a disciple of Viṭṭhala, son of Vallabhācārya, to inculcate the worship of Viṣṇu under the name of Kṛṣṇa. The God is considered as a treasure, and the present work which is a commentary on the Bhāgavata is a means (eye-salve or collyrium) of discovering him, just as a magic eye-salve is a means of discovering the rich treasures buried under the earth. He lays down the following questions: “What is the highest Being full of happiness, and what are the means of reaching it?” and answers them in the following manner: “The Being,” he says, “is he who is the son of King Nanda, is as black as the cloud, lotus-eyed, an ocean of mercy, holds a flute; the favourite of the cowherd women, relieves the helpless, protects and saves of his own accord; giver of prosperity and happiness to his devotees, &c., and is to be known by the Bhāgavata Purāṇa; and the means of reaching him is to rejoice in singing and hearing of his deeds and qualities. According to the Puṣṭimārga, God is to be approached only by his mercy and with affection for him. The work is divided into fourteen darsanas—each of the first thirteen darsanas treating of his attributes, and the fourteenth, of the capacity of those who delight in singing and hearing of God.

41. *Bhaktisūtrabhbhāṣya*.—A commentary on the Bhaktisūtra of Śāṅḍilya by Muralidharadāsa, a disciple of Viṭṭhalācārya, son of Vallabhācārya. It is divided into three adhyāyas, and each adhyāya is sub-divided into two āhnikas—

The first adhyāya, first āhnikā contains	...	9 sūtras.
Do. second āhnikā contains	17	“
The second adhyāya, first āhnikā contains	28	“
Do. second āhnikā contains	29	“

The third adhyāya, first āhnika contains ...	8 sūtras.
Do. second āhnika contains	8 ,,
Total ...	99 ,,

The work begins with अथातो भक्तिज्ञासा. Referring to the first word the commentary says:—

अथ आनन्दर्यवाची अनायासाश्रितजनसंसारदुःखविध्वंसक-
परमप्राप्यनन्दराजकुमारस्य महिमयाथार्थ्यप्रतिपादकबादरायणकृततच्च-
सूत्रार्थपरिज्ञानानन्तरमित्यर्थः ।

This interpretation is quite consistent with the tenet of the Vaiṣṇavas that bhakti (piety) or worshipping the Supreme Being is to be considered as the fifth object of humanity in addition to the four well-known ones, viz., virtue, wealth, desire and salvation, and that devotion is better than mere knowledge and contemplation.

42. Brahmasūtrabhāṣya.—A commentary on the Śārīrakasūtra of Vyāsa by Vallabhācārya who interprets the sūtra so as to suit the tenets of his religion. According to him there is no salvation without piety and love for the Supreme Being who is identical with God Kṛṣṇa. In the colophon of each adhyāya, he calls himself a follower of the religion of Vyāsa.*

CLASS VIII.—PRAYĀGA.

43. Prayōgaratna.—A work on the gṛhya rituals of the followers of the Āśvalāyana sūtra by Bhāṭṭanārāyaṇa, son of Bhāṭṭarāmēśvara. It was written at Benares. A complete list of the contents of the book is given at the end of the manuscript with reference to the pages of the manuscript, and the list follows the extracts from the above work.

* इति श्रीमद्वेदव्यासमतवांतवल्लभाचार्यविरचिते चतुर्थाध्यायस्य
चतुर्थः पादः ॥

CLASS IX.—STÖTRA, PŪJA AND MANTRA.

44. *Svacchandopaddhati*.—A short treatise on the worship of Śrividya by Madhusūdana Sarasvati who was the son of Madhava and a disciple of Nilakanthāśrami. The author was patronized by Śivarāja of Rajadurga who presented him with elephants and horses, and conferred on him the title of कविराज 'The King of Poets.' He was an inhabitant of a town called Varnśalaya.

45. *Vṛṣādristotra*—written by Raghunāthaśācarya who was a disciple of Ammaṅgi Venkataśācarya, and was born in the family of Tirunantālvahna, the members of which lived on the Tirupati hills and were engaged in worshipping the God. It contains some panegyrics on one of the seven hills of Tirupati called Vṛṣādri.

CLASS X.—PURĀNAS.

COMMENTARIES ON THE BHĀGAVATA PURĀNA.

46. *Bhāgavatatatrādīpikā*—also called Tattvadipanibandhana or Tattvadipa written by Vallabhāśācarya who wrote the commentary on the first three skandhas, while the remaining part of the work was taken up by his son Viṭṭhalāśācarya as we see from the colophon of the fourth skandha इति श्रीवल्लभात्मजाविट्ठलदीक्षितश्चिरचितायां श्रीभागवततत्त्वदीपिकायां श्रीभागवतीयचनुर्थस्कन्धप्रकरणम् ॥

The manuscript ends with a portion of the fifth skandha.

47. *Bhāgavatatatrādīpaparrukkāśāvarṇabhaṅga*—is a commentary on the above by Pitāmbara, son of Yadupati, who pays homage to Vallabhāśācarya. The manuscript was transcribed by Viṭṭhaladasa, a pupil of Muralidbaradāsa, in the year of Raudri, in the month of Kumbha, on the first day of the month and in the town of Sālivāṭapuri.

48. *Bhāgavatasāhityamāñjūṣā*.—This work was written by Bhāṭṭavēṅkaṭēsa, one of the disciples of Prahladakanthakunṭhiravasūri. Though the Bhāgavata Purāna is considered and read as a Purāpa generally, the author studied it as a great poem (Mahā-

kāvya) written in conformity to the rules of the Alankāraśāstra, and illustrates every rule of the Alankāraśāstra with quotations from the Bhāgavata. He says that, as a poem, the Bhāgavata satisfies all the conditions of a mahakāvya, that the hero of the poem is God Kṛṣṇa who possesses all the good qualities which should exist in the hero of a mahakāvya, that it treats of all the subjects which should be introduced into a poem, and that it possesses all the merits of such a poem.

The work will be much liked by the Vaiṣṇavas and others who study the Bhāgavata.

49. Bhāgavataryākhyā—written by Virarāghava ending with the eleventh skandha. It is also called Bhāgavatacandrācandrikā and interprets the original according to the Viśiṣṭādvaita system.

50. Bhārgavapurāṇa.—It is an Upapurāṇa or minor Purāṇa and is intended to aggrandize the sanctity of the twelve Vaiṣṇava saints who are said to be incarnations of the personal attendants and appendages of God Viṣṇu. The work corresponds to the Bhaktavilāsa which is a portion of the Skāndapurāṇa, and narrates the lives of the sixty-three saints of the Śaiva religion.

Śaunaka and other sages addressing Sūta said : "O great Ṛṣi ! we heard from you the history of the God Viṣṇu ; but we have not yet heard anything of the saints who were the devotees of Viṣṇu." The sage Sūta narrated the histories of the twelve Vaiṣṇava saints as they were narrated by Narāyana to Nara, when they were making penance in their hermitage, and, when the latter requested him to let him know the easiest way of attaining to salvation. Narāyana told Nara that Lakṣmī, the Goddess of Fortune, asked him why when he was incarnated in this world as Rāma, Kṛṣṇa, &c., both in the human and idol forms, it was not possible to give salvation to every one. The God replied that men's conditions chiefly depended on the deeds of their former birth, and that, if all men are to be saved, he would allow all his personal attendants and appendages to be incarnated as different saints who, by preaching the Vaiṣṇava religion to the peoples of the world, make them fit to enjoy the heavenly

bliss. He accordingly directed (1) Garuḍa, his vehicle, (2) Viṣvaksēna, his army leader, his wives, (3) Niṭā, (4) Bhūmi and (5) Lakṣmī, (6) Ādiśeṣa, king of the serpents, (7) Kumuda, a chief soldier of Viṣṇu, (8) Cakra, his wheel weapon, (9) Śārṅga, his bow, (10) Nandaka, his sword, (11) Kaumōdakī, his club, and (12) Pāñcajanya, his conch shell.

The following is a list of the saints whose histories form the subject of this Purāṇa, the dates of their birth being given from other sources:—

(1) *Sarōmuni*.—Tamil Poyguiyālvār, the incarnation of Pāñcajanya, the conch shell of Viṣṇu, at Kāñci, in 862,962 past of the Dvāparayuga.

(2) *Bhūtamuni*.—Tamil Pūdattālvār, incarnation of Gadā, the club of Viṣṇu, at Mallāpuri, on the second day after the birth of the preceding saint.

(3) *Mahalākhyamuni*.—Tamil Pēyālvār, the incarnation of Nandaka, the sword of Viṣṇu, at Mayūrapuri, on the third day after the birth of the first saint.

(4) *Mahisāramuni*.—Tamil Tirumaliśaiyālvār,* the incarnation of the wheel weapon of Viṣṇu, at Tirumaliśai, a village near Madras, in the same year in which the preceding three were born.

(5) *Śatāhāri*.—Tamil Nammālvār, the incarnation of Viṣvaksēna, the army leader of Viṣṇu, at Tirukkurugur (Sans. Kurukāpuri), on the 43rd day of the Kaliyuga.

(6) *Madhurakavi*.—The incarnation of Kumuda, a chief soldier of Viṣṇu, at Tirukkōlūr, in 863,879 past of the Dvāpara age.

(7) *Kulatēkharamuni*.—The incarnation of Kaustubha, the jewel of Viṣṇu, in the town of Kolli (Sans. Kōlapattana) in Mala-bar, in the 28th year of the Kaliyuga.

(8) *Viṣṇucitta*.—Tamil Periyālvār, the incarnation of Garuḍa in Srivilliputtūr (Sans. Dhanvipura), in the 47th year of the Kaliyuga.

(9) *Goddā*.—Tamil Āṇḍal, the incarnation of the Goddess of the Earth, a wife of Viṣṇu. She was the daughter of the preceding saint and was born in the 98th year of the Kali age.

* The Sanskrit word *mahiṣṭra* becomes corrupted into *mahiśai* in Tamil.

(10) *Bhaktāṅghrirēnu*.—Tamil Tonḍadaradippodi, the incarnation of Vanamālā, the wreath of flowers worn by Viṣṇu, in the town of Tirumāṇḍāṅgudi (Sans. Maṇḍāṅgudi), in the 1289th year of the Kali age.

(11) *Śripāṇa*.—Tamil Tiruppāṇālvar, the incarnation of Śrivatsa, the personal mark of Viṣṇu, in the town of Niculāpura, in the 343rd year of the Kali age.

(12) *Tirumaṇḍaiyālvar*.—Sanskrit Kaliya, the incarnation of Śāringa, the bow of Viṣṇu, in the town of Tiruvali, in the 398th year of the Kaliyuga.

The dates assigned to the births of the above twelve saints are not trustworthy and are intended to enhance the sanctity of the saints; and this has been shown in the case of the last-mentioned saint who is said to have vanquished the celebrated Śaiva saint Sambandha who was prior to Śankarācarya and may be assigned to the sixth or seventh century and was the contemporary of Kūnapāṇḍya who was the last of the kings of Madura mentioned in the Hālasyamahātmya (*vide* my Essay on Tamil Literature, No. I, p. 53). I may add here that the language of the Tamil Prabhandha does not indicate a very high antiquity.

CLASS XI.—CARITRA OR HISTORY.

51. Sri Vallabhācāryacaritra.—This is a short work in prose written by Muralidharadāsa, one of the disciples of Viṭṭhala, son of Vallabhācārya, whose history is the subject of this work. God Viṣṇu, who was very kind-hearted towards his devotees and pious men, inspired a good Brāhmaṇ named Lakṣmaṇabhaṭṭa in the Telugu country, who, under divine inspiration, was preparing the people for the worship of Viṣṇu according to the way mentioned in the Vaiṣṇava Āgamas. The God was born as the son of the above Brāhmaṇ and was named Vallabhācārya. As the child was born in the eighth month after the conception, the parents thought that it would not live long and so left it in a forest, on their way to Benares; but, on their return, found the child living in perfect health and brought it home. The parents performed to the child the jātakarma and other ceremonies, and, within the eighth year, the boy became well versed in all the Śāstras.

In course of time, a cow belonging to a Brâhman, though well-fed, did not yield the proper quantity of milk ; and it was discovered that the cow went to a stone and poured its milk on it. On examination an idol of the God Krsna appeared to the people. When asked why he appeared there, he replied that he came to see Vallabhâcarya. A person named Sindhubândya, who got the information from the God, instructed the owner of the cow to worship the idol every day.

One day, Vallabhâcarya who, in his twenty-second year, was wandering from town to town, was seen, in the form of God Krsna, by a person who was standing on the highest storey of his lofty house. The person at once came down and prostrated himself at the feet of Vallabhâcarya and requested the latter to admit him as a disciple ; and the saint, moved with the profound piety of his admirer, made him a disciple of his under the name of Dâmôdaradâsa. The saint and his disciple then went to Visakhânagar (modern Vizag.) where he saw his maternal uncle, the minister of the king of the place. He then visited Krsnnadôva Râya in the south and in an assembly held at the court* defeated all the opponents of the Vaiśnava religion and established his own, i.e., the worship of Viṣṇu under the name of Krsna as the religion of the Vêdas and all the Śastras. He then proceeded to the country of Marvâd on his way to Gökula and Brindâvana and then reached the latter places, where he was constantly engaged in the worship of God Krsna. In course of time, the God appeared to him in his dream and ordered him to teach the people the Vaiśnava religion, and said that he would be successful as he was an incarnation of the divine speaker himself. Thenceforward, Vallabhâcarya began to propagate his religion and, in course of time, met a person, who was searching for a lost salâgrama of his. Vallabhâcarya made a whole tree appear to the person full of salâgramas hanging on its branches, each of which was like the one for which the person was searching. At another time, when a person was worshipping a salâgrama which he placed on the breast

* The assembly is said to have been presided over by Vyâsatirtha, a Pandit of the Mâdhyva sect.

of an idol of Kṛṣṇa, Vallabhācārya advised him not to do so, but the latter insisted in his mode of worship and immediately found the salagrāma broken into pieces. When he repented for violating the advice of the priest, Vallabhācārya asked the devotee to bring the broken pieces of the salagrāma to him, and by his miraculous powers restored the broken salagrāma to its original form and integrity. He then went to the country of Mārvād, established his own religion and supplanted all the other religions. He went to Poona and worshipped the God Viṭṭhala there, was ordered by the God to become a married man and was informed by the latter that he himself would be born in the devotee's family. Vallabhācārya then went to Benares, where he married the daughter of one of his own disciples whom God Kṛṣṇa had already ordered in a dream to give his daughter to Vallabhācārya. He then threw all the idols of Śiva and other gods in the Ganges except the salagrāma idols, and when the gods entreated him not to do so, he advised his followers to worship those gods on the occasion of feasts, and informed them that Śiva and other deities were the devotees of Viṣṇu and that they might be worshipped as such.

In course of time he got two sons, of whom the elder named Gopinātha was an incarnation of Balarama and the younger, named Viṭṭhala, that of God Kṛṣṇa. Viṭṭhalācārya had seven sons, who with their father and uncle were everywhere preaching and propagating the worship of Kṛṣṇa. Of the seven sons of Viṭṭhalācārya, only the following are mentioned by their names:—

- | | |
|-----------------|---------------|
| 1. Giridhara. | 3. Raghupati. |
| 2. Gōvindarāya. | 4. Yadupati. |

CLASS XII.—VAIDYA SĀSTRA (MEDICINE).

52. *Caraka sāmhitā*—is a great and very ancient work on medicine by Caraka. It was originally written by Agnivēśa and improved by Caraka. Agnivēśa is one of the six disciples of Atri, who learnt the science of medicine from the latter, and the remaining five disciples were Bhēla, Jātukarni, Parāsara, Hārīta

and Kṣārapāṇi. The work is divided into several sthānas or chapters, such as (1) Sūtrasthāna, (2) Nidānasthāna, (3) Sārira-sthāna, (4) Vimānasthāna ; (5) Indriyasthāna ; (6) Cikitsāsthāna ; (7) Kalpasthāna. The manuscript contains the first four adhyāyas of the first portion (sthāna) and a portion of the fifth. The following are headings of those adhyāyas :—

- | | |
|------------------------|-----------------------------|
| 1. Dīrghajīvitavyam. | 4. Sadvivecanasatāśritiyam. |
| 2. Apāmārgataṇḍuliyam. | 5. Mātrāśitiyam. |
| 3. Āragvadhiyam. | |

A manuscript of the same work is described in Burnell's Catalogue of the Sanskrit Library of the Tanjore Palace, and it contains a much larger portion of the work than contained in the manuscript under notice. But it is named Bhēlasarihitā.


53. *Sadvaidyajīvanam*.—Named Lōlambarājīyam, was written by Lōlambarāja who was the son of Divākara. The work much prevails in the Maratha country, and consists of a centum of verses ; and there is a proverb in Sanskrit : शतश्चकेन पण्डितः “A doctor by one hundred stanzas” which is said to refer to this work, and implies that any person becomes a doctor by studying this work.

54. *Praśnottaramāla*.—This is a treatise on medicine written by Śrisailanātha under the patronage of Vēṅkaṭādrivibhu. The author mentions as his guru Kāmēśanāthārya of the Kāsyapagōtra, whose father was named Ekāmrānātha, composed a work on Āyurveda at the request of the minister (Sāyana). There was a person named Avadhānasarasvatī* who belonged to the Atri gōtra, was born in Makṣikāraṇya (a village known by the Tamil name of

* In Dr. Burnell's Catalogue of the Library of the Tanjore Palace, a work named Śataslōki is mentioned, the author of which is named Avadhānasarasvatī who may be the same author above mentioned. Though Dr. Burnell says that the work is anonymous, the name of the author is given in the extracts given by him from the work.

Ikkađu *), near Trivellore, in the country of Tuñdiramandala (Tamil Tondamandalam), and wrote a medical treatise which contained the substance of the vast medical literature. He married the daughter of Kāmeśanātha and became the father of the author of this work. As the author's great grandfather was a contemporary of Śāyana, minister of Bukka, the author must have lived about the beginning of the fifteenth century under the patronage of a king named Vēṅkaṭadri.

* The Tamil name துங்காந்தி means a "forest of flies."



TAMIL MANUSCRIPTS.

CLASS I.—GRAMMAR.

1. Tolgäppiyam with the commentary of Ilampūraṇar.—The original work was written by a person named Tolgäppiyar, from whose name the work is designated Tolgäppiyam. The word signifies an ancient poet from *tol*, ‘old,’ and *käppiyam*, ‘poetry,’ and may refer to the fact that he was the most ancient author whose work is now extant. He is also called Tr̄pādhūmāgni, but the name does not occur in any ancient Tamil work I have seen. He was one of the twelve * disciples of Agastya, and the following account is given by Naccinārkkiniyār in his commentary of the above work. When Agastya came to the south to live there permanently, Tolgäppiyar was asked to accompany Lōpāmudra; but, owing to his carelessness in executing the commands of Agastya, he was cursed by the latter that he should not go to heaven; and, in return, Tolgäppiyar hurled a curse on Agastya that his work, namely, the grammar written by him and called Agastyam, should become obsolete. Hence it happened that the work of the sage was given up by the people and, in its stead, the grammar of the disciple was used. Tolgäppiyar was a member of the second Tamil Saṅgam; and his grammar was the chief authority for the language and has continued as such ever since. We learn from Naccinārkkiniyār that, in the time of the author, the principal literary works were Māpurāṇam, Bhūtapurāṇam and Isainūrukkam; that the subjects treated in them were orthography, etymology, rules of poetry, prosody, code of usages, the duties of a king, a minister and a brahmin, astronomy, astrology, music and dancing and the like; and that the

* The other disciples were Adaṅgūṭṭiān, Duralingān, Śembutey, Vaiyapigai, Väyppiyā, Paṇambarān, Kalaramban, Avinayān, Kakkaipadinīyan, Nattattur, and Vamagan. Another disciple named Sikkāḍji is also mentioned by Adiyārkkunallī.

present grammar was written by consulting the above works. But nothing is known about those works except that the *Iśainu-nukam* is a work on music and that it was composed by Śikhaṇḍi, who was one of the twelve disciples of Agastya, for the instruction of Jayanta, the son of a Pāṇḍya king named Anākula, who was his son by a celestial damsel called Tilōttamā.* The above works have not yet been discovered, but we come across passages quoted from them in the commentaries of Naccinārkkiniyar, Ādiyārkkunallar and others.

The Tolgāppiyam is said to have been presented at the court of a Madura king and explained to the satisfaction of a sage called Ādaṅkōṭṭisāṇi, who was a native of Adhaṅgōḍu. From a passage in the commentary, we learn that the king was called Makirti (Sans. Mahākirti) and that he reigned for twenty thousand years.

The work is said to be based on the Aindra, which was the grammatical treatise attributed to Indra, to which Agastya refers in a passage of his, quoted by Sēnāvaraiyar and others ; and from the manner of reference it appears that the grammar of Agastya does not follow the Aindra grammar, and this view is confirmed by a passage occurring in the Prayōgavivēkam of Subrahmanyā Vediyan, according to which the Agastyam was based on Pāṇini's and the Tolgāppiyam on Indra's. According to the Kathasaritsāgara, the grammar of Indra prevailed before Pāṇini and, when the latter composed his grammar known by the name of Astādhyāyi and defeated his opponent Vararuci in a grammatical discussion, the latter was obliged to adopt the vanquisher's work and give up the grammar of Indra which he had previously studied and followed. This must be a

* இனித்தேவவிருஷ்யாகிய குறுமுலிபாற்கேட்ட மாணக்கர் பள்ளிருவருள் சீகண்டபென்னு மருந்தவழுனி இடைச்சங்கத்து அனுதல வென்னுந் தெய்வப்பாண்டியன் தேரோடு விகம்பு செல்வோன் திலோத்தமை யென்னுந் தெய்வமகளைக்கண்டுதேரிழ்கூடினவிடத்துச் சனித்தானே. . . . சயநிதமுராவென்னப் பெயர்பெற்ற குமரன் இசையறிதம்குச்செய்ச் சுசைதழுக்கம், . . . சிவப். உரை.

pure myth created, perhaps, on a Vedic passage which says that Indra studied grammar under Br̥haspati and, even after a hundred years' study, was not able to master the subject. According to Dr. Kielhorn, the so-called Indra's grammar is simply the work of Jinēndra.

2. Ilampūrāṇam.—A commentary of the Tolgäppiyam by Ilampūraṇār, who is known by the name of உளையாசிரியர், 'the author of the commentary,' as he was the first commentator of the Tolgäppiyam. In the following passage, which occurs in the commentary of the Śilappadikāram by Adiyārkkunallar, the author is spoken of as Uraiyaśiriyar :—

“ வட்டவேலெறிந்த வான்பகுபொருத்
பஃறுளியாற்றுடன் பண்மிலையுடக்கத்துக்
குமரிக்கோடு கொடுங்கடல்கொள்ள

என்பதனுலும், கணக்காயன்மகனுர் நக்கீரனுருாத்த
இறையனுரகப்பொருத்துயைானும், உளையாசிரியாகிய
இளமிழுரணவடிகள் முகவுஞாயானும், ஏறவாற்றுானும்
பெறுதும்.” p. 118.

The commentary is available only for the first two chapters, viz., Eluttadhikāram, 'Orthography,' Solladhikāram, 'Etymology' of the Tolgäppiyam, and the remaining portion has not yet been discovered. There are other commentaries written by Śenāvaraiyār and Kalladar on Etymology. The commentary of Naccinārkīniyār only exists in full and has been printed.

3. Virasōtiyam.—This is a work on Tamil grammar written by Buddhamitra, a petty chieftain, who ruled over a province called Ponparri, under Viraśōla, better known as Kulōttunga I., who ruled over the Chōla country between 1064–1113. The author, who was a Buddhist, says that Agastya learnt the Tamil language under *Avalōkiti*, and this statement corresponds to a similar one made by the Hindus that Agastya studied Tamil under Śiva. The work is divided into five chapters, viz., Orthography, Etymology, Rules of Poetry, Prosody, and Figures of Speech. In the chapter on the Figures of Speech, the author refers to Baudhi, who may be the Sanskrit rhetorician, the author of the *Kāryādarśa*, who

flourished during the latter half of the seventh century, or the author who wrote the *Daiḍiyalaṅkāram* in Tamil. He treats of Tamil according to the system of Pañini and introduces some of the technical terms of the Sanskrit grammar, thus making his work somewhat difficult for pāṇḍits knowing only Tamil. It has, therefore, fallen into disuse and was not known much before it was printed.

The manuscript under notice contains a commentary on the Viraśōliyam by Perundēvaṇar who is supposed to have been a disciple of the author, from the expression கடஞ்சேவ நலின்றுன் which means ‘as a duty he wrote the commentary.’

In a stanza composed by the commentator as an example of a certain figure in the chapter on Alankara, he refers to Viraśōla under the following titles, &c. :—

- Kāvērivallavan, ‘the husband of the Kāvēri.’
- Kaṇṇumudugñinaivān, ‘he who knows before thinking.’
- Kari (*li?*) kālakannan, ‘the Karpa of the Kaliyuga.’
- Vikramaśolān.
- Valavanārāyaṇan.
- Virarajēndran.
- Paranṛpakālān.

These may otherwise refer to other persons. He also mentions the name of Dāṇḍi, the author of the Kāvyadarśa, in a stanza composed by him which occurs on p. 139.

The following authors and works are quoted in the commentary :—

- | | |
|---------------------|---------------------------|
| 1. Amṛtasāgaranār. | 8. Mayēccurar. |
| 2. Avināyar. | 9. Nariviruttam. |
| 3. Cūḍāmani. | 10. Nyāyacūḍamani. |
| 4. Dāṇḍiyār. | 11. Pudiya-nutpam. |
| 5. Elibiruttam. | 12. Tiruvalluvappayan. |
| 6. Kākkaipāḍinīyar. | 13. Udayanāṅkadai. |
| 7. Kunḍalakēśi. | 14. Vaccattollāyiram, &c. |

4. *Nāṇūl*.—A grammatical treatise by Pavāṇḍimunīvar under the auspices of a king called Śiyagāngān, who, from his

name meaning a lion-like Gaṅga prince, appears to have been a great prince of the Gaṅga family. But we cannot identify him. He is said to have been a liberal king and a patron of learning.

The *Nannūl* treats of Orthography and Etymology, and is divided into two chapters, viz., ஏழத்ததிகாரம் and சொல்லதிகாரம்.

The chapter on Orthography is sub-divided into (1) Eluttiyal, (2) Padaviyal, (3) Uyirirruppuṇariyal, (4) Meyyirruppuṇariyal, (5) Urupupuṇariyal ; and the chapter on Etymology, into (1) Peyariyal, (2) Vinaiyiyal, (3) Idaiyiyal, (4) Uriyiyal, (5) Poduviyal.

The author of the work refers to Piṅgala, who wrote a lexicon called Piṅgalandai, which refers to the Chālukya kings and uses the word *Pullarā* in the sense of a low person. Hence, the author of the work under notice must have flourished after the overthrow of the Pallavas by the Chālukyas.

5. *Ilakkanaṇavilakkam*.—A work on grammar, like the *Tolgappiyam*, by Vaidyanātha Dēśikar of Tiruvārūr in the Tanjore District. He was a contemporary of Śivāñānamuni var and flourished about 250 years ago. He was the son of Vālmikanātha Dēśikar and was the sixth ancestor to Suryamūrti Dēśikar, who is now very old and is living in Terukkalar in the neighbourhood of Ādittēceuram in the Taluk of Mannārgudi. He was also the teacher of the well-known Paḍikkāsuppalavar, a court poet under Raghunātha Setupati who reigned from 1685 to 1723 A.C. The book is accompanied by a profuse and able commentary by the author himself. It is said that Sadāśiva Dēśikar, the eldest son of the author, wrote the preface (*பாயிரம்*) and some of the aphorisms in the chapter on Figures of Speech ; but some believe that the author's son wrote the commentary also. The last chapter *Pāṭtiyal* was written by Tyāgarāya Dēśikar, the second son of the author. The work is divided into three chapters : (1) ஏழத்ததிகாரம் Orthography, (2) சொல்லதிகாரம் Etymology, and (3) உபாருளதிகாரம் Rules on the Subject-matter of Poetry. The first chapter is subdivided into (1) ஏழத்தியல், (2) பதவியல், (3) உயிர்தறுப்புணரியல்,

மெய்மீத்ருப்புணரியல், and (5) உருபுணரியல்; the second into (1) பெயரியல், (2) விளையியல், (3) இணையியல், (4) உரியியல், and (5) பொதுவியல்; and the third into (1) அகத்தினையியல், (2) புத்தினையியல், (3) அணியியல், (4) செய்யனியல், and (5) பாட்டியல்.

The whole work consists of 941 aphorisms.

The work evoked a very severe and unjust criticism from his opponent Sivagñāna Dēśikar under the title of the *Ilakkānariyakacceurāvai*, the “ Tempest of the Ilakkānavilakkam (the lamp of grammar.) ”

The following eulogistic verse was written by the grandson of the author and the son of Tiyāgarāya Dēśikar who wrote the last chapter of the grammar :—

* “ பொன்மாறின்று தென்மலையற்ற
வகத்தியமுனிவன் சகத்தவர்க்காகச்
செந்தமிழிலக்கண முந்துநால்கிளப்பப்
பல்காலுன்னித் தொல்காப்பியமுனி
யியற்றமிட்டமுதனின நெடுதுஸாததிடவத
ஞூட்பங்கண்டு தட்பங்கூரா
தைந்தியலுந்தம் புந்தியின்வேறுகொண்
கூராத் தட்பவர் வராத்தவுரையான்
முதலுமுடிவான் சிதர்தாப்பவாய்க்
கிடந்தவியலைத் தொடர்ந்தொருவழிட்பட
வீட்டலானிவக்கண விளக்குமன்ற
நாட்டினன் வைத்தியராததேசிக
னன்னவன்றவத்தினுவவதரித்த
முன்னவன்பாயிர மொழிந்து சொல்லணிபுந்
தந்பவமுதன் மூன் றிற்படநாடிப்
பகர்ந்தனரினவல் பன் னு லுமாராய்ந்
அகந்து தொல்காப்பியத் துண்ணைமதோன்ற
வைந்தியலுந்தன் புந்தசான்றுகத்
தந்தைமுன்னுளாத்த நாரூன்முடிபெய்த
வந்தலூரூர்ச் சந்திரமெளவி
யருஞ்சுட்கொண்டு மருவன்மனீந்திப்ப
புலங்கொளப்பாட்டியல் விளக்கவுரைத்தனன்
வாய்மைச்சரு சியாகராயதேசிகனே.”

* Appended to the printed edition of the work by Mr. Tamodaram Pillay.

6. Agapporuḷviṭakkam.—This work was written by *Nambi*, who was a Jain and who assumed the title of *Nāṭkavirājan* ('Prince of the "four kinds of poetry"'). We learn from the commentary of the preface that the author wrote and published this work during the reign of *Kulaśekharapāṇḍiyan*. The work is based upon *Tolgäppiyam*, and seems to be very old. The name of the commentator and his time are not yet known. As *Tañjaivāṇaṅkōvai* is cited in illustration of the rules throughout this work, the age of the commentator can be guessed if the time of the *kōvai* is ascertained.

CLASS II.—PROSODY.

7. Yāpparūṅgalakkūriyai.—According to the commentary this work was written by *Amṛtasāgarap*, a Jain pandit, as a sequel to a work on prosody called *Yāpparūṅgalaṁ*. It consists of three chapters; viz.—

(1) *Uruppiyal*, (2) *Seyyuliyal*, (3) *Olibiyal*.

The commentary was written by *Guṇasūgaran*, a Jain by birth. A list of the authors and works quoted in the commentary is, as far as known, given below:—

1. <i>Avinayanār</i> .	14. <i>Nattattanār</i> .
2. <i>Aiugurunūru</i> .	15. <i>Nāladiyār</i> .
3. <i>Kalittogai</i> .	16. <i>Nāgmaṇikkadigai</i> .
4. <i>Kakkaipādiniyār</i> .	17. <i>Pattinappalai</i> .
5. <i>Kurundogai</i> .	18. <i>Palgāyanār</i> .
6. <i>Kaiyāgār</i> .	19. <i>Pāṭalanār</i> .
7. <i>Koṇraivēyndan</i> .	20. <i>Puranānūru</i> .
8. <i>Cintāmaṇi</i> .	21. <i>Mayēccurar</i> .
9. <i>Śilappadhikāram</i> .	22. <i>Mārkkaṇḍeyaṇār</i> .
10. <i>Cudamaṇi</i> .	23. <i>Mudumoṇikkāñji</i> .
11. <i>Seyyuliyaluḍaiyār</i> .	24. <i>Yāpparūṅgalaṁ</i> .
12. <i>Tirukkural</i> .	25. <i>Venbāmalai</i> .
13. <i>Tolgäppiyār</i> .	

* The term *Nārkaṇi* means a poet who is well versed in the four kinds of poetical composition—speedy composition, beautiful composition, sweet composition, and diffuse composition (*ஷக்வி, சுத்ரக்வி, மதுரக்வி, and வித்தாரக்வி*).

The commentator refers to the following works and authors in the opening lines of his commentary :—

1. Paññiyam.
2. Chandōvicioiti.
3. Guṇakāñkiyam, a work on the Karnāṭaka prosody which seems to be dedicated, by a contemporary author, to Guṇakanāka Vijayāditya,* who flourished about the middle of the ninth century A.C. and was the thirteenth in descent from Kirtivarman, the first Eastern Chalukya king.
4. Mayēccuraryāppu.
5. Isāttamilcceyyutturaikkōvai.
6. An Index referring to the Vargas of Aṣṭakas (Rig Veda?) by their initials (அருமறையகந்தட்டகவாத்தின்வருக்கெள்ளை).
7. Rupāvalaṅkāra. †
8. Nitakāślōka, a work connected with the above.
9. Nirukta.
10. Kārika, a work on Sanskrit Grammar, perhaps the Vākyapadiya, also known as Hari-kārika, written by Bhartṛ-hari.
11. Avinayaryāppu.
12. Nālađinārpadu, a work connected with the above.
13. Yāpparun̄galam, an original work in the form of aphorisms on Tamil Prosody.

The work under notice must have been composed later than the ninth century A.C., as there is reference to Gunakāñka.

CLASS III.—LEXICON.

8. Sēndan Tivākaram.—The first lexicon known in Tamil written by a person named Divākaramuni, who, it is said, was a native of a village called Ambal. He was the father of Piṅgalar who wrote a lexicon called Piṅgalandai. Both the father and the son are referred to in the Cūḍamani, a later lexicon written by Maṇḍalapurusaṇ in the beginning of the sixteenth century under the

* *South Indian Inscriptions*, Vol. I, p. 32.

† In the printed editions the work is spelt as *Rūpdvatāra*.

patronage of Kṛṣṇadēvarāya of Vizianagram. An earlier reference to Piṅgalar occurs in the Nannūl in the following passage:—

“இன்னதின் துறியின்னணமியலும்
வன்றிசைநாவிற் குணகுணிப்பெயர்கள்
சொல்லாம்பரத்தவிற் பிங்கலமுதலா
நல்லேராருச்சொல்னயந்தனர்கொள்ளே.”

The lexicon under notice is named Divākaram after its author and was written at the request of a person named Sēndan. It is divided into twelve chapters.

As the work is quoted by Adiyārkkunallār in his commentary of the Silappadikāram, the author must be anterior to Adiyārkkunallār. If the opinion of Mr. Saminatha Aiyar, the editor of the Silappadikāram, viz., that Adiyārkkunallār lived before Naccinārkkiniyār be correct, then the author of the lexicon under notice must be anterior to Naccinārkkiniyār also. But it should be noted that the latter has, as far as I have known, not quoted the work under notice.

CLASS IV.—ALĀNKĀRĀŚASTRA.

9. Dāṇḍiyalānkāram.—This was written by a person who calls himself Dāṇḍi after the author of the Kāvyādarśa, a Sanskrit treatise on Alankara. The author of the Tamil work followed closely the Sanskrit original and treated the subject as clearly as the author of the Sanskrit work has done. This is the first work of the kind after the Tolgappiyam and may be older than the Virasōliyam, the author of which also refers to the Sanskrit author. As this person flourished in the latter half of the seventh century A.C., the present work must have been composed at a later period. The work consists of 126 aphorisms or sūtrams, and is divided into three chapters, viz., (1) Poduvāṇiyiyal, (2) Porulanīiyiyal, and (3) Sollāṇiyiyal.

The author was the son of a person named Ambikāpati; but we are not sure whether he was the same as the son of Kambar, the author of the well-known Tamil Rāmāyaṇa, who is also known by the same name. He refers to Anapāyacōla, a Chōla king of the fourteenth century at whose request Sēkkilār wrote the

Periyapurāṇam. (See Notice No. 22 *infra*.) The author says that he studied the Tolgappiyam written by one of the twelve disciples of Agastya and also the grammar of Prakrit, and explained the Porūlilakkāṇam at the court of a Pāṇḍiya king and the Nāṭakavilakkāṇam at the temple of Chidambaram, and that he was the son of Ambikāpati who lived in the Chōla country.

The following passage from which the above account is taken appears in the Dāṇḍiyalankārasāra, 'The Essence of the Dāṇḍiyalatikāra,' edited by the learned T. E. Sreenivasaaghavacharyar, the late Tamil pāṇḍit of the Presidency College, and is given here for reference:—

வட்திசையிருந்து தெண்மலைக்கேகி
மதிதவழ்குமெப் பொதியமால்வகா
இருந்தவன்றாபா வருந்தமதுணர்ந்த
பன்மிருபுலவரின் முன்னவன்பைகர்ந்த
தொல்காப்பியதெந்தி பல்காப்பியத்தும்
அணிபெறுமிலக்கண மரிதினிற் வெற்றந்து
வட்தாஸ்வழிமுறை மரபினின் வழா அது
ஈசிரண்டல்லையி னி கவாமும்மைப்
பாகதவிலக்கணம் பண்புறத்தழித்து
திருந்தியமணிமுடிச் சேம்பியனைவயத்து
அரும்பொருள்யாப்பிண் யகுத்தனன்
ஆடகமன்றத்து நாடகநவிற்றும்
வடநாலுணர்த்த தமிழ்நூறு லவன்
ழுவிரிதண்பொழித் தாவிரிநாட்டு
வம்பவிழ்தெரிய லம்பிகாபதி
மேவருந்தவத்தினிற்பயங்க
தாவருஞ்சீர்த்தித்தண்டியன்பவனே.

On comparing the manuscript with the printed edition of the work, I see a good deal of difference in the text and the commentary, and this can be seen even from the few extracts made from the manuscript.

The work under notice is quoted by Adiyārkkunallār in his commentary of the Silappadhiķāram. But as it is not quoted by Naccinārkkiniyār in any of his commentaries, we may infer that the author of the work might be posterior to Naccinārkkiniyār and

prior to Adiyārkkunallār. To this fact may be added what is already said with reference to relative ages of Adiyārkkunallār and Naccīgārkkīniyār under Divakaram. (See No. 8 *supra*.)

CLASS V.—POETRY.

10. *Jivakacintāmāni*.—This is one of the five great poems in Tamil, the remaining four being Śilappadhikāram, Manimēkhalai, Kunḍalakēśi, and Valayāpati.* It treats of the history of Jivaka, a Jain king, who married eight wives,† and after the life of the world obtained salvation. The poem is divided into thirteen Ilambakas, ‘Cantos,’ the first treating of his boyhood and education, the next eleven treating of the adventures of the king terminating in marriage with eight girls, and the last of his salvation. The thirteen cantos are named as follows:—

- | | |
|----------------------------------|------------------------------|
| (1) Nāmagalilambakam. | (8) Vimalaiyārilambakam. |
| (2) Gōviudaiyārilambakam. | (9) Suramañjariyārilambakam. |
| (3) Gandharvatattaiyārilambakam. | (10) Maṇmagalilambakam. |
| (4) Guṇamālaiyārilambakam. | (11) Pūmagalilambakam. |
| (5) Padumaiyārilambakam. | (12) Ilakkānaiyārilambakam. |
| (6) Kēmaśariyārilambakam. | |
| (7) Kanakamālaiyārilambakam. | (13) Muttiyilambakam. |

The poem is a standard work in Tamil and has an excellent commentary by Naccīgārkkīniyār. It is quoted in the commentaries of ancient poems and other works. It is perhaps a translation of some Sanskrit work, but the author does not refer to any original work. The story of Jivaka forms the subject-matter of the Jivandharacampu as well as the Jivandharanātaka, and occurs

* We learn from the Vaiśyapurāṇa in Tamil that KĀVĒRI and VAIRAVĀNIDĀNA NAVAKOTI NĀRĀYĀNAN, both Vaiśyas by caste, are respectively the heroes of the two great poems Kunḍalakēśi and Valayāpati.

† The following are the names of his wives:—(1) Gandharvatattaiyār, (2) Guṇamālaiyār, (3) Padumaiyār, (4) Kēmaśariyār, (5) Kanakamālaiyār, (6) Vimalaiyār, (7) Suramanjariyār, (8) Ilakkānaiyār.

in the Mahāpurāṇa, Śripurāṇa and other works. The manuscript under notice contains the first three cantos only. The work was written by a Jain poet named Tiruttakkadēvar (Sans. Śrī Dakṣadēva) and is said to have been presented at the Saṅgam and approved. The age of the author is not known, but as the work was the model of the Periyapurāṇam which was written by Śekkilar in the fourteenth century, the author must have lived before that period.

The author of the commentary of the Virasōliam, who is supposed to have been a disciple of the author of the grammar, Buddhamitra, a contemporary of Virasōla who reigned between 1064 and 1101 A.C., refers to the Nariviruttam written by Tiruttakkadēver. If the supposition is right, he must have lived before the eleventh century A.C., at the latest.

11. *Udayanakumārakāvīyam*.—A poem treating of the story of Udayana, king of the Vatsa country. He married the daughter of Pradyōta, king of Ujjayini, who was called Vāsavadatta. When the father came to know the love which Udayana felt for his daughter, he did not like to have him for his son-in-law. He decoyed the youthful prince to come into his territory and imprisoned him. But the latter effected his escape and carried away his beloved consort to Kausāmbi, where he married her and got a son named Naravāhanadatta. The story occurs in the Kathāsaritsāgara and is referred to in the Mōghadūta.

The poem under notice is divided into six cantos: viz.—

1. Udayanakāṇḍam, 108 stanzas.
2. Ilāvaṇakāṇḍam, 30 stanzas.
3. Magadhakāṇḍam, 35 stanzas.
4. Vattavakāṇḍam, 56 stanzas.
5. Naravāhanakāṇḍam, 61 stanzas.
6. Turavukāṇḍam, 65 stanzas.

The title of the six cantos and the number of the stanzas contained in each are given in two verses at the end of the poem which are given in the Extracts.

This work is quite different from the *Udayanāṅkathai* quoted by Adiyārkkunallār in his commentary on the *Silappadhikāram*, treating of the same subject and divided into five chapters, the titles of which are the same as those of the first five cantos of the work under discussion.

12. *Aingurunūru*.—An anthology consisting of 500 stanzas composed by five different poets and divided into as many parts which are devoted to the description of erotic subjects under the heads of (1) Marudam (மருதம்), (2) Neydal (நெட்டல்), (3) Kuriñji (குறிஞ்சி), (4) Pálai (பாலை), and (5) Mullai (முல்லை). The authors of these five parts are respectively (1) Óraimbōgi (ஓரம்போகி), (2) Ammūvan (அம்முவன்), (3) Kapilar (கபிளர்), (4) Ódalāndai (ஒதலாந்தை), and (5) Péyan (பேயன்). The anthology was compiled by Pulatturaimurriya Kūḍalur Kilar (புலத்துறைமுற்றிய கூடலூர் கிழவர்) under the auspices of a Chéra prince, Yānūkkatcōy-māndarāñcēralirumporai (யானுக்கட்ட சேஷ் மாந்தராஞ்சேர விரும்பொழை).

The names marudam, &c., usually indicate the five kinds of country, namely—

1. Marudam, ‘agricultural lands;’
2. Neydal, ‘maritime lands;’
3. Pálai, ‘desert lands;’
4. Mullai, ‘forest lands;’ and
5. Kuriñji, ‘mountainous lands.’

But they are here used to indicate the five kinds of actions of lovers, viz.—

1. Marudam, ‘amorous dispute.’
2. Neydal, ‘grief at the non-arrival of the lover at the time fixed for his return.’
3. Pálai, ‘following the lover wherever he goes.’
4. Mullai, ‘remaining at home when he is away and waiting for him.’
5. Kuriñji, ‘enjoying his company.’

These meanings are given by Naccinārkkunīiyār in his commentary on the *Poruladhikāram* of *Tolgāppiyam* and by the commentators of the *Tiruvāyomoli*.

The name *Ainkuruntru* signifies a collection of five hundred short stanzas, from *ai*, 'five,' *kuru*, 'short,' *nūru*, 'hundred.'

The work is one of the eight poems collectively known as *Eṭṭuttogai* which can be seen from the following mnemonic stanza:—

நற்றினைநல்லகருந்தொலகயைக்குறுந
கருத்தபதிந்துப்பத் தோங்குபரிபாடல்
கற்றறிந்தார்சொவலுங்கவியோடகம்புறமென
நித்திரத்த வெட்டுத்தொகை.

If the Kapilar, who is one of the authors of this anthology, be the same Kapilar who lived after Vāmisāsōkhara, the date of the composition of this work is later than the fifth or the sixth century A.C.

13. *Aindinaiyelubadu*.—It is a short poem on love written by Muvvādiyar. The poem consists of seventy stanzas, at the rate of fourteen stanzas regarding each of the five actions of the lovers, viz., (1) Kuriṇji, (2) Mullai, (3) Pāhai, (4) Marudam, and (5) Neydal, which terms are explained at page 40. The first twenty-four stanzas are accompanied by a commentary and the first two lines of the 13th stanza and the 25th, 26th, 29th, and the 70th stanzas are not found in the manuscript under notice. The work is one of the eighteen poems known by the collective name of the *Padinenkilkkāṇakku* which are mentioned in the following mnemonic stanza:—

நாலடி நான்மனி நானுற்பத்தந் தினைமுப்
பால்கடுகங் கோவை பழுமொழிமாழுலம்
மெய்ந்திலைய காஞ்சியோடுலாதியென்பவே
யைந்திலைய வாங்கிடுக் கணக்கு.*

The *Aindinaiyelubadu* is quoted in several places by Nacci-parkkiniyār in his commentary on Tolgāppiyar's *Poruḷadhikāram*.

14. *Kallāḍam*.—A poem illustrative of the rules of the third part of Tamil Grammar, *Poruḷadhikāram*, by Kallāḍanār,† one of

* *Vide pp. 11, 12, Essay on Tamil Literature, No. I.*

† The name Kallāḍar seems to be a modification of the Sanskrit word *Kallāṭa* which was the name of an author who wrote a work on Saivism called *Spandasūtrākārikā*.

the forty-nine poets of the third Tamil Saṅgam and containing one hundred and two *agavals*. Though it is not studied by the ordinary students of Tamil, yet it is highly appreciated by the learned scholars, and the following stanza eulogizing the merits of the work is known to the pāṇḍits and repeated by them :—

கல்லாடர் செய்பனுவற் கல்லாட நாற்றாவ்
வல்லார் சங்கத்தில் வதிந்தருளிச்—சொல்லாயும்
மாமதுரை மீசர் மனமுவந்து கேட்டுமூடி
நாமசைத்தார் நாறு தரம்.

There is a tradition among the Tamil pāṇḍits regarding the composition of this work which is as follows: The *Tiruccirrambalakkōvai* was written by Māṇikyavācakar in honour of the god of Chidambaram and the want of a similar work in praise of the god of Madura was felt by the Tamil pāṇḍits of that place and, to supply this want, Kallādār, one of the poets of the Third Saṅgam, is said to have written the work under notice. Kallādār refers in his work to the following events and authors :—

	Agavals.
The presentation of a bag of gold coin to Dharmi. (The same event is described in the Halasya Māhātmya) 3	
The aphorisms of Iraiyanār on love ... 5, 65	
Giving hints to the poet Bhadra regarding a poetical composition 13	
Kāṇṭappanāyanār, one of the 63 Śaiva saints. 16	
Mūrtināyanār, one of the 63 Śaiva saints ... 57	
Sākyanāyanār, one of the 63 Śaiva saints ... 68	
Ugrapāṇḍyan 77	
Idaikkādār 78	
Tiruvalluvar 63	

In the following lines of the 63rd agaval,

நிறைமதிபுரையாது நிறைமதிபுரையாது
தெராக் கெளிவெனுந்திருக்குறட்புகுந்து,

refers to the following couplet of Tiruvalluvar—

செரான் கெளிவுந் தெளிந்தான்க இணபுறவும்
தீரா விடும்ஜப தரும்.

The work has a commentary written by Mayilērumperumāl Pillai for the first 36 agavals. The commentator was a native of Tinnevelly and was the teacher of Isanadēśikar who wrote the Ilakkaṇakkottu and who was the priest of the Tiruvāvādūturai Ādiyam and lived about 150 years ago. According to him the commentary on the Tirukkōvaiyār, now attributed to Naccinārkīniyār, was written by one Pērasiriyar, and this corroborates the opinions of Subrahmanyadiksitar, and Vaithyanātha Dēśikar, the author of Ilakkaṇavilakkam.

15. *Nalavenbu*.—A poem in three cantos by Pugalēndippulavar who is said to have been a court poet under the patronage of Varagunapāndya and a contemporary of Kulōttungacōla. If this be true, he must have lived in the eleventh century. According to the Viṁōdarasamañjari, he was also a contemporary of Ottakkuttar and the celebrated poetess Auvaiyār.

CLASS VI.—ANTHOLOGY.

16. *Nitittiraṭṭu* is an anthology consisting of extracts collected from many ancient works and arranged according to the subjects. The compiler's name is not mentioned; but the compilation was made with great care, and displays extensive study and profound learning. The work is divided into two parts, viz., (1) Arattuppāl, the Chapter on Virtue, and (2) Porutpal, the Chapter on Wealth. The former is sub-divided into forty-two adhikāras or chapters and the latter into eighty-six, and each adhikāra treats of a particular subject. The subjects under which the selections are arranged are various and very useful. The following is a list of the works from which the anthology under notice is collected :—

- | | |
|---------------------------------------------------------------|----------------------------------------------------------------|
| 1. Aranericeāram.
2. Ācarakkōvai.
3. Āśiriyamālai.*
 | 4. Irāmakathai.
5. Irumpalkāñji.
6. Iniyavainārpadu.
 |
|---------------------------------------------------------------|----------------------------------------------------------------|

* Quotations from this work are found in the *Arumpadarurai* of Śilappadhikāram which is older than the commentary of Adiyārkkunallar, and in Naccinārkīniyār's commentary of Tolgappiyar's Porujadhiikaram.

- | | |
|----------------------|-------------------------|
| 7. Innānārpadu. | 20. Nānmaṇikkadigai. |
| 8. Elādi. | 21. Padirruppattu. |
| 9. Kaṭavaijinārpadu. | 22. Paripāḍal. |
| 10. Kuṇḍelakēsi. | 23. Paṭamoli. |
| 11. Śantipurāṇam. | 24. Bhāratam (Veṅba). |
| 12. Śīrupañjamūlam. | 25. Puranāñūru. |
| 13. Jivakaeintāmanī. | 26. Perumboruviļakkam. |
| 14. Cūlāmaṇi. | 27. Muttollāyiram. |
| 15. Tagadūryāttirai. | 28. Mērumandarapurāṇam. |
| 16. Tirikadugam. | 29. Yapparūṅgalam. |
| 17. Naṭankadai.* | 30. Valajyāpati. |
| 18. Nāradacaritai. | 31. Veṅbāmālai. |
| 19. Nālađi. | |

The anthology under notice is very interesting and instructive, and will be highly appreciated by Tamil pāṇḍits. The manuscript is one of the oldest collections of the library, and was discovered by me in the course of my annual examination of the contents of the library. On reading a few leaves, I found the work to be very useful. But as the manuscript was in an injured condition, I got a fresh transcript of the work. Some of the works quoted in it are very rare and important for the history of Tamil Literature. I shall give here two instances of the ways in which the book may be utilized by Tamil scholars.

The Puranāñūru, an ancient and well-known Anthology, which is mentioned as one of the books of the Third Saṅgam, was lately edited by the learned Tamil pāṇḍit of the Kumbhakōṇam College, after collating five manuscripts containing only the text and eleven containing the commentary also. In some places the verses are defective owing to the omissions occurring in the manuscripts collated; and spaces are left in the passages indicating the omission. As the manuscript under notice contained in full every quotation made from the Puranāñūru, I felt a great curiosity to see whether the manuscript could help in supplying the omissions

The stanza quoted with this title is one of Pugalēndi's Naṭaveṅba. Hence the compilation of the Anthology under notice must be later than the eleventh century.

occurring in the printed edition of the work; and I am very happy to state that I succeeded to some extent. Of the nine stanzas, the first lines of which are left imperfect in the printed edition of the Puranāñūru, two, namely the 276th and the 300th, are fully quoted in this manuscript. The omissions occurring in the verses 315, 322, 341 and 361 and in some others may be supplied from the manuscript.

In the Tolgappiyam Poruladhipikāram edited by Mr. Tamodaram Pillai and in Mr. Saminatha Aiyar's edition of the Puranāñūru, the following is printed as full; but the manuscript contains a line between the lines 3 and 4, which is printed here in italics.

1. நறுவிலாக்ராந்தநராவெண்கூந்தல்
2. சர்ங்காழன் திரங்குகண்வறுமுலைச்
3. சீமமூதுபெண்டன்காதலன்சிருதன்
மடப்பாலயிமகவள்ளுகிர்த்தேநிதித
4. குடப்பாந்சில்லுகூரபோலப்
5. படைக்குநோயெவ்வாந்தானுயினனே.”

From the above instances we can see clearly that the Anthology under report will be very useful to the Tamil scholars and be much appreciated by them.

I give below an Index of the subjects of chapters for the benefit of the readers :—

1. அறத்துப்பால்.

- | | |
|------------------------|------------------------|
| 1. கடவுள் வாழ்த்து. | 15. ஒழுக்கமுடைமை. |
| 2. அவையடக்கம். | 16. பிறனில்விழையாமை. |
| 3. நீத்தார் பெருமை. | 17. பொறையுடைமை. |
| 4. பெறுதற்கருமை. | 18. வெங்காமை. |
| 5. அறன்வலியுறுத்தல். | 19. புமங்கூருமை. |
| 6. இல்வாழ்க்கை. | 20. இகழாமை. |
| 7. வாழ்க்கைத்தலைநலம். | 21. திவிஜையச்சம். |
| 8. கற்பின்மகளிர். | 22. ஈலக். |
| 9. புதல்வரைப்பெறுதல். | 23. தானம். |
| 10. விருந்துதாம்பல். | 24. அருஞ்சடைமை. |
| 11. இனியலைகூறல். | 25. புலால்மறுத்தல். |
| 12. செய்ந்தன்றியறிதல். | 26. தவம். |
| 13. நடவுதிலைமை. | 27. கூடாவொழுக்கம். |
| 14. அடக்கமுடைமை. | 28. புணர்ச்சிவிழையாமை. |

29. கள்ளாமை.
30. வாய்மை.
31. வெகுளாமை.
32. இன் நூலைச்சப்யாமை.
33. கொல்லாமை.
34. செஸ்வாநிலையாமை.
35. இளமைத்திலையாமை.

36. யாக்ஷகநிலையாமை.
37. பல்வக்கநிலையாமை.
38. தூயதங்கை.
39. துறவு.
40. மெய்யுணர்தல்.
41. அவாவறுத்தல்.
42. பழவினை.

2. போந்த்பால்.

- | | |
|---------------------------|---------------------------|
| 1. இறைமாட்சி. | 31. குறிப்பறிதல். |
| 2. கல்வி. | 32. அகையற்தல். |
| 3. கல்ராமை. | 33. நாடு. |
| 4. கேள்வி. | 34. அரன். |
| 5. அறிவுடையை. | 35. நார். |
| 6. குற்றங்கடிதல். | 36. பொருள்சீயவுடைக. |
| 7. பெரிபாணாத்துகைக்கோடல். | 37. படைமாட்சி. |
| 8. நன்கறிவுறுத்தல். | 38. நட்பு. |
| 9. சிற்றினஞ்சேராமை. | 39. நட்பாராய்தல். |
| 10. தெரிந்துசெயல்வகை. | 40. நட்பிற்பிழைபொறுத்தல். |
| 11. வலியறிதல். | 41. நீட்பு. |
| 12. காலமறிதல். | 42. கூடாநட்பு. |
| 13. இடன்றிதல். | 43. பேதைகை. |
| 14. தெரிந்து தெளிதல். | 44. புல்வறிவாண்மை. |
| 15. தெரிந்து விணையாடல். | 45. பககத்திறந்தெரிதல். |
| 16. சுற்றந்தமூல். | 46. உட்பங்க. |
| 17. பொச்சாவாமை. | 47. பெரியாணாப்பிளைழுயாமை. |
| 18. செங்கோண்மை. | 48. பொதுமகளிர். |
| 19. கொடுக்கோண்மை. | 49. கள் ஞான ஞூமை. |
| 20. வெளுவர்த்தசெய்யாமை. | 50. ஞுது. |
| 21. கண்ணேட்டம். | 51. குடிப்பிறப்பு. |
| 22. ஒழிடல். | 52. மானம். |
| 23. ஊக்கமுடையை. | 53. பெருமை. |
| 24. தாளாண்மை. | 54. சான்றுண்மை. |
| 25. இடுக்கண்மீயாமை. | 55. பண்புடையை. |
| 26. அஃமச்சு. | 56. நன்றியில்செல்வம். |
| 27. சொல்வன்மை. | 57. நானுடையை. |
| 28. வினைசெயல்வகை. | 58. குடிமரபு. |
| 29. தூது. | 59. நல்குரவு. |
| 30. மன்னாச்சேர்ந்தொழுகல். | 60. இரவு. |

- | | |
|-------------------------|-------------------|
| 61. இரலச்சம். | 74. எவில்கோடல். |
| 62. கயமை. | 75. எயில்காந்தல். |
| 63. பல்பொருள். | 76. அமர். |
| 64. நிளாகோடல். | 77. தானெமாறம் |
| 65. நினாமீட்சி. | 78. குதினாமாறம். |
| 66. பணகவயிற்சேறல். | 79. யானெமாறம். |
| 67. எனிருஞ்சறல். | 80. தேர்மாறம். |
| 68. பாசறை. | 81. களம். |
| 69. பகைப்புலம்பழித்தல். | 82. இரங்கல். |
| 70. தினை. | 83. இவன்றி. |
| 71. மகண்மறுத்தல். | 84. புகழ். |
| 72. வந்தினம். | 85. பரிசில். |
| 73. பகடாச்செருக்கு. | 86. வாழ்ந்து. |

CLASS VII.—DIDACTIC AND ETHICAL POETRY.

17. Kuralurai.—The Kural is commented upon by the following authors :—Tarumar, Manakkudaiyar, Tamattar, Naccinarkiniyar, Parudi, Parimēlalagar, Tirumalaiyar, Mallar, Kavipperumal and Kalingar, as can be seen from the mnemonic verse :—

தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்
பநுதிபரிமேலயகர்—தீருமலையர்
மல்லர் கவிப்பேருமான் காளிங்கர் வள்ளுவர் நூற்
கெல்லையுணா செய்தாரிவர்.

The work under notice was written by a person whose name is not given in the manuscript.

18. Ācārakkōvai.—According to the invocatory stanza and its old commentary, this work was composed by one Mulli, son of Peruvāyan of Kayattur.* It consists of one hundred and one stanzas of the Veñbā metro.

It is referred to in the Ilakkaṇavilakkam in the following passage :—

மொழிடெயர்த்தல் ஆசாரக்கோவையும் அதர்ப்படயாத்தல் சிறு
வள்ளுவப்பயனும் முதலியன. †

* *Vide the Extracts.*

† *Ilakkaṇavilakkam*, p. 834.

The passage occurs in the commentary on the Sūtra in which the author mentions the different kinds of subordinate works (வழிநூல்) which are written in pursuance of an original work and follow it in the treatment of the subject. From this it appears that the Ācārakkōvai is a translation of some Sanskrit work.

It treats of the daily duties of a person to his own self—such as eating, dressing, sleeping, bathing, &c.; of the duties towards his own relatives and elders—such as parents, brothers, uncles, gurus, &c.; of the duties of an householder; and of the rules of etiquette to be observed in the assemblies of kings and princes.

This is reckoned as one of the eighteen works collectively known in Tamil by the name of *Padinenkilkāṇakku*. (See No. 13.)

As there is room to surmise that the 65th stanza of this work is adapted at the close* of Vañjinamalai (Maduraikkāṇḍam) of the Śilappadhikāram by Ilaṅgōvadigal, we may infer that the work under notice belongs to an earlier period than Śilappadhikāram, whose date is considered to have been the second century A.C. at the earliest. The present work enables us to have an insight into the daily life of the Tamilians of that century, and to understand the influence of the Āryan habits and customs on the life of the Tamilians.

In the course of the work we meet with several intelligent observations of Nature and very important hygienic principles.

The work is quoted by standard commentators, such as Naccinārkkiniyār, Adiyārkkunallār and others, as a great authority.

19. *Tirikadujam*.—A short moral poem written by Nallādanār, who was a poet of the Third Saṅgam. The poem was submitted to the Sangam and was approved. The name Tirikadujam is derived from the Sanskrit *Trīkaṭukam*, a medical term, which means three pungent things, viz., dried ginger, pepper and long pepper. Each stanza enumerates three things which are good.

* பார்ப்பாராற்கோர் பகப்பத்தினப்பெண்டு. ஸ்
முத்தோர்குமலி யெனுமிவளாக்ககவிட்டு.

20. *Nitineririlakkam*.—A moral poem containing a centum of verses written by Kumaraguru Dēśikar who flourished during the eighteenth century.

21. *Arañgicāram*.—A short poem of 226 stanzas containing moral precepts and observations, by Muṇaippādiyār, who is inferred to be a Jain by his reference to the several tenets of Jainism in the poem. In the very first invocatory stanza, the author uses the word Tamaraippuṇadandān (தாமரைப்புநடந்தான்), from which we have to understand the god Jina who is said to move on a lotus flower. Other words of the same radical signification are also to be met with in Tamil literature as the title of Jina, such as, Pūmīśainadandan (புமிசுநடந்தான்), Pūmīśainadanda Vāman (புமிசுநடந்த வாமன்), Malarmīśaiyēgīnān (மலர்மிசுயேகினான்).* Though such epithets refer to God Śiva also in later Tamil literature, yet, in the ancient Tamil literature, they refer to Jina and Buddha only. Another peculiarity to be noticed in the work is the use of the name *Sīra* for the god Jina. (*Vide* the Extracts).

CLASS VIII.—PURĀNAS.

22. *Periyapurāṇam*.—A poem by Śekkiliār who flourished in the fourteenth century. It contains the lives of the sixty-three devotees of Śiva. It is divided into 72 cantos, containing 3,363 stanzas in all. The following are the names of the sixty-three devotees :—

- | | |
|---------------------------|--------------------------|
| 1. Tirunilakanda Nāyanār. | 10. Kuṅgiliyakkalaya N. |
| 2. Iyarpagai N. | 11. Maṇakkañjāra. |
| 3. Ilaiyāṇḍukudimāra N. | 12. Arivāṭṭaya N. |
| 4. Meypporul N. | 13. Āṇāya N. |
| 5. Virāṇḍumīḍa N. | 14. Mūrti N. |
| 6. Amarnidi N. | 15. Muruga N. |
| 7. Eripatta N. | 16. Uruttirapaśupati N. |
| 8. Ēṇādi N. | 17. Tirunālaiippōvār N. |
| 9. Kaṇṇappa N. | 18. Tirukkuripputtoḍa N. |

* The epithet occurs in the Kural as the name of God, viz., Buddha or Jina ; “ மலர்மிசுசுயேகினான் மாணாட்சார்ந்தார், ஸுவமிரசி இவாழ்வார்.”

- | | |
|-------------------------------|------------------------------|
| 19. Candēśa N. | 42. Kalikkamba N. |
| 20. Tirunāvukkaraśusvāmigal. | 43. Kaliya N. |
| 21. Kulaccirai N. | 44. Śatti N. |
| 22. Perumīlalaikkurumba N. | 45. Aiyadigalkāḍavarkōn N. |
| 23. Kāraikkālanumaiyār. | 46. Kaṇampulla N. |
| 24. Appūdiyadigaļ N. | 47. Kāri N. |
| 25. Tirunilanakka N. | 48. Niṇrasirneḍumāra N. |
| 26. Naminandiyadigaļ N. | 49. Vayilar N. |
| 27. Tiruñānasambandasvāmigal. | 50. Muṇaivaḍuvār N. |
| 28. Eyarkonkalikkāma N. | 51. Kaṭacīṅga N. |
| 29. Tirumūla N. | 52. Iḍaūgali N. |
| 30. Daṇḍiyadigaļ N. | 53. Śeruttuṇai N. |
| 31. Mūrkha N. | 54. Pugalṭtuṇai N. |
| 32. Śomasimāra N. | 55. Kōṭpuli N. |
| 33. Śakkiya N. | 56. Puṣalar N. |
| 34. Sirappuli N. | 57. Maṅgaiyarkkarasiyār. |
| 35. Śiruttoṇḍa N. | 58. Nēsa N. |
| 36. Śeramāṅperumāļ N. | 59. Kōcēnīgaṭoļa N. |
| 37. Kaṇanāda N. | 60. Tirunilakandayālppāṇa N. |
| 38. Kūrruva N. | 61. Śadaiyar N. |
| 39. Pugalecoļa N. | 62. Isaiñāṇiyār. |
| 40. Narasiṅgamuṇaiyariya N. | 63. Sundaramūrtisvāmigal. |
| 41. Adipatta N. | |

Sēkkilār, who is also called Aruṇmolittēvar, was born at Kunrat-tūr in the country of the Tonḍamaṇḍalam. He was a Vēlāla and was very learned and possessed great talents, which attracted the attention of the King Anapāya Chōla, who appointed him his prime minister. When he saw that the king was studying the Jivakacintāmaṇi, a poem about a Jaina king, written by Tiruttakkadēvar, he disapproved of the king's religious taste and told him that a staunch Śaiva like the king should not read the works of the Jains. But when the king replied that there was no such poem among the Śivas as could be compared with the Jaina epic, the prime minister promised that he would produce a poem of equal merit for the Śaivas, and accordingly he wrote the Poriya-purāṇam.

The following stanza is quoted from the beginning of the Poriyapurāṇam and refers to Anapaya Chōla :—

ஓமேவலிவவுகாகொண்டவிரும்புமான்
சேயவன்றிருப்பேரம்பலஞ்செய்ய
தாய்பொன்னங்கிசோழன் பேழிபா
ராய்சீரநபாயனரசனை.

The work is divided into the following eleven *Sargas* or chapters :—

1. தில்லைவாழந்தணர் சருக்கம், containing the lives of the first six devotees mentioned in the above list.
2. இலைமலிந்த சருக்கம், containing the lives of the next seven devotees.
3. பூம்ளமயாலுகாண்ட சருக்கம், containing the lives of the next six devotees.
4. திருத்தின்ற சருக்கம், containing the lives of the next seven devotees.
5. வம்பருவரிவண்டி சருக்கம், containing the lives of the next six devotees.
6. வார்தொண்டவனமுலையாள் சருக்கம், containing the lives of the next six devotees.
7. பொய்யடமையில்லாதபுலவர் சருக்கம், containing the lives of the next seven devotees.
8. காறகண்ணடன் சருக்கம், containing the lives of the next five devotees.
9. கடல்குழந்த சருக்கம், containing the lives of the next five devotees.
10. பத்தராயப்பணிவார் சருக்கம்.
11. மன்னிய சீர்ச் சருக்கம், containing the lives of the next eight devotees.

23. *Tiruśīlayādarpurāṇam*.—This is a Tamil translation of the Sanskrit Halasyamāhātmya which is a portion of the Isasarinhitā of the Skanda Purāna. But the Halasyamāhātmya, which has been printed in Telugu, is said to be a portion of the Agastya-samhitā of the Skanda Purāna. The work under notice is divided into three Kāṇḍams or parts; viz., (1) Maduraikkāṇḍam, (2) Kūdārkāṇḍam, and (3) Ālavāykkāṇḍam, and into sixty-five

padalams or chapters. It was written by Parañjötimunivar who flourished during the latter part of the sixteenth century A.C. in the reign of Ativirarama Pāṇḍya. The poem describes the sixty-four sports of God Śiva who is worshipped in the form of a Liṅga under the name of Sundarēśa with his consort Pārvati under the name of Tatatakikā which appears to be a Tamil word. Kulaśekhara Pāṇḍya, who was living in his old capital Kalyāṇapura, was visited in his dream by God Śiva and was told to build a new town in the place where a stone idol of the god had appeared and to make the latter his capital. This event, which seems to be connected with the very commencement of the political history of Ancient Southern India, is to be assigned to a time preceding the Christian era by several centuries. The book contains a list of seventy-three kings commencing from Kulaśekhara, and this is the only full list we have of the ancient kings of Madura Kingdom; and there is a reference to the total numbers of the kings of Madura in the preface of the commentary to *Iraiyanārāgapporūl* according to which eighty-nine kings from Kāyśinavaļudi to Kadungōl presided over the First Tamil Saṅgam of Madura; fifty-nine kings from Vendērceliyan to Mudattirumāraṇ over the Second Saṅgam; and forty-nine kings from Mudattirumāraṇ to Ugrapperuvaļudi. The total number of these kings is 197 and does not agree with that given in the *Hālasyamāhātmya*.* This is the only work which contains much historical matter, but is not to be relied upon till we get other works corroborating the statements made therein.

The author lived about two hundred and fifty years ago and was a great Tamil pāṇḍit. There was already a Tamil translation of the Sanskrit *Hālasyamāhātmya* made by a native of Vēppattūr, but it is said that the author of the work under notice was not satisfied with it and wrote the present translation at the request of the people of Madura.

I append hereto a list of the Pāṇḍya Kings as found in the *Halasyamāhātmya* :—

* *Ide pp. 55 58, Essay on Tamil Literature, No. I.*


1. Kulaśekhara Pāṇḍya. His son
2. Malayudhvaja P. His wife Kāñcanamālā. Their daughter
3. Tatātakā (*Tam.* Tadādakai). She married Sundara or Dēva Pāṇḍya. His son
4. Ugra P. (*Tam.* Ugrapperuvaludi.) Known also under the title of Hāra Dhāri. His wife Kantimatī. He was the founder of the Sangha. Ugra Pāṇḍya's son
5. Vira P. His son
6. Abhiṣēka P. His son
7. Vikrama P. His son
8. Rājaśekhara P. Kalikāla Chōla was his contemporary. Rājaśekhara's son
9. Kulōttunga P.
10. Anantaguṇa P. His son
11. Kulabhūṣaṇa P. Also known as Sundarasamanta and Kulaśekhara P. Kantāracchēdi (*Tam.* Kaduvetti) Chōla was his contemporary. Kulabhūṣaṇa's son
12. Rājēndra P. His brother Rājasimha married the daughter of Kantāracchēdi Chōla and rebelled against his brother. Rājēndra's son
13. Rājēśa P. His son
14. Rājagambhira P. His son
15. Pāṇḍyavaihāspradīpa P. His son
16. Puruhūtavijit P. His son
17. Pāṇḍyavarmīśapatāka P. His son
18. Sundarēśapādaśekhara P. Invasion of the Pāṇḍya country by the Chōla king and the defeat of the latter. Sundarēśapādaśekhara's son
19. Varaguṇa P. Bhadragāyakah (*Tam.* Pāṇapattiran) lived in this reign. Varaguṇa's son
20. Rājarāja P. His son
21. Sugunā P. His son
22. Citraratha P. His son
23. Citrabhūṣaṇa P. His son
24. Citradhvaja P. His son
25. Citravarma P. His son

26. Citrasēna P. His son
27. Citravikrama P. His son
28. Rajamārtānda P. His son
29. Rajacūḍāmaṇi P. His son
30. Rājaśārdūla P. His son
31. Dvijarājakulōttama P. His son
32. Āyōdhanapravinā P. His son
33. Rājakuñjara P. His son
34. Pararājabhayāñkara P. His son
35. Ugrasēna P. His son
36. Mahāsēna P. His son
37. Śatruñjaya P. His son
38. Bhīmaradha P. His son
39. Bhīmaparākrama P. His son
40. Pratāpamārtānda P. His son
41. Vikramakañcuka P. His son
42. Yuddhakōlābhala P. His son
43. Atulavikrama P. His son
44. Atulakirti P. His son
45. Kirtibhūṣaṇa P.

The destruction of the world by a deluge and re-creation.

46. Vaiñśasēkhara P. Defeated the Mlechhas and the Turuśkas. The incarnation of Sarasvatī as the poets of the Third Saṅgha: viz., Kapila, Bharāṇa, and others. Vikrama Chōla was his contemporary. Vaiñśasēkhara's son
47. Vaiñśacūḍāmaṇi P. Also known as Campaka Pāṇḍya (*Tum. Sañbaga Māgar*). Nakkirar flourished during his reign.
48. Pratāpasūrya P. His son
49. Vaiñśadhvaja P. His son
50. Ripumardana P.
51. Cōlavaiñśantaka P.
52. Cēravaiñśantaka P.
53. Pāṇḍyavaraiñśeśa P.
54. Vaiñśasirōmaṇi P.
55. Pāṇḍyeśvara P.

56. Kuladhvaja P.
57. Vāṁśavibhūṣaṇa P.
58. Sōmacūḍāmaṇi P.
59. Bhūpacūḍāmaṇi P. There was a deluge during his reign.
Nakkirar and others were swept away and brought to life again.
60. Pāṇḍyakuleśa P. Also called Kulaśēkhara Pāṇḍya.
Madhyavanādhiśa (*Tam.* Idaikkādar) flourished during his reign. Kulaśēkhara's son
61. Arimardana P. Māṇikyavācaka (*Tam.* Vadavūrađigal) flourished in this reign. Arimardana's son
62. Jagannātha P. His son
63. Virabahu P.
64. Vikramabahu P.
65. Parākramabahu P.
66. Surabhi P.
67. Kuṇkuma P.
68. Karpūra P.
69. Karuṇya P.
70. Puruṣottama P.
71. Śatruśasana P.
72. Kubja P. (*Tam.* Kūn Pāṇḍyan). Also called Sundara P.
Gāñanasambandha (*Tam.* Tiruñānasambandar) and Kalabandhanah (*Tam.* Kulaccirai Nayānār) flourished during his reign.
73. Madhureśvara Pāṇḍya.



24. Upadēsakāṇḍam.—This work, consisting of 2,600 stanzas, is supposed to have been written by Jnānavarōdayapāṇḍaram under the inspiration of God Subrahmanyā of Vayalūr to the west of Uraiyyūr. The author seems to have been a disciple of Kacciypaspasvāmigaļ of Conjeeveram, who wrote the Skandapurāṇa in Tamil about 780 A.C. as seen from the following stanza :—

ஓவதேவதாந்தமாகமத்தரும் ஊலதாம்னரிந்திடுபாணம்
போதமார்முனிவரிசைசத்திடுபூராண மிருதிகள்சங்கிதைப்பொருந்து
நாதமார்சடங்கஞ்சிப்பிகள் பிறவுந்துணர்கச்சிமாழனிவன்
ஏதமில்சகாத்துயே மேஜுநாற்றி காந்தத்தைத்துமிழினுல்தகத்தாள்

Kandopurāṇarilāsam.

25. *Kōyirpurāṇam* contains an account of the Śiva shrine of Chidambaram which is called *Kōyil* (temple). The author of this work was Umāpatiśivācāryār, a native of the village of Korravan̄kuḍi, and flourished during the reign of Anapāyaçōlān.

26. *Cidambārapurāṇam*.—Another work on the same subject. Nothing is known of the author's name, &c., except that he was a disciple of the descendants of Umāpatiśivācāryār, the author of Kōyirpurāṇam.

27. *Piramōttarakṛṣṇam*.—This was written by Varatunga-rāman̄, a disciple of Isānamuni of Nimbai. It consists of 1,323 stanzas. The author was the younger brother of Ativirarama Pāṇḍya, who wrote the Kūrmapurāṇam and other works, and flourished about the twelfth century A.C. The work under notice is a free translation of the Sanskrit Brahmōttara Khaṇḍa, a portion of the Skandapurāṇa.

CLASS IX.—PHILOSOPHY.

28. *Sivāñānabōdham*.—A work on the Philosophy of the Śaiva religion by Meykāṇḍa Dévar who was born in a Vēlāla family at a village called Veṇnainallūr in the Tanjore district and was a pupil of Parañjōtimunūvar who flourished about the middle of the 16th century A.C. The work is considered as the greatest authority on the subject. A portion of the work was translated by Percival. An English translation of the whole work was published by Hoisington in the American Oriental Society's Journal. The work was recently translated by Mr. Nallisami Pillai, the present District Munsif of Chittore. It is based on the Rauravāgama which Śiva revealed to Nandi, and he to Sanatkumāra. The author is also called Svētavanappерumāl.

CLASS X.—RELIGIOUS HYMNS.

29. *Tāyumāñavarpaṇal* is a work consisting of highly pathetic and devotional songs inculcating pantheistic doctrines. It was written by Tāyumāñavar who lived about one hundred and fifty

years ago in Trichinopoly. He was the son of Kēdiliyappa Pillai and was an accountant in the service of Vijayaraghunātha Sētupati. His songs enjoy a very high popularity on account of the most pathetic and devotional feelings which they embody and on account of the author's most cosmopolitan principles of religion which they inculcate.

30. *Tiruvācakam*.—A work on the Śaiva religion containing very impressive and devotional hymns in praise of Śiva composed by Māṇikkavācakar. The author lived in the time of Arimardana Pāndya who was the sixty-first king from Kulaśekhara Pāndya.* He was born in the family of ministers, and at an early age became famous for his learning and ability. He was appointed by the Pāndya King a minister under the title of Tennavan Brahmarāyan. On an occasion, it is said, he was sent with a large money to purchase some horses for the State ; but the pious minister spent all the money in building the Śaiva temple at Tirupperunturai and other charitable objects. When the king learnt that the money intended for the purchase of horses were spent away in religious purposes, he was highly displeased with the minister and put him in prison. But at the time the river Vaigai became full of water and threatened to inundate the whole city. The king thinking that the event was but an indication of the displeasure of the God at the ill-treatment accorded to his devotee Māṇikkavācakar, set him at large. The minister then became an ascetic and settled at Cidambaram. Besides the work under notice, Māṇikkavācakar wrote another work called *Tiruccirrambalakkōvaiyār*.

31. *Tiruvāymoki* is a portion of the Vaiṣṇava Prabandha composed by one of the twelve Vaiṣṇava saints, named Nammālvār or Śāthakōpa as he is called in Sanskrit. He was the son of a Śūdra named Kāri and Udayanaṅgaiyār his wife, who lived in Tirukkurugūr. The author of the work under notice is said to

* *Vide* The List of The Pāndyas given under the *Tiruviṭaiyādarpurāpam* Notice No. 23.

have been born on the 43rd day after the Kaliyuga commenced ; and thus an enormous antiquity is assigned to him by the Vaiṣṇava devotees to aggrandize the sanctity of the sage. The work consists of 1,102 stanzas, in each of which the author sings of the praise of God Viṣṇu under several names by which he is known in the form of idols in several places. They are specimens of very simple poetry and display the author's deepest piety and love for the God. The manuscript contains the names of the rāgas or melodies used in singing the hymns and the times of the music. The following is a list of the rāgas and the times used in the MS. under notice :—

Rāgas or melodies.

இந்தனங்குறிஞ்சி.
இந்தோனம்.
காந்தனம்.
காந்தாரம்.
கைகியம்.
கொவலி.
கூகமரம்.
கெருந்தி.
தக்கம்.
தக்கேசி.
நட்டபாடை.
நட்டராகம்.

Rāgas or melodies—cont.

நாட்டம்.
பஞ்சமம்.
பலயாழ்.
பழந்தக்கராகம்.
பெருதீர்கம்.
முதிர்ந்தகுறிஞ்சி.
வியந்தம்.

Times.

இடையொத்து.
ஏழொத்து.
ஒன்பதொத்து.
நஷ்டயொத்து.

The discovery of the manuscript is very important for the history of the music of Southern India, as the names of the rāgas given at the end of each decade of hymns are the same as those mentioned in the printed books. I was hitherto doubting the genuineness of the references to the rāgas given in the printed texts, but the discovery of the manuscript cleared my doubts. We are not, however, in a position to know how the hymns were sung and what were the melodies or rāgas referred to. At any rate we know that at the time when the saint lived and composed the hymns, the melodies of Hindu music had been highly developed and various. The same rāgas and many more are mentioned in the Tevārams which contain the hymns of the Saiva saints. But in the course of many centuries, the Southern

Hindu music has undergone a thorough modification so that none of the rāgas are now in vogue. They all occur in the list given in the Lexicon of Piṅgalandai and must have been in use at the time when the hymns and the lexicon were written. The obsoleteness of the rāgas testifies, no doubt, to the high antiquity of the work under notice.

From the geographical references contained in the work we learn that South India was divided into various countries, viz., the Chōla Nādu, the Pāndya Nādu, Malainādu, Tondamandalam, and Naḍunādu; and that the worship of Viṣṇu prevailed throughout Southern India. Some of the towns referred to in the work have now been reduced to the state of very small and insignificant villages; others have been absorbed into the big towns which arose near them in later times. As a list of those places will be very interesting and useful to the antiquarian, I give it here below. The names of the places are classified according to the countries in which they were situated:—

Chōla Country.

Tirukkudandai.
Tiruppuliyūr.
Tiruvaraṅgam.
Tirukkūrmapuram.
Tenriuppēr.


Pāndya Country.

Tirumāliruñjolai.
Vānamāmalai.
Tirukkōlūr.
Tiruppōrai.
Tirukkurugūr.
Tiruppuḷinguḍi.
Varagunaṁgai.

Pāndya Country—cont.

Tirumōgūr.
Śrivaikunṭham.
Malainādu.
Tiruvallavāl.
Tiravan̄vandūr.
Tiruvāranvilai.
Tiruvaṇpariśāram.
Tirukkadittānam.
Tirukkāṭkarai.
Tirumulikkalām.
Tirunāvāy.
Tiruvanantapuram.*
Tiruvāṭtāru.

* This name is, no doubt, the original which was in later times corrupted into Travancore.



सत्यमेव जयते

EXTRACTS
FROM
SANSKRIT MANUSCRIPTS.

1. सामवेद (भरतस्वामि) भाष्यम्.

Beginning :

शङ्खाभ्वरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत्सर्वविघ्नोपशान्तये ॥

भारद्वाजान्वयोदूतान्यतीन्द्राङ्गच्छजषट्पदान् ।
श्रीशपादैकनिरतानाचार्यानाश्रये सदा ॥

वाग्थोभयरूपे(णकाश)गैकसमानं परेश्वरम् ।
वन्दे पुरुषमृक्संज्ञमृक्सामाभ्यामभिष्टुतम् ॥

नत्वा नारायणं देवं तत्प्रसादादाप्तधीगुणः ।
साम्रां श्रीभरतस्वामी काश्यपोह्यकरोद्दचः ॥

सब्राह्मणरहस्यानां व्याख्या(तां) वेदसंहिताम् ।
सौम्यश्रीभरतस्वामी व्याचष्टे सामसंहिताम् ॥

कोसलाधीश्वरे एथ्वां रामनाथे प्रशासति ।
व्याख्या कृतेयं क्षेमेण श्रीरङ्गे वसता मया ॥

श्रवणेन(नानु) गृहन्तु सन्तुस्था(ष्टा) वीतमत्सराः ।
अपश्यन्तस्तो दोषानुत्पश्यन्तः सतो गुणान् ॥

मन्त्रैस्तद्वाहणार्षेयच्छन्दोदैवतव(विद्)द्विजः ।
अर्थज्ञश्राक्षुते भद्रं यतो ज्ञेयान्यमून्यतः ॥

तथा हि श्रूयते । योहवा अविदितार्थेयच्छन्दोदैवतब्राह्मणेन
मन्त्रेणेत्यारभ्य तस्मादेतानि मन्त्रे मन्त्रे विद्यादित्युक्तम् ॥

तथा च मन्त्रतः स्थाणुरुर्यं भारवाहः किलाभूत् अधीत्य वेदात्म-
विजानाति योऽर्थं योऽर्थवित्सकलमश्चते स नाकमेति ज्ञानविभूतपाप्मा ॥

यदधीतमविज्ञातं निगदेनेव शब्द्यते ।

अनग्राविव शुष्कैधो न तज्ज्वलति कर्हिचित् ॥

ब्राह्मणे(णानि)न दृश्यन्ते मन्त्राणां संहिताभुवाम् ।

साम्रां तु ब्राह्मणव्याख्या समये ताविकापि)वक्ष्यते ॥

यस्मिन् त्रय्यन्तऋत्वां यासामृषयः कापि के च न ।

वामदेवऋषिस्तासां ज्ञेय इत्याह शैनकः ॥

आग्रेयमाद्यं पर्वैन्द्री पावमानी ततः परे ।

त्रिपर्वा सामवेदस्य संहितैवमधीयते ॥

आदौ गायत्र्य आग्रेये चतुर्ख्यशब्दचोऽत्र तु ।

उदित्यमित्यसौ सौरिः शङ्गोदेवीरपां सुतिः ॥

आद्ये खण्डे तृतीयाया मेधातिथि ऋषिस्मृतः ।

प्रेष्ठं व उशना काव्यसुदीतिस्त्वन्न इत्यृचः ॥

आतेवत्स ऋषिर्वत्सो वामदेवेक्षितान्तिमा ।

भरद्वाजेक्षिताश्शिष्टाः पञ्चाम्ररथ निर्वृचः ॥

अड्डेऽस्तिप्रत्ययो लोपो नकारस्येति शाब्दिकाः ।

सवैगस्सर्वविद्योग्निः गत्यर्थो हि गतिक्रिया ॥

अग्रस्यानयनाद्वन्हिःस्तोत्रं नाम्रं नयेदिति ।

नीयते वाग्रस्तोत्राणां तावत्पावमानव्यतिरिक्तानां प्रथममाज्यमाग्रेयं
शस्त्राणां च प्रथममाज्यमाग्रेष्टोमारूप्यमाग्रेयं प्रातस्सवनच्छन्दसां मुख्यं गा-
यत्रं संस्थानां च प्रथममाग्रेष्टोमारूप्याग्रेयीत्येवं बहुप्रकारमग्रेनुग्रहार्थम् ॥

अम्रे आयाहि धीतये गृणानो हव्यदातये निहोता सत्सि बहिषि ॥
 हे अम्रे आयाहागच्छ देवतात्मना य हविषां वी प्रजनकान्त्य-
 शनरत्नादनेषु गृणानः स्तूयमानः गृगतेर्भविकर्मणोरित्यात्मनेपदम् ।
 यत्स्थानेम(शानच्)प्रत्ययो(व्यत्ययः)छान्दसा(सः)गृणाना जमदग्निनेति च
 हि भवति हव्यदातये हव्यानां देवेभ्यो दानाय यजमानैःस्तूयमानः अथवा
 हव्यदातिर्थजमानः हव्यानि देवेभ्यो ददातीति तदर्थं गृणानस्तुवन्देवानिति
 होता गृहीत उक्थ्य इति छन्दोन्तरं नीत्ययमुपसर्गो व्यवहितेनापि सत्सी-
 त्याख्यातेन सम्बन्धनीयः । व्यवहिताश्रेति छन्दसि व्यवहितानामप्युप-
 सर्गाणां धानुसंबन्धस्मरणात्मिष्टिति निषीदत्सीति लेडन्तं लिङ्गर्थे लेडिति
 लेट्च । उपविश बहिषिसिस्तो(?)होता सत् ह्यतेर्थातो होता
 ऐतरेयब्राह्मणेन च जुहोतेत्याशङ्क्यावाहनादोतेति होतृशब्दनिर्वचनं
 कृतम् तदा बहु यद्दन्यो जुहोति अथ यो नु ह पञ्जति च तस्मात् होते-
 त्याचक्षते इति यद्वावस्तत्र यथाभाजनं देवता अमुया वहेत्याहृयति तदेव-
 होतुः होतृत्वमिति । अम्रेस्तु स्त्यमावहनादोतृत्वमिति ॥

End :

एवं हि त्वं हे इन्द्र परमेश्वर एवं हि त्वं हे पूषन् पोषक विश्वस्येति ॥
 एवं हि भवथ हे देवा इति सर्वदेवानां बलरूपाणां स्थानादि-
 न्द्रसंबोध्यत इति ॥

Colophon :

इति श्रीभरतस्वामी महानाम्रीर्थामति ।

व्याख्यत् स्वलितमस्यात्र क्षमतां बलद्वत्रहा ॥

इति श्रीभरतस्वामिनः कृतौ सामवेदभाष्ये महानाम्रीविवरणम् ।

लिखितं पुस्तकमिदं सुब्रह्मण्यविपश्चिता ।

भवनामसंवत्सरभाद्रपदमासे शुक्लपक्षैकादश्यां लिखिता समाप्तिं
 गता ॥

२. सामवेदमन्त्रभाष्यं वेदार्थप्रकाशिका.

Beginning :

वागीशाद्यास्मुमनसः सर्वार्थानामुपक्रमे ।
 यं नत्वा कृतकृत्यास्स्युस्तं नमामि गजाननम् ॥
 यस्य निश्चसितं वेदा यो वेदेभ्योऽस्तिलं जगत् ।
 निर्ममे तमहं वन्दे विद्यातीर्थमहेश्वरम् ॥
 तत्कटाक्षेण तद्गूपं दधद्वक्तमहीपतिः ।
 अदिशत्सायणाचार्यं वेदार्थस्य प्रकाशने ॥
 ये पूर्वोत्तरमीमांसे ते व्याख्यायातिसंग्रहात् ।
 कृपालुस्तायणाचार्यो वेदार्थं वक्तुमुद्यतः ॥
 व्याख्यातौ ऋग्यजुवेदौ सामवेदेऽपि संहिता ।
 व्याख्याता ब्राह्मणस्याथ व्याख्यानं संप्रवर्तते ॥
 अष्टौ हि ब्राह्मणा ग्रन्थाः प्रौढं ब्राह्मणमादिमम् ।
 षट्टिशारुण्यं द्वितीयं स्यात्तत्सामविधिर्भवेत् ॥
 आर्षेण देवताध्यायो भवेदुपनिषत्ततः ।
 संहितोपनिषद्वंशो ग्रन्था अष्टावितीरिताः ॥
 तत्रोपनिषदाख्यो यः षष्ठो ग्रन्थः स च द्विता ।
 मन्त्रपर्वं च विद्येति विद्याङ्गत्वं न पर्वणः ॥

यथा वेदस्य—पान्तु मन्त्राणां विद्यासन्निधिः पाक्षेत असूचयत्
 स्यष्टमेतद्गवान् बादरायणः वेदार्थभेदादिति । अस्त्यार्थविणिकानामुप-
 निषद्वारम्भे मन्त्रसमाप्नायः सर्वं प्रविध्य उदयं प्रविध्य धमधमग्रीः
 प्रदृज्ययिरोभिर्वृज्य(?)विधा विपृहइत्यादिः ताण्डिनां देव सवितः प्रसुष-

यत्तमित्यादिशाक्षायनानां श्वेताश्वोक्षरि लीडोश्रीत्यादिः । कठानां
तैत्तर्यकाणां च शज्ञो(देव)मिवः सवरुणइत्यादिः ॥

* * * *

तत्र देव सविजुरित्यथं यजुस्सन्ध्यात्मकोऽकः प्रथमो मन्त्रः स च
सर्वकर्मताधारण्यमस्ति मुख्याङ्गभूतं ऐ विनियुक्तः । तथा च सूत्रं ।
देव सवितः प्रसुवेति प्रदशिणमस्मि पर्युक्त्येति परिवरान्निति पाठस्तु देव
सवितः प्रसुव यज्ञं प्रसुव यज्ञपतिं भगाय इत्यो गन्धर्वः केतपूः केतन्नः
पुनानु वाचस्पतिर्वाचं न खदनु मन्त्रं सर्वं पठितानां देवसवितरित्यादीनां
पादबद्धानां प्रश्छिप्तपठितानां च सर्वेषां मन्त्राणां साधारण्येन परमेष्ठी
स्त्रयं भूत्र्वद्मा ऋषिः तेनैवादौ तृष्टुत्वादृपिर्दर्शनादिने निरुक्तं ब्रह्मण्ये
मन्त्रदृष्टत्वं त्वं उपश्रुतिपु सृतिपु प्रसिद्धं तस्माहृचः सामयजुषी जङ्गिरे इति
गुण्डकः अस्य महतो भूतस्य निश्चसितमेतद्गवेदो यजुर्वेदस्तामवेद इति
वृहद्बारण्यकः ऋवस्तामानि जङ्गिरे इति तैत्तिरीयकम् ज्ञानाद्वि निधन-
नित्यात्मकमुत्सृष्टास्वयं भूर्मनुः न कश्चिद्देवकर्ता च देवस्य त्वा च नुभुख
इति पराशरः । छन्दोदेवते तु प्रतिमन्त्रं निनेऽयत तत्र मन्त्रव्याख्यासमय
एवाभियास्येते । यजुर्मन्त्राणां तु अपरिमिताक्षरोपेतत्वान्नछन्दोविभागोऽस्ति
तं च ऋण्याद्यभिधानमर्थज्ञानवद्विनियोगानुपयोगाद्यर्थमिति वाच्यम् ॥

* * * *

End :

सूक्षितं च दक्षिणं दक्षिणमिति दक्षिणं पादमवनेनिजेऽस्मिन् राष्ट्रे
निवेशयामीति द्विपदा विराट्छन्दः देवता आपः दक्षिणमपसर्वं
पूर्ववत् आवेशयामि स्थापयामि ॥

3. पद्कारिकारत्नमालाप्रारम्भः ॥

Beginning :

श्रीकान्तं सितसुचिराजितोत्तमाङ् गौरीशं गुरुपदम्भुजालयश ।
 सन्नत्वा मुललितलक्षणं पदानामासारैः यामः ॥

पदानामावलिमवेलविसर्गाणान्निरीक्षणं ।
 नान्तानां वक्ष्यते लक्ष्म निक्षिप्यैकाक्षरे क्षयं ॥

विहीना क्रल्लवर्णभ्यान्नवा ।
 दशमं विन्दना ज्ञेयं विसर्गाण्डिशनिर्भवेत् ॥

त्रिदशाङ्को कुशपार्श्वा उकारश्चोभयाङ्कशः ।
 आसन्नत्रिदशं लक्ष्म यव कचिदिह स्फुटं ॥

पदानां लक्षणं प्रोक्तं वेलानां तदनन्तरं ।
 वर्णानां पञ्चमार्गाणां पञ्चपञ्चोर्वरेकया ॥

दशोभयाङ्कशं लक्ष्म वेदे वाजसनेयके ।
 वर्गान्तराक्षरैः पञ्च विसर्गाणान्निरीक्षणं ॥

अथो रेकस्तथा पञ्च द्विपञ्चेषु गुकस्तथा ।
 सवेलसत्त्विसर्गाङ्को वर्गाणां च हलं क्रमात् ॥

सविसर्गस्तथाम्भस्था हकारेणासलक्षणं ।
 अवेलसत्त्वदप्याणो लस्तस्यैव हलं क्रमात् ॥

नान्तानांवै त्वयो युक्तं वर्गाणां हलं क्रमात् ।
 ओष्ठच्याणां तथान्तस्थरेकवर्जं यथाक्रमम् ॥

पञ्चानां द्विपञ्चीव शुकि पारिश्वतीति यत् ।
 गणान्तानां निजं पूर्णं सप्तानां पदलक्षणं ॥

सर्वं शास्त्रविचारज्ञः सदाचारसमागमः ।
 तपस्समाधिनिरन्तो गुरुध्यानसमावितः ॥

सर्ववेदार्थतत्त्वज्ञो भानुकोटिसमयुनिः ।
 सर्वागमविवेकज्ञः सर्वमन्वाधिपश्चुचिः ॥
 शङ्कराचार्यनामाहं रत्नमाला च वक्ष्यते ।
 उमायुक्तो विश्वनाथश्चरणद्वयवन्दितः ॥
 ब्रह्माणं भास्करं व्यासं श्रीकान्तश्च जगद्विभुः ।
 यजुर्वेदमहाकल्पतरोरेकशतीर्थुनाः ॥
 शाखास्तत्र शिवाकाराः प्रथमा काष्वसंज्ञका ।
 पुण्यं पवित्रपूरन्तु सर्वमन्त्रसमागमं ॥
 यजुपार्श्वं सर्वेषां तच्छ्लेष्टसममुत्तमम् ।
 पदानां कारिकाश्चैव रत्नमालाश्च संज्ञकाम् ॥
 वाजसनेयशाकामु यथोक्तन्तु यथाकमम् ।
 तथाश्रुत्यनुसारेण वक्ष्येऽहं रत्नमालिकां ॥
 पदानाऽचैव वेष्टा च विसर्गाणान्तर्घैव च ।
 यथाकमस्तु नान्तानां वक्ष्येऽहं गण्यते तथा ॥
 इषेत्वेति समन्त्रस्य पदास्त्रयोदशैव च ।
 वेष्टनं चैकमेव स्फङ्गिसर्गस्तु त्रयो भवेत् ॥

End :

अन्तः पुनस्सस्विनो न स रेफो वेलो भवति । स्वस्वहान्तः परा-
 र्धश्च एथिथौ च न वेलाः ॥

Colophon :— इति श्रीशंकराचार्यकृतौ वाजसनेयसंहिताया
 पदकारिकारत्नमाला नामाय ग्रन्थस्समाप्तः ॥

दुर्मुखिनामसंबत्तरे मकरपासे शुक्लपक्षे गुरुवासरे द्वादश्यां समाप्तोऽयं
 ग्रन्थः । गणेशाय नमः ॥

4. सामतन्वसूत्रभाष्यम् ।

Beginning :

ऋग्विहीनं छन्नगानं लेशं सोभमृचासह ।
आविर्गनि सोभमृहीनमेवं गानत्रयं विदुः ॥

स्वरोऽनन्त्यः । स्वरोऽनन्त्यो गीतो भवति । कुष्ठः । तंद्विद्वाइ ।
इन्द्रं विश्वाः । हं हिताः । अग्निं दूनम् । वचनादनन्त्यस्वरः । स्वरोऽनन्त्यः ॥ नीचान्तानां । नीचान्तानां च पर्वणां संज्ञा भवति ॥

* * * *

End :

स्तिव्वाहवोः । प्रत्यययोः । धर्मरोचने वाजिसाम्बि च योविभ्यां हवयोः । स्तिव्वाहवोः ग्रामइह इविपरीं दृश्योरोहतः ग्राम इह विपरीं दृश्य आचार्यो मन्यते । श्रौष्टे । रोहतु भगवानाम्रायो न वृहतो राहान् । रोहतीति ग्रामइह इविपरीतं दृच्छो रोहतु । एकादशो दशकः । अनृगाद्यक्षरम् ।

इति सामतन्वे वोदशप्रपाठकः ॥

समाप्तश्छन्दोगसम्बन्धिसामतन्त्राभिधानं व्याकरणम् ॥

5. साम्बेदगानलक्षणम् (संज्ञाप्रकरणम्).

Beginning :

सावित्र्या यत्र गानं देवताध्याये उक्ता प्रतथा च ब्राह्मणं भवति अथातो गायत्रमाग्रेयं भक्त्या भवति देवानां वर्षणां वा परमेष्ठिनो वा प्र(प्रा)जापत्यस्य साम सावित्रीगेयम् यत्र गीतं तत्सवितुर्वरेणियो ।

देवताध्यायब्राह्मणम् । आपेयप्युक्तम् । तथा । आपेयब्राह्मणं भवति । गायत्रं पौष्कलमाग्रेयं प्रथमायां वा यथादिष्टं गेयं प्रथमस्तैर्वा चनुरक्षरबद्धान्तोरापद्यात् प्रस्ताव ओकारान्तो हुम्मावेत्यन्तर्स्तोओ दृष्टो-वा । इत्यापेयब्राह्मणेषि गायत्रीगानमुक्तं तथैव वेदादिर्गायत्रीगानं भवति ।

* * * *

End :

होतोतवदहोता उत वद इत्येगः ओकारादिन्यसंज्ञीभवन्ति
समिद्धओ इ । पुष्टेम यदि महान्त्यभिनवन्ते होतोतवद । त्रयोदशो
दशकः ।

हो हवे हुवे स वाभ्यः इनि संज्ञाप्रकरणे द्वितीयोङ्कः ॥

6. प्रश्नोपनिषदाप्यठिष्पणप्रारम्भः

Beginning :

ओ विश्वं यस्य कलाभासं प्रतूतिस्थितिसंहृतैः ।
स्त्रोऽकलोऽचलोऽनन्तः सोऽहमस्मि सदेश्वरः ॥

अ(1)थर्वणिकानां मन्त्रोपनिषदं व्याख्याय ब्राह्मणोपनिषद्वाख्यानं
प्रचक्रमित्वाचार्यः यन्मन्त्रोपनिषदः प्रयोजनादि तदेव ब्राह्मणस्योति
जूचयन्ति । मन्त्रोक्तस्यार्थस्य विस्तरानुवादीति तत्र प्रश्नप्रतिवचनरूपाया
आख्यायिकायाः प्रथमं तात्पर्यमाह ॥ ऋषिप्रश्नोति ॥

* * * सप्तमेव जपने *

End :

मूलाविद्यासद्ग्रावे चानिमोक्षप्रसङ्गात् तरनेरनिक्रमार्थत्वायोगात् ।

अविद्यानुपरक्तवस्तूपदेशेनाविद्यां निवर्तितवानसीत्यर्थः ।

इत्यार्थर्वणिकभाष्यस्य शाङ्करस्य प्रधीयतः ।

प्रणातं इष्पणं स्पष्टं मन्दोपकृतिकाङ्क्षया ॥

योऽसौ सर्वेश्वरो विष्णुः सर्वात्मा सर्वदर्शनः ।

शुद्धबोधाभ्युधिस्साक्षात् सो यं नित्यो प्रभुः ॥

इनि प्रश्नोपनिषद्विष्पणं समाप्तम् ॥

7. ऐतरेषोपनिषद्ग्राण्याटिष्ठणम्.

Beginning :

आत्मा वा इत्यागुत्तरग्रन्थेन ब्रह्मविद्यौच्यत इति परिशेषयिनु-
मुत्तरमतुवद्दि । परिसमाप्तिभिः यच्च यावच्च कर्मजातमपरब्रह्मविज्ञानं
च श्रुत्यन्तरेषु श्रुताम् तत्सर्वमत्र नोक्तमित्यत आह । एषेति । फलतः
उक्तमित्यर्थः । इदानीं पूर्वपक्षं दर्शयति ॥


* * * *

End :

अवतु वक्तारभित्यभ्यासोऽध्यायपरिसमाप्त्यर्थः । द्वितीयारण्यक
परिसमाप्त्यर्थकश्च ।

Colophon :— इनि साधारणात्मार्यविरचिते साधवीये वेदार्थप्रकाशे
ऐतरेगारणकाण्डे द्वितीयारण्यके समाप्तोऽध्यायः

या ब्रह्मविद्यानीथेन जीवत्वादि मलं मम ।
ममार्जं सा विजयते परिपूर्णा गुरोः कृपा ॥



8. जैमिनिगृह्यसूत्रम्.

Beginning :

अथातोऽग्निं प्रणेष्यन् प्रागुदक् प्रण(व)णमभ्युक्ष्य स्थिण्डलं लक्षणं
कुर्यान्मव्ये प्राचीं रेखामुल्लिख्य उदीचीं च संहिनां पश्चात्तिस्त्रो मध्ये
प्राच्यः अभ्युक्ष्याग्निं प्रतिष्ठापयेत् भूर्भुवस्सुवरिति लक्षणावृत्ते(त्वै)षां
सर्वत्राथ पाकयज्ञान् व्याख्यास्यामः । हुतोऽहुतः प्रहुतः प्राशित इति
तेषामेकाग्नौ होमः ॥

* * * *

End :

यथा समुत्थितं यन्वेण प्रतिहन्यते ।
तथा ग्रहोपस्थितानां शान्तिर्भवति दारुणम् ॥

नादिशेत्पसायुक्तं नादिशेहेवमाश्रितम् ।
 न च वेदान्तगं विप्रं वृ(दां)त्तान्तां (ना)र्दि पतिव्रताम् ॥
 अहिसकस्य दान्तस्य धर्मार्जितधनस्य च । .
 (किञ्चा)तिनियमस्थस्य सदानुग्राहका गृहाः ॥
 ग्रहा गावो नरेन्द्राश्र ब्राह्मणाश्र विशेषतः ।
 पूजिताः पूजयन्त्येते निर्दहन्त्यवमानिताः ॥

आहत्य खण्डद्वयम् । मुख्यरवण्डाः (34) । जैमिनिसूत्रं समाप्तम्
 जैमिन्याचार्याय नमः । श्रीसिद्धुरवे नमः ॥ वेङ्कटनायमहादेशिकाय नमः ।
 श्रीनिवासमहायज्वने नमः । बालाग्निहोत्रिणे नमः ॥

9. जैमिनिगृह्यकारिका.

Beginning :

श्रीमान् मरकतस्यामो वेणुना भूषिताधरः ।
 चकास्तु हृदि गोविन्दो मदीये वल्लभाप्रियः ॥
 नगर्जुनग्राममहीशिरोमणिः पव जपने
 यस्सामदुग्धोम्बुधेमन्थमन्धरः ।
 बाहु(प्राहु)श्र यं वेङ्कटनाय(थ)दीक्षितं
 तं यायजूकं मुनिमानतोऽस्म्यहम् ॥
 कावेरीतोयपानादसकृदपि सवे सोमपानाच्च सम्यक्
 श्रीरङ्गमापत्तेयतिलकितवदनं तस्य सम्दर्शनाच्च ।
 अश्रान्तं शुद्धचेता गुरुपत(द)नुतधीः ज्ञातशास्त्रार्थतत्त्व
 श्रीमान् बालाग्निहोत्री विशत(द)यति मुनेऽस्मिन्नेर्गृह्यकर्म ॥
 विनियोगो हि मन्त्राणां स्पष्टं गृह्यं प्रकाशते ।
 अथ क्रियाक्रमं वद्ये मन्त्रादीश्र क्रचित् क्रचित् ॥

प्रथमं पाकयज्ञानां पार्वणः कथयते धुना ।
 निरेकादिस्म (४८) शानान्तं चत्वारिंशत् क्रिया द्विजाः ॥
 पाकपश्चा हविर्यज्ञाः सोमयज्ञाश्च तास्मृताः ।

* * * *

End:

आत्माग्न्योर्मध्यभागे तु वायसादिवर्णि सिपेन् ।
 अग्नेऽक्षिणतो दद्यात् विवादिवलिपञ्चकम् ॥
 शेषं तन्वं समाध्याथ प्रक्षालयाचम्भ्य वायतः ।
 अनुज्ञाप्य द्विजाद्वत्ता फलदानं समाचरेत् ॥
 ताम्हूलवर्वणं कृत्वा दद्याद्वां गुरवे शुभाम् ।

10. सिद्धान्तकौमुदीव्याख्या बालमनोरमा ॥

Beginning :

स जयति दिव्यपनटेशो नृत्यति योऽसौ चिदम्बरसभायां ।
 पाणिन्यादिमुनयो यस्य च दशयां मनोरथानभजन् ॥
 अस्तु नमः पाणिनये भूयो मुनये नमोऽस्तु वरहृचये ।
 किञ्चास्तु पतञ्जलये आवे विश्वेश्वराय गुरवे च ॥
 व्याख्याता बहुमिः प्रीढैरेषा सिद्धान्तकौमुदी ।
 वामुदेवस्तु तद्व्याख्यां विष्टि बालमनोरमां ॥

मङ्गलादीनि मङ्गलमध्यानि मङ्गलान्तानि शास्त्राणि प्रथन्ते वीर-
 पुरुषाणि भवन्त्यामुष्मन्पुरुषाणि चाध्येतारश्च वदियुक्ता यथा सुरिति
 वृद्धिसूत्रस्थभाष्यादिस्मृतिसिद्धर्तव्यताकं मङ्गलं शिष्यशिक्षायै ग्रन्थतो
 निवधन् प्राचीनग्रन्थैरगतार्थतां विषयप्रयोजनसंबन्धाधिकारिणः च
 मूर्च्यत् चिकीर्षितं प्रतिज्ञानीते मुनिवयमिति श्लोकेन ॥

End :

गौरादित्वात् डीपिति युक्तं पुत्रहतिसाहसस्य स्त्रीषेव संभवात्
स्त्रीलिंगमेवोदाहृतं ॥ पुत्रहतीति ॥ द्वित्वाभावे ॥

11. सिद्धान्तकौमुदीव्याख्याने लघुशब्देन्दुशेखरे उत्तरार्द्दे
वैदिकप्रकरणम् ।

Beginning :

अथ वैदिकेषु विशेषमाह । छन्दसि पुनर्वस्वोः । पुनर्वस्वोर्द्देत तारे
लोके विति उद्गृतावयवभेदेन समुदाये रुद्गत्वादिति भावः ॥

End :

रत्नधानमिति रत्नवानमम् तेन वैकाशरीकृतोदित्यस्योदाहरणं ॥
अन्नलाभवन्तीति अन्नलाभ इति शब्दविशेषानुगुणमिति तत्तद्वाप्यकृत
इति सर्वेष्टसिद्धिः ॥

शब्देन्दुशेखरः पुत्रो मृक्षपा चैव कन्यका ।
स्वमतौ सम्यगुत्पाद्य शिवयोरपितौ मया ॥

शब्देन्दुशेखरस्तोऽयं फणिभाष्योक्तिभूषितः ।
सतां हृत्कमलेवासनां यावच्चन्द्रिवाकरौ ॥

Colophon :— इति श्रीमद्गुप्ताध्यायोपनामकशिवभट्टसुतसतीर्गर्भ-
जनागेशभट्टविरचिते लघुशब्देन्दुशेखराख्ये सिद्धान्तकौमुदीव्याख्याने
उत्तरार्द्द समाप्तम् ॥

12. उदारराघवकाव्यम्

Beginning :

अस्ति प्रशस्तः प्रकृते परस्ता
दाद्यः पुमान् केवलचित्सरूपः ।
स्वानन्दपूर्णसदसत्प्रपञ्च
वाह्यान्तरव्याप्तव्युप्रकारः ॥

अनन्तशक्तिं तमनन्तकोटि
उह्याण्डभाण्डावृतरोमरन्त्रम् ।
समाधिभेदैरपरोक्षयन्तो
भजन्ति नित्यं हृदि नित्यमुक्ताः ॥

* * * *

End :

तं तथेति भरतं च गुहं च प्राग्विमृज्य गुरुमप्यभिवाद्य ।
ज्ञातिमातृसस्तिविनागरबन्धून् प्राङ्गलिर्व्यमृजदश्रु च रामः ॥

Colophon :— इति सुखस्य स्तम्भाकलितरथुनाथदत्तवरप्रसाद-
सहजसा हित्यश्रीशाकल्यपदाङ्गमधवसुधीतनयकविमछमछ्याचार्यविरचि-
ते उदारराघवे सप्तमस्तर्गः ॥

* * * *

मा चरो वनमदः प्रमदस्त्वं मध्यमात्तु शुवयोस्तनुमव्या ।
सामुषेन भवता भवितव्यं सानुजेन गिरिसानुचरेण ॥

* * स्वप्नपेत्व जपने * *

12a. उदारराघवव्याख्या.

Beginning :

वागीश्वरीं भजे वाचां विभूत्यै विश्वतोमुखीम् ।
वाचो वाल्मीकिमुख्यानां फृद्वत्ता यत्कृपालवात् ॥
तमालश्यामलं रामं राजीवदललोचनम् ।
नमामि नयनानन्दं राजीवदललोचनम् ॥
शाकल्यमछमधेन कृतस्य च नशाल्य (?) ।
उदारराघवाख्यस्य काव्यस्य महतोऽधुना ॥

गाविगोत्रमुत्पन्नमायिमूरितनुभुवा ।
 लिख्यते बालबोधाय व्याख्या चौण्डिविषयिता ॥
 पूर्वमाद्याख्यभावेन वान्तिं मछिधीमतः ।
 काव्यं वद्योत्(य) द्यस्माद्विका प्रद्योतनी ह्यसौ ॥
 यथागूलं यथापेक्षं यथान्वयमिह स्फुटम् ।
 मया विरच्यते व्याख्या हृदयेण विदुपां सदा ॥
 एषा व्याख्या च सुविधः प्राप्य साध्वी रसोज्वला ।
 भूयाहुग्धोदधि घट्टत् क्षारं क्षीरायते जलम् ॥
 असाधुनां साधुनां च नतानानां समालिख्यम् ।
 आलोच्य सन्तो मुम्माभिस्तत्सा(धू)भन् क्रियतान्तराम् ॥

अथाविलक्षुपापंहरमुदारराघवं नाम महाकाव्यं चिकीर्षुस्तदादा-
 वाशीर्नमस्त्रियावस्तुनिर्देशो वापि तन्मुखमिति न्यायादनपायं वस्तुनि-
 र्देशः ॥

अस्तीति प्रशस्तः सजातीयविजातीय(स्व)गतभेदशून्यः। केवलं एकं
 चित् ज्ञानमेव स्वरूपमात्मा यस्य स तथोक्तः ज्ञानघन इत्यर्थः॥

End :—

आविहतमकुण्ठितं हविहीतवं यस्मिन् तस्मिन् अविहतहविः संस-
 तन्तौ संपूर्णे सति महाक्रापिः कौशिको हर्षं सन्तोषं प्राप ॥ स्वग्धराद्व-
 त्तम् ॥ ग्रन्थैर्यातां त्रयेण त्रिमुनियतियुता स्वग्धरा कीर्तियेयमिति ॥ 103 ॥

Colophon :—

श्रीमन्माभिमहासुधीनुभुवः श्रीचौण्डिसूरेः कृता

वज्ञानां हइयान्व्यकारदलनात् प्रद्योतनी ।

(नित्यं)भास्तुदारराघवमहाकाव्ये नित्यो(सर्गो)छस

द्वचाख्याने विदुपां मनोहरतमः सर्गो द्वितीयोऽगम ॥

13. नाथमुनिविजयः.

Beginning :

श्रीशश्रीष्टतनाधिनाथशठजिन्नाथाढ्जटग्राघव
 श्रीमद्यामुनयोगिपूर्वयतिराटगोविन्दभट्टारकान् ।
 सेवे वेदशिरोमुनीन्द्र त्कृष्णान् जगद्देशिक
 श्रीरैलाधिपभोगिसुन्दरवरान् हव्यान् गुरुन् ॥
 श्रीनारासिंहगुरुसेवितवेङ्कटार्य
 रतातगुरुन् गुणानवद्यान् ।

श्रीश्रीनिवास वेङ्कलशिंगरार्य
 श्रीवेंगलार्यनरसिंहगुरुन्नमामि ॥

मात्मेशं श्रीतिर्मलगुरुं नमः ।
 श्रीतातं तिर्मलार्यं च श्रीमत्तातगुरुं सदा ॥
 श्रीवेंकटेशपदपद्मयुगं नमामि
 श्रीदिव्ययौवतनिरीक्षणभृङ्कान्तं ।
 कान्त्यास्पदं भुवनदीप्तिकरं प्रकामम्
 कामानुरूपफलदं शठजित्कटाक्षम् ॥

यद्वीक्षणश्यामरुचौ मणीन्द्रे हरिस्तदा शङ्कितमानसोऽभूत् ।
 तद्वावमुद्वीक्ष्य शुचिस्मितां तां राजीवनेत्रीमहमाश्रयामि ॥

सुदर्शनमहं वन्दे सुदर्शनं ।

विकर्णनमसाधूनां दर्शनं तच्चसंपदाम् ॥

उत्तारकं प्रणमतां

संजातभक्तितिकोञ्चलदेहतं हि ।

हंसालिसेवितमतीव सुगन्धजुष्टं

श्रीमद्यतीन्द्रपदपद्मयुगं भजेऽहम् ॥

पादारविन्दयुगलीतनीमह
 श्रीमद्यतीन्द्रमहतीमवगाहिषीय ।
 सत्तीर्थसङ्घपरिसेवित
 शुचयविश्वजनीनवीचीम् ॥
 प्रपञ्चजनभूषणं प्रकृतिदोषसंशोषणं
 प्रतारकविभीषणं विद्वेषिणम् ।
 प्रबद्धगुरुतोषणं प्रणतद्वन्दसंपोषणं
 नमामि शिरसा गुरुं नृहरिसूरिवर्यं पदे ॥

* * * *

इति श्रीमन्मैत्रेयगोत्रसुधोदधिसुधाकर श्रीकृष्णमाचार्यसूनोस्सुदर्शन-
 प्रसादावगतसर्वशास्त्रस्य रामानुजदासस्य कृतिषु श्रीनाथमुनिविजये
 प्रथमोळासः ॥

End :

धर्मजभीमार्जुना इव सकलयायूकसंराध्यतया विध्यर्थवादमन्त्राः
 कलितशास्त्रप्रतिपाद्याः आहवनीयगार्हपत्यदक्षिणाग्रय इव विशिष्टाद्वित-
 सिद्धान्तप्रवर्तकतया प्रपञ्चजनकूटस्थाः पराङ्मुशपरकालयतिवरा इव
 ज्ञानभक्तिविरक्तिसंपन्नाः श्रीमत्तात्याचार्यतिरुमलार्यतात्याचार्याः स्ता-
 श्रितमाहृग्जनरक्षकाः सततं प्रीतभान्ति ।

एतेषामार्यवर्याणां पुत्रपौत्रश्रियस्सदा ॥
 वर्ध(न्तु)न्तां सह शिष्यैश्च वेदान्तद्वयतत्पदैः ॥

14. बाणसुरविजयचम्पूः

Beginning :

श्रीलक्ष्मीकान्तनाभीकमलमधुक्षरीलोललोलम्बमाला
 झङ्गारस्तम्पदौधं दिशतु विविचतुर्मुख्युदीर्णागमानाम् ।

तादात्म्यं ख्यापयन् यस्त्वरनिकरमयः पादपद्मानताना
 मिन्द्रेशानादिदेवप्रवरपरिपदां कामितार्थमरदुः ॥ 1 ॥
 अत्युत्ताहनठन्महानटजटाज्ञाटवीसंत्रमा
 द्रङ्गातुड्डतरड्डसङ्गपटुप्रौढोक्तिक्लद्वैभवा ।
 श्रीभर्तुः कुहनाहयस्य नितरां लोकत्रयोजीविनी
 ह्येषा दोषविनाशिनी विजयतामास्माकजिह्वाश्वले ॥ 2 ॥
 कृतननमहाभूमे सीमे प्रगल्भगुणश्रियां
 म मयमहादामे नामेष्टितार्थसुरदुणा ।
 नतजनवुधस्थेमे साम्रेज्य शेषधराधर
 क्षितिपत्तदुरोधामे नमः करवारुहैः (महै) ॥ 3 ॥
 वरनीलपद्मरागच्छुरितं शङ्कनिनदम् ।
 कच्छपसमपदनूपुरमीडीय मुकुन्दकुन्दरदनायाः ॥ 4 ॥
 पदत्राणं त्राणं दिशतु मम रङ्गक्षितिपते
 र्यदिन्द्रेशानाम्भोजनि (मुख) शिरस्त्राण (मजनि) ।
 कलौ लोकांस्वानुं शठरिपुमिपाद्यत्समुदभू
 द्यतो वेदः स्वार्थ दिशति सकलेभ्योऽपि भुवने ॥ 5 ॥
 त्रय्यन्तार्णवमप्रमेयविभवं सत्तर्कसंग्राहित
 प्रौढी हीनगुणस्तुरन्मतिमहामन्थानसन्धानतः ।
 श्रीलाभाय विमथ्य तत्वमुधिया रक्ताम्बुदान्प्रीणयन्
 जीयादक्षतशासनः क्षितिले रामानुजाख्यो मुनिः ॥ 6 ॥
 कल्याणानि तनोतु कोपि कुमातिव्रातान्धकारच्छटा
 प्रस्त्र्योदितवारिजप्रियसखप्रौढप्रभावाभितः ।
 माद्यभक्तचकोरमोदकलनाराकानिशानायको
 द तत्त्वचन्द्रिकासमकृपः श्रीवेङ्कटेशो गुरुः ॥ 7 ॥

प्रपद्ये श्रीशेषाचलरमणघण्टावतरणं
 प्रपञ्चानां चिन्तामणिमतिदयालुं शमनिधि म् ।
 त्रयीचूडामार्गस्तुजविभवमार्तण्डमनिशं
 श्रितानां कल्पद्रुं कविकथककण्ठीरवगुरुम् ॥ 8 ॥

 वाधूलवंशविभुराधूतकाममतिसाधूपकारचनुरः
 स्वादूकिगन्धततिकाधूपिताश इह पादूपसेवकनृणाम् ।
 बन्धूपमस्तुगुणसिन्धून्नतः कल(श)सिन्धूर्मुल्यसुयशा:
 वाचां ददातु मम मोचारसां स वरदाचार्यदेशिकमणिः ॥ 9 ॥


 तर्काकूपारशब्दाम्बुधिनिगमवच्छत्तन्वपारं गतानाम्
 जिष्णुर्जिं(र्व)णोः परत्वप्रकटनजनितास्तोककीर्तिप्रचारः ।
 दृष्ट्यहुर्वादिदन्तावलकरठसृष्टीभूतकीर्तिवर्चके
 रावासो भावुकं नः कलयतु वरदाचार्यवर्योऽतिवेलम् ॥ 10 ॥

 श्रीमतकन्दालवंशाद्वतकलशपयोराशिराकामुधांशु
 स्तर्कश्रुत्यन्तभीमांसकमततवधीः दृसदुर्वादिसिंहः ।
 लोकैकैन्नत्यदीव्यत्तिरुमलतिलकाण्णार्यकारुण्यलव्य
 श्रीभाष्यार्थस्तुतं नः कलयतु जनकः श्रीनिवासार्थवर्षः ॥ 11 ॥
 क्षोणीकर्णभवादिसत्कविपदाम्भोजे चरन्मानसाः
 एका र्थतिचिन्तनश्रमपरान् गाम्भीर्यदूरस्थितीन् ।
 कृष्टद्विपदान् मुधा कवयनो निर्गन्धपुष्पायितान्
 भञ्जभञ्जमुदारकाव्यरचनाप्रौढाः प्रवर्तमहे ॥ 12 ॥

 कन्दालान्वयकल्पभूजकुमुमश्रेणीभवत्कीर्तिना
 विद्वत्कर्णमयूलिकाद्वतसुधाधारार्लसत्मूक्तिना ।
 श्रीनिवासार्थतनूभवेन विदुषा श्रीवेङ्कटाख्यायुजा
 कूसो बाणजयाहयो विजयतामेष प्रवन्धश्चिरम् ॥ 13 ॥

सकलजगदेकमूर्तौ कल्याणगुणैधदुधवाराशौ ।
 संगतहृदयो विद्वान् दूरे नितरां परस्वभावोक्तः ॥ 14 ॥
 जडमपि मां सज्जयते पुरुषोत्तमपरमतत्परशक्तिः ।
 गिरिसारथनं स्थिरमपि निभूतमयस्कान्तशक्तिरिव चलने ॥ 15 ॥
 ईशानां परमेश्वरश्रुतिगिरां नर्तारमाचार्यम्
 प्याद्यं सर्वमत्वेशितारमधुना तुष्टपुरासं हरिम् ।
 वाजिग्रीवभवन्मुखाभ्युजगल्लालासुधासेचनैः
 वाणीं शोधय मामिकां नरपरिष्वङ्गे इचिताम् ॥ 16 ॥
 पद्यैः केवलतां गतैरलमलं गद्यैरपद्यैर्मनं
 हृद्या सैव हि सूक्तिरेतदुभयारब्धा मया भाष्यते ।
 भूषावत्त्रगुणोज्ज्वलापि ललना तारुण्यलावप्ययो
 योगादेव हि कामिनामतिरामानन्दकन्दायते ॥ 17 ॥

End :



न शक्तिर्नेपुण्यं न च सकललोकादिकलनं
 न वा काव्यज्ञस्याद्वितललितशिक्षागतिरपि ।
 तथापि श्रीविद्वद्वरचरणरेणोर्महिमतः
 कृता जीयाच्छ्रीवेङ्कटबुधकवेः सूक्तिसरणिः ॥
 चोरैरेषा हीयतान्नाम वाणी(का) शानो हानिर्ग्रन्थसन्दर्भभाजाम् ।
 यः तः(?)पुरात् केचिदार्ता: किं चिद्वित्तं गृहते किं ततः स्यात् ॥
 जीयाच्छेषधराधरेन्द्रमकुटीरतं श्रियः कामुकः
 जीयाद्वाप्यकुटुज्ज्वलः शुभगुणै रामानुजः संयमी ।
 जीयाद्वेदवतंसदेशिकगुरुः सिद्धान्तनूडामणिः
 जी(यादा) हिमरशितारकमिदं रामानुजीयं मतम् ॥
 बाणामुरविजयः समाप्तः ॥

द्वारीनान्वयगुक्तिमौक्तिकमणिर्विद्यानिधिस्त्रिधिः
 वेदान्तार्थगुरुः सगर्वं बादीशकण्ठीरवः ।
 अस्मिन्मानसपद्मजातरसिकः ताद्वाव
 अस्तोकाय शुभाय सूरिजनतामान्योऽण्णयार्यात्र(त्म)जः ॥

Colophon :— इति श्रीमद्भाग्वलकुलकलशपाथोनिधिराकामुधा-
 करसर्वतन्त्रस्तन्त्रेभयवेदान्ताचार्यवरदगुरुवरकरुणाकटाक्षलब्धश्रीभा-
 ष्याणिवनात्पर्य तदनुग्रहाहितपाणिनीयोदयनीयजैमिनी-
 यादिसंप्रदायेन श्रीमत्कन्दालकुलतिलकचतुस्तन्त्रपारीणदिवाप्रदीपविरु-
 दाद्वश्रीश्रीनिवासार्थतनयेन सहजविनयेन सुरसिद्धगिरिनगरवास्तव्येन
 नव्यदिव्यगद्यभव्यसाहितीसम्प्रदायपारदृश्वना वेङ्कटार्थेण कलिते बाणा-
 सुरविजयाद्वये षष्ठोछासः ॥

15. लक्ष्मीस्त्रियवरनाटकम्.

Beginning :

इति निष्कान्तास्तवें ॥ प्रवेशकः ॥ ततः प्रविशति शेषः ॥ सब-
 हुमानम्

चिवं कदाचन कदाचन केलिशस्या
 पीठं कदाचन कदाचन पाढुका च ।
 भूत्वा भजामि यदहं पुरुषोत्तमं त
 न्मत्तोऽस्य कः प्रियतमः परिचारकेषु ॥

मत्कृते न किञ्चिदपि गोप्य सम्मुहस्यम् ।
 यदायं निर्वितिसमुद्रमथनकृत्यो निवृत्तस्तदैव मद्भोगपर्यद्वृतल्पे न्यस्त-
 शरीरसमुद्रकन्यकादर्शनोछसित सूचितवान्

* * * *

End :

समुद्रः ॥

यत्तं जीवयितास्म्यहं दिविषतां(दां) दत्वा समग्रां सुधाम्
दानृणां प्रथमोऽस्मि यद्वलभिदे कलपद्रुमादीन्दिशन् ।
कन्यारक्षसर्पणेन भवते प्राप्तोऽस्मि यन्मान्यतां
सर्वं तद्रवनैव मे किमपरं श्रेयो हरे दित्ससि ॥

तथापीदमस्तु भरतवाक्यम् ॥

पुष्णीतात् पयसा कवेरतनया भूमि सवित्री यथा
श्रीरङ्गाल्यमिदं च तत्तुलिनगं दिव्यं पदं वर्धताम् ।
देवश्वात्र सह श्रिया विनरतु श्रेयोभिरुद्धर्यै नृणाम्
भूयासु सुभियोऽप्यमुष्य महिमाखादात् सदानन्दिनः ॥

किञ्च ॥

यन्माता वरदा यज्ञीयजनको रामानुजार्थो महान्
यद्वाता श्रुतसम्पदा गुरुतरो जन्या कर्त्तीयानपि ।
श्रीकृत्यादिकृतेषु यः परिवृद्धः श्रीरङ्गधामः प्रभोः
वासिष्ठाश्रमभूपणं विजयतां श्रीश्रीनिवासः कविः ॥

इति निष्कान्तास्सर्वे ॥

Colephon :— इति वासिष्ठाश्रमगरिष्टस्य काश्यपकुलतिलकस्य
श्रीरङ्गनाथश्रीकृत्यकारधौरेयस्य रामानुजसर्वक्रतुनन्दनस्य श्रीनिवास-
चतुष्क्वचिन्द्रदासस्य कृतियु लक्ष्मीस्वयंवरं नाम नाटकं संपूर्णम् ॥

16. चन्द्रकलापरिणयः

Beginning :

पार्वत्याः प्रणयप्रसन्नमनसः प्रीतिं प्रसूतेतरां
देवो यः श्वशुरैकमित्रमचलं चापात्मना मानयन् ।

धत्ते चन्द्रकलानुरङ्गनधिया
 सश्रीकान्तशरशुभाव भवतून्तुज्ञाय गङ्गाधरः ॥
 एषा द्वाविशतिपदा नान्दी ॥ नान्द्यन्ते सूत्रधारः ।
 सप्रश्रयम् ॥ पशुपतिनापि गृहीतां ताण्डवनृत्तकलां प्रथयन्तः ।
 कोहलमुख्या जयन्तु मुनिवर्याः ॥

इति पुण्पाङ्गार्लं विकीर्धं पञ्चपटपदानि गत्वा

* * * *

स जयनि नरसिंहकविर्यत्कवितास्वादमुद्दितद्वद्य
 मपि सुटशामादरपदमीपदपि नवं तनुते ॥

पारिपार्श्वकः ॥ आस्त एव । यः किलाभिनवपरशिवावतारस्य
 शिवरामसुधीमणेस्तनयः शास्त्रसाहित्ययोरपि

इति प्रतीनिः । यत्र खल्वयं प्रौढकवीनां
 द्राक्षाशौद्रयोरुक्तिप्रत्युक्तिरूपो वाऽदिलासः ॥

सूत्रधारः । कथमिव ।

सप्तमेव जपने

पारि ॥ द्राक्षे किं वलते वने वद ननु क्षीद त्वमप्यत्र किं

लज्जेऽहं नरसिंहमूरिकविनामायुर्यतस्याप्यहम् ।

मित्रं नः क मरन्द एष कमले त्रिस्तोतस्तत्कथं
 तद्वावेग लीनेति हि श्रूयते ॥

एषा प्रश्नोत्तररूपा वाकेलिः ॥

वाकेलिः कथयते प्राज्ञैः उक्तिप्रत्युक्तिरूपिणी ।

सूत्र ॥ अये किमिदं विस्मृतं भवता । यत्किल कृतिना य—

वर्णितं सकलकलाकुशलमतिना
 सरसश्चिचकवर्तिना काशीपतिना सुधीमणिना ॥

पारि ॥ कथं विस्मर्यते । इदं हि ।

श्री नडराजो नवभोजराजो
नृसिंह — लिदासः ।
परस्परान्तस्थितभावरीति
विज्ञायते येन परस्पराभ्याम् ॥ इति

सूत्र ॥ तत्कविसमक्षमेव कृतिना कृतिनायकेन कलुलेकुलचिरन्त
केन स्वकपोलकलिपतसङ्गीतगङ्गाधराद्यनेकप्रबन्धाभिनय-
दर्शनजनितकौतुकेन कर्णाटभाषाविरचितहालास्यन्तरितशिवभक्तिविला-
सादिब(हुप्रबन्ध)धसमुदयेन सकलविद्वज्जनभागधेयेन नूतनभोजराजेन
नडराजेन सबहुमानमाहूतस्समादिष्ठोऽस्मीति ।

सरसकवीनां पुरतो ।

— — — — — ॥

स्यास्य सनगरकुलेन्दोः ।

नरसिंहाभिधाविदुषः कृतिरियमभिनीय दर्शनीयेति ॥

अहो प्रभुरपि प्रबन्धनिर्मातृत्यदृष्ट्यरं सङ्गतं श्रीसरस्वत्योः ।

सूत्र ॥ तत्कविसमक्षमेव कृतिरियमभिनीय दर्शनीयेति ॥
प्रश्नोत्तरोक्तिः ।

विरुद्धयोः श्रीभारत्योरेकत्र घटनं कुतः ।

वैदग्ध्यात्ततु तस्यैव कलुलेनज्जभूपतेः ॥

End :

इदानीमार्दीक्षतारोपणमाङ्गलिकनीराजनादिमहोत्सवानुभवाय कन्य-
धा भवन्तं द्रष्टुमुत्कर्षिता स्मः ॥

कन्या ॥ अयि मन्दमते ॥ रा ॥ रे रम ॥ इति निष्क्रान्तास्तत्वे ॥


इति पश्चोङ्कः ॥

17. रातिकजनरसोळ्ळासभाणः.

Beginning :

श्रीमत्पदाक्षवक्षस्थलनिलयपयः सिन्धुकन्याननाब्जात्
 जन्योच्छ्वासच्छटाक्षत्पवनपरिमलैः शेषशैलाधिपस्य ।
 नाभ्यम्भोजाहोद्यन्मधुरमधुकरीडिग्भशङ्कां वहन्ती
 कान्तिः श्रुत्यन्तरान्तश्रुतिकिसलयितश्रीपदः श्रेयसे स्तात् ॥१॥
 वक्षस्थलस्थितविनिस्मृतकौस्तुभश्री
 व्याजेन नव्यकमलामृतदिव्यकेल्याम् ।
 संसक्तकुङ्गमविशङ्गटपङ्गसङ्गं
 व्यक्तीकरोति स युवा कुशलं दधातु ॥ २ ॥
 नान्यन्ते सूत्रधारः ॥ समन्ततोऽवलोक्य सान्तहास्म् ॥
 अस्ति खल्वयं निरन्तरशिरैनितान्त

* * *



सायं सम्फुल्लमष्टीकुसुमसमुदयस्यन्दिमानन्दरङ्गत्
 भृङ्गीसङ्गीतभृङ्गीप्रतिवदनकलाचारुवाचाविचारः ।
 नात्रं (?) तन्त्रस्ततन्त्रः सकलकविघटाकुण्ठकण्ठीरवश्रीः
 श्रीमान् कौण्डिन्यवंशे महति विजयतेऽहोविलाचार्यवर्यः ॥
 कौण्डिन्यवंशकलशोदधिशीतभानुः
 शास्त्राम्बुधिग्रसनकुम्भभवप्रभावः ।
 विद्वच्छटामकुटरब्दिचित्रिताङ्गिः
 आचार्यदीप्तितगुरुस्तनुजः स यस्य ॥
 भ्राम्यन्मन्धानभूमीभरशिखरशिलाव्रातसङ्गातजात
 शैलोद्यनुद्वावलिमिलितपयः पूरसारात्मुदाराम् ।

आसदिसेतुशीताचलचरदचलामर्त्यजेगीयमानं
 कीर्ति संन्रातवान्यो जयति तदनुजस्तम्पदाचार्यवर्यः ॥
 तस्यामजो विजयते कमलासनरथ पादारविन्दभजनाद्वितमानसाङ्गः ।
 वैदान्तयुग्मपरिशिलनरम्यचितः श्रुत्यन्तदेशिकंगुरुर्धरणीत्येऽस्मिन् ॥
 तत्सूनुः श्रीनिवासाच्चैरिगुरुकरुणालब्धमन्त्रोपदेशात्
 प्रादुर्भूतप्रबोधस्त्रिमलकुलजश्रीनिवासार्थवर्यात् ।
 राजत्साहित्यमार्गप्रवित्सुकवित्ताचातुरीत्योत्तरीतिः
 सोऽयं भाणं व्यानीद्रसिकजनरसोळासनामाभिरामम् ॥

*

*

*

*

End :

द्राक्षाफलक्षरितपुष्परसानुसारि
 वाचाविचारलितो ललितं मनोज्ञम् ।
 शृङ्गारवीरकरुणादिरसानुकीर्ण
 गृहन्तु पण्डितजनाः प्रमदन भाणम् ॥

(इति निष्कान्तास्सर्वे) ॥

श्रीमत्कामसमुद्रवंशजलधेराजानतो जानता
 पारं स्फारमपारभावसरसं तारस्वतं जाग्रतम् ॥
 भाणे वेङ्गटनायकेन रचिते पद्मापतेरङ्गिते
 नाम्रायं परिदृश्यतां यदि वसेद्वोपस्तदाप्युत्तमैः ॥

Colophon :—इति श्रीसकलकविनिकरमणिमयमकुटतटीघटिन-
 चतुर्लमणिपठलरुचिररुचिनिचयचकचकितदरणारविन्दाण्णयाचार्यानुज -
 श्रीनिवासाचार्यकरुणापरिणाहकटाशवीक्षणक्षणसमासादितसकलानवद्य-
 हृद्यविद्यापद्याविद्योन्मानमानसेन सन्ध्यानठविकटजटाच्छटाकुटीरतटी-
 नठीभवदभङ्गङ्गासमुत्तुङ्गतरङ्गसञ्चवद्वरिवृद्ध्यमानमानानुनधारालवाग्धरा ।

सारपरिपूरितकविश्वनिताघनताजनितामोदविद्वज्जनजेगीयमानकीर्तिपर-
म्परेण कौण्डिन्यवंशकलशजलनिधिकुमुदबन्धूयमानवेदान्तदेशिकमूर्तुना
श्रीमदकमांडागर्भशुक्लिमुक्ताफलेन निरन्तरसरसीरुहनयनचरणसरसी-
रुहपरिचरणपरिणतमानसद्विजिना बालकेन वेष्टनामकेन विरचितो-
रसिकजनरसोङ्गासभाणः समाप्तः ॥

मन्दोऽपियत्पदसरोरुहवन्दनेन विन्देद्वृहस्पतिसमत्वमवाप्तशास्त्रः ।
तेषां कठाक्षभरतः सततं गुरुणां भाणः समुद्घसतु चित्रचरित्रयुक्तः ॥
उन्मीलन्मुखविम्बडम्बरपरिभ्राजात्सिंहाश्चित्त-
स्त्रिघञ्जयोत्स्त्रिकया सरोजनिलयानेत्रोत्सवं हासयन् ।
तुङ्गत्वङ्गदपाङ्गभृङ्गनिवहं सामोदमामोदयन्
यः कामी समजीजयत्सकुरुताच्छ्रेयांसि सूर्यांसि नः ॥

18. धमंजयविजयव्यायोगः-

Beginning :

स्यमेव जपने

हरेलीलावराहस्य दंष्ट्रादण्डस्त पातु वः ।
हेमाद्रिकलशा यत्र धात्री छत्रश्रियं दधौ ॥

अपिच ॥

तद्वः प्रमाद्यु विपदः प्रणतार्तिहन्त्रव्याः
न्यस्तं पदं महिषमूर्द्धनि चण्डिकायाः ।
वैरी यदीयनवरांशुपरीतशृङ्गः
शक्रायुधाङ्गितनवाम्बुधरप्रभोऽभूत् ॥
तद्वस्सारस्तं चक्षुस्समुन्मीलतु सर्वदा ।
यत्र सिद्धाङ्गजनायन्ते गुरुपादाङ्गरेणवः ॥

नान्यने सूत्रधारः ॥ समन्ताद्वलोक्य ॥ अहो रमणीयता प्रभा-
तस्य ॥ तथा हि ॥

दाराणां मुरवैरिणो रतिपतेमातुत्तिलोकीजितः
स्फारत्पङ्कजकोटरोदरनुषो निद्राविरामे श्रियः ।
प्रत्युद्गुद्धमराळपक्षपठहच्चानप्रबन्धानुगं
भृतीमङ्गलपाटिकेव सनां प्रोत्कूजति प्राङ्गणे ॥
पुनः परिनोद्वलोक्य ॥ अहो रमणीयः शरदारम्भः ॥

सरो हरनि मे नेनः प्रोन्मज्जत्पद्मकुटमङ्क ।
वक्षो हरिणशाबाद्या मन्दोदर्जवत्कुञ्चं यथा ॥

अपि च ॥

निष्पङ्का एथिवी मशाद्वलगला निर्दिनञ्चाम्बरं
मुव्यक्तामल गरकेन्दुसचिवाः काशप्रसूनाङ्गिताः ।
तोयं वीविषं सरांसि विकसत्पद्मानि शुभ्रा दिशो
द्रष्टुं सम्प्रति शारदीं श्रियमिमां मन्ये प्रवुद्धो हरिः ॥

नेपथ्याभिमुखमवलोक्य ॥ क एष लिखितहस्तस्तमायाति ॥
प्रविश्य पुरुषः ॥ लेहोजे: वकगहदि ॥

सूत्र ॥ विमृश्य वाचयति ॥ अस्ति समस्तप्रशस्त्रिसाहितः श्री-
मज्यदेवः ॥

अर्थप्रत्यर्थिलक्षैरप्यपराङ्गमुखचेतसं ।
यं पराङ्गमुखतां निन्युः केवलं परयोषितः ॥
यस्य चेतसि निर्व्याजं द्वयं तूलकणायते ।
क्रोधे विरोधिनां सैन्यं प्रसादे कनकोच्चयः ॥
त च राजा रङ्गमङ्गलन्नाम नाटकं समादिशति ॥

इह शरदि॒ विराज्ञारिजोत्तंसिताया॑
प्रथमविगतनिद्रः॒ श्रीस्तनाक्षिष्ठवक्षाः॑ ।
शिथिलयनि॒ मुरारियोगनिद्रानुरागं
तद्यमविललोकस्योत्सवः॒ किं पुनर्नः॑ ॥
तदिदानीं भवता॒ वीररसोदूरं रूपकमभिनीय गदाधरमिश्रमुखा॑
असम्पारिषदा॒ आनन्दनीयाः॑ ॥
सूत्र ॥ सविमर्शम् ॥ सचिन्तं च ॥ किं नाम तादृशं रूपकं ॥
स्मृत्वा ॥

कुलं कविमुनेरस्ति॒ पुत्रान् यत्र सरस्वती॑ ।
संशिक्षयति॒ धात्रीव नितान्तमधुरा॒ गिरः॑ ॥
तत्राभवदुपाध्यायो॒ नारायणसमाहृत्यः॑ ।
जितवादिसहस्रैषः॒ प्राप वागेश्वराभिधां॑ ॥
अपिच ॥

कृतसन्यसनात्॒ प्रथच्छतोऽप्यभयं भूतगणाथ योगिनः॑ ।
निजमण्डलभेदशङ्किनो॒ भयभेकस्य रवेरभूद्यतः॑ ॥
उक्तम् ॥ तत्सूनुः॒ काञ्चनो॒ नाम समस्तगुणवल्लभः॑ ।
गोष्ठीशालेव॒ विद्यानां॒ यस्य जिहा॒ विराजते॑ ॥
तेनकृतोऽयं॒ धनञ्जयविजयव्यायोगोऽभिनेतव्यः॑ ॥
सूत्र ॥ नेपथ्याभिमुखमवलोक्य ।

End:

सारस्वतं॒ स्फुरतु॒ चेतसि॒ सत्कवीनां॒ चक्षुर्भवन्तु॒ कृतिनो॒ गतमत्सराश्र ।
सानुरागसत्यज्यतानयप्रता श्रानुराणां॑ ॥
इति॒ निष्क्रान्तास्त्वें॑ । इति॒ काञ्चनकविविरचितो॒ धनञ्जयविजयो॑
नाम व्योयागसंपूर्णः॑ ॥

जगन्नाथेन लिखितः॑ ॥

19. नारायणीविलासः

Beginning :

ओकारात्मकमभ्युपैति परमं यत्सच्चिदानन्दता म्
 कारुण्यादमृताय यत्मुमनसां सारस्वतः कल्पते ।
 स्वैरं दीव्यति दुर्वृदो दमयितुं समोहयन्मायया
 तद्वच्छ्रीधरणीस्मेतमवतान्नारायणास्यं महः ॥

नान्द्यन्ते सूत्रधारः ॥ नेपथ्यं प्रति ॥ आर्ये । आगम्यताम् ।
 प्रविश्य । नटी ॥ अंभ एसांहि ॥

सूत्रधारः ॥

पुत्रो बुक्तनरेन्द्रस्य दौहित्रो रामभूपतेः ।
 विद्यते हि विरूपाक्षी राजा हरिहराच्मजः ॥

नटी ॥ पसिद्धोमु(भवअ) सो भअरविजाए ।
 (प्रसिद्धः खलु सः भरतविद्यायाम्) ॥

सूत्र ॥

तस्य राज्ञः कर्णाटनुण्डीरचोलपाण्डयमण्डलाधिपतेर्स्तहलद्वीप-
 जयस्तम्भस्य षोडशमहादानदीक्षितस्य सकलकलाविलासिनीस्त्वयंवरपतेः
 कृतिषु नारायणीविलासं नाम नाटकं प्रयोक्त्वे ॥

End :

ब्रह्मादयः ॥ अतः परमपि किमन्यदस्ति ॥

प्रत्यापन्नपदानामायुष्यं दत्तममृतमस्माकम् ।

त्रिभुवनहिताय नीताः प्रतिहतिमसुराश्च यद्विभो भवता ॥

तथाप्येवमस्तु भरतबाक्यम् ॥

एष वीरो विरूपाक्षेषोपसारेण बाहुना ।

एकच्छ्रीकरोत्येनां भूतधात्रीं नयोन्नतः ॥

इति निष्क्रान्तास्त्वं । पञ्चमोङ्गः ॥

20. भङ्गटशतकम्.

Beginning :

तां भवानीं भवानीन्द्रेशनाशविशारदाम् ।
 शारदां शारदाम्भोदसितसिंहासनां नुमः ॥ १ ॥
 युष्माकमम्बरमणे: प्रथमे मयूरवाः
 ते मङ्गलं विदधत्तूद्यरागभाजः ।
 कुर्वन्ति ये दिवसजन्ममहोत्सवेषु
 सिन्दूरपाठलमुखीरिव दिक्षुपुरन्ध्रीः ॥ २ ॥

End :

सर्वप्रजाहितकृतः पुरुषोत्तमस्य
 वासे समस्तविदुभ्राह्मतेष्टसिद्धौ ।
 चन्द्रांगुविस्मृतिकरन्युतिमत्यमुष्मिन्
 हे कालकूठ तव ॥ १२० ॥
 अयं वारामेको निरुय इनि रत्नाकर इति
 श्रितोऽस्माभिस्तृष्णातरलितमनेभिर्जलनिधिः ।
 क एवं जानीने निजकरपुटीकोटरगतं
 क्षणादेनं ताम्यत्तिमिमकरमापास्यति मुनिः ॥ १०९ ॥

21. रसार्णवसुधाकरः.

Beginning :

शृङ्गारवीरसौहार्दमीमध्यवैयात्यसौरभम् ।
 लास्यताण्डवसौजन्यं दाम्पत्यं तद्रजामहे ॥
 वीणाङ्केतकरां वन्दे वाणीमेणीदृशं सदा ।
 सदानन्दमयीं देवीं सरोजासनवङ्गभाम् ॥

अस्ति किञ्चित् परं वस्तु परमानन्दकन्दलम् ।
 कमलाकुचकाठिन्यकुतूहलिभुजान्तरम् ॥
 तस्य पादाभ्युजाजातो वर्णी विगतकल्मषः ।
 यस्य सोदरतां प्राप्तं भगीरथतपःफलम् ॥
 तत्र रेचल्लवंशाद्विशरद्राकासुधाकरः ।
 कलानिधिरुदारश्रीरासीद्याचमनामकः ॥
 यस्यासिधारामार्गेण दुर्गेणापि रणाङ्कणे ।
 पाण्ड्यराजगजानीकाज्यलक्ष्मीरूपागता ॥
 खड्गनारायणे यस्मिन् भवति श्रीरतिस्थिरा ।
 भूरभूत् करिणीवश्या दृ(दु)ष्टराजगजाङ्कशे ॥
 तस्य भार्या महाभाग्या विष्णोः श्रीरिव विश्रुता ।
 पोचमाता गुणोदारा जाता तामरसान्वयात् ॥
 तयोरभूवन् तितिकल्पवृक्षाः पुवास्त्रयस्त्रासितवैरिवीराः ।
 शृङ्गप्रभूपोऽन्नमनायकश्च वीराग्रणी रेचमहीपतिश्र ॥
 कलावेकपदो धर्मो धैरेजिश्चरणैरेव ।
 संपूर्णपदतां प्राप्य नाकांशति कृतं युगम् ॥
 तत्र शृङ्गमहीपाले पालयत्याखिलां महीम् ।
 नमतामुन्नतिश्रित्रं राज्ञामनमतां नतिः ॥
 कृष्णैलेश्वरसन्निधौ कृतमहासभारमेलेश्वरे
 वीतापायमनेकशो विदधता ब्रह्मप्रतिष्ठापनम् ।
 आनृष्टं समपादि येन विभुना तत्तदुर्णैरात्मनो
 निर्माणातिशयप्रयासगरिमव्यासाङ्गिनि ब्रह्मणि ॥
 कृतान्तजिह्वां कुटिलां कृपाणीं दृष्ट्वा यदीयां त्रसतामरणाम् ।
 स्वेदोदयाश्वेतसि सञ्चिनानां मानोप्मणामाननुते प्रशान्तिम् ॥

श्रीमानरेचमहीपनिस्मुचरितो यस्यानुजन्मा स्फुटम्
 प्राप्तो वीरगुहपथां पृथुतरां वीरस्य मुद्राकरः ।
 लब्ध्वा लब्धकठारिरायविरुदं राहूत्तरायाद्वितम्
 पुत्रं नागयनायकं वसुमतीवीरैकचूडामणिम् ॥
 सोऽयं सिंहमहीपालो वसुदेव इति स्फुटम् ।
 अनन्तमाधवी यस्य तनुजौ लोकरक्षकौ ॥
 तवानुजो माधवनायकेन्द्रो दिग्न्तरालप्रथितप्रभावः ।
 यस्याभवन्वशकरा नरेन्द्रास्तनूभवा देवगिरीन्द्रमुख्याः ॥
 तस्याग्रजन्मा भुवि राजदोषैरपेनभावादनप(पो)तसंज्ञाम् ।
 ख्यातां दधाति स्म यथार्थमूनामनन्तसज्जां च महीधरत्वात् ॥
 सोदयों बलभद्रमूर्तिरनिशं देवी प्रिया रुक्मिणी
 प्रद्युम्नस्तनयोऽपि पौत्रनिवहो यस्यानिरुद्धादयः ।
 सोयं श्रीपतिरन्नपोतनृपतिः किल्वाननाम्भोरुहे
 धत्ते चारसुदर्शनश्रियमसौ स त्वात्महस्ताम्बुजे ॥
 बहुसोमसुतं कृत्वा भूलोकं परिरक्षति ।
 एकसोमसुतं रक्षन् स्वलोकं कर्जते हरिः ॥
 सोमकुलपरशुरामे भुजबलभीमेऽरिमापि(थिभूमि)गोपाले ।
 यत्र च जाग्रति शासति जगतां जागर्ति नित्यकल्याणम् ॥
 हेमाद्रिदानैर्धरणीसुराणां हेमाचलं हस्तगतं विधाय ।
 यश्चारुमोपानपथेन चक्रे श्रीपर्वतं सर्वजनाद्विगम्यम् ॥
 योऽनेकवीरोदरणेऽप्यसंख्यमन्योऽप्यभग्नात्मगतिक्रमोऽपि ।
 अजातिसाङ्कर्यभवोऽपि चित्रं दधाति सोमान्वयभागवांशम् ॥
 धावं धावं रिपुनृपतयो युद्धरङ्गानुविद्वाः
 रवद्वे रवद्वे फलितवपुषं यं पुरस्ताद्विलोक्य ।

प्रत्यावृत्ता विनत इतो (विनयगतयो) वीक्षमाणा यदीयं
 संमन्यन्ते स्तुटमविनथं ख(ङ्ग)नारायणांशम् ॥
 अन्नमाम्बेति विश्वाना तस्यासीदरणीपितेः ।
 देवी शिवा शिवस्येव राजमौर्यमहोज्वला ॥
 शत्रुं शत्रु(श्रुत)कीर्तिर्या सुभद्रा यशसार्जुनम् ।
 आनन्दयति भर्तारं श्यामा राजानमुज्वलम् ॥
 तयोरभूतां पुत्रौ द्वौ आद्यो वेदगिरीश्वरः ।
 द्विनीयस्तद्विनीयोऽसौ यशसा शिवभूपतिः ॥
 अथ श्रीश्रृं(शि)द्भूषालो दीर्घायुवसुधामिमाम् ।
 निजांसपीठे निश्चीजं कुरुते सुप्रतिष्ठिनाम् ॥
 अहीनज्यावन्यं कनकसुचिरं कार्युकवरम्
 बलिध्वंसी बाणः परपुरमनेकं च विषयः ।
 इति प्रायो लोकोक(त्)रसमरसन्नाहविधिना
 महीशोऽयं श्रृं(शि)द्भूषितिप इति यं जल्पति जनः ॥
 यत्र च रणसंनाहिनि तृणचरणं निजपुराच्च निस्मरणम् ।
 वनचरणं तच्चरणकपरिचरणं वा विरोधिनां शरणम् ॥
 सतां प्रीतिं कुर्वन् कुवल्यविकासं विरचयन
 कलाः कान्ताः पुण्णन् दधदपि च जैवानृककथाम् ।
 नितान्तं यो राजा प्रकटयति मित्रोदयमहो
 तथा चक्रानन्दानपि च कमलोङ्गासमुषु(षु)षा(मा)म् ॥
 तल्लब्धानि धनाधनै(स्ततइतो वारां प्रपन्त्यम्बु)धौ
 स्त्रात्यामेव हि शुक्किकासु दधते मुक्कानि मुक्कात्मताम् ।
 यद्वानोदकविनुष्टसु सुधियां हस्ते पतन्त्योऽभवन्
 माणिक्यानि महाम्बराणि वहुशो दामानि हेमानि च ॥

नयमनयं गुणमगुणं पदमपदं निजमवेत्य रिपुभूषाः ।
 यस्य च नयगुणविदुषोऽपि नमनित पदारविन्दपीठान्तम् ॥
 प्राणानां परिरक्षणाय बहुशो वृत्तिं मदीयां गताः
 तत्सामन्तमहीभुजः करुणया ते रक्षणीया इति ।
 कर्णे वर्णयितुं नितान्तमुद्ददोः कर्णान्तविश्रान्तयोः
 मन्ये यस्य दृग्नतयोः परिस्तरं सा कामधेनुः श्रिता ॥
 युप्माभिः प्रतिगण्डभैरवरणे प्राणाः कथं रक्षिताः
 इत्यन्तःपुरष्टच्छया यदरिषु प्राप्तेषु लज्जावशाम् ।
 शंसत्युत्तरमाननव्यतिकरव्यापारपारं गताः
 गण्डान्दोलितकर्णकुण्डलहरिन्माणिक्यकर्णाङ्गुराः ॥
 भन्दारपारिजातकसन्ता(नक)कल्पसुरमणीसदशैः ।
 अनपोतदा(अनपोतदा)चवल्लभवदीगिरेत्वा।मि मांदधानयसंज्ञैः

(माददामयाभिरूद्धैः) ॥

आत्मभैरवेतिविभैरनितरजनसुलभदानहृदिनै(?)भुवि यः ।
 रत्नाकर इव राजाति राजकरारूढरचितकमलोङ्घासः ॥
 यस्याद्यः प्रथमः कुमारनिलकः श्रीयन्नपोतो गुणै
 रेकस्यात्मजमात्मरूपविभवे चापे द्वयोरप्रजम् ।
 आरूढे त्रितयग्रंजं विजयते दुर्वारदोर्विक्रमं
 सत्योक्तौ चतुरग्रंजं वितरणे किञ्चापि पञ्चाग्रजम् ॥
 यत्पुत्रस्य कुमारदाचयविभोः खद्वाग्रधाराजले
 मज्जनित प्रतिपक्षभूमिपतयश्शौयोर्णसन्तापिताः ।
 चित्रं तत्प्रमदाः प्रणष्टनिलका व्याकीर्णनीलालकाः
 प्रभ्रश्यतकुचकुङ्गुमाः परिगलन्नेत्रान्तकालाङ्गनाः ॥

परिपेषिणि यस्य पुत्ररते दयिने वल्लभारायपूर्णचन्द्रे ।
 समुदेति सतां प्रभाविशेषः कमलानामभिवर्धनं तु चित्रम् ॥
 पुत्रैरन्यैश्च तनैयः सोऽयं शिङ्गमहीपतिः ।
 षड्भिः प्रतिष्ठामयते स्वमिवाङ्गस्तुसङ्गैः ॥
 राजा स राजाचलनामधेयामध्याह्म(स्त) वंशक्रमराजधानीम् ।
 सर्गं च रक्षामसतां च शिक्षा(क्षां) न्यायानुरोधादनुसन्दधानः ॥
 विन्ध्यश्रीशैलमध्यक्षमण्डलं पालयन् सुतैः ।
 वंशप्रवर्तकैरर्थान् भुज्ञे भोगपुरन्दरः ॥
 यस्मिन् शासति शिङ्गभूमिरसणे क्षमामन्त्रपोतोत्मजे
 काठिन्यं कुचमण्डले चपलता नेत्राब्देले सुभ्रुवां ।
 वैषम्यं त्रिवर्णीषु मन्दपदता लीलालसायां गतौ
 कौटिल्यं चिकुरेतु किंच रूशता मध्ये परं बध्यते ॥
 सोऽहं कल्या(ण)रूपस्य वर्णोत्कर्षेककारणम् ।
 विद्वत्प्रसादनाहेतोः वक्ष्ये नाव्यस्य लक्षणम् ॥
 पुरा पुरन्दराद्यास्ते प्रणम्य चतुराननम् ।
 कृताङ्गलिपुठा भूत्वा प्रच्छुस्तर्वेदिनम् ॥
 भगवन् श्रोतुमिच्छामः श्राव्यं दृश्यमनोहरम् ।
 धर्म्य यशस्वीम(र्थ्य) च सर्वशिल्पप्रदर्शनम् ॥
 परं पञ्चमाप्न्रायं सर्ववर्णाधिकारिकम् ।
 इति एषस्ते तैव्रक्षा सर्ववेदाननुस्मरन् ॥
 तेभ्यश्च सारमादाय नाव्यवेदमथासृजत् ।
 अध्याप्य भरताचार्यं प्रजापतिरभाषत ॥
 सह पुत्रैरिमं वेदं प्रयोगेण प्रकाशय ।

इति तेन नियुक्तस्तु भरतस्तह सूनुभिः ॥
 प्रायोजयत्सुधर्मायामिन्द्रस्थाग्रेऽप्सरोगणैः ।
 सर्वलोकोपकाराय नाव्यशास्त्रं च निर्भये ॥
 तथा तदनुसारेण शाण्डिल्यः कोहलोऽपि च ।
 दन्ति(च्च)लश्च मतङ्गश्च ये चान्ये तत्तनुभवाः ॥
 ग्रन्थान्नानाविधीश्चकुः प्रख्यातास्ते महीतले ।
 तेषामतिगमीरत्वात् विप्रकीर्णकमत्वतः ॥
 संप्रदायस्य विच्छेदात्तद्विद्विद्विर(ल)त्वतः ।
 प्रायो विरलसंचारा 'नाव्यपद्धंतिरस्फुटम् ॥
 तस्मादस्मन् प्रयत्नोऽयं तत्प्रकाशनलक्षणः ।
 सारेण ग्राहिणा चित्तमानन्दयति धा(धी)मताम् ॥
 नेदानींतनदीपिका किमु तमस्सङ्घातमुन्मूलयेत्
 ज्योत्स्ना किञ्च चकोरपारणकृते तत्कालसंशोभिनी ।
 बालः किं कमलाकरान् दिनमणिनीङ्गासयेदञ्जसा
 तत्सम्प्रत्यपि माद्वशामपि वचः स्यादेव सत्प्रीतये ॥
 स्वच्छसादुरसाधारो वस्तुच्छायामनोहरः ।
 सेव्यस्तुवर्णनिधिवश्नाव्यमार्गस्य नायकः ॥

*

*

*

*

End :

मत्वा या(धा)त्रा तुलायां लघुरिति धरणीं शिङ्गभूगालचन्द्रे
 सृष्टो (ष्टे) तत्रातिगुव्या तदुपनिधितया स्थाप्यमानैः क्रमेण ।
 चिन्तारत्नैधकल्पद्वूमनतिमुरभीमण्डलैः पूरितान्ता
 मूर्ध्वं नित म्ना तरिकुलशतैः (नीतां विलोक्य ध्रुवमुद्दिनिकरैः)
 पूर्यतेऽद्यापि सा द्यौः ॥

Colophon :— इति श्रीमण्डलाधीश्वरश्रीअनपोतनरेन्द्रनन्दन-
बलभुजबलभीमश्रीशिङ्गभूपालविरचिते रसार्णवसुधाकरनाम्नि नात्यालं-
कारशास्त्रे भावकोळासो नाम तृतीयोळासः ॥

श्रीतोषशैलवसनिस्स तमालनीलो
जीयाध्व(द्व)र्मुनिचकोरसुशारदेन्दुः ।
लक्ष्मीस्तनस्तबककुङ्कुमकर्दमश्री
संक्लिपनिर्मलविशालशुजान्तरालः ॥

मलयगिरिनिर्वासी मारुतो यच्छताङ्गः
तरुणशिशीरस्मे(स्मि)र्घत्सुष्टु पुण्यकीर्तिः ।
चरति चिरमनङ्गः क्रापि कैरप्यदृश्यः
स जयतु रासेकावैर्वन्दितः-पञ्चवाणः ॥

अशेषाणां द्विनुषामाशीर्वादपरम्परा ।
तरङ्गयतु कल्याणं कविना(वीना) चायुरायतम् ॥

एतद्वन्धुत्सङ्क्षेपम् (3,815) ॥

संक्षेपम् नयन

22. अलङ्कारेन्दुशेखरः.

Beginning :

कल्याणं कल्याणाचलधर्मधरो धरात्मजामानम् ।
विरचयतु राजमौलिः परमहिमक्षमाभृदशिलाल्याङ्गः ॥

दानवारिधरश्चक्षुःश्रवणोदारभूषणः ।
विनतानन्दनो देयात् कुशलानि विनायकः ॥

शान्ताविलासास्वयकृतेर्मुख्यां व्याख्यां विधाय यः ।
हरिशाबकरीन्द्रस्य प्रेमपात्रं बभूव यः ॥

तेन श्रीशैलवंश्येन नृसिंहायेण निर्मितः ।
आर्यनन्दकरो भूयादलंकारेन्दुशोरवरः ॥

इह खलु कविः ॥

काव्यं यशसे रथकृते व्यवहारविदे शिवेनरक्षतये ।
सद्यः परनिर्वृतये कान्तासमिततयोपदेशयुजे ॥
निर्दोषं गुणवत् काव्यमलंकारैरलंकृतम् ।
रसान्वितं कविः कुर्वन् कीर्तिं प्रीतिं च विन्दनि ॥

इत्यादिना काव्यस्यानेकश्रेयस्ताधनतां काव्यालापांश्च वर्जयेदिति
निषेधस्य काव्यसामान्यनिषेधपरत्वेन रामायणादेरपि हेयताप्रसङ्गसंभवेन
तादृशनिषेधस्यासत्काव्यमात्रविषयतां ॥

* * * *

अलङ्कारशास्त्रस्य काव्यस्वरूपज्ञानसाधनतां चानुसन्दधानः बालानां
सुखबोधनानुकूलं लक्षणमालिकाख्यं अलङ्कारशास्त्रं चिकीर्षन्नादौ मङ्गल-
माचराति ॥ वन्दे इत्यादि ॥

वन्दे वन्दारुसन्दोहमन्दिरालिन्दकल्पकम् ।
अब्जारिकलितं ते, श्रीशैलशिरवेरश्वरम् ॥

वन्दारूणां भक्तानां वन्दारुरभिवादुक इत्यमरः

End :

भ(भा)वप्रधानमाख्यातमिति वदतां वैयाकरणानां मते “लिप्तीव
तमोऽङ्गानि वर्षतीवाङ्नं नभ” इत्यत्र तमःकर्तृकं अङ्गकर्मकं लेपनं नभः
कर्तृकं अङ्गनकर्मकं वर्षणकमिति च बोधः । प्रथमान्तार्थमुख्यविशेष्यको
बोध इनि वदतां नैयायिकानां मने तु अङ्गकर्मकलेपनकर्तृकतमःकर्म-
कवर्षणकर्तृ नभ इति च बोधः ॥

23. शारीरकभाष्यव्याख्या (भाष्यरत्नप्रभा).

Beginning :

यं हि वैराग्यसंपन्नास्तत्त्वमर्थविवेकिनः ।
लभन्ते साधनैर्दान्तास्तं सीतानायकं भजे ॥

तदन्तरप्रतिपत्ती . . . म्याम् * ॥ वृत्तमनूद्य तृतीया-
ध्यायार्थमाह द्वितीय इत्यादिना आविस्तुद्वे वेदान्तार्थे तत्ज्ञानसाधनचिन्ता-
ष्टमर इत्यनयोर्हेतुमङ्गावः लिङ्गोपाधिसिद्धौ तदुपहितजीवसंसारचि-
न्तेति पादयोरपि तद्वावः । तत्सङ्गतिः अत्र प्रथमपादे वैराग्यद्वितीये
स्त्रमाद्यवस्थोक्त्वा त्वंपा(प)दाथौ ब्रह्मतत्त्वं चोच्यते । तृतीये वाक्यार्थ-
स्तदर्थमुपासनाश्च विचार्यन्ते ॥

चतुर्थपादार्थमाह । सम्यग्दर्शनादिति ॥ दर्शनोपायास्तन्यासादयः ॥

* * * *

Colophon of the third Adhyāya :— इति श्रीमत्परमहंस-
परिवाजकाचार्यश्रीगोविन्दानन्दभगवत्कृतायां शारीरकव्याख्यायां भाष्य-
रत्नप्रभायां तृतीयाध्यायस्य चतुर्थः पादः । तृतीयाध्यायः समाप्तः ॥

End :

अनावृत्तिशब्दादिति एवं समयोक्त्या ब्रह्मात्मैक्यस्य वेदान्तप्रमा-
णकत्वमवधारितम् वाक्यार्थज्ञाने स्मृतिर्कार्दिसर्वप्रकारविरोधः सु-
परिष्ठः साधनसंपत्तिश्च दर्शिता । तस्माद्विवेकादिसाधनसंपन्नस्य श्रवणा-
द्यावृत्तिनिरस्तप(प्र)तिचन्द्रस्याखण्डात्मबोधात्समूलबन्धध्वंसे सत्याविर्भू-
तंनिष्कलङ्घानन्तसंप्रकाशचिदानन्दात्मनावस्थानमिति सिद्धम् ॥

* तदन्तरप्रतिपत्ती रहति संपरम्पकः प्रभनिरूपणायाम् ॥

नानाविधग्रन्थजातं वीक्ष्य सम्पर्यथामति ।
 शारीरकस्य भाष्यस्य कृता व्याख्या सतां मुदे ॥
 अन्तर्यामी जगत्साक्षी सर्वकर्ता रघूद्रहः ।

* * *

24. सूत्रोपन्यासः.

Beginning :

बोधानन्दगणाध्यक्षं कालमूषिकवाहनम् ।
 जन्मादिविघ्नहर्तरं भजे निजगुरुं सदा ॥
 विद्याशङ्करपादाब्जपरागः पान्तु पावनाः ।
 निस्तमस्त्कसदानन्दसाक्षत्करणहेतवः ॥
 नमामि शुद्धविज्ञानमात्मभारतिसदुरुम् ।
 यस्यावलोकनान्मूर्को वावद्कत्वमाप्यात् ॥
 आचार्यभाष्याकात(?)विवन्धनसागरात् ।
 तदर्थरत्नान्युद्धृत्य सूत्रेषु ग्रन्थयाम्यहम् ॥

ओ अथातो ब्रह्मजिज्ञासा ।

इह खलु सूत्रे सर्वज्ञवादरायणप्रणीतत्वादानर्थ (क्य)नुपपत्तेः निर-
 र्थकसिद्धबोधकत्वानुपपत्तेश्च विस्त्रे(?)पुरुषं प्रत्युपयोगि तथा कर्तव्येति
 पदमध्याहर्तव्यम् ॥

* * *

End :

बैयासिकानां सूत्राणामुपन्यासः कृतो मया ।
 अलसानां नृणामीषत् प्रतीतिर्जयनामिति ॥

ठीका स्तेहीवहीनापि व्याससूत्रार्थदीपिका ।

इयं रामेशभारत्याः कुर्तिविजयतां भुवि ॥

Colophon :— इति श्रीपरमहंसपरिव्राजकश्रीरामेश्वरभारतीविरचितो वैयासिकसूत्रोपन्यासः परिसमाप्तः ॥

श्रीमज्ज्ञानेन्द्रगुरुणां पदपङ्कजषट्पदः ।

गोविन्देन्द्रयतिः प्रीत्यै व्यलिखत् विदुपां मुदा(दे) ॥

25. ज्ञानवासिष्टसंस्पर्शती.

Beginning :

दिवि भूमौ तथाकाशो बहिरन्तश्च मे विभुः ।

यो विभात्यवभासात्मा तस्मै सर्वात्मने नमः ॥

अहं बद्धो विमुक्तस्यायिति यस्यास्ति निश्चयः ।

नात्यन्तदद्ज्ञो(मज्जो) नोत्तद्ज्ञो हस्मिन् शास्त्रेऽधिकारवान् ॥

गुरुमासीनमेकान्ते वाल्मीकिं सर्वदर्शिनम् ।

प्रपञ्चं प्रणतो भूत्वा भरद्वाजो मृदुस्वरम् ॥

* * संयामेन जपने *

End :

स्नातं तेन समस्ततीर्थसलिलैः सर्वापि दत्तावनिः

यज्ञं चापि समस्तमिष्टमनधं देवाश्र ं संपूजिताः ।

संसाराच्च समुद्धनाः स्वपितरः त्रैलोक्यपूज्योऽप्यसौ

यस्य ब्रह्मविचारणे क्षणमिह प्राप्नोति धैर्यं मनः ॥

Colophon :— इति श्रीमद्वाल्मीकीये वासिष्ठरामायणसंस्पर्शत्यां निर्वाणगकरणम् ॥

इनि श्रीमद्वाल्मीकीये वासिष्ठरामायणे द्वात्रिंशत्सहस्रिकायां संहितायां श्रीमत्कृष्णगिरिपुरीनिवासनृत्सिंहास्त्यद्विजवरेण्यतनयेन श्रीमत्-


श्रृङ्गेरीश्रीनृतिहभारतीस्वामिभिः कलियुगजनक इति दत्तनामधेयस्य
वेङ्कटरमण्यार्थस्यानुजेन कृष्णाभिधानेनोद्घृतः श्रीमत्काश्मीरपण्डित-
रचितव्याख्यानसहितसारसमुच्चयसत्तशती सम्पूर्ण ॥

अथ श्रीनृतिहभारतीस्वामिभिः कलियुगजनक इति दत्तनामधेयस्य
वेङ्कटरमण्यार्थस्यानुजेन कृष्णाभिधानेनोद्घृतः श्रीमत्काश्मीरपण्डित-
रचितव्याख्यानसहितसारसमुच्चयसत्तशती सम्पूर्ण ॥

प्रकरणनामधेयानि.

अन्यसंख्या.

(1) वैराग्यप्रकरणम्	103
(2) मुमुक्षुत्वप्रकरणम्	59
(3) उत्पत्तिप्रकरणम्	99
(4) स्थितिप्रकरणम्	138
(5) उपशमप्रकरणम्	101
(6) निर्वाणप्रकरणम्	200
	—
	700
	—



सत्यमेव जयते

26. भगवन्नामवैभवम्-

मुरलीधरदासकृतम् ॥

Beginning :

श्रीमद्राधाकृष्णचरणौ शरणं प्रपद्ये ॥ श्रीमते राधाकृष्णाय नमः ॥

राधासहायवेष्वंशं श्रीमद्वलभनन्दनम् ।

पद्माक्षं विष्णुधीशं वन्दे स्वज्ञानदं गुरुम् ॥

नामोद्वारणमात्रेण यस्तारयति मानवान् ।

रमासर्वस्वविषयं तं वन्दे देवकीसुतम् ॥

यशोदोत्सङ्गशयनं यशोभाग्निरसिष्टुतम् ।

विशालपद्मनयनमाशासे नन्दनन्दनम् ॥

नत्वा श्रीनारदं व्यासं शुक्तातं तथा शिवम् ।

सविरिचं हरिं नत्वा वक्ष्ये तप्त्वामवैभवम् ॥

अथेदं विचार्यने भगवतो लक्ष्मीरमणस्य नामोच्चारणं किं साक्षान्मोक्षजनकं उत विरागज्ञानसहकृतभक्तिद्वारेति साक्षादेवेत्यङ्गीकार्यम् । द्वितीयपक्षे “एतन्निर्विद्यमानानामिच्छतामकुतोभयं । योगिनां नृप निर्णीतं हरेर्नामानुकीर्तनमि ॥” ति श्रीशुक्तवचनविरोधापत्तेः ॥

इनि श्रीमुरलीधरदासकृतौ भगवद्वामवैभवे भगवत्त्वामसङ्कीर्तनस्य स्वतन्त्रत्वेन भगवत्प्राप्तिलक्षणमोक्षसाधनत्वनिरूपणं नाम प्रथमस्तबकः ॥

इनि . . . सङ्कीर्तनस्य पुरुषार्थचनुष्ठयत्वनिरूपणं नाम द्वितीयस्तबकः ॥ . . . स्वप्नेव जपने . . .

इति . . . सङ्कीर्तनस्य स्वतन्त्रत्वया सर्वपापक्षयकरत्वसर्वधर्मसाहृष्यकरत्वनिरूपणं नाम तृतीयस्तबकः ॥

इति . . . सङ्कीर्तनस्य स्वतन्त्रत्वेन कलिदोषनिबर्हणत्वनिरूपणं नाम चनुर्थस्तबकः ॥

कलिदोषहरे दिव्ये कल्याणाद्युतसुन्दरे ॥

कलयेन्मे रंति कृष्णः स्वनाम्नि करुणानिधिः ॥

श्रीकृष्णः शरणं मम ॥

इति सङ्कीर्तनलक्षणधर्मस्य
निरद्वत्वनिरूपणं नाम पञ्चमस्तवकः ॥

॥ श्रीकृष्णः शरणं मम ॥

End :

कांश्चिन्मानुध्यानेन नामसङ्कीर्तनादिभिः । योगेश्वरानुदृत्या वा
हन्यादशुभद्रान् शुभैः ॥ इति । अपिच । आपन्न संस्मृ(सृ)तिं धोरं
यन्नाम विवशो गृणन् । ततः सद्यो विमुच्येत यद्विभेति स्वर्थं भयः ॥
इत्यादिभागवतवचनैर्भगवत्प्राप्तिरूपमोक्षस्याव्यवहितपरमसाधनत्वेन नि-
र्णीतं श्रीहरिनामसङ्कीर्तनं मुमुक्षुणां मोक्षोपयोगिसर्वसाधनप्रदमित्येत-
दुपपन्नतरमिति सर्वं समज्ञसम् ॥

स्वनाम्नि भगवान्दद्याद्रतिं मे रथुनन्दनः ।

अंनायासेन मुक्तास्त्युर्येन सर्वे मुमुक्षवः ॥

भगवन्नाम्नि भवत्पठन्निमनन्यभाक् ।

भगवन्नाम्नि रतिमान् भूयात् कृष्णप्रसादतः ॥

स्वयम्बन्न जपने

Colophon :— इति श्रीमुरलीधरदासकृतौ भगवन्नामवैभवे भग-
वन्नामसङ्कीर्तनस्य सर्वविधवैभवचिन्तनं नाम पष्ठः स्तवकः ॥

श्रीमद्विष्टलनाथाय कृष्णवेणुस्त्रूपिणे ।

मङ्गलं पुष्टिमार्गैकवर्धकाय प्रियात्मने ॥

जयताम्भुरलीगानरसिको हरिरीश्वरः ।

पीताम्भरः पद्मनेत्रः स्व(स्वा)मिनीरमणः प्रभुः ॥

श्रीयशोदोत्सङ्गलालिनाय नमः ॥ श्रीकृष्णः शरणं मम ॥

27. परतत्वविलासः।

कृष्णतीर्थरचितः ॥

Beginning :

निर्विकारामलानन्दनित्यसन्मूर्तिमीश्वरम् ।
सर्वेश्वरमजं कृष्णं कारुण्यघनमाश्रये ॥

अथेदं विचार्यते घनश्यामादिलक्षणं भगवद्गूपं किमानन्दमात्रं उत
प्रकृतिगुणकृतं वेति आद्ये तु ओमिति द्वूमः । द्वितीयपक्षे तु बहुप्रमा-
णविरोधापक्षः । केचिच्चु अवतारकाले नृतनुमूर्तिग्रहणत्यागादिश्रवणात्
द्वितीय एव पक्षः साधुरिति मन्यन्ते । ते प्रष्टव्याः किं भगवान् काल-
परतन्त्रः आहोस्त्वित् तदतीतस्त्वतन्त्रो वा । नाद्यः कालातीतत्वस्य सर्व-
शास्त्रप्रसिद्धत्वात् । किं च गुणातीतस्य कालस्यैव गुणक्षोभक्तया गुण-
परतन्त्रत्वासम्भवे कथं वा भगवतोऽविन्यानन्दनित्यविग्रहस्त्वभाववतः
कालाधीनगुणकृतदेहवत्वं स्यात् जीवस्य तु स्यात् कालपरतन्त्रतया गुणा-
धीनदेहवत्वं । तदुक्तं नारदेन “कालकर्मगुणाधीनो देहोऽय” मिति ॥

* * * *

End :

शरण्यं करुणार्णवमित्यादिप्रभाणबोधितां केवलां भगवत्कृपामेव
स्वस्य साधनतयावलम्बन्तो (माना) भगवन्तं प्रार्थयन्ते तेषां स्वयमेवाभयं
ददाति भगवान् । आह च गीतायां रामायणेऽपि । सकृदेव । मामेव
ये । मामेकं शरणं ब्रजेति । तत्कषपापात्रभूता एव तन्मनस्कास्तदाऽपा
इत्युक्तरीत्या तदेकान्तभक्ता भवन्तीति सर्वं समझसम् ॥

परतत्वविलासोऽयं परस्य ब्रह्मणो हरेः ।

मुखोङ्गासं जनयतु चम्पकारण्यभूपतेः ॥

परतत्वविलासोऽयं परमानन्दनिर्भरैः ।

श्रीकृष्णतीर्थरचितं (तः) श्रीवल्लभमुदावहम्(हः) ॥

—

28. सुवर्णसूत्रं ॥ (विद्वन्मण्डनव्याख्या) ॥

पुरुषोत्तमविराचितम् ॥ अपूर्णम् ॥

Beginning :

नमामि श्रीबालकृष्णं यशोदोत्सङ्गलालितं ।
 पूतनासुपयः पानरक्षिताशेषबालकं ॥
 नमामि श्रीमदाचार्यचरणानु करुणार्णवान् ।
 सुधानिधिरभूदाविर्यतः श्रीविघ्नेश्वरः ॥
 यद्वक्रोदिनमुज्वल्युतिलसन्नानाश्रुतिव्यासवाक्
 सम्भिश्च रसपूरितं विजयते पीयूषमत्यदुतं ।
 यस्तपानृतवादिभिः खलु समं पेपीयमानं मुहुः
 पूवीन्नन्दयतीतरान् कृशयति द्रागेव नैर्जीर्णीः ॥
 तत्करुणालवदर्शितसरणिः पुरुषोत्तमस्तनुते ।
 विद्वन्मण्डनयुक्तौ सुवर्णसूत्रं सदा प्रणतः ॥

इह हि प्रभुचरणाः स्त्रीयानां मुख्यभक्तिमार्गतदुपयोगिब्रह्मवादाप्र-
 वादजनितरेदमसहमानास्तन्निरासाथ विद्वन्मण्डनं कुर्वन्तः स्वमार्गस्या-
 तिगोप्यत्वं सकलप्रमाणमूर्धन्यश्रुतिसिद्धत्वं च ज्ञापयन्तः तदभिज्ञापकं
 मङ्गलवाक्यं शिष्यशिक्षायै ग्रन्थारम्भे निवधनन्ति ॥ निजमुराठिकेनि
 निजाचासौ मुराठिका च निजमुराठिका ॥

गुरौ भगवतीव बुद्धिरावश्यकीति श्रीमदाचार्यान्नमस्यन्तो ग्रन्थ-
 करणं प्रनिजानते । पितृचरणानिति । त्वं हि नः पिता योऽस्माकम-
 विद्यायाः पारं तारयसीति प्रश्नश्रुतेः पातीति पितेति योगोऽत्रापि आत्मः ।
 मृतेऽण्ड एष तस्मिन् यदभूततो मार्ताण्ड इति व्यपदेश इति पञ्चमस्कन्धे

मार्त्तिष्ठपदानिर्वचनं ॥ तेन श्रीमदाचार्यैः भक्तिमार्गप्रकाशने अकृत
एतस्य जगतोमृतप्रायत्वं योजितं । तदेव श्रीवल्लभाष्टके नाविर्भूयाद्वया-
निति श्लोके व्युत्पादितं ॥ तदेतन्मत्कृतद्विद्वनिटिप्पणादवग्नतव्यं । एवं
ग्रन्थकरणं प्रतिज्ञाय तस्य विद्वदुपयोगित्वं वदन्तो विदा ज्ञानेन ठाः
शून्याः तान् लातीति स्वनामयोगस्मारणेन स्वस्य दयालुत्तमपि बोधितं ।
श्रुतीति । आदिपदेन गीतादिस्मृतिग्रहणं । मणिमृष्टस्यापि मण्डनस्य
मुक्ताश्चिः शोभातिशयात् अत्र तदनुकूलतन्मूलकयुक्तीनां तथात्वं एवं
ग्रन्थोपयोगमुक्त्वा तमारभमाणा विषयं संशयश्च स्फुटीकुर्वन्ति ॥

End :

अत एव च जगतो ब्रह्मोपादानत्वं । अतएव च सर्वेषां शब्दानां
ब्रह्मसामानाधिकरण्यं ॥ मुख्यवृत्तमित्यादि ॥ अत्र यद्यपि प्रतिज्ञोपपद्यते ।
तथापि दृष्टान्तोपरोधो दुर्वारः अत एव स आत्मानं स्वयम् ॥

29. सेवाकल्पतरुः ॥

Beginning :

श्रीविद्वृलं शार्दूलं प्रणम्य करुणामयम् ।

सेवाकल्पतरुः पुण्यः सतां श्रीत्वै प्रकाश्यते ॥

अथेदं विचार्यते भगवतः श्रीनन्दराजकुमारस्य सेवास्त्ररूपं कीट-
शम् तत्र के वाधिकारिणः किं फलमिति च ।

अत्रेदं निर्धारितमुन्नरम् । भगवत्प्रतिकृत्याराधनोपचारादिलक्षणमेव
सेवास्त्ररूपं भगवन्मार्गप्रविष्टा एवाधिकारिणः भगवत्प्रसादप्राकल्पली-
लासायुज्यादिलक्षणं फलमिति च । तथैव श्रीभागवतवचनैरवधारितत्वात् ।
ननु “मानसी सा परा मते” ति पुष्टिप्रवर्तकाचार्यवचनेन मानसिकसेवाया
एव मुख्यत्वावगमात् । कथं प्रतिकृत्याराधनं सेवास्त्ररूपमिति वक्तुं
शक्यमिति नेदत्रोच्यने ॥

इति श्रीमुरलीधरदासकृतसेवाकल्पतरौ भगवत्सेवात्मरूपनिरूपणं
नाम प्रथमस्तबकः ॥

इति श्रीमुरली तरौ भगवत्सेवाधिकारि-
लक्षणनिरूपणं नाम द्वितीयस्तबकः

End :

तस्माद्गवत्सेवाया भगवत्प्रसादप्राकञ्चलीलासायुज्यरूपाणि त्री-
ण्यपि मुख्यफलानीति सर्वं समझसम् ॥

नन्दगोपकुमारोऽयमानन्दात्मा मुहूर्त् सत्ताम् ।
इन्दिराहृदयानन्दः प्रसीदतु सदा हरिः ॥

श्रीशार्ङ्गपाणेः कृपया सेवाकल्पतरुः शुभः ।
प्रकाशितः पुष्टिभक्तिफलदः सद्विराश्रितः ॥

Colophon :— इति श्रीमुरलीधरदासकृतौ सेवाकल्पतरौ भगव-
त्सेवाफलनिरूपणं नाम तृतीयस्तबकः ॥

सन्यासन जयन

30. सन्यासनिर्णयः..

Beginning :

प्राप्तापनिवृत्यर्थं परित्यागो विचार्यते ।
स मार्गद्वितये प्रोक्तो भक्तिज्ञाने विशेषतः ॥
कर्ममार्गे न कर्तव्यः सुनरां कलिकालतः ।
अतः प्राप्ता भक्तिमार्गे कर्तव्यत्वविचारणा ॥

* * * *

End :

तस्मादुक्तप्रकारेण परित्यागो विधीयताम् ।
 अन्यथा भ्रश्यते स्तार्थादिति मे निश्चिता मतिः ॥
 इति कृष्णप्रसादेन वच्छभेन विनिश्चितम् ।
 सन्यासवरणं भक्तौ अन्यथा पनिनो भवेत् ॥

31. पुष्टिप्रवाहमर्यादा.

Beginning :

पुष्टिप्रवाहमर्यादा विशेषेण एथक् एथक् ।
 जीवदेहक्रियाभेदैः प्रवाहेण फलेन च ॥
 वक्ष्यामि सर्वसन्देहो न भविष्यति यच्छ्रुतेः ।
 भक्तिमार्गस्य कथनात् पुष्टिरस्तीति निश्चयः ॥
 द्वौ भूनसर्गावित्युक्तेः प्रवाहोऽपि व्यवस्थितः ।
 वेदस्य विद्यमानत्वं(1)न्मर्यादापि व्यवस्थिता ॥

* * * *

End :

सोऽपि तैः तत्कुले जातः कर्मणा जायते यतः ।

Colophon :— इति श्रीमदाचार्यचन्द्रवर्णितपुष्टिप्रवाहमर्यादा
 संपूर्ण ॥

32. बालबोधः.

Beginning :

नत्वा हरिं सदानन्दं सर्वसिद्धान्तसङ्घहम् ।
 बालप्रबोधनार्थाय वदामि भुवि निश्चितम् ॥
 धर्मार्थकाममोक्षाख्याश्रत्वारोऽर्था मनीषिणाम् ।
 जीवेश्वरविचारेण द्विधा ते हि विचारिनः ॥

अलौकिकास्तु वेदोक्तस्ताध्यसाधनसंयुतः ।
लौकिका ऋषिभिः प्रोक्तास्तथैवेश्वरशिक्षया ॥

* * * *


End :

तदाश्रयतदीयत्वं बुद्धचै किञ्चिन् समाचरेत् ।
स्वधर्ममनुतिष्ठन्वै भारद्वैगुण्यमन्यथा ।

* * * *

इत्येवं कथितं सर्वं नैतज्ज्ञाने भ्रमः पुनः ॥

Colophon :— इति श्रीपदाचार्यविरचितो बालबोधस्तम्पूर्णः ॥



33. भक्तिहंसः ॥

Beginning :

जयन्ति पितृपादाब्जरेण दो यत्प्रसादतः ।
भक्तिः प्राप्ता तदन्याद्वृमोहाभावश्च पण्डितैः ॥
मन्वोपासनवैदिकतान्विकदीक्षाचनादिभिः सम्यक् ।
योऽस्थष्टो रमते निजभक्तेषु समेऽस्तु सर्वस्वम् ॥

ननु किमिदमपूर्वतरमिहोच्यते सत्यमपूर्वतममपि ॥ श्वभ्रकूपपतित-
भेकसदृशां न तु विदुषां पूर्वमेवानेकप्रमाणसिदत्वात् । तथा हि
“नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुश्रुतेन यमेवैष वृणुते
तेन लभ्य” इति श्रुतीयमेवेति साभान्योक्तचाग्रिमेण च भगवद्गी-
कारमात्रैकलभ्यत्वोक्तचा प्रवचनादिपदान्यात्मीयत्वेन भगवद्गीकारा-
तिरिक्तयावत्साधनोपलक्षकानीति ज्ञायते ॥ . . .

End :

द्वयोस्सारुप्यात्तद्वृमहतिकृते मानसगतं
मुदा भक्तिहंसं प्रकटमकरोद्दिद्रलकृतिम् ।

ब्रजामिचरणं हरेश्वरणमैहिकापुष्टिके
निरस्तनिजसंशयो य इह भाग्यवद्धिः स्मृतः ॥
ब्रजेशमुनपादपद्मजपरागरागाक्षितं ।
कर्तनि सततं हि मां निजतनूजवात्सल्यतः ॥

Colophon :— इति श्रीगोपीजनवद्धभचरणैकतानश्रीविद्वल
विरचिते भक्तिहंसस्तम्पूर्णः ॥

34. भक्तिचिन्तामणिः ॥

Beginning :

श्रीवद्धभप्रसादेन भक्तिचिन्तामणिः शुभः ।
श्रीभागवतसारार्थमनुभृत्य विनन्यते ॥
विद्वलो वद्धभमुतः प्रसीदतु हरिः स्वयम् ।
गुरुर्मे भगवान् कृष्णः परमानन्दविग्रहः ॥

अथेदं विचार्यते भगवतो नन्दराजकुमारस्य प्रीतिसाधनं किमिति
आत्राहुराचार्याः ॥

प्रेम्णोऽन्यत्साधनं लोके नास्ति मुख्यं परं हि तत् ।
श्रीभागवतमेवात्र परं तस्य हि साधनम् ॥
अविकारमभिप्रायं ज्ञात्वा भक्तमुखेन हिं ।
सकृच्छ्रवणमात्रेण कृष्णे प्रेम भवेद्वद् ॥
विरक्तो विपरीतादिंभावनारहितस्तथा ।
लीलामात्रश्रुतौ तस्य भवेत्प्रेमाखिला किम् ॥
न दृष्टः श्रुतपूर्वो वा भजन् कृष्णमनामयम् ।
न मुक्तः सर्वया यस्मात् मोगम(1)वस्तथावन् ॥

प्रेम्णैव सेवितोऽत्यर्थं गोपीनां कामदो यतः । इति
प्रेमाभावे मध्यमस्स्यान् ज्ञानाभावे तथादिमः ॥
उभयोरप्यभावे तु पापनाशस्तदा भवेत् ॥

इति च तस्मात्प्रेमैव भगवत्कृपाताधनं मुच्यमिति श्रीभागवत-
रादान्तः ॥

End :

अदीनलीलाहसितेक्षणोल्लासद्भूमिसंसूचितभूर्धनुग्रहत्वात् भगवतः
भक्तकामपूरणे न विलम्बं करोति भगवद्वशीकरणाचरणाया भक्तेश्चि-
न्तामणिरूपवाद्वत्प्रतिकृतिसेवनप्रणामध्यानकीर्तनानुरागादिशीर्लैभक्तैः
नित्यदा भगवति विश्वास एव कार्यः सर्वसुहृत्वादिति सर्वं समञ्जसम् ॥

भक्तिचिन्तामणिं कण्ठे धृत्वा भगवतः प्रियाः ।

पश्यन्तु करुणासिन्धुं कौस्तुभामुक्तकन्धरन् ॥

विठ्ठलः करुणासिन्धुः स्वयमुद्यम्य रक्षकः ।

प्रीयतां वेणुगोपालो माधवो हरिरदुतः ॥

Colophon :— इति श्रीमुरलीधरदासकृतः भक्तिचिन्तामणिः
समाप्तः ॥

35. सम्प्रदायकुलदीपिका ॥

Beginning :

अथ सम्प्रदायकुलदीपिका ॥

योऽनुग्रहार्थं श्रुतिगोपिकानां गिरीन्द्रधर्नीजनि रात्मध्ये
बभूत्र भूयः स कल्पै किञ्चरः स्वाम्यन्तविष्णवादिपैकनामा ।
स एव भूयोऽजनि वडभाख्यः स्वकीयमाहात्म्यमवादि येन
नत्वा त्रिरूपं तमहं करोमि तत्सम्प्रदायकमपुक्तपूर्वम् ॥

श्रीवल्लभारूप्यात्मजविठ्ठलेशो प्रशासति प्राणिहितैकहेती ।
मार्गं तदीयं किल यस्य शिष्यो गदाभिधो वक्ति यथामनीदम् ॥

तत्रादौ पलादिकालमानः ।

बर्हपीडं मौली विभ्रद्वंशीनादानातन्वन्
आकल्पश्रीमध्यन्नो गोपस्वीभिः संवीतः ।
नेत्रानन्दं वुर्वन् कृष्णस्त्वचेदस्मान्वीक्षेथा:
सर्वे कामास्तस्म्पद्येरन्नस्माकं हृद्यासीनाः ॥

एवं गुर्वभरपष्टच्चा एकं पलघष्टच्चैका घटिका भवति ।
घटिकाषष्टच्चाहोरात्रं मगुप्याणां । त्रिशङ्किरहोरात्रैर्मासिः । मातैर्द्वादश-
भिर्वर्षम् । वर्षाणां सनदंशलक्षैरप्ताविशनिसहस्राधिकैः छन्तं भवनि
(17,28,000) । द्वादशलक्षैः पण्णवरिसहस्राधिकैः (12,96,000)
त्रेता । अष्टलक्षैश्रुत्युप्पिष्टसहस्राधिकैद्वार्परम् (8,64,000) । चतुर्ल-
क्षैद्वार्त्रिशत्सहस्राधिकैः (4,32,000) कर्तिर्वति । एवं चतुर्युगम् एक-
सप्ततिचतुर्युगैः मन्वन्तरमाहुः ।

स्यामेव जपने

End :

ततोऽग्निरूपो भगवान् श्रीवल्लभ इति श्रुतः ।
प्रादुर्बभूव तस्मै स प्राह कृष्णेच्छयान्वितः ॥
श्रीवल्लभसुतः श्रीमान् श्रीविठ्ठल इति प्रभुः ।
तेन श्रीवल्लभात्मप्राप्तं रहस्यं राधिकापते ।
श्रीविठ्ठलसुताः सर्वे स्थापाता गिरिधरादयः ।
कुर्वन्तो भगवद्वक्तिं आयुपमन्तो भवन्त्विह ॥


श्रीवल्लभप्रोक्तं सर्वतोऽधिकं वलुपद्धकं भगवता स्थापितम् । गुरुसेवा
भागवतार्थः भगवत्सरूपनिर्णयो भगवत्सेवा नैरपेक्ष्यमिति ॥

श्रीवल्लभोक्तमार्गेण कृष्णसेवापरास्तदा ।
 भवन्तु मुख्यिनस्तर्वे श्रीकृष्णस्य प्रसादतः ॥
 तेषु नित्यं प्रसन्नोऽस्तु श्रीमद्भूषणभनन्दनः ।
 मदन्वयस्त्रीकरणे सदा भवतु वल्लभः ॥

श्रीमद्भूषणतिविक्रमादित्यसमयात् पोडशशताविकदशमसंवत्सरे (1610)
 श्रीमद्भूषणवने द्विवेदिगदाख्येन ग्रन्थोऽयमकारि ॥

इति श्रीसम्प्रदायकुलदीपिकायां श्रीकृष्णाख्यब्रह्मनिर्णयनिरूपण-
 ज्ञाम पश्चमं प्रकरणं समाप्तम् ॥

Contents of the Book :

- 
1. श्रीवल्लभदीपशिखे तन्मार्गकथनम् ॥
 2. श्रीवल्लभदीपशिखे श्रीविष्णुस्वार्मिचारितम् ॥
 3. श्रीवल्लभशिखे सम्प्रदायोत्पत्तिनिरूपणम् ॥
 4. श्रीवल्लभनिरूपणम् ॥
 5. श्रीकृष्णाख्यब्रह्मनिर्णयनिरूपणम् ॥
- सम्पादन जपन
-

30. भक्तिहेतुनिर्णयः ॥

विड्गलकृतः ॥

Beginning:

भक्तिहेतुनिर्णयप्रारम्भः ॥

ब्रह्मादितुर्लभकथं राधामानापनोदकं कृष्णम् ।
 तदनुश्रैकलभ्यां भक्तिं च तुमस्तदीयांश्च ॥

नन्विद्मनेकप्रमाणविसंवादीव भाति । यदनुग्रहै(हे)नरसाधना
 साध्यत्वं भक्तौ ॥ तथा हि ॥ एकादशस्कन्दे “ श्रदामृतकथायां म ”

इत्युपकम्य “इष्टं दत्तं हुतं जप्तं मदर्थं च चृ(कृ)तं तपः ॥ एवं धर्मेर्मनु-
प्याणामुद्वात्मनिवेदिनाम् ॥” ॥

* * * *

End :

“स जहाति मर्ति लोके वेदे च परिनिष्ठिता” मिति वाक्यात् तादृशा-
नुग्रह एव भक्तिमार्गे लोकवेदातीतत्वज्ञानं विश्वासश्रेति तद्रहितेषु तद-
धिकनिरूपणं व्यर्थमिति तद्वत्सु स्वज्ञानलेशमात्रमेतेन प्रकाशितमित्यलं
विस्तरेण ॥

गोपीशपदसर्वस्तःः पितृपादाब्जसेवकः ।

निर्णीतवान् भक्तिहेतु निगूढाशयविद्वलः ॥

Colophon :— इति भक्तिहेतुनिर्णीयस्तमाप्तः ॥

37. भक्तिहेतुविवृतिः (भक्तिहेतुनिर्णीयव्याख्या) ॥
रत्नाभिविरचिता ॥

Beginning :

अथ भक्तिहेतुठीकाप्रारम्भः ॥

नमो भक्तिरसात्वाददात्रे वल्लभमूनवे ।

कलिकल्मषधातिन्यै तद्वाण्य(प्यै) च नमस्तदा ॥

भक्तेरसाधारणकारणं निश्चिरीपिवो नुतिरूपं मङ्गलमाचरन्ति । ब्रह्मा-
दीनि उत्तमाधिकारिणामपि ब्रह्मादीनां श्रोतुं दुर्लभा कथा यस्य राधाया
मानं चित्तसमुन्नतिमपनुदति तथा । तं वल्लभं नुमः स्तुम इत्यर्थः ॥

* * * *

End :

तद्वत्सु भक्तिमार्गे लोकवेदातीतत्वज्ञानविश्वासवत्स्वत्यर्थः ॥

भक्तिहेतुं विनिश्चित्य प्रवृत्तो भजने तु यः ।

तन्मनस्तोषकारिष्यस्त्वयं कृतिरखण्डिता ॥

श्रीविद्वलपदाभ्योजस्मृतिमात्रहताशुभः ।
कृतवाव्रघुनाथोऽहं भक्तिहेतुप्रकाशनम् ॥

Colophon :— इति श्रीमद्भृभनन्दनचरणैकशरणश्रीरघुनाथस्य
कृतौ भक्तिहेतुविद्वतिः समाप्ता ॥

38. भगवन्नामदर्पणम् ॥

Beginning :

श्रीनन्दराजतनयं प्रणम्य हरिमादरात् ।
पुष्टिभक्तमुदे कुर्मो भगवन्नामदर्पणम् ॥

श्रीवल्लभसुतः श्रीमान् विष्णुः स्वगुरुर्हरिः ।
अत्र दद्यान्मति मह्यमन्तरात्मा सतां प्रियः ॥

अथेऽव विचार्यते श्रीवृन्दावनचन्द्राभिधः पुष्टिपुरुषोत्तमः केवला-
नन्दानुभवलक्षणं स्वरामलीलामन्यांश्च दिव्यास्त्वलीलाः केन साधनेन-
दानीन्तनभक्तानां प्रसन्नः प्रदर्शयिष्यति ॥

* * * *

इति श्रीभगवन्नामदर्पणे नामां सुनिरूपत्वनिरूपणं नाम प्रथमं
प्रकरणम् ॥

* * * *

इति भगवन्नामदर्पणे कीर्तनस्य स्वतन्त्रसाधनत्वनिरूपणं नाम द्वितीयं
प्रकरणम् ॥

* * * *

इति . . . शुद्धपुष्टिभक्तानां भगवन्कीर्तनसुखा-
विक्षयनिरूपणं नाम तृतीयं प्रकरणम् ॥

* * * *

End :

भागवतपठनाशक्तानामपि श्रीकृष्णशरणं ममेति कीर्तनेन भगवान्
सन्तुष्टः स्वलीलासायुज्यं द्रिशनीति सर्वं समज्ज्ञसम् ॥

शार्दूलकगदाशङ्करद्वपाणिरभोक्षजः ।
 पात्रस्मान्नित्यदा कृष्णो वेणुवाद्यविशारदः ॥
 श्रीविडलंप्रसादेन निर्मितं नामदर्पणम् ।
 दद्वा कृष्णैकशरणः पुष्टिभक्तो भवेद्गुवम् ॥

Colophon :— इति श्रीविडलनाथकृपामृष्टपुष्टेन मुरलीधरदासेन
 रुते भगवन्नामदर्पणे कीर्तनस्तरूपशोधनं नाम तृतीयं प्रकरणम् ॥

कृष्णनामे दद्वा भक्तिः भूयात्कृष्णप्रसादतः ।
 मदीयानाऽच महाऽच पुष्टिमार्गानुसारतः ॥
 श्रीकृष्णः शरणं मम ॥ श्रीरामचन्द्रो जयनि ॥

39. ऐमभक्तिरसायनम्.

Beginning :

श्रीविडलमनुस्मृत्य बछमार्यसुतं हरिम् ।
 वर्णयामि यथाचुद्धि ऐमभक्तिरसायनम् ॥
 ऐमभक्तिरसं पीत्वा पश्येद्गोपीजनप्रियम् ।
 मुरलीगानरसिकं सुकुन्दं नन्दनन्दनम् ॥

अथात्र विचार्यते जीवाः केनोपायेन भगवद्वियोगं प्राप्नुवन्ति ।
 अवियुक्ताश्र केन प्रकारेण भगवदनुभवं कुर्वन्तीति च ननु त्रिविधपरि-
 ध्केदरहितस्य पुरुषोत्तमस्य तदंशरूपाणां जीवानाऽच वियोग एवासम्भा-
 वित इति चेत् सत्यं तथापि जीवगतानन्दांशस्य पाद्मुष्यस्य च नारायणो-
 दराद्विनिर्गमसमय एव तिरोहितत्वात्सच्चिदंशयोरनुदृतत्वेऽपि तिरोहित-
 धर्मस्तरूपज्ञानत्वात् प्रवाहे परितानां जीवानां हृदिस्थोऽपि अस्त्रिरस्थः
 कर्मविक्षितचेनसां इति वाक्यरीत्या भगवद्वावशून्यत्वाच्च ॥

End :

एवमवियोगोपायश्चिन्तितः अवियुक्तानां भगवदनुभवप्रकाराः पञ्च सालोक्यसारूप्यसामीप्यसायुज्यरूपाश्रवारः रासलीलादिलक्षणभजनानन्दानुभवश्रैक इति प्रेमभक्तिरसायनभोक्तार एव पञ्चधा भगवदनुभवयोग्या भवन्तीति सर्वं समझसम् ॥

रामचन्द्रप्रसादेन प्रेमभक्तिरसायनम् ।

वर्णितं भगवद्गत्ता भोक्तारोऽत्र विशेषतः ॥

विष्णुलश्रम्पकाधीशः प्रसीदतु हरिःस्तथम् ।

मुरलीगानरसिको भगवान् करुणानिधिः ॥

Colophon :— इति प्रेमभक्तिरसायनं सम्पूर्णम् ॥

40. परतच्चाङ्गनम् ॥

Beginning :

परतच्चाङ्गने प्रथमं दर्शनम् ॥ श्रीकृष्णः शरणं मम ॥

गोपीशगुणगातारं प्रेमानन्दरसाङ्गुतम् ।

ध्यायामि नित्यदा नाथं विष्णुलं वछ्यात्मजम् ॥१॥

श्रीविष्णुलप्रसादेन परतच्चाङ्गनं शुभम् ।

प्रकाशयामि गोविन्दनिधिप्रापकमद्गुतम् ॥२॥

महानिधिरथं कृष्णो महर्षिगणपूजितः ।

तत्राङ्गनं भगवतं शुक्रप्रोक्तं सनातनम् ॥३॥

श्रीभागवतशास्त्राः स्वानन्दनिधिमच्युतम् ।

भजन्ति नन्दतनयमुदारं पुरुषोत्तमम् ॥४॥

भजनानन्ददातारं परमानन्दमन्युतम् ।
 प्रपदे पुण्डरीकाक्षं भक्तचातकवारिदम् ॥१॥
 कोटिकन्दर्पलावण्यं श्रीभागवतसंस्कृतम् ।
 प्रपद्य करुणापूर्णं लिखामि तदनुग्रहात् ॥६॥

अथेदं विचार्यते निविलनिगमगुह्यं पूर्णानन्दप्रदं परतत्वं कीदृशमिति
 तत्प्रापकं मुख्यसाधनं कीदृशूपमिति च आद्यं श्रीनन्दराजकुमारलक्षणं
 घनश्यामत्वं पद्माक्षत्वं कृपासमुद्रत्वं मुरलीधरत्वं गोपीजनवल्लभत्वं निस्सा-
 धनजनोद्धारकत्वं स्वयमुद्यम्यरक्षकत्वं वेणुगानमाधुर्येणाश्रयपुष्टिसुख-
 प्रदत्वं निविलकल्याणगुणरक्षाकरत्वं दीनचातकमेघत्वं अमोघानुग्रहैकस्त-
 भावत्वं प्रागलभ्यमाधुर्येदार्यगाम्भीर्यसौशील्यादिरज्जितस्वजनत्वं श्रीभागवत
 वेदत्वादिकञ्जं तस्य साहजिकं द्वितीयं तदुणकर्मश्रवणकीर्तिनप्रेमादि-
 लक्षणमिति रादान्तः ॥

इति श्रीविष्णुनाथचरणकमलपरागोपजीविना मुरलीधरदासेन कृते
 परतच्चाङ्गने घनश्यामत्वरूपभगवल्लक्षणनिरूपणं नाम प्रथमं दर्शनम् ॥

स्वयमेव जपने

End:

पुष्टिमार्गे भगवत्कृपयैव भगवान् लभ्यः भगवद्विषयकद्वानुरागोऽपि लभ्य इति भगवल्लक्षणनिविप्रासौ भगवत्कृपातंपादकं श्री-भागवतं मुख्यमञ्जनम् ॥ तदुक्तरीत्यैव भक्तैर्भगवानादरणीय इति सर्वं समञ्जसम् ॥

शार्ङ्गपाणे: प्रसादेन परतच्चाङ्गनं शुभम् ।
 रचितं भगवद्वासश्रवणानन्ददायकम् ॥

भगवान् गोपिकापुत्रः परमानन्दविग्रहः ।
 मुष्यतां करुणासिन्धुः स्वकीयप्रीतिवर्धकः ॥

वनमालाधरः श्रीमान् वन्युप्पावर्त्सकः ।

महं प्रसीदतु हरिः गोपीमण्डलमण्डनः ॥

Colophon :— इति श्रीविष्णुनाथस्मरणधन्येन मुरलीधरदासेन
कृते परतच्चाङ्गने भगवत्कीर्तिनश्चक्षणप्रेमादीनां भगवत्प्रापकत्वनिरूपणं
नाम चतुर्दशं दर्शनम् ॥

हादिस्थः करुणातिन्युः प्रेरकः पुरुषोत्तमः ।
स्वतन्त्रस्वीयवश्योऽसौ तुप्यतां मे सदां हरिः ॥

Contents of the work :

1. घनश्यामत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
2. पद्माक्षत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
3. कृपासमुद्रत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
4. मुरलीधरत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
5. गोपीजनवद्वभत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
6. निस्ताधनजनोदारकत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
7. स्वयमुद्यम्यरक्षकत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
8. वेणुगानमायुर्योणाश्रयपुष्टिमुखप्रदत्वरूपभगवल्लक्षणनिरू-
पणम् ।
9. निरिलकल्याणगुणरत्नाकरत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
10. दीनचातकमेश्वत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
11. अनुग्रहैकस्वभावत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।
12. प्रागल्भ्यादिगुणरज्ञितस्वजनत्वरूपभगवल्लक्षणनिरूपणम् ।

13. श्रीभागवनवेदत्वरूपभगवद्वक्षणनिरूपणम् ।

14. भगवत्कीर्तनश्रवणप्रेमादीनां भगवत्प्रापकत्वनिरूपणम् ।

41. भक्तिसूत्रभाष्यम्

Beginning :

श्रीनन्दतनयं कृष्णं राजगोपालमीश्वरम् ।

आश्रये पुष्टिमार्गेकप्राप्यमानन्ददायिनम् ॥

परभक्तिमतां प्राप्यं परमानन्दविग्रहम् ।

मुरलीगनरसिंकं वन्दे नन्दसुतं प्रभुम् ॥

श्रीराधिकासहायस्य वैष्णवेणश्य गुरोर्मम् ।

प्रसादाद्वक्तिमीमांसां व्याख्यास्ते सुहृदां मुदे ॥

अथ भगवान् शाण्डिल्यमहर्षिभगवद्वीताभागवतत्वसूत्रश्रुतिपुराणादिषु भक्तैकलभ्यत्वं भगवतो नन्दराजकुमारस्य नियतलिङ्गमिति बाद-रायणादिभिः भगवदीर्थैर्व्यवसिन्मिति ज्ञात्वा साधकभक्तिपरिज्ञानाय भगवत्त्वरूपं विविच्य वक्ष्यन् तद्विवित्साया आवश्यकत्वं प्रतिज्ञानीते ॥
अथेति ॥ अथातो भक्तिजिज्ञासा ॥ १ ॥

अथ शब्द आनन्दर्यवाची अनायासेनाश्रितजनसंसारदुःखविघ्वं-सकस्य परमप्राप्यम्य नन्दराजकुमारस्य महिमयाथात्म्यप्रतिपादकबाद-रायणकृततच्चसूत्रार्थपरिज्ञानानन्तरमित्यर्थः । अतश्शब्दः हेत्वर्थकः ॥

End :

क्रियाकलसंयोगादेतोरित्यर्थः “अमोघा भगवद्वक्तिर्नेतेरे”ते काश्य-पवचनाद्वगवद्वक्तिरेका परमपुरुषार्थदा स्वयं पञ्चमपुरुषार्थरूपिणीति सर्वं समझसम् ॥

नन्दस्य तनयं कृष्णं रासलीलारतं सदा ।
 आश्रये मुरलीगानरसिकं विडलात्मकम् ॥
 जयते चम्पकाधीशः सत्यभासासहायवान् ।
 आत्मभक्तजनप्रेष्ठः परमानन्दविग्रहः ॥

श्रीकृष्णः शरणं मम ॥

42. ब्रह्मसूत्रभाष्यम् .

Beginning :

श्रीगोपीजनवल्लभाय नमः ।

श्रीवल्लभांशसमूतं वल्लभाचार्यनीष्मितम् ।
 नित्यं दास्यैकलाभाय सानुगः संश्रयाम्यहम् ॥
 पुनरपि नमामि गोपीपतिरिति मार्गप्रवर्णनाचार्यान् ।
 श्रीवल्लभामिधानान् पितृवरणान्वाङ्मनःकायैः ॥

अथातो ब्रह्मजिज्ञासा ॥ १ ॥ न जपने

इदमत्र विचार्यने वेदान्तानां विचार आरम्भणीयो नवेति किन्ताव-
 त्प्रातं नारम्भणीयमिति । कुतः ॥

साङ्गोऽध्येयससदाध्येयो वेदशब्दश्च बोधकः ।
 निस्तन्दिग्धं तदर्थश्च लोकवद्वाक्यतस्तु यः ॥

अर्थज्ञानार्थं विचार आरम्भणीयः । तस्य च ब्रह्मरूपत्वान्

* * * *

ब्रह्मजिज्ञासा कर्तव्येति व्यासोक्तत्वादपि कर्तव्यता कर्तव्यपदाध्या-
 हरे स्वानन्त्रयं न भवति अत्यथा 'अथ योगानुशासनमि' तिवत् स्वतन्त्रता

सगत् । तथा च ज्ञानानुपयोगः । तथा हि । तं त्वौपनिषदं पुरुषं एच्छामीति
केवलोपनिषद्देवं ब्रह्म न शास्त्रान्तरवेद्यं तद्यदि मीमांसा स्वतन्त्रा स्यान्
तज्जनितं ज्ञानं ब्रह्मज्ञानं भवेत् । अथवाध्याहारकरणापेक्षयाथशब्द
एवमविकारो व्याख्येयः ॥

*

*

*

*

End :

श्लिष्टोऽथैः क्षेयस्तथा सरि परमफलमग्रे स्वतएव भावितभाव इत्य-
लमनिविस्तरेण ॥

जानीत परमं तत्वं यशोदोत्सङ्गलालितम् ।

तदन्य इति ये प्राहुरमुरांस्तानहो बुधाः ॥

नानामनव्यान्तविनाशकृत्तमो

वेदान्तहृत्पदविकासने पटुः ।

आविःकृतोऽयं भुवि भाष्यमारकरो

बुधा मुद्या धावत नान्यवर्त्मसु ॥

पुरन्दरमदोद्वप्रचुरवृष्टिसंपीडित

स्त्रकीयवरणोत्कुलावनपरायणो लीलया ।

स्मिन्नामृतसुवृष्टिभिः परिपुषोष तान्यो गिर्वि

दधार च स एव हि श्रुतिशिरस्मु संराजते ॥

Colophon :— इति श्रीमद्वेदव्यासमतवर्तिवल्लभाचार्यविरचिते ब्रह्म-
सूत्राणुभाष्ये चनुर्थाध्यायस्य चनुर्थः पादः ॥

43. नारायणभद्रकृतप्रयोगरत्नम्.

Beginning :

श्रीरामं सपरिवारं गणेशं च सरस्तीम् ।
 आश्वलायनतच्छिष्ठ्यान् प्रणम्य पितरं गुरुम् ॥
 भद्रामेश्वरमुतो भद्रनारायणः सुधीः ।
 प्रयोगरत्नं कुरुते काश्यां शिष्टेष्टुष्टये ॥
 अये(थे)ऽस्मिन् गुणगणवच्चमुच्यते चेन्
 स्वप्रन्थं गुणगणवन्तमाह को न(नु) ।
 तत्सन्तः शिरसि कृताङ्गिस्तु याचे
 शोध्यं तत्सदसदिहोच्यते मध्या तत् ॥

अथ संस्काराः ॥ ते चाप्ताचत्वारिंशत् ॥ तथा च गौतमः ॥
 गर्भाधानपुंमवनसीमन्तोन्नयनजातकर्मनामकरणान्नप्राशनचौलोपनयनचत्वा-
 रि वेदव्रतानि स्नानं सहधर्मन्तारिणीसंयोगः ॥

* * * सप्तमेव जपने *

End :

कृत्तिकादिषु काम्यश्राद्धं वृत्तिकारमतेनाष्टकाश्राद्धवत्सर्वं कार्यं ॥
 यद्वा शौनिकोक्तरीत्या वृद्धिश्राद्धवत् ॥

Colophon :— इति श्रीभद्रामेश्वरमूरिष्ठनुनारायणभद्रकृतप्रयोग-
 रत्नेऽष्टकविलुप्तिश्राद्धप्रयोगः ॥

बहुधान्यसंवत्सरमार्गशीर्षशुद्धप्रतिपदा(दि) भानुवारे इदं नाराय-
 णभद्रीप्रपुस्तकं माचेगणशेषेण लिखितम् ॥

Index to the subject-matter of Prayōgaratnam.

Subject.	Page	Subject.	Page
नारायणभट्टीयानुक्रमणिका	1	विष्णुविलः	69
जयन्तादिसम्मतपुण्याहवाचनम्	2	सुखप्रसवोपायजलाभिमन्त्रणम्	71
गृहोक्तपुण्याहवाचनम्	5	गर्भिणीधर्मा:	71
अद्वारापूर्णम्	10	गर्भिणीपतिधर्मा:	71
अ(आ)भ्युदयिकश्रादः	11	जातकर्मप्रयोगः	73
अ(आ)भ्युदयिकर्तृनिर्णयः	12	पष्ठीपूजा	74
वृद्धश्रादप्रयोगः	14	नामकरणपर्यङ्कारोहणकर्णवेधाः	75
कौतुकबन्धः	15	उपवेशनम्	77
गृहयज्ञः	21	अव्वप्राशनम्	77
गृहोमः	30	वर्धापनविधिः	78
स्थालीपाकः	36	अव्वपूर्तिः	78
पर्वनिर्णयः	36	चौल्काळः	80
विरुद्धनिर्णयः	36	गर्भधानादिसंस्कारः	80
स्थृणिडुल्करणादिनिर्णयः	37	राहित्यप्रायश्चित्तम्	80
इष्टिप्रायश्चित्तम्	44	चूडाकर्म एव चौलम्	80
अतिप्रवृष्टिः	44	उपनयनोपयुक्तविचारः	82
परिभाषा	48	अधिकारी	82
गर्भधानार्थं दुष्टमासादय उच्यन्ते	52	उपनयनम्	82
भुवनेश्वरीशान्तिः	53	संस्कारातीतप्रायश्चित्तम्	87
उपरागरजोदर्शनशान्तिः	53	मेधाजननम्	87
गर्भधानम्	63	उपाकर्मकालनिर्णयः-उपाकर्मन्	88
पुंसवनानवज्ञोभनम्	66	उत्सर्जनम्	91
सीमन्तोन्नयनम्	67	महानाम्नी	93

Subject.	Page	Subject.	Page
महाब्रनप्रयोगः ...	99	ओपासनप्रादुपुरणम् ...	125
उपनिषद्भनप्रयोगः ...	99	होमकालः ...	125
गोदानब्रत एव समावर्तनम् ...	100	होमकालातिक्रमप्रायश्चित्तम्	125
उपयोगिवचनम्—गोत्रसंपिण्ड-		होमद्रव्याणि ...	125
निर्णयः ...	102	होमद्रव्यमानम् ...	126
कन्यादातारः ...	101	ओपासनम् ...	126
विवाहभेदाः ...	105	आशौचे होमविधिः ...	127
वाग्दानम् ...	105	समस्यौपासनम् ...	128
वाग्दानोत्तरवरप्रवजने गते कर्ता-		गुर्वापिदप्रक्षहोमः ...	128
व्यं ...	106	सभार्यस्य प्रवासेऽग्निसमारोपण-	
विवाहमण्डपम् ...	106	विधिः	129
विवाहपूर्वदिनकृत्यम् ...	107	अग्निसंसर्गदोषप्रायश्चित्तम्	129
वरस्य वधूगृहगमनम् ...	108	अनुपक्रान्तदर्शपूर्णमासप्रायश्चित्त	
मधुपक्षः ...	108	म् ...	130
गौरीहरपूजा ...	109	शवाग्निः ...	130
तण्डुलराशीकरणम्-अन्तःपटः	110	पचनाग्निः ...	130
कन्यादानम् ...	111	वैद्युताग्निः ...	130
विवाहहोमः ...	114	नष्टाग्निः ...	130
देवकोत्थापनम् मण्डपोद्घासनम्	118	द्वादशाहपर्यन्तमग्न्युत्पत्तिः	130
वध्वा: प्रथमगृहप्रवेशः ...	119	विञ्छिन्नाग्निपुनःसन्धानम् ...	130
विवाहे आशौचादिनिर्णयः ...	119	नास्तिक्याद्विसृष्टानेःपुनःसन्धान	
पुनर्विवाहः—द्वितीयविवाहः	120	म् ...	132
द्वितीयादिविवाहे कालविशेषः	121	अपत्नीकौपासनम् ...	133
अर्कविवाहः ...	121	विवाहोत्तरं दम्पत्याः गृहप्रवेशवि-	
अग्निद्वयसंसर्गः ...	123	धिः ...	133

Subject.	Page	Subject.	Page
श्रवणाकर्म	... 134	अष्टकापूर्वेतुः श्राद्म	... 141
आश्वयुजीकर्म	... 136	अष्टकाश्राद्म	... 141
सर्पचलिः 137	अन्वष्टक्यनवमीश्राद्म	... 145
आग्रयणम्	... 138	मधावर्षश्राद्म	... 148
प्रत्यवरोहणम्	... 139	अपरपक्षश्राद्म	... 148
पिण्डपितृयज्ञः	... 140	अष्टकाविकृतिश्राद्म	... 148

इति नारायणभट्टीयविषयः ॥



44. लच्छन्दपदितः.

Beginning:

कला—पमस्थायी नीलकण्ठाश्रमी धतिः ।
 वाराणसीशिरोरकं कणिभापितपारगः ॥
 चिदानन्दश्रिदाभासो मन्त्रतन्त्रैकजन्मभूः ।
 वंशालयपुरस्थायी तच्छिष्यो माधवात्मजः ॥
 कविराजपदं तस्मै गजैश्च तुरगैस्तह ।
 अपितं शिवराजेन राजदुर्गनिवासिना ॥
 तेन बाल्यजवेषाय श्रीविद्याराधनक्रमे ।
 पदतिस्तिदसरणिस्तंक्षेपेण विरच्यते ॥

श्रीगुरुभ्योनमः ॥ तत्रादौ श्रीमान् साधकेन्द्रः प्रातःसन्ध्यापूर्वक-
 दण्डद्वयात्मके रात्रौ तुरीययामे ब्राह्मे मुहूर्ते वा शय्यायास्तमुत्थाय
 रात्रिवासं त्यक्त्वा अल्पे वाससी हस्तौ पादौ प्रक्षाल्य आचम्य शुचिः
 स्थान्तः शान्तः शुभासने उपविश्य स्वशिरसि सहस्रारकमलकर्णिकायां
 सिंहासनारूढं निजगुरुं ध्यायेत् ॥

End :

परदेवनाम्यो नैवेद्यादिकं दत्वा स्त्रयमपि मुहूर्तिरन्त्यैः सार्वं भुक्ता
स्वात्मानं विश्वातीतं विभावत् यथा मुखं विहरेदिति शिवं स्मरणं
गुरुपादुकापद्मकस्तोत्रं पठेत् ॥

Colophon :— इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यवर्णे श्रीमधु-
मूदननीर्थविरचितायां स्वच्छन्दपद्धत्यां त्रयोदशस्पन्दः ॥

44a. क्रियाप्रदीपः.

Beginning :

श्रीदेवराजस्वामिनः पश्चिमाभिसुखस्य चतुराव(र)णयुक्तस्य मन्त्र-
स्य परिवाराच्च प्रयोगो वक्ष्यते । गर्भगृहद्वारे अधश्शासवायां
शक्तचै नमः ॥ दक्षिणशासवायां वागेऽद्वयै नमः । नरश्रिये नमः उत्तर-
शासवायां रत्यै नमः । गर्भगृहद्वारोभयसार्थयोः दक्षिणे चण्डाय । वामे प्रच-
ण्डाय । अर्वमण्डपद्वारे । दक्षिणे चक्रोत्तमाङ्गिने । वामे शङ्खोत्तमा-
ङ्गिने । विमानदक्षिणभागे उद्दक्षुखं स्थित्वा ओँ विष्णवे प्रासादरूपिणे
हृष्टस्वाहा ॥ इति विमानप् ॥

* * * *

End :

बलिपीठान्तं सर्वेभ्यः परिवरेभ्यो बलि दत्वा ततो देवं प्रदक्षिणं
कृत्वा प्रणम्य क्षमाप्य तत आचार्यं पूजयित्वा आचार्यदक्षिणां दत्वा
ऋतिवज्ञस्पमूर्ज्य तेभ्योऽपि दक्षिणां दत्वा ततो ब्राह्मणेभ्यो यथाशक्ति
दक्षिणां दद्यात् । पुण्याहवाचनप्रयोगो वक्षते । विष्णुगायत्रा गलनिकां
प्रशाला प्रणवेनाम्युपूरितां कृत्वा.

45. वृषाद्रिस्तोत्रम्.

Beginning :

श्रीशेषशिखरस्त्वामिन् रमाभूद्वक्षमस्तव ।
 विकसत्पद्मसंकाशौ चरणौ शरणं भजे ॥
 तत्कल्याणगुणाङ्कितामृतवचःपाली सुधास्यन्दिनी
 नृत्यन्ती वदने स्त्यं विलसते मूढस्य मे श्रीविभो ।
 क्षोणीमण्डलसंस्थसर्वरमिकामोदानु
 तत्परे वनमृगे व्याता न किं चन्द्रिका ॥
 वेदास्त्वर्मुरेश्वरः कमलभूशश्मुश्च मन्वादयः
 स्तोतुं यस्य महत्वमसमनमा व्यासादयश्चाभवन् ।
 त्वदासस्त्वदुपाश्रितस्तव सुतस्तस्मादहं निर्भयः
 स्वामिन् तादृशवैभवस्य अवतः कर्तुं यतिष्ठे स्तवम् ॥

* * * * *

End :

श्रीशेषशैलशिखरे चिदचिदिद्विशिष्टं
 श्रीसंश्रितोरसमपारकृपकपात्रम् ।
 आपादशीर्षमवलोक्य हरे जनास्त्वां
 भक्ताभयप्रद सदैव मुदं लभन्ते ॥
 अम्भिवेद्वटाचार्यचरणाभ्वुजसंश्रितः ।
 चकार रघुनाथार्यशेषभूद्विभोस्तुतिम् ॥

Colophon : — निरुनन्ताल्लवंशसज्जातेन रघुनाथाचार्येण कृतं
 वृषाद्रिनापस्तोत्रं संपूर्णम् ॥

45a. अष्टश्लोकीव्याख्यानम्.

Beginning :

श्रीपराशरभट्टार्थः श्रीरङ्गेशपुरोहितः ।
 श्रीवत्साङ्गमुतश्श्रीमान् श्रेयसे मेऽस्तु भूयसे ॥
 अखिलचिदचिदीशः श्रीनिवासो दयालुः
 स्वपदकमलयुग्मप्रापकसंश्रितानाम् ।
 निगमशिरवरगम्यो नित्यमव्याजबन्धु-
 विलसनु मम चित्ते वेङ्गटेशो मुकुन्दः ॥
 प्रणम्य देशिकान् सर्वानष्टश्लोकया यथा श्रुतम् ।
 अर्थो वैष्णवदासेन ब्राह्मणोधाय कल्प्यने ॥

अथ परमकारूणिको भगवान् श्रीपराशरभट्टार्थः सकलचेननो-
 ज्जीवनाय सर्ववेदसारतया स्वरूपोपायपुरुषार्थप्रतिपादकतया च मुमुक्षु-
 भिरनुसन्वेयस्य रहस्यत्रयस्य संप्रदायपरं पराप्राप्तमर्थं दर्शयितुकामः स्वरू-
 पज्ञानपूर्वकत्वादभीष्टोपायप्रवृत्तेः स्वरूपप्रतिपादनपरं सकलशास्त्ररुचि-
 परिगृहीतं श्रीमद्दृष्टाक्षरमन्त्रमादौ विवृणोति चतुर्भिः श्लोकैरथ द्वाभ्यां
 स्वरूपोपायपुरुषार्थप्रतिपादनपरं मन्त्ररत्नमथ द्वाभ्यां द्वयविवरणरूपं
 चरमश्लोकं तत्र सकलवेदसारसङ्घः प्रणवः ॥

प्रणवाद्यास्तथा वेदाः प्रणवे पर्यवस्थिताः ।
 वाङ्मयं प्रणवं सर्वं तस्मात् प्रणवमभ्यसेत् ॥
 अकारार्थो विष्णु र्जगदुदयरक्षाप्रलयकु
 न्मकारार्थो जीवसादुपकरणं वैष्णवमिदम् ।
 उकारोऽनन्यार्हं नियमयाति सम्बन्धमनयो
 स्वधीतारस्त्वयात्मा प्रणव इमर्थं समदिशत् ॥

अकारार्थो विष्णुरिति । जगनां लोकानां उदयः उत्पातिः रक्षा
संरक्षणं . . .

End :

शाखावानामुपरि स्थितेन मनुना मूले नृलब्धात्मकः
सत्त्वाहेतुस्तुजपेन सकलं कालद्वयेन क्षिपन् ।
वंशोऽं सविहारसारथिगिरां गुभेन विस्तम्भितः
मारत्तो यदि कश्चिदस्ति भुवने नाथस्य यूथस्य नः ॥
इत्यादिकमत्रानुसन्धेयं द्वादोऽस्मीति स्वनिष्ठाप्रदर्शनप्रदन्धश्च
निगमितः ॥

इत्थं बालप्रबोधार्थं अष्टश्लोक्या यथाश्रुतम् ।

वार्णितोऽर्थो महात्मानः क्षन्तुभर्वय साहसम् ॥

Colophon :— अष्टश्लोकीव्याख्यानं संपूर्णम् ॥

— — —
456. सौन्दर्यलहरीव्याख्या (मुखाविद्योतिनी) ।

Beginning :

प्रशास्महे नमोवाकं प्रकाशानन्दमूर्तये ।

स्तनानिभारनम्राय गणेशायात्मदायिने ॥

अथ पूर्वजन्मसमयोपासनादादिनमत्या भगवत्या: स्वन्यामृतपान-
समुच्छितचित्तवृत्तिः प्रवरसेनाभिधः स्तोत्रराजरचनां चकार ॥

आसीत्प्रवरसेनाख्यः क्षत्रवंशशिरवामणिः ।

यस्य वाल्यश्च वार्धक्यं विना यौवनद्वदता ॥

द्राविडो नाम(राजा) तस्यासीत् द्राविडेषु पिता नृपः ।

तस्यामात्य(वरो)विद्वान् स्वर्घमनिरतो द्विजः ॥

तदवीनमतिसोऽथ पुनोत्पत्तौ समुत्तुकः ।
 शुभ्रा तु गालि कर्माणि वेदोऽलानि परन्तपः ॥
 तत्य भार्या वेदवनी परमामृतयोजना ।
 पुत्रं प्रवरेत्सनाख्यं प्राप हस्तयुगांशके ॥
 सिंहे लग्रे नवमचरमर्के पिता देशिकेऽजं
 यते सूर्ये मिथुनभवनं दोधने मीनयाते ।
 शुक्रे कुम्भं तपनतनये गोपनौ नागभुक्ते
 और्मै राज्यं विजयमुकुटे वेदमायार्थ(गायार्थ्य)वेदी ॥
 किञ्चिद्द्वयावा शुक्रो विष्रः कुजान्मगगताद्यम् ।
 भविष्यत्यरिहीनोऽपि कुशलं तस्य किं भवेत् ॥
 प्रोवाच द्रविडं सोऽथ ते सुनो धदि जीवनि ।
 नृपासनाच्युतं नूनं भविष्यति कुलन्तव ॥
 इत्युक्तस्तनृपः पुत्रं तत्याजं गिरिमूर्द्धनि ।
 अस्तु तमागतो व्याघ्रस्तदा तत्र न दृष्टवान् ॥
 मत्वा तं रक्षसङ्गतमादाय गतवान् विलम् ।
 पूर्वजन्मन्यर्थं विष्रः कुलीन इति विश्रुतः ॥
 गङ्गासागरयोऽस्तीरे रामराजं चिरं भजन् ।
 कदाचित्सालिले गाङ्गे मृतो हि न्यपतद्वृधः ॥
 स वेदवत्यां तु . जातोऽयं द्रविडो नृपः ।
 स बुध्वा पूर्वकर्माणि यौगिकानि परन्तपः ॥
 अथारिमादौ सस्मार चतुर्दलसमन्वितम् ।
 गुदलिङ्गान्तरालस्यं बालार्कसदशप्रभम् ॥
 सुपुत्राधिष्ठितं दिव्यं ज्वलद्वर्णचनुष्टयम् ।
 जलाग्न्यनलवालेशं साकिनीसहितं शिवम् ॥

तत्कर्णिकामध्यगतं तेजस्तत्वाग्रसङ्गतम् ।
 स्वाधिष्ठानैर्द्वैष्पद्भिर्जपामैश्चानिशोभितैः ॥
 सहितं काकिनीनीडं सुरेशं विश्वरञ्जनम् ।
 मणिपूरकसंज्ञा स्यात् नृपेण गुरुणा मना ॥
 स्वाधिष्ठान . . . योगिनां मतभेदतः ।
 सुखशतनूर्ध्वगतं मणिपूरकपञ्चकं ॥
 युक्तं दशदलैर्नर्त्तैः . . . र्णतहितैश्चुभं ।

* * * *

तदानीन्तस्य वदनकुहरं भारती शिवं ।
 समुद्रता तद्विषया विचित्रपदशोभिता ॥
 क्षिण्डा स्वपद्यसन्तुष्टा गौरी दर्शनमागता ।

* * * *

चिलोपरि स्थितस्तस्य जिज्ञासुः पुलहो मुभिः ॥
 ध्यात्वा बहुविद्यर्मणे ।
 यस्य सन्ध्ययोनिरमाय वै ॥

हयमारुह्य नृपतिं ने राष्ट्रं पुनरागताः ।
 कन्या रूपवती शुभा ॥

अस्याः पुत्रो(हमगजा)स्तुतिव्याख्यां करोमि तां ।
 सुधाविद्योतिर्नीं नाम्रा पित्रा सम्यक् प्रबोधितः ॥
 तरणायाबिधराजानं तृणकूटमिवाशया ।

यदाह

रिवशक्तचायुक्तो यदि भवति(रजनि)शक्तः प्रभवितुं
 न चेदेवं देवो न खलु कुशलस्पन्दितुमपि ।
 अतस्त्वामरात्र्यां हरिहरविरिश्चादिभिरपि
 प्रगन्तुं स्नोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥

End :

षट् इति चुर्विंशमात्रयोगात् सकृदुच्चारणं अधिकारिणमेकाष्ट-
पञ्चदशसंख्यो जपः ॥ इति कामराजमन्त्रस्य मात्रानियमः कथितः ॥

45c. हरिवंशध्यानम्.

Beginning :

श्रीहरिवंशे भगवद्ब्रह्मानव्यञ्जकानि वचनानि तत्र श्रीभगवत्सर्व-
पबोधकपरमगुरुवरनारदमहामुनिध्यानम् ॥

नारायणे निष्ठनि च नारदः प्रत्यदृश्यत ।

ज्वलितार्कप्रतीकाशो बालार्कसदशोक्षणः ॥ १ ॥

मुव्यादृत्तं सुविपुलं जटामण्डलमुद्धन ।

चन्द्रांशुशुक्ले वसने वसानो रुक्मभूषणः ॥ २ ॥

वीणां गृहीत्वा महतीं कक्षासक्तां सर्वीमिव ।

कृष्णाजिनोत्तरासङ्गो महाथज्ञोपवीतवान् ॥ ३ ॥

दण्डी कमण्डलुधरसताकाच्छक्रसखो मुनिः ।

मुद्रासमर्पितकरसमुनीवेष्टिताङ्गवान् ॥ ४ ॥

गाता चतुर्णा वेदानामुद्राता प्रथमर्लिजाम ।

देवगन्धर्वलोकानामादिवेत्ता महामुनिः ॥

भगवन्तं प्रति चतुर्मुखवचनानि ॥

आत्मानमात्मना हि त्वमवनार्य महीतलम् ।

देवर्कीं रोहिणीं चैव गर्भाभ्यामभितोपय ॥

* * * *

End :

मनोरथं ममैतत्त्वं पूरयत्वं जनार्दन ।

तथेवाब्रवीन् कृष्णस्ततो मानरमात्मवान् ॥

46. तत्त्वदीपनिवन्धनम् - भागवतप्रकरणम्

(सटीकर) - असमग्रम्

Beginning :

श्रीभागवततत्त्वदीपनिवन्धने भागवतप्रकरणम् । भागवतप्रकरणं
ब्याच्चिरुद्यानुः तत्प्रतिपाद्यरूपं भगवनं सङ्कीर्तनेन सौनि ॥ श्रीकृष्ण-
मिति ॥

श्रीकृष्णं परमानन्दं दशलीलायुतं सदा ।

सर्वभक्तसुद्धारे विस्फुरन्तं परं नुमः ॥ १ ॥

कृष्णशब्देन परं वस्तुत्यने । तदेव कदाचित्परमसौन्दर्यं स्थगनं
प्रकटीकरिष्यामीति साकारं प्रादुर्भूतं सत् श्रीकृष्णः । अनेन विभूतिवं
निवारितम् । फलरूपतामाह । परमानन्दमिति । तस्य साधनं
श्रवणमिति । * * * * *

खप्रन्थविषयमाह । शास्त्र इति ॥

शास्त्रे स्कन्धे प्रकरणेऽध्याये वाक्ये पदेऽक्षरे ।

एकार्थं सप्तधा जानन्नविरोधेन मुच्यने ॥ १ ॥

आनन्दस्य हरेलीलाशास्त्रार्थो दशधा हि सा ॥ २ ॥

भागवतार्थस्नादशो वक्तव्यः ॥ * * *

तत्र प्रश्नद्वयं लोके सर्वदोपमृतिकमात् ॥ १३२ ॥

सर्वदा कि कर्तव्यं त्रियमाणेनेति कर्तव्यमिति ॥

इति - श्रीकृष्णदीपायनविष्णुस्वामिनानुवर्त्तिवल्लभदीक्षित विरचिते
तत्त्वदीपे भागवते प्रथमस्कन्धविवरणम् ॥

द्वितीयस्कन्धे स्कन्धार्थप्रकरणाध्यार्थानि वक्तुं सङ्कल्पर्थं प्रथम-
स्कन्धे सिद्धमर्थमनुवदति ॥ उत्तम इति ॥

उत्तमे चोत्तमश्रोतुः प्रश्न आद्ये निरूपितः ।
अध्यायदशकैस्तत्र साङ्गं श्रवणमीर्यते ॥ १ ॥

* * * *

इति श्रीवल्लभद्रीक्षिनविरचितायां तत्त्वनिवन्धटीकायां द्वितीयस्कन्धविवरणम् ॥ * * * *

एतद्वारणया देहं जलश्चके महामीः ।
अद्वारचरित्रत्वाच्छ्रवणे फलमुच्चने ॥ १०६ ॥

इति श्रीविष्णुस्तामिमतवर्त्तिवल्लभविरचिते तत्त्वदीपे भागवते तृतीयस्कन्धविवरणम् ॥

स्वस्य स्त्रित्वात् गुरोश्च सरस्य श्रूपत्वात् तिर्यग्गतावपि जलं
धारणैव कृता ॥ * * *

इति श्रीतत्वदीपे भागवतप्रकरण वल्लभद्रीक्षिनविरचिते तृतीयस्कन्धविवरणम् ॥ * * * *

अनोद्ध्रव विदुरस्तु त्रो भजनार्थं विनिर्गतः ।
अपकार्पुष्कारश्च करणान्निर्मलो मतः ॥ ११८ ॥

इति श्रीविष्णुस्तामिमतवर्त्तिवल्लभविरचिते तत्त्वदीपभागवते चतुर्थस्कन्धविवरणम् ॥

आचार्यवान् पुरुषो वेदेति शास्त्रार्थतिष्ठय इत्यर्थः ।

* * * *

इति श्रीवल्लभद्रीक्षिनात्मजविद्वलद्रीक्षिनविरचितायां श्रीभागवततत्त्वदीपिकायां श्रीभागवतयिचतुर्थस्कन्धप्रकरणम् ॥ श्रीकृष्णः शरणमम ॥

* * * *

End :

अतः प्रसङ्गिनं प्राह मानतो ह्यतिदेशतः ॥ १३९ ॥

एतेन हीत्यनेन सामान्यतो दिवो मानमुक्तं यद्यपि तथाप्यन्यस्य
विभाजकस्य वक्तुमशक्यत्वाद्विशेषतस्त्रिरूपणं सूर्यगतिविशेषनिरूपणं
विना न भवति यतोऽतो हेतोः ॥ * * *

* * *

46a. भागवतसुबोधिनी.

वल्लभदीक्षितविरचिता.

Beginning :

वन्दे श्रीकृष्णदेवं सुरनरकभिदं वेदवेदान्तवेद्यं
लोके भक्तिप्रसिद्धचै यदुकुलजलधौ प्रादुरासीदपारः ।
यस्यासीद्रूपमेव त्रिभुवनतरणे भक्तिवच्च स्वतन्त्रं
रूपं शास्त्रं च लोके प्रकटयति मुदा यस्सनो भूयिहेतुः ॥
कर्ता इस्तकलस्य यो निगमभूः सर्वस्वरूपोऽपि सन्
सर्वस्यापि विधारणे विजयते निर्दोषसर्वैष्टदः ।
यो लीलाभिरनेकधा विनुते रूपं निजं केशवः
सोऽयं वाचि ममास्तु पूर्णगुणभूः कृष्णावतारः पतिः ॥
श्रीमद्भविद्वदीशविलसदंशाविष्पूर्णेन्दवे
श्रीगोपीपतिवन्दिने सुमनसि ब्रह्मामृतस्यदिने ।
श्रीमद्वक्ष्यगमद्वारिरिति यज्ञामाविलाभीष्टदं
तस्मै ततमहाशयाय हरये कुमो नमः सिद्धये ॥
श्रीमद्रागवतागमस्तुरतरुलोके फलत्वं गतो
भाषाभेदविभेदतस्वप्यपमपि स्यान्नो विरोधं महत् ।

भक्तव्यं शो फलनाप्रमाणतुक्ले वेदत्वमर्थे पुनः
 स्कन्धैद्वादशभिर्युतस्सुरतरुशाखाद्विवन्हद्वयम् ॥
 अर्थं तस्य विवेचितुं न हि विभुर्वश्वानराद्वाकपते
 रन्यस्तत्र विधाय मानुषतनुं मां व्यासवच्छीपतिः ।
 दत्तवाज्ञां च कृपावलोकनपटुर्यस्मादितोऽहं मुदा
 गूढार्थं प्रकटीकरोमि बहुधा व्यासस्य विष्णोः प्रियम् ॥
 लक्षणग्नैव वक्ष्यामि परोक्षकथनाद्वने ।
 अविरोधेन सप्तानामर्थानामिह संगतिः ॥
 उत्तरोत्तरदीर्घलयं वाच्यसङ्गोचतः परम् ।
 भाषात्रयविरोधश्च कल्पभेदसमाहितः ॥
 भाषात्रयविभेदश्च लक्षणैर्जप्यते पुनः ।
 अर्थत्रयं तु वक्ष्यामि निबद्धेऽस्ति चतुष्टयम् ॥
 अत्र सन्तः स्वसन्तोषे राज्ञां यच्छन्तु सिद्धये ।

 अथ व्याख्या ॥ भगवदाज्ञया भक्तिनिकां संहितामारभमाणः
 शिक्षार्थं मङ्गलमाचरन् बीजभावैन प्रथमं गायत्रीर्थमुपनिबन्ध ॥

 जन्माद्यस्येति ॥ अत्र हि श्लोकत्रयस्य सङ्गतिः कथारूपं हि
 भगवन्तम् ततु नैमित इत्यादिना निरूप्यते ॥ तत्रोच्यते ॥

 यवाधिकृत्य गायत्रीं वर्णते धर्मविश्वारः ।
 वृत्तामुरवधोपेतं तद्रागवतर्मिष्यते ॥

End :
 बादरायणिरिति ॥ अन्यथा वगसस्य भागवतकरणं व्यर्थं स्यात् ॥
 अतः शरीरन्तत उत्पन्नमिति तत्रिष्ठृत्यर्थपृक्तवानित्यर्थः । एव-
 मुत्तरावधि कुर्वन् प्रथमस्कन्धे निरूपितमिति ॥

आद्यस्कन्वस्त् विद्विः श्रीकृष्णचरणाभ्युजे ।
 निवेदिनानियतेन वाक्प्रयाङ्गलिरुज्ज्वला ॥
 सुज्ञेऽहस्तयुगलं पुरतो निधाम
 विज्ञापयामि मुरवैरिपदाबननिष्ठः ।
 उच्छृङ्खलापि विद्वनिर्भम् विन्तनी गा
 श्रीकृष्णपादयुगले विनिवेशितेन ॥

Colophon :— इति श्रीभागवतमुबोधिनां श्रीवल्लभद्रीसित-
 विरचितायां प्रथमस्कन्वे आधारलीलायां उत्तमाविकारिप्रकरणे एको-
 नविशाधा गविवरणम् ॥ श्रीरस्तु ॥ श्रीकृष्णःशरणं सम् ॥

46. भागवतमुबोधिनी वल्लभद्रीसितविरचिता
 कौनुकर्णलीलायां प्रथमोध्यायः

Beginning :

कथामात्रं हर्वर्चन्यं सर्वत्रेत्यत्र केचन ।
 कथां वकुं भागवतो कर्चित्सदामलौकिकीम् ॥
 योजयित्वा त्वाधुनिका अध्यायत्रिनः जगुः ।
 शब्दार्थमङ्गतीनां हि स्पष्टा तत्र विरुद्धा ॥
 लोकप्रसिद्धेस्तत्त्वापि कथंचिद्वृप्यते सुटम् ।
 पूर्वाध्यायान्ते कौमारं जहनुरित्युक्तम् ॥

ततश्च पौगण्डवयश्चित्तौ ब्रजे वभूवनुस्तौ पशुपालसम्मनौ ॥

इत्येवं सन्दर्भस्तथापि भगवच्चरित्रमिव वत्साहरणं पद्मपराणे
 प्रसिद्धनिति तां कथामाश्रित्याघासुरवधं ब्रह्मसनुर्ति पूर्वापरगोर्निवेश्य कौनु-
 कर्णलीला भगवतः प्रदर्शिता लोका हि लौकिके कौनुकिनो भवन्ति ॥
 कारिका ॥

तत्र तु प्रथमाध्याये लीलामाह सुविस्तराम् ।
 अधामुरस्य च वर्धं मुक्तिश्चापि रवयुक्तिः ॥
 प्रथमं भगवतो दशभिः श्लोकैः लीलामाह क्वचिदिति ॥
 क्वचिद्वनाशाय मनोदध्वजात्
 प्रातसकृत्याय वयस्यवत्सपान् ।
 प्रबोधयन् श्रुद्गरवेण चारुणा
 विनिर्गतो वत्सपुरस्तरो हरिः ॥ 1 ॥

क्वाचत् कदाचित् वनाशाय अशनमाशः वने अशनं कर्तुं मनो
 दधत् विभ्रत् प्रातःकाले ब्रजात् उत्थाय विनिर्गत इति संबन्धः ॥ *
 * * * *

इति श्रीवल्लभाचार्यविरचितमुखोधिन्यां दशमस्कन्धे निरोधलीला-
 न्तर्गतकांतुकर्ललायां प्रथमाध्यायविवरणं समाप्तम् ।

कल ब्रद: 4163 तुम्हिनामसंवत्सरे सिंहमासि द्वादशदिने विटल-
 दासेन शालिवाटिपुर्वा लिखित्वा समाप्तम् (समाप्तयत्) ।

विणिकुनिनृपाः वैश्वदेवाह्यपक्षित्रिश्रेष्ठाः ते निर्गम्य पण्डात्मदेशान्
 प्राप्तवन्तः तदाह अर्थात् प्रपेदिरे इति अर्थशब्दाहि लेके प्रसिद्धो
 वरुवयः * * * * कालप्राधान्यार्थमागत इति एवं सलीला शर-
 द्विणिता ॥

इति श्रीमद्भागवतसुखोधिन्यां श्रीमहाक्षमणभद्रात्मजवल्लभदीक्षित
 विरचितायां दशमस्कन्धविवरणे सप्तदशाध्यायविवरणम् ॥

46c. आगवतसुखोधिनी.

Beginning:

नवमे पञ्चकन्यानां विद्यापर्वत्स्वरूपतः ।

विवाहः प्रोत्यन्ते समाकृद्धणेनाशोपमुक्तये ॥ 1 ॥

मा गसंबन्धदोषेण क्रोधः कामस्तथापरः ।
 निराकृतः सर्वमुक्तचै विद्याफलमतः परम् ॥
 त्रैलोक्यमुखदातं च मायादोपनिवारणम् ।
 द्वाभ्यां तयैव सर्वेषां राजसे पूर्णं ततः ॥
 विद्यागः सूर्यमुखात्पथमा दुहिना रवेः ।
 विपक्षो निप्रहात्मत्वाद्विनीग सोपवंशजो ॥
 मार्गद्वयहिनार्थीय द्वां खीकृतवान् हरिः ।
 भक्तानभक्ताना लक्ष्य तृतीया सूर्यवंशजा ॥
 भक्तिरूपा प्रयत्नेन याचित्वा स्वयं गतः ।
 वासनानि निराकृत्य तद्वाहं चकार ह ॥
 अप्रे वाधास्तु भक्तेन द्विजुनेन निराकृताः ।
 ज्ञानभक्तचोरनो भूयान् पर्वणोरुद्यमः कृतः ॥
 धर्मस्नेहौ तयोरङ्गे मध्यवो लौकिकः स्मृतः ।
 द्वोः स्वन्वगामिद्वौ जीवानान्तु तसो द्विषा ॥
 भक्तिज्ञानफले कृष्णः पुंसां स्वेणावकार ह ।
 अतो दत्तां स्वं दत्तां अङ्गेशङ्करभावनात् ।
 उपर्येषे स्वं कृष्णः तासु सर्वं प्रतिष्ठितम् ॥
 तनः सर्वकलाभिस्तु हरिः पूर्णो निरूप्यते ।
 स षष्ठो भगवानेव निःसन्दिग्यो निरूपितः ॥
 तत्र प्रथमविवाहे तत्वानि भगवांश्च वगापृत इति नवविशतिश्छोकैः
 विवाहो निरूप्यते तत्र भक्तिकर्मणी ज्ञाने अङ्गभूते इति निरूपितिं
 द्वादशभिः भक्तिं पञ्चभिः कर्म च निरूपयति । ततो भक्तिद्वारा दशभिः
 स्तद्वहणं प्रसद्वाद्वक्तोपकारश्च भक्तोद्वारार्थं यतमान एव ज्ञानशक्तिः

गृह्णतीति वक्तुं पाण्डवानां स्थाने भगवान् गत इत्याह ॥ श्रीशुक
उवाच ॥ एकदेति ॥

* * * *

इति भागवतसुबोधिन्यां दशमस्कन्धोत्तरार्थे नवमाध्यात्मविवर-
णम् ॥

* * * *

इति श्रीभागवतसुबोधिन्यां दशमस्कन्धोत्तरार्थे चतुर्स्त्रिशाध्या-
विवरणं सप्तमम् ॥

* * * *

कर्मणा कर्मनिर्हारः एष साधु निरूपितः ।

यच्छ्रद्धया यजेद्विष्टुं सर्वयज्ञेश्वरं मर्त्यैः ॥ 35 ॥

आदौ प्रकारमात्रुः कर्मणा कर्मनिर्हार एष अत्र वक्ष्यमाणः सर्वे-
रेव सिद्धान्तिभिः साधु निरूपित इति प्रमाणं स कः प्रकार इत्याकाङ्क्षा-
यामाह ॥

सप्तमेत्तमने

46d. भागवतसुबोधिनी दशमस्कन्धव्याख्या.

Beginning :

नमःश्रीकृष्णपादाब्जलकुङ्कुमपङ्कयोः ।

रुचे यदरुणं शश्वन्मामकं हृदयाम्बुजम् ॥

पितृपदसरसिजनस्तितिविनिहतविश्वाशुभैर्निरोधस्य ।

विद्वतौ संशयवंशच्छेदश्रीविठ्लैःकियते ॥

दशमस्कन्धविवरणं चिकीर्षवोऽत्र स्कन्धार्थरूपोऽपि भगवानेवेति
ज्ञापनाय तद्रूपं तत्त्वमस्यन्ति नमामीति ॥

निरोद्धोऽस्यानुश नमात्मनस्तहशक्तिभिरिति वाक्यात्तद्रूपं तं विद्व-
ण्वन् तो यथा नारायणो दास्योपयोगिशयादिसर्वार्थरूपत्वेन प्रभोःशेष-
भावं प्राप्तवेन शेषरूपेऽस्मद्गद्य लीलाक्षिराज्यस्तत्र शनत्वेनान्यत्र
गतिरहितो यस्ते नमामीत्यर्थः ॥ * * * *


वैराग्यजनकस्येति गुणात्मादे वैराग्यजनकस्येत्यर्थः दैत्यानां
मुकिस्त्ररूपमाहुः अमुनरावत्तिरेति ॥

पि गामईनि श्लेकविवरणे पुण्यद्वारमात्रमिति अत्रे हि भगवान्
साक्षादेव भक्तदुःखं निवारितवान् ।

* * * *

End :

एनदेवाहुः । लौकिकादिति लौकिकजननीयत्वात्कभावस्य सर्व-
त्वुच्च । इत्यर्थः ॥ सा वैक्षणेयस्याभासोको अद्याति तस्मा ॥



46c. निरोधविद्वतिः

Beginning :

श्रीगोवर्णनयारिणं शुभकरं शृङ्गारमूर्ति भजे
वन्दे नन्दगुराणुण्यरूपिणं श्रीगालकृष्णं प्रभुरां ।
श्रीमद्भविद्वेश्वरविभू ध्यायामि सद्विनिदी
कुर्वे तत्कृपया निरोधविद्वत्तनन् ॥

अथ निरोधस्य स्कन्दगर्थत्वात् प्रथमं तत्स्वरूपं दिचायने तत्र
निरोद्धोऽस्यानुशयनमात्मनस्तहशक्तिभिरिति वा कर्त्तव्यात्मनः पुरुषोत्तमस्य
शक्तिभिरनुशयनं निरोधः ॥

* * * *

End :

“नानृं स्याङ्गुप्तिन्” मिति वाक्यान् परकन्गापालनमस्त्यवाक्यं नापि युक्तमेवेति ॥

Colophon :— श्रीमद्भोवर्धनघरश्रीवल्लभाचार्यश्रीविठ्ठलेश्वरचरणानुचरसेवकेन लालभट्टोपनामकवालकृष्णेन विरचितायां जन्मप्रकरणसुनोधिनीविश्मपदयोजना पूर्णा सेयम् ॥

तत्वागोवर्धनाधीशं बालकृष्णं निजं प्रभुम् ।

श्रीवल्लभं विठ्ठलं च याचे भक्तिं फलात्मिकाम् ॥

तामसप्रकरणारम्भे प्रथमकारिकाऽर्थं राजसादिगुणैर्युतमिति राज-
सादिगुणैर्युनं सतसप्रतिभिः कृत्यमिति परेणान्वयः । राजससात्विक-
तामसंभक्तानां गुणैर्भगवता सह भजनादिव्यवहारोपयोगिभिर्गुणैर्युनं हरे-
कृत्यं सप्रतिभिर्गत्यैर्निरूप्यन् इत्यर्थः । अत्र कमो न विवक्षितः ।
तथा च तामसराजससात्त्विकभक्तानां निरोधानां गुणैर्युनं हरे: कृत्यं लीला-
तामसराजससात्त्विकप्रकरणैर्निरूप्यन् इति प्रकरणत्रयार्थं उक्तः ॥ भगवान्
स्वेन धर्मश्चेति ॥

स्वयमेव जपने

47. तत्वदीपत्रकाशः.

Beginning :

वन्दे श्रीवल्लभाचार्यनपारकरुणान्वितान् ।

स्वीयानां तत्वदीपेन स्वान्तर्ध्वान्तनिवारकान् ॥

नन्दमूनुपदसौख्यदं नवं दुःखसङ्घदलनातिवैभवम् ।

श्रीमद्विश्वपदपङ्गजासवं भावयांमि सततं नमामि च ॥

श्रीमद्विश्वभनन्दनपदपाथोजन्मरेणवस्ते मे ।

सन्तु रूपामधुभरिता दन्तुरमन्तुक्षमादक्षाः ॥

श्रीयरिवदपद्मकृतरैवमेणीदृशा जुष्टन् ।

कुङ्गमपद्मसनारतमातुमहं कामये दास्ये ॥

श्रीकृष्णसंवीतसुवर्णवर्णम्बराभिधानांस्य लूपां दधानः ।

विवेचयन्नाशयमत्र तत्त्वदीपप्रकाशावरणं भनजिम् ॥

अथ श्रीमद्भूभावार्थचरणाः सात्विकानुदिधीर्पवः प्रेक्षावतां प्रवृत्ति-
सिद्धर्थं ग्रन्थस्य फलसम्बन्धत उपोद्घातं निरूपयन्तस्तत्त्वदीपप्रिवरणं
प्रतिजानते ।

सर्वोद्घारेत्यादिभिस्त्रिभिः सर्वोद्घाराय प्रयत्नो यस्य मर्वस्योद्घारो
यस्मात्तादशः प्रयत्नो वगापारविशेषो यस्य.

*

*

*

*

End :

अथार्थवत्त्वविचारेण तत्तद्वामुत्सनां स्वरः प्रामाण्यवादिनामसंभावना-
विपरीतभावन गोरुदयात्तदर्थ सर्वनिर्णय उच्यत इत्यर्थः फलतीनि शुभम् ॥

इति हरिपदकुङ्गमनो भावितवत्तनस्य वल्लभीयस्य ।

श्रीमन्त्रिवन्धविवृत्तौ शास्त्रार्थे विषमपदविवृतिः ॥

मुरनरकनराजक्षिष्ठदेवेशराजव्यसनकषणराजद्राजर्णीलासमाजः ।

यदुपुरुषुदूनो वामदेवाजनूनो निजपुरमिव पायादन्तरायादपायान् ॥

प्रलयजलदश्टेगोकुल्य(ल)स्यावनाय

स्वपृदुकरनस्वाग्रन्यस्तगोवर्धनाद्रेः ।

भगवन इह शक्तचा तत्त्वदीपप्रकाशा

वरणभरविभङ्गे प्रक्रियाद्या समाप्तोन् ॥

Colophon :— इति श्रीमद्भूभावार्थचरणनवचन्द्रचन्द्रिकानिर-
स्तहादेत्तमस्तद्रासस्य यदुपतितुतस्य पीताम्बरस्य लूपौ तत्त्वदीपप्रकाशा-
वरणभरविभङ्गे शास्त्रार्थप्रकरणं संपूर्णम् ग्रन्थसद्व्या 3280.

इदं श्रीमुरलीधरदासचरणकमलपरागदासेन विडलदासेन रौद्रितं-
वत्सरे कुम्भमासि प्रथमदिने संगवकाले शालिवाटिपुर्या लिखित्वा समा-
समभवन् ।

भागवततनुदीपत्रकाशावरणभङ्ग is the full name according
to Ulwar Cat. p. 21. *Vide Aufrecht p. 13.*

48. भागवतसहित्यपश्चूपा.

Beginning :

अथ कदाचित् भगवदासैनि व्यवहारमात्रं वस्तुतस्तु तदासः
तद्वात्सल्यपात्रत्वेन प्रणयारिकात् स्वगुरुं विज्ञापयनि ॥

हन्त देशिकमणे श्रीनिवासविलासादिलकृतग्रन्थेषु स्वाहङ्गारखण्ड-
नार्यं कविमशकशिगुल्वेन व्यासस्य कविराजत्ववन् खानोऽपि कवि-
गजपत्रानन इति खण्ठातः । अस्य काव्यस्य कवयो न समर्था इनि स्वोक्ते:
श्रीकृष्णमहाभारतकृत्वेन व्यासस्य कविराजत्ववन् तत्कृतश्रीमद्भागवत-
स्यापि प्रायश उक्त्वात् संहितात्वं ज्ञापने ॥ तथा काव्यत्वमपि
सेत्स्मत इति चेन् सरसत्वेन सालङ्गारत्वेन निर्दोषत्वेन गुणत्वेन
मुपाकृत्वेन शश्यासन्दर्भयुक्त्वेन सुरुचिमत्वेन सुरुचिच्छेन सुरीतित्वेन
नगराद्यष्टादशवर्णनादिलक्षणलक्षितमहाकाव्यत्वेन किञ्चोपपाद्यसिद्धत्वेन
भगवतो व्यासस्य कविराजेन्द्रत्वं स्फुटिभिवेन् । तद्रुणर्बशिष्येण च दस्य
श्रवणपठनकर्त्तनादिकर्णिणामस्मद्दीर्घानां जन्म सफलं भवेन् ॥ इति
गुरुः ॥ अरे वत्स त्वं मोक्षं तत्प्रणीतमस्ति त्वयि गङ्गावात्रां गतवति
अनो न पठितन्त्वया तर्हि श्रुणु सखे ॥

लक्ष्मीस्सज्जनता च यं भजनि भोः सा माधिता सत्कृतेः
तिर्थूतापि च येन सत्त्वुग्हिने चक्रे महापानकन् ।

सोऽयं मेऽद्य गुरुहुपेन तरतो भक्त्या नरैनिदितः
श्रीमद्वागवतम् भूधिं सुगहनं स्यात्कर्णधारो हरिः ॥

शिष्यः ॥ गुरो दुर्गमार्थत्वात् एतच्छ्रोकस्य भवदाज्ञयैव व्याक-
रिष्ये ॥ गुरुस्तथा क्रियतामिति ॥ श्रीमत्प्रह्लादाकण्ठकण्ठीरव-
सूरिहि अनोद्यासिष्पवन्यनमः भद्रवेद्वाट्टनामा श्लेषकविः श्रीमद्वागवते
यत्किदित्कृत्परिचयः अद्विद्वदशाक्रान्तोऽपि मद्वात्सल्यतया स्वाधीन-
सादित्यकलां सकलां खजन्मापि सार्थकयन् श्रीमद्वागवतस्थमलक्षण
द्वसादिनाहित्यसारान् दूत्य मद्वापां कर्तुकामः शिष्याचारमनुत्त्यादौ मद्वल-
माननोन्ति ॥ लक्ष्मीरिति ॥ लक्ष्मीः रमादेवी ॥ सजना सजा सन्नद्वा
नता नमा च सतीयं हरि भजति ॥ * * *

* * * * *

त्रिभाष्यं योऽनु इत्यादि भगवच्चरणोक्तेः सरसत्वेन सालङ्गारत्वेन
निदीपत्वेन सगुणत्वेन सुपाकत्वेन सुशृणित्वेन सुरीलित्वेन सुवृत्तत्वेन
शय्यासन्दर्भगुक्तत्वेन नगराद्यष्टादशवर्णनान्वितत्वेन च महाकाव्यलक्षण-
क्रान्तत्वमप्यसीढि तत्सर्वमत्रास्ति वृद्धदशाक्रान्तत्वेऽपि भगवद्वागवतानां
प्रदृत्यै स्वविज्ञानानुसारेण स्फुटीकरिष्यामः ॥ कवित्वाद्वच्चासस्य नायक-
त्वाच्छ्रीलृण्णादेः वाग्वत्तेश्चतुर्विधपुरुषार्थप्रदत्यात् तेषां लोकोत्तरगुणो-
त्तरत्वेन विदुपां ब्रह्मादीनां कर्णीवासत्वे को विचारः तच्चोक्तं । जगद्द्य
तद्रक्तकर्णीवनं समित्यत्रैव यैर्गुण्येन्दुको नायको लोकोत्तरगुणोत्तरइत्युच्यते ॥
गुणिवर्णनेन गुणवर्णनं स्वत एव सिध्यति । तथा हि यथाह दश
रूपके ॥

नेता विनीतो मधुरस्त्यागी दक्षः प्रियंवदः ।
रक्तलोकश्चुचिर्वाग्मी रूदवंशः स्थिरो दुवा ॥
धृत्युत्साहस्रनिप्रज्ञाकालमानसमन्वितः ।
शूरो दृढश्च तेजस्वी शास्त्रचक्षुश्च धार्मिकः ॥

इति तवाद्यः । नेता नियामकः स च द्विविधः अन्तर्बहिश्चेति प्रथमो
यथा ॥ योऽन्तः प्रविश्य मम वाचमिमां प्रसुप्तामिति ॥ द्वितीयो यथा ।
निर्गत्य सद्गतात् कृष्णो द्वप्णीनाहूय सर्वशः ।
आज्ञापयामास तूर्णं चनुद्धारस्य पालने ॥ इति

End :

ब्रह्मादयस्तुरगणा मुनयोऽथ सिद्धास्तुन्वन्ति सिनानपत्रव्यजनै
रूपस्कृतः । प्रसन्नवदनाभ्योज इत्यादिसौन्दर्यवान् कति वर्णयामीति वर्ण-
यितुमशक्यः कोऽयं देवस्त्री वक्ति यस्मादेनं वर्णयसि तस्माच्च धन्योऽसि
एनाद्वग्नेश्वर्यं प्रत्यक्षत एव पश्यामि । एतेन कृष्णस्य प्रलयकालस्थितवा-
मुकिदेवाभिन्नत्वमुक्तं अत एव मनोहरसञ्जल्पः देवस्त्रीपुरस्त्रीणामासीत्
भगवत्स्वरूपत्वेन भगवत्प्रतिपादकत्वेन भगवल्कृतत्वेन सप्तदशपुराणैः
प्रशस्यमानत्वेनास्य ग्रन्थस्य भागवतत्वं स्वत एव सिद्धमिति सर्वं
सुमङ्गलम् ॥

Colophon :— इति श्रीभागवतसाहित्यमङ्गूषा समाप्ता ॥

श्रीभारतीरमणमुख्यप्राणान्तर्गतव्यासाय मङ्गलम् ॥

जन्माद्यस्य - शार्दूलम्	वामचाहु - स्वागता
यं प्रवजन्तं - वसन्ततिलकम्	इति मतिरूप - पुष्पिताग्रा
तव वरद - मालिनी	जयनि ते - परान्तिका नाम
उत्पत्य ध्वनि - मन्दाक्रान्ता	वीनालीयम्
पुरा कर्त्ता - शिखरिणी	अतो महाभाग - वंशस्थम्
जयजय जह्य - नत्कृटकम्	ते मर्यपेता - इन्द्रवंशम्
जगदुद्धव - मञ्जुभाषिणी	नैष्कर्म्यमपि - उपजातिः
आशासाना - मत्तमयूरम्	इदं हि विश्वं - उपजातिः
उत्पस्तिस्थितिलय - प्रहर्षिणी	गुर्वर्थ - स्वधरा

अज्ञानशत्रोः प्रति - उपे-	अज्ञानशत्रुः - कृतगाधा
न्द्रवज्ञा-	निगमकल्प - द्रुतविलम्बितम्
कि वा कृपे - इन्द्रवज्ञा	अयं ते कथा - भुजङ्गप्रयातम्
अविर्वतेष्ठा - उपजातिः	स्वागतं ते - स्त्रियणी
करोनि कर्मा - उपजातिः	सवाग्विसर्गो
स वेद धातुः - उपजातिः	शाब्दस्यहि

विड्लदासेन कल्यज्ज्वः 4985 सुभानुसंवत्सरवैशाखशुद्धपञ्चम्यां
लिखितम् ॥

40. श्रीभागवतव्याख्या.

(वीरराधबीया)

Beginning :

पञ्चमस्कन्ये ॥ क्षेत्रज्ञतो न मिथ इत्यत्र जीवपरस्तस्यैव मनोधि-
 ष्टात्मत् सङ्क्षेपविकासवद्धर्मभूतज्ञानाश्रयत्वाच्च । यद्वात्रापि परमात्मपर
 एव दैवतैवात्र पद्ममिति दैवस्य परमात्मनोऽपि सर्वत्रान्वयमरणात् ॥
 क्षेत्रज्ञ एता मनसो विभूतिरित्यत्र क्षेत्रज्ञशब्दो न जीवपरः । किन्तु
 परमात्मपरः जीवस्येति पृथिव्वेशान् अविशुद्धकर्मकर्तुर्जीवस्य मनसः
 जीवाधित्तिमनसः मायारचिताः नित्याः प्रवाहनः ॥ न हि जीवः
 क्षेत्रं याद्यग्मत्स्वरूपं तथा जानाति किन्तु ममेदमिति सामान्याकारे-
 णात्मा प्रकृतिपुरुषयोरन्तःप्रविद्य नियन्तृत्वेन धारकः 'पुराणपुरुषः
 जगदादिकारणतया वर्तमानः साक्षात्स्वप्रकाशस्वरूपः न साक्षात्छल्यदेन
 जीवतुल्यत्वव्युदासः न हि जीवस्वरूपं मन आदिभ्यो विविक्तं जीव-
 दशायामवभासते मुक्तावस्थायामपि तदवभासस्य परमात्मप्रसादायत्त-
 त्वात् निरूपाधिकभाद्वभासाभावात् ॥ * * *

*

*

*

*

End :

भगवनो यो रुचिरोऽवतारः तस्य वीर्याणि वीर्यप्रकाशकानि चेष्टितानि बालचरितानि चेति शब्दात् पौगण्डकैशोरयौवनादिरचितानि शन्तमानि परममङ्गलावहान्यन्यत्र पुराणान्तरेयु इह चास्मिन्नपि श्रीभागवतपुराणे श्रुतान् गृणन् कीर्तयन् परमहंसानां गनौ स्वप्राप्त्युपायभूते परां भक्तिं लभेन प्राप्नुयादित्यर्थः ॥ एकादशस्कन्धस्तमाप्तः ॥

50. भार्गवपुराणम्.

Beginning :

सर्ववर्मार्थनत्वज्ञ सर्वशास्त्रविशारद ।
तच्चार्थविदुषां श्रेष्ठ मूत्र द्वैपायनप्रिय ॥
यानि यानि च लोकेयु चरित्राण्यपि शार्ङ्गिणः ।
तव प्रसादादस्माभिः श्रुतानि वदतां वर ॥
कृकृत्या वयं स्यामः पवित्रीकृतवेतसः ।
योगिनां तु चरित्राणि भगवद्वास्यभोगिनाम् ॥
नोक्तान्यमृतकल्पानि त्वया धर्मोपदेशिना ।
न तृतीयानि चेतांसि तस्मात्तानि वदस्स(स्व)हः(नः) ॥

सूतः ॥

साधु एष्टोऽस्मि मुनयः भवद्विमोक्षकाङ्गिभिः ।

* * * *

वक्ष्यामि सर्वमेऽद्धः शृणुव्वं (य)त्तमाधिना ।

* * * *

वद्याख्यं महापुण्यं स्मरणादेव मुक्तिदम् ।

* * * *

तस्मिन् दिव्याश्रमे रथे चन्द्रकान्तशिलात्ले ।
 समासीनौ जगन्नाथनरनारायणावुभौ ॥
 भूलोकजनरभार्थमवतीर्णं महामुनी ।
 नानाविधाः कथाः सर्वाः ब्रुवन्तावासनुरथा ॥
 तस्मिन् काले महात्मानं नारायणमुनीवरम् ।
 हर्षेण महता युक्तो नरो वाक्यमथाब्रवीत् ॥

नरः ॥

नारायण मुनिश्रेष्ठ त्वमेव शरणं मम ।
 रहस्यं परिपृच्छामि लौकानां मुक्तिसिद्धये ॥
 अस्मिन् मायामहावर्ते भ्रमन्ते जीवराशयः ।
 तेषां प्रतिक्रिया नास्ति मुक्तयर्थं सुलभं भुवि ॥
 समस्तजीवकोटीनां मग्नानां भवसागरे ।
 मोक्षमार्गस्तु सैलभ्यादस्तित्रेदं (तं)वद प्रभो ॥
 श्रुत्वा नरस्य तद्वाक्यमभिपूज्य महायशाः ।
 तेन वाक्येन संहष्टः प्रत्युवाच नरं हरिः ॥

नारायणः ॥

इममेव पुरा प्रश्नं वैकुण्ठनगरे हरिम् ।
 सर्वेश्वरी जगन्माता प्रपञ्चं कमलालया ॥
 त्रिपाद्विभूतौ वैकुण्ठे विरजायाः परे तले ।
 या देवानां पूरयोध्या ह्यमृतेनावृता पुरी ॥
 मणिप्राकारपरिधा सान्द्रा मणिमयैर्गृहैः ।
 हर्म्मैर्विमानैः प्रासादैस्तोरणैर्गोपुरैश्युभैः ॥
 तस्यामन्तः पुरवरं कोटिमूर्यसमप्रभम् ।

कर्णिकात्यां समासीनो देवदेवो जनार्दनः ।
 वि धस्य पतिरात्मेशः श्रीमन्नारायणः प्रभुः ॥
 श्रिया भूम्या च सहितो नीलया सह देवराद् ।
 पदाभ्योरुहसाहस्रदलाभ्रेषु समाहितैः ॥
 वि ग्लादैस्तहसैश्च चामरैः पारराजितः ।
 नित्यैर्मुकैरनन्ताद्यैरनन्तैः परिसेवितः ॥
 एवं स्थिते सदा देवे कदाचिद्विष्णुमीश्वरः ।
 प्रमङ्ग कमला देवी सर्वजीवदयापरम् ॥
 श्रीः ॥ त्वमेव सर्वलोकानां सर्गस्थित्यन्तकारणम् ।
 चतुर्मुखशश्युरश्च तवाज्ञापरिपालको ॥
 त्वकटासवशाद्व प्रातौ सृष्ट्यन्तकर्त्तव्यान् ।
 सत्रांसां जीवकोटीनां द्विकर्मफलपक्षाः ॥
 तारणार्थन्तु सृष्ट्यादीन् करोषि कृपया हरे ॥

* * * *

एवं संप्रार्थ्यमान(i) तां श्रियं द्वष्ट्रा जगत्पतिः ।
 अत्यादरेण कृपया तामुवाच परापरः ॥
 लोक भिन्नैर्देया मानुरधिकं हि इवन्ते ।
 तस्माइयाधिका ते श्रीः जीवेषु मम नारिः सह ॥
 हृदुक्तं सत्यमेवैतन् न मे भेदः कदाचन ।

* * * *

वाने यदिं चोपायं वक्ष्यामि श्रूयतां त्वया ।
 त्वं भूमिश्च नीला च चक्रं शार्णवं नदः ॥
 कौमोदकी पाशजन्यो विष्वक्सेनो मम प्रियः ।
 अनन्तो गसडश्रीवं कुमुदावा मम प्रियः ॥

यूयं सर्वेशभागेन भूलोकेऽवतरिष्यथ ।
 जनित्वा योगिवंशेषु नृणां सर्वाधिकारिणाम् ॥
 सलव्विष्टावशादेव सुलभं मोक्षदं भुवि ।
 रहस्योपनिषत्प्रोक्तं गुह्याहुत्यतमं शुभं ॥
 परमं न्यासयोगं तं रहस्यत्रयसंस्थितम् ।
 उपदिक्ष्यथ सर्वेषां सर्वबन्धविमुक्तये ॥
 सर्ववर्णाधिकारार्थं संगृह्य निगमाशयान् ।
 करिष्यथ प्रबन्धांश्च सङ्घट्य निगमाशयान् ॥
 करिष्यथ प्रबन्धांश्च भाषया द्राविडाख्यया ।
 दुर्मतिच्छेदनं कृत्वा प्रबन्धैस्त्रीर्महागुणैः ॥
 स्ताश्रितान् सात्त्विकान् कृत्वा मत्तत्वं बोधयिष्यथ ।
 एवमाज्ञापिते देवे श्रीभूतीलादयस्तथा ॥
 अनन्ताद्याः परिपदो वसुधार्या प्रजन्तिरे ।
 जनित्वा सर्वैरेषेषु हरिवाक्यानुसारतः ॥
 सर्वेषामुपदिश्याथ न्यासयोगमनुचमम् ।
 सरहस्यं महात्मानो मोक्षदा अभवन् भुवि ॥
 एवं प्रतिद्वापरान्ते एते प्रतिमहायुगे ।
 जग्यन्ते बहुधा भूमौ जनानां मुक्तिहेतवे ॥
 तदुक्तं न्यासयोगं तं ये गृण्हन्ति जना भुवि ।
 सलव्वं गृहीतमात्रेण यान्त्येव परमां गतिम् ॥
 तदारभ्य तु लोकेऽस्मिन् न्यासयोगः प्रकाशितः ।
 वर्त्तने भगवद्वक्तिः सर्वेषां मुक्तिदो हरेः (रिः) ॥
 एवं नागायणेनोक्तं वचश्श्रुत्वामृतोपमम् ।
 नरः प्र(प्री) नित्यायुक्तः प्रणिषत्येदमवीत् ॥

नरः ॥ यत्र यत्र यथां लोके संजाता-नित्यमूरिणः ।
 कथं वर्तन्ति ? कुर्वन्ति कथं मुक्ति दिशन्ति ते ॥
 महाभागवतानां त्वं चरित्रमधनाशनम् ।
 विस्तरेण ममाचक्षत् परमं मोक्षसाधनम् ॥
 इति श्रीमद्भार्गवे उपपुराणे उत्तरखण्डे नरनारायणसंवादे महायो-
 गिमाहात्म्ये प्रथमोऽध्यायः..

* * * *

End :

इत्येतदाख्यानमनुक्तम् शुभं योगीश्वराणां महतां मनोहरम् ।
 भक्तच्या नरो यश्गृण्यात् पठेद्यः सौभाग्यवान् गच्छति (तत्परं पदम्)॥

Colophon :— इति श्रीमद्भार्गवे उपपुराणे उत्तरखण्डे नरनारायण-
 संवादे महायोगिमाहात्म्ये चत्वारिंशोऽध्यायः..



50a. यादवगिरिमाहात्म्यता (नारदीपपुराण).

Beginning :

एकदा मुनयस्मवेऽप्येकान्मेन व्यवस्थिताः ।
 प्रापुर्नारायणं देवं नरनारायणाश्रमे ॥
 व्यासो वसिष्ठः कपिलो मार्कण्डेयश्च कश्यपः ।
 अविद्येषो भरद्वाजो विश्वामित्रश्च शौनकः ॥
 गौतमो-जामदग्न्यश्च पुलस्त्यः कुम्भसम्भवः ।
 वाल्मीकिर्वामदेवश्च वैशम्पायनभार्गवी ॥
 एते चान्ये च मुनयस्तवेऽप्युपरायणाः ।

* * * *

भगवन् देवदेवेश नमो नारायणाय ते ।
रक्षकस्त्वं हि विश्वस्य शेषी चासि श्रियः पो ॥

* * * *

भवन्तं शरणं प्राप्ता भवसन्तपहारिणम् * * *
इत्थं नानाक्षिधैः स्तोत्रैः सुतः स पुरुषोत्तमः ।
उवाच मुनिशार्दूलानुरुभिर्वाक्यविस्तरैः ॥

End:

चरमचरमशेषं धत्पुरा वीक्ष्य निन्ये
परमपिं पदं तत्पावनैरक्षिपात्मैः ।
यदुशिखरिनियनुस्तेन नित्याचिताद्वि
र्हिणकुलमुमृक्षो हन्त तस्यैव शीक्षा ॥
मुनिवरगिरमेनामित्यमाकर्ष्य केचि
द्वयिषत यदुशैले वीतरागा निवासं ।
कतिचन सहस्राद्यं धाम सम्प्राप्य विष्णो
रक्षपतसहवासं शेषशेषासनाद्यैः ॥

Colophon:— इति श्रीनारदीयपुराणे ज्ञानकाण्डे श्रीमद्यादव-
गिरिमाहात्म्ये भगवत्सन्दर्शनं नाम द्वादशोऽध्यायः ॥

Contents.

- 1.
- 2.
- 3.
4. भगवदागमन्.
5. सुचरितोपाख्यानम्.

6. भगवदंशः.
 7. हरिरातोपाख्यानम्.
 8. चतुर्वेदमोक्षणम्.
 9. शाण्डिल्यपराशरसंवादः.
 10. विष्णुचित्तोपाख्यनम्.
 11. वासिष्ठपत्रमोक्षणम्.
 12. भगवत्सन्दर्शनिम्.
-

506. गोवर्धनगिरिमाहात्म्यम् ॥

Beginning :

श्रीबहुलाश्व उवाच ॥

कथं दधार भगवान् गिरि गोवर्धने वरम् ।
उच्छिलीन्व्रं यथा बालो हस्तेनैकेन ऊलया ॥
परिपूर्णतमस्यास्य श्रीकृष्णस्यामलात्मनः ।
वैनचरितं दिव्यमद्दुतं मुनिसत्तम् ॥

श्रीनारद उवाच ॥

वार्षिक्यं हि करं राजे यथा शको तथा ।
बीँलि ददुः प्राञ्छन्ते गोपास्तवें कृषीवलाः ॥

* * * *

End :

यशृणोति गिरिराजयशस्यं गोपराजनवकेलिरहस्यन् ।
देवराज इव सोऽव शमेति नन्दराज इव शान्तिमुत्र ॥

Colophon :— इनि श्रीमद्भगवार्यसंहितायां श्रीगिरिराजखण्डे
बहलाश्वंवादे श्रीगिरिराजप्रभावप्रसाववर्णनो(ने) सिद्धमोक्षात्मको
नामैकादशोऽव्यायः ॥

TITLES OF THE 11 CHAPTERS.

1. श्रीगिरिराजप्रजाविवर्णनम्.
2. श्रीगिरिराज महत्सववर्णनम्.
3. गोवर्धनोद्घारणम्.
4. कृष्णाभिपेक्षवर्णनम्.
5. गोपविवादः.
6. हस्तिपरीक्षणम्.
7. गिरिराजनार्थवर्णनम्.
8. गिरिराजविभूतिवर्णनम्.
9. गिरिराजोत्पत्तिवर्णनम्.
10. गिरिराजमाहात्म्यवर्णनम्.
11. गिरिराजप्रभावप्रस्ताववर्णनम्.

51. वल्लभाचार्यचरित्रम्.

Beginning :

न त्वा श्रीविडलगृहं गोपीनाथांशसभवत् ।

तत्पितुश्चरितं दिव्यं वर्णयामि यथाश्रुतम्॥

अथ भगवान् पुण्डरीकदललोचनः पक्षासहायो ब्रजसीमन्तिनी-
कुचकुड्हमाङ्गिनवस्थलो वनमालाविरजिनो नवजलदश्यामो नन्दराज-
स्त्वनित्यलीलादर्शनार्हपुष्टिमार्गयजीवान् स्त्रेवामार्गप्रवेशनेन प्रेमभक्ति-
रसनिमग्नचित्तान् पुनर्भुरलिकाश्रयणेन स्त्रसमीपमानेनुं कलावप्युद्युक्तो
मदनगोपालरूपस्त्रपूजापरायणस्य स्त्रेनैव भक्तिमार्गे भाविकार्यर्थं प्रवे-
शितस्य पूर्वनपोयुक्तस्यान्धदेशीयस्य द्वाक्षणस्य लक्ष्मणभट्टस्य गृहे स्त्रय-
मेव श्रीवल्लभाचार्यात्मनावतनार ॥ * * *



End :

श्रीष्ठिष्ठ इनाथः स्वपुत्राणां सप्तानां श्रीगिरिधरमोविन्दरायरशुपति
यदुपनिप्रभूतीनां श्रीनाथेन सह नवनीतप्रियाद्यष्टस्त्रूपमपि दत्तवान् ।
मूरदासप्रभूतयस्तर्वेऽपि विष्टलनाथशिष्या एव ब्रजवासिनां स्वसंप्रदाय-
भक्तानां दृष्ट्या ब्रजनाथस्य विष्टलनाथस्यै(स्ये)षदेदस्याभावान्नित्यदा
नारदस्तुतो मुरलीधर एव नारदेन सह स्तंलीलातत्वं ममावबोधयन्
विष्टलनाथात्मना विराजत इति सर्वं समश्वसम् ॥

पुष्टिमार्गियभक्तानां दासदासोऽस्मै नित्यदा ।

विष्टलेशप्रसादेन सेवामार्गरनस्तथा ॥

गोपीजनमनःकान्तो नित्यदा भासतां ददि ।

प्रेमानन्दरसादीनामास्पदं नन्दनन्दनः ॥

श्रीकृष्णश्शरणं मम ॥

जयतां विष्टलाधीशो वल्लभाचार्यनन्दनः ।

पद्मपत्रेक्षणः श्रीमान् कस्तुरीनिलकाङ्क्षिनः ॥

मङ्गलं विष्टलेशाय पुण्डरीकप्रियाय च ।

वनमालाधरायास्तु विष्णवे सर्वजिष्णवे ॥

श्रीहरिर्जियते ॥

52. चरकसंहिता. (Incomplete.)

Beginning :

अथातो दीर्घजीविनीयमध्यायं व्याख्यास्यामः इति हस्माह भगवाना-
त्रेयः ॥ दीर्घजीवितमन्विच्छन् भरद्वाजउपागमन् ।

इन्द्रसुग्रतपो दुध्वा शरण्यमरेश्वरम् ।

ब्रह्मणा हि यथा प्रोक्तमायुर्वेदं प्रजापतिः ॥

जग्राह निस्तिलेनादावश्विनी तं पुनस्ततः ।

अश्विभ्यां भगवानिन्द्रः प्रतिपेदे ह केवलम् ॥

ऋतेनोक्तो भरदाजः तस्माच्छक्तुपागमन् ।
 विश्वूता यदा रोगः प्रादुर्भूताशशीरिणाम् ॥
 तरोपवासाध्यथनब्रह्मचर्यव्रतायुगाम् ।
 तदा भूतेष्वनुकोशं पुरस्कृत्य महर्घयः ॥
 समेनाः पुण्यकर्मणः पार्वे हिमवतः शुभे ।

* * * *

इति चरके प्रथमोऽध्यायः ॥

अथातोऽपामार्गं तुलीयमव्यायं व्याख्यास्यामः ॥

* * * *

इति चरके द्वितीयोऽध्यायः ॥

अथात आरग्वदी अध्यायं व्याख्या स्यामः ॥

* * * *

इति चरके तृतीयोऽध्यायः ॥

अथातः षट्टुरेचनरात्रिपीयमव्यायं व्याख्यास्यातः ॥

* * * *

मन्दानांव्यवहाराय चुद्धानां चुद्धिष्ठद्ये ।

पञ्चाशत्को हस्यं वर्गः कशायाणामुदाहनः ॥

सयोगं च प्रयोगं च यो भेदवेद स भिषग्वरः ।

इत्याह भगवानात्रेयः ॥

इति चरके चतुर्थोऽध्यायः ॥

अथातो मात्राशनीयमव्यायं व्याख्या स्यातः ॥

* * * *

End :

स्ववनि संसो स्त्रेहः तथा ल्वरितस्तेविः ॥

लक्षणीपहिनास्त्रेहः स्त्रेह मन्त्यचिन्नवरं ॥

—

53. सद्वैद्यजीवनम् .

Beginning :

प्रकृतिसुभगगात्रं प्रीतिपात्रं रमायाः
 दिशतु किमपि धाम श्यामलं मङ्गलं नः ।
 अरुणकमललीलां यस्य पादौ दधाते
 प्रणतहरजटाली गाङ्गलिङ्गत्तरङ्गे ॥
 रत्नं वामदशादशां सुखकरं श्रीसप्तशृङ्गास्पदम्
 स्पष्टाष्टादशबाहु तद्रगवतो भर्गस्य भाग्यं भजे ।
 यद्रक्तेन मया घटस्तनतटीमध्ये समुत्पाद्यते
 पद्मानां शतमङ्गनाधरसुधां सपर्धाविधानोद्दतः ॥
 दिवाकरप्रसादेन रोगारोग्यसमीहया ।
 समासेन तयोः कुर्मः काव्यं सद्वैद्यजीवनम् ॥
 तथापि क्रियते ग्रन्थः सन्ति यद्यपि दुर्जनाः ।
 न हि दस्युभयाछोके दैन्यं वर्तते ॥
 येषां न चेतो ललनामु लग्रं
 मंग्रं न साहित्यसुधासमुद्रे ।
 ज्ञास्यन्ति किं ते तु महाप्रयासा
 नन्धा यथा वारवधूविलासम् ॥

* * * *

End :

आयुर्वेदविचारकारिसमये धन्वन्तरिः केवलम्
 सीमागानविदां दिवाकरसुधाम्भोधिक्षपानायकः ।
 उत्तंसः कविताकृतां मतिमतां भूभूत्सभाभूपणम्
 कालोक्तचाहृत वैद्यजीवनमिदं लोकम्बराजः कविः ॥

सुरतरुरिव दाता पुष्पधन्वेव रम्यः
 सुरगुरुरिव वेत्ता साधूनामग्रगण्यः ।
 गदगणमपहर्तुं ग्रन्थमेकं व्यथत्
 स्थगितकविसमाजो लोललोलम्बराजः ॥

Colophon :— इति श्रीलोलम्बराजविरचिते सद्वैद्यजीवने पञ्चम-
 उष्णातः ॥

54. प्रश्नोत्तररत्नमाला.

Beginning :

श्रीमान् दन्तिमुखो देवः श्रेयांसि विदधातु वः ।
 यत्प्रसादेन निर्विन्द्रं सिध्यन्ति कृतिनां क्रियाः ॥
 एकाभ्रनाथो यत्तातः सायणामात्यचोदितः ।
 समग्रहीत्सुबोधार्थमायुर्वेदसुधानिधिम् ॥
 सरस्वतीभूषणं तपायुर्वेदाविष्पारगम् ।
 वन्दे कामेशनाथार्थं गुरुं काश्यपगोत्रजम् ॥
 अत्रिगोत्राविधचन्द्रस्य स्तादुसूक्षिसुधामुचः ।
 तुण्डीरमण्डलाकान्तमस्किकारण्यजन्मनः ॥
 सुविस्तीर्णायुराप्नायसारसङ्घहकारिणः ।
 अवधानसरस्वत्याः पुत्रेण ब्रह्मवेदिना ॥
 तस्य कामेशनाथस्य शैवागममहानिधेः ।
 दौहित्रेण च शिष्येण वेददीक्षामृतात्मना ॥
 मतिमन्थाद्रिविभुना संग्रहे सम्प्रदायिना ।
 प्रश्नोत्तरादिमा रत्नमाला सङ्घथिताभवत् ॥

गम्भीरनिजगर्भस्य सूत्रवृत्तिः प्रकाशिता ।
 धार्यतां महितारोग्यददयेन भिषक्तमैः ॥
 मतिमन्थात् प्रमथितसर्वायुर्वेदसिन्धुसारमयी ।
 श्रीवेङ्कटाद्रिविभुना प्रश्नोत्तररत्नमालिका ग्रथिता ॥
 दोषश्रेदिह यद्यपि भिषजामङ्गीकरणं सगुणतां भजते ।
 यत्तेषामनुभावाद्विषमपि जीवानुत्तमेति ॥

* * * *

End :

दानशीलदयासत्यब्रह्मचर्यकृतज्ञता : ।
 रसायनानि मैत्रीं च पुण्यायुर्वृद्धिकर्मणः ॥
 भिषजां साधुवृत्तानां भद्रमागमनालसाम् ।
 अभ्यस्तकर्मणं भद्रं भद्राभिभाषणाम् ॥
 इति श्रीशैलनाथविरचिता प्रश्नोत्तररत्नमाला संपूर्णा ॥

51a. नृत्तालकपूर्तनम् (आन्ध्राटीकासाहितम्.)

Beginning :

स्वयमेव जपने

आङ्गिकं भुवनं यस्य वाचिकं सर्ववाचयं ।
 आहार्यं चन्द्रतारादि तनुमस्तात्विकं शिवम् ॥
 शिवप्रसादे संप्राप्ते निस्सीमज्ञानचक्षुपा ।
 तन्यते शार्ङ्गदेवेन नृत्तालकपूर्तनम् ॥

* * * *

सदाशिवशिशो ब्रह्मा भरतः कश्यपो मुनिः ।
 मतङ्गो याष्ठिको दुर्गा शक्तिशार्दूलकोहलौ ॥
 विशाखको दन्तिलश्र कम्बलोऽश्वतरस्तथा ।
 वायुविश्वावसूरभार्जुनौ नारदनुभुरू ॥

आङ्गनेयो मातृगुप्तो रावणो नन्दिकेश्वरः ।
 श्वतिर्गणो देवराजः क्षेत्रपालश्च लोहलः ॥
 रुद्रसेनोऽनन्यचोलो भोजभूवङ्गभस्तथा ।
 वेदव्यासश्च सोमश्च जग(य)देवमहीपतिः ॥
 प्रभाकरो भारतीयो लोछटोङ्गठशङ्करः ।
 भट्टोऽभिनवगुप्तश्च श्रीमत्कीर्तिघरः पुरः ॥
 अन्ये च बहवः पूर्वे ये सङ्गीतविशारदाः ।
 अगाधबुद्धिधाराणां तेषां मतपयोनिधिम् ॥
 निर्मथ्य शार्ङ्गदेवस्तु सारधारमिदं व्यधात् ।
 भूमिरूपं चतुष्कोणं पीतवर्णसमन्वितम् ॥
 लकारबीजसंयुक्तं ब्रह्मा तस्याधिदेवता ।
 चराचरधरा देवी सर्वधारस्वरूपिणी ॥
 पश्चाशत्कोटिविस्तीर्णं योजनस्त्ववनेःक्रमः ।
 आधारशक्तेरूपरि कूर्मघष्ठे प्रतिष्ठितम् ॥
 अनन्तपीठमारुढे भूमिदेवि नमोऽस्तु ते ।
 विष्णुशक्तिमहाभूमिं शङ्कवर्णमहीतले ॥
 अनेकरब्लसंभूमिश्रीभूमिं संश्रयाम्यहम् ।

*

*

*

*

End :

एकेन जगणेनैव मठतालः प्रकीर्तिः ॥
 अभङ्गास्थोति वा स्यातां रसझैः पूर्वसूरिभिः ॥
 ताले च शत्पुटे झेयं गुरुद्वन्द्वं लघुलुतम् ॥
 व्यञ्जनं लघुसंयुक्तं रूपके परिकीर्तिः ॥

EXTRACTS
FROM
TAMIL MANUSCRIPTS.

1. தொல்காப்பியம்—2. இளம்பூரணருகோ.

சொல்லதிகாரம்.

1.—கிளவியாக்கம்.

Beginning :

உயர்தினையென்மனூர் மக்கட்சுட்டே
யஃறினையென்மனூரவரவரிறவே
யாயிரதினையி விசைக்குமன்சொல்லே.

என்பது சூத்திரம்.

இவ்வதிகாரஞ் சொல்லிலக்கண முணர்த்தினமை காரணத்தாற் சோல்லதீகாரம் என்னும் பெயர்த்து. சோல்லேன்பது - எழுத்தொடு புனர்ந்து பொருளுறிவுறுக்குமோசை. அதிகாரமென்பது-முறைமை.

மற்றச் சொல் வெளிந்ததுவகையா னுணர்த்தினுடேனுவெளின், —எட்டு வெகைப்பட்ட விலக்கணத்தா னுணர்த்தினுடேன்க. அவையாவன, இரண்டுதினைவகுத்து, அத்தினைக்கண ஐந்துபால்வகுத்து, எழுவகை வழுவகுத்து, எட்டுவேற்றுமைவகுத்து, ஆரூட்டுவகுத்து, மூன்றிடம் வகுத்து, மூன்றுகாலம் வகுத்து, இரண்டிடத்தானுராய்தல்.

இரண்டு தினையென்பன—உயர்தினையி மஃறினையும். ஐந்துபாலேன்பன—இருவ னென்றுத்தி பலர் ஒன்று பல. எழுவகை வழுவேன்பன—தினைவழு, பால்வழு, இடவழு, காலவழு, செப்புவழு, வினுவழு, மரபுவழு எனவிவை. எட்டுவேற்றுமையாவன—பெயர், ஜி, ஓடி, கு, இன், அது, கன், விளி எனவிவை. அறுவகையோட்டாவன—வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினையின்றொகை, பண்பின்றொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை எனவிவை. பூன்றுகாலமேன்பன—இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் எனவிவை. இரண்டிடமாவன—வழுக்கிடம், செய்யுளிடம் எனவிவை.

இனி இவ்வதிகாரத்து முதற்கலேனுத்து என்னபெயர்த்தோவெனி ன்,—கிளவிகள் பொருண்மேலாமாறுணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்து.

*

*

*

*

2.—வேற்றுமையியல்.

வேற்றுமைதாமே யேழூன்மொழிப.

என்பது சூத்திரம்.

இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின், வேற்றுமையெனப்பட்ட சில பொருளுணர்த்தினமையின் வேற்றுமையோத்து என்னும் பெயர்த்து.

மேலோத்தினுள் நால்வகைப்பட்ட சொற்களையும் பொருள்கள் மேலாமாறு கூறிப்போந்தார் அவற்றுள்ள முதலது பெயர்ச்சொவதன் திலக்கணமுணர்த்திய வெடுத்துக்கொண்டார். இது மேலோத்தினு டியைபெங்களுணர்த்தினுறைவெனின், பயனிலைசெப்பலு முருபேற் றதுங் காவத்தோன்றுமையும் பெயரதிலக்கணமென ஏனர்த்தினு னென்பது.

மற்றித்தலைச்சூத்திரமென்னுதவிற்கேறுவெனின், தன்னுலுணர்த்தப்படும் பொருளையினைத்தென்று வகையறத்து னுதவிற்று.

வேற்றுமையென்று சொல்லப்படுவன் வெழுவகைய, எ-று.

இலவேற்றுமைகள் பொருள்களை வேற்றுமைசெய்யுமாறுவற்றவற்றுச் சிறப்புச்சூத்திரத்தான்றி.

* * *

3.—வேற்றுமை மயங்கியல்.

கருமமல்லாச் சார்டென்கிளா விக்

குரிமையுமிரித்தேக்கண் னென்று வேற்றுமை.

என்பது சூத்திரம்.

இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின், வேற்றுமை தம்மின் மயங்கினமை யுணர்த்தினமையின் வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்து.

இத்தலைச்சூத்திரமென்னுதவிற்கேறுவெனின், இரண்டாவதனே டேமாவது மயங்குமாறுணர்த்து.

இரண்டாவது கருமச்சார்புங் கருமமல்லாச்சார்பு மென விருப்பா ருஞ்செடத்து.

‘தூணாச்சார்ந்தான்’ என்பது கருமச்சார்பாவது, அதனையுறச்சாரு, மாதலால். இனி, ‘அரசனாச்சார்ந்தான்’ என்பது கருமமல்லாச்சார்பு.

அக்கருமமல்லாச்சிப்பொருண்மைக்கண் ஏழாவது வருத்துறிமை யுடைத்தென்பது.

உ.ம.—‘அரசனாச்சார்ந்தான்’ என்பதி, ‘அரசர்க்கார்ந்தான், என்பது மாசு வென்பது.

* * *

4.—விளிமரபு.

விளியெனப்படுப கொள்ளும்பெயரோடு
தெளியத்தோன்று மியற்றகயவென்ப.
என்பது சூத்திரம்.

இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின், விளிவேற்றுமையதிலக் கணமுணர்த்தினமையின் விளிமரபு என்னும்பெயர்த்து.

இனி இத்தலைச்சுத்திரமென்னுதவிற்குரேவெனின், விளிவேற்றுமையதிலக் கணமுணர்த்தினமையின் விளிமரபு என்னும்பெயர்த்து.

விளியென்பதோ ம் பொருளோடு யாப்புறத்தோன்றுந் தன் மையவென்றவாறு

‘தன்மை’ என்றான் [என்றதனுன்] விளியெயரோடுகொள்ளுமென்பதுஉங், கொள்ளுங்காலேத்துமென்பதுஉம், பெயரோடுகொள்ளுமென்பதுஉஞ், சொல்லப்பட்டதாம்.

‘தெளியத்தோன்றும்’ என்றதல், [என்றது] விளியைவேற்றுமையன்றென்பாருமூளர் அது மறுக்கு, வேற்றுமையேயென்றற்கென்பது. ‘எனப்படுபே’ என்று பன்மைகூறினார் ஈறுதிரிதல், ஈற்றயலீடல், பிறிதுவந்தடைதல், இயல்பாதல் என நான்குபகுதியாகவானென்பது.

* * * *

5.—பேயர்ச்சோல்லியல்.

எல்லாச்சொல்லும் பொருள்குறித்தனவே.
என்பது சூத்திரம்.

இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின், பெயர்ச்சொல்லுணர்த்துகின்றாதலா விதற்குப் பேயரியல் என்னும் பெயர்த்தாயிற்று.

பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லு யிடைச்சொல்லு முரிச்சொல்லுமாகிய வெல்லாச்சொல்லும் பொருள்குறியாது நில்லாவென்றவாறு.

* * * *

6.—வினையியல்.

வினையெனப்படுவது வேற்றுமைகொள்ளாது
நினையுங்காலைக் காலமொடுதோன்றும்.

என்...னின்,—நிறுத்தமுறையானே வினைச்சொல்லாமாறுணர்த்திய வெடுத்தக்கொண்டார் அதனால் இவ்வோத்து வினையியல் என்னும் பெயர்த்தாயிற்று.

விளையல்ரு சொல்லப்படுவது வேற்றுக்கமோடு பொருந்தாத
ஷராயிம் காலத்தோடு புலப்படுமென்றவாறு.

என்னுடே வேற்றுக்கமையென்றது உருப்ப.

உ.ம.—உண்டான், கரியன் என வேற்றுக்கமைகொள்ளாது காலமொடு
தோன்றியவாறு கண்டுகொள்க.

* * *

7.—இடையீடியல்.

இடையீடாப்படிப் பெயரொடும்விளையொடு
நடைபெற்றியலுந் தமக்கியல்பில்வீ.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்ன பெயர்த்தோவெனின், இடைச்சோல்லியல்
என்னும் பெயர்த்து.

இச்சூத்திரம் இடைச்சொற்றுக்கல்லாம் பொதுவாயதோ ரிலக்கன
முணர்த்து.

‘அதுமன்’ என்பது பெயரொடு நடைபெற்றது. ‘தமக்கியல்பில்
வே’ என்றதனுன் இடைச்சொற்கள் பகவின்றியே நீண்றிசைப்பன
வழுள வென்றவாறு.

உ.ம.—உண்டான் என்னுந்தோடக்கத்தன.

* * *

8.—உரிமீயல்.

உரிச்சொற்களுக்கு விரிக்கு பகலை
யிசையினுங்கு நட்பினும் பண்வினுந் தோன்றிப்
பெயரினும்விளையினு மெய்தமொறி
யொருசொற்பலபொருட் குரிக்கமதோன்றினும்
பலசொல்லொருபொருட் குரிக்கமதோன்றினும்
பயிலாதவற்றைப் பயின்றலவசார்த்தித்
தத்தமரபிற் சேன்றுதிலைமருங்கி
ஞச்சொல்லாயினும் பொருள்வேறுகின்ததல்.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்ன பெயர்த்தோவெனின், உரிச்சொற்றுக்கல்லாம்
பொதுவாகியதோரிலக்கனமுணர்த்து.

உரிச்சொற்றுக்கோன்றுமிடத்து இகையுங் குறிப்பும் பண்பும் பற்றிப்
பெயர்க்கண்ணுழும் விளைக்கண்ணுஞ்சென்று பொருள்களை விளக்குமெ
ன்றவாறு.

மெய்யென்பது - பொருள். தடுமாறுதலென்பது - பெயர்ப்பற்றியும்
விளைப்பற்றியும் வரும்வரவிளைநோக்கி.

* * *

9.—எச்சவியல்.

இயற்சொற்றிரிசொற் றிகைசுச்சொல்வடசொல்லன் மணைத்தேசெப்பு ளீட்டச்சொல்லே.

இவ்வோத் தென்ன பெயர்த்தோவனின், எல்லாவோத் தினுள்ளு மொன்சியபொருள்களை யுணர்த்தினாலுமயின் எச்சவியல் என்னும்பெயர்க்கு.

ஓர்சி, இத்தலைச்சூத்திரமென்னுதலிற்குரைவனின், இத்துணைப்பட்டசொல்லினும் செய்யட்செயப்பெறுமென்பதுணர்த்து.

இயற்சொல்லுந் திரிசொல்லுந் திகைசுச்சொல்லும் வடசொல்லும் மெனக் நான்குஞ் செய்யட்செய்தத்துரிய சொல்லாததுஷ்டயவன்ற வாறு.

இயற்சோல்லென்பது—தமிழ்வழங்குநாட்டு விகாரமின்றித் தமிழியற்கையிலக்கணப்பாடு செவ்வழுடையசொல். அவை முன்னருணர்த்துப் பீரிசோல்லென்பன—செய்யுளின்படநோக்கி யுல்வியற்சொற்களை யல்வாய்ப்பாடுதிரித்து, வேறுவாய்பாட்டவாகுஞ் செய்யஞ்சைய சொல். என்கௌன்: “செரிச்சொல்லின்முட்டுறவுஞ்சிச் செய்யட்குப்புலவர்செய்தகொண்டன்றே” புறகுத்திரம். அவைதாம் வழக்கினுளின்மைகாரண மமைதலென்பதாகவி யைவையு முன்னருணர்த்துப் பீரிசைச்சோல்லென்பன—செந்தமிழ்நாட்டையடையும்புடையுங்கிடந்த திகைநாட்டார்வழங்குஞ்சொல். அவையு முன்னருணர்த்துப் பீரிசோல்லென்பன—ஆரியச்சொற்போலுஞ்சொல். அவைமுன்னர் விரித்துகாப்ப.

பெயர் வினை யிடை யுரி யெனப்பட்ட நான்குசொல்லுமே யியற்சொற் றிரிசொற் றிகைசுச்சொல் வடசொல்வனப்பட்டன, பிறவில்லை. திரிசொற் செய்யட்சேயுரிய, ஒழிந்தழுன் மூம் வழக்கிற்குரியவாசிச் செய்யட்கும் புதுமென்றவாறு.

End:

செய்யுண்மருக்கினும் வழக்கியன்மருங்கினு
மெய்ப்பறக்கிளர்த் திளவியெல்லாம்
பல்வேறுசெய்தியி னா னெறிபிழையாது
சொல்வனாந்தறியப் பிரித்தனர்காட்டல்.

என...னின்—இவ்வதிகாரத்துளொடுத்தோத்தே யிலேசேயன்றி இவ்வாற்றுன் முடியாது நின்றவற்றுக்கெல்லாம் புறநடையுணர்த்து.

வேற்றுமையெட்டுத் தினையிரண்டுபாலைந்து
மாற்றுதற்கொத்த வழுவேழுமாரூட்டு
மேற்றமுக்கால மிருமன்றேர்ஸிடத்து
மாற்றவருவதான் சொல்.

சொல்லத்திகாரமும் உண்மைப்பொருளும் உதாரணமும் முடிந்தன.

3. வீரசோழிய மூலபூம் உரையும்.

பாயிரம்.

Beginning:

மிக்கவன்போதியன் மேதக்கிருந்தவன் மெய்த்தவத்தாற்
கிருங்கவன் யார்க்குந் தடராவொன்னுதவன் தூயனொன்னத்
தக்கவன்பாதந் தலையிடித்துன்னு தமிழுலோக்கப்
புக்கவன்பைம் பொழித் போன்பற்றிமனிபுத்த மித்திரனே.

இயங்குணத்தவ லோகத்தின்பக்க லக்தீயன்கேட்
கேட்டும்புவரிக் கியம்ரியதண்டிப்பிச்சுக்கரைக்க
ஸ்திருமனையோ வைக்கருஞ்சென்ற நீள்விசும்பி
வீயும்பறக்கு மிதற்கென்கொலோசொல்லுமேர்திழையே.

நாமேவேழுத்துச் சோல் நற்போநுள் மாபிபலங்காரமேஸ்தும்
பாமேவுபஞ்ச வத்திகாரமாம் பரப்பைச் சுருக்கித்
தேமேவியதொங்கற் தேர்வீரசோழன் நிருப்பெயாற்
பூமேலுரைப்பன் வடநூண்மரபும் புகன்றுகொண்டே.

பாயிரம் முற்றும்.

சுதலாவது—எழுத்தத்திகாரம்.

சந்திகாரியப்படவம்.

அறிந்தவெழுத்தம் மூன்பன்னிரண்டாகிகளானகம்முன்
பிறந்தபதினெட்டு மெய்நடுவாய்தம் பெயர்த்திக்கடயா
முதிந்தனயம்மூதலவரமுங்க வ ஞா ந ம ன வென்று
செறிந்தனமெல்லினஞ்சு சேப்பாவிநூழன்றும்வல்லினமே *

* “செப்பாதவல்லினஞ்சு சேயினழையே” என்றும் பாடம்.

(இதன் பொழிப்பு) அறியப்பட்ட வெழுத்தமுறைமயின் கண் முடி படையப் பன்னிச்சன் டெமூத்துமாவியெனப்படும். மெய்யெனினும் உடம்பெணி னும் உறுப்பெணி னும் ஒந்தெணி னுமொக்கும். ஒந்தீன்மே வேறிநின்ற ஆகரம் உச்சரிதத்தெபாருட்டெனக்கொள்க. உயிரெழுத் திற்கு மெய்யெழுத்திற்கு நடுநின்றவெழுத் தாய்தமெய்யப்படும். குற் றெழுத்தின்முடினும்தம் வல்லெழுத்துப்பின்பு பெற்றுவரு மாய்தத்தினை யீண்டு நடுவென்று சொல்வப்பட்டது. யகரமுதலாய்க்கிடந்த ஆறுமி டையினம்; அஹவ ய-ர-ல-வ-ழ-ள-ன் என்ப. ஏ-ஞ-ன-ந-ம-ன என் னுமாறெழுத்து மெல்லினமெனப்படும். ஒழிந்த க-ச-ட-த-ப-ற வென்னுமாறும் வல்லினமெனப்படுமென்றவாறு.

* * *

இரண்டாவது.—சோல்லதிகாரம்.

வேற்றுமைப்படலம்.

எட்டாமெழுவாய் முதற்பெயர்வேற்றுமையாறளவாக்
கட்டார்கருத்தாமுதற் காரகமலைகட்டலோப்பி
வொட்டார்கருத்தா கருமங் கரணமொண்டோளியொடுஞ்
சிட்டாரவநியொடாதாரமென்றநிதேமொழியே.

(இதன் பொழிப்பு) எழுவாய் வேற்றுமைமுதலாகக் காரகபத வேற்றுமையெட்டள்; அஹவதாம் எந்தாயாய்வேற்றுமையும், இரண்டாம் வேற்றுமையும், முங்கும் வேற்றுமையும், நான்காம் வேற்றுமையும், ஐந்தாம் வேற்றுமையும், ஆறும் வேற்றுமையும், ஏழாம் வேற்றுமையும், வினிமே வேற்றுமையுமெனக்கொள்க. காரகபதமாவன—கருத்தாகாரகமுக், கருமகாரகமுக், கரணக்காரகமுக், கோளிக்காரகமுக், ஆதாரக்காரகமுக், அவதிக்காரகமுக் என அவற்றுட்காரகபதமாறும், ஏ-று.

* * *

முச்சுவது.—போகுளதிகாரம்.

பொருட்படலம்.

ஆற்றுமகமே புறமேயகப்புறமன்றிவென்றி
போத்தும்புறப் புறமென்றாம் பொருளனப்பானளவு
யேற்றுமிரவியாமென்றும் வழங்குமினவையன்றியே
சாற்றும்புறவருமென்னிறந்தங்கென்பர்தாற்குழவே.

(இதன் பொழிப்பு) பொருளாவது அகப்பொருளாம், அகப்புறப்பொருளாம், புறப்பொருளாம், புறப்புறப்பொருளாம் எனதான்குவகைப்படும். அளப்பாறும், அளவையும், அளக்கப்படும் பொருளாம் என மூன்று

வகைப்படும் எனக்கொள்க. மந்திரம் பலவேற்பாட்டானும் வருப்பாரு முள்ளெனக்கொள்க. ‘இரவியமாவது’ அளக்கப்படும்பொரு சௌகை கொள்க.

* * *

நாள்காவது —யாப்பதிகாம்.

யாப்புப்படலம்.

குறிலும் நெடி லூம் விட வரினேரசைகும் தெழுத்தப் பெரின் முன்பிலையே நினையசையாம்பிழையுப்பில்லை, இன் பொற் முறினும்சையிரண்டொன்ற முற்கீர்முவசையோன்று இன் ஸிமினுமிடைச்சீர் நினையிறித்திரையவியம்பே.

(இதன் பொழிப்பு) குற்றெழுத்துத்தனியேவரினும் நெட்டெடுத்து த்தன்யேவரிலும் நேரசையாம். இவற்றின்மூன் பொருகும் தெழுத்து ப்பெற்றுக் குறிலிரண்டினைந்து வரினும் நெடி வினைந்து வரினும் நினையசையாம். ஆவற்றின்பின் பொற்றுப்பெற்றுக் குற்றெழுத்தொற்றுத் துவரினும் நெட்டெடுத்தொற்றுத்துவரினும் நேரசையாம். குறிலி இன்யையாற்றுத்துவரினும் குறிலிநெடி (இனைந்து) ஒற்றுத்துவரினும் நினையசையாம். எனவே, நேரசைதான்கும் நினையசைநான்குமா யின். ஆவல பிரண்டல்சையான்றிலெடாமுதும் (நேரசையே நின்று சிரான்பொடுதும்) முதற்கீரன்புள்ளவாம். முன்றுசையோன்றி ஆவற் றின்றுதி நேரசையாய்வரின் இடைச்சீரன்பனவாம். இன்னும்வற் றின்றியசைவரிற் கடைச்சீரன்பனவாம், எ.று.

* * *

ஐந்தாவது—அலவிகாம்.

அலக்காரப்படலம்.

End :

என்ன ஒன்று சிலீட். மாலோசன்ச மதைசமா, இநன்கு தாண்டுங்குமாரதை யொடு காந்தியதாரம்டுவன் மீன்மெபொருட்டெளி வின்பம் பத்தாவியெதும் விதர்ப்பன் வேண்டுங்கயுடன் விபரீதமாகக்குள்ளங்கின்முயே.

(இதன் பொழிப்பு) சிலீட்டமும், ஆலோசமும், சமநையும், சமாஷியும், சகுமாரதயும், காந்தியும், உதாரதையும், புலனும், பொருட்டெளி வும், இன்பரும் எஃக விவைபத்து முயிரென்று விதர்ப்பக்கலிகள் வேண்டுவர்; இவையிற்றை மாருகயேவண்டுவர் கவுட்ரென்னும் புலவர், எ.று.

* * *

வீரசோழியம் முற்றிற்கு.

5. இலக்கணவிளாக்கம்—மூலமும் உரையும்.

Beginning :

பாயி ரம்.

இந்திரதிருவி விஷயந்தாங்கியைந்த
வந்தமில்லிருமுது குரவலா
கைந்தரொடுபழிச்சுது மதிதலம் பெறவே. (1)

கவலைமற்றெவனே ஒவ்வையொன்றுடையைமிற்
பெண்டென்றாரு பாகளைப்பொட்டு
மண்ணல்யானே யருள்வழிச்செவினே. (2)

அருந்திறன்முருக னஞ்செஞ்சீறடி
பொருந்தியவன்பொடு போற்றுதூந்
திருந்தியவிருந்தமிற் தெருஞ்சுத்தொருட்டே. (3)

தயளாத்தாமஹாத் தாதார்கோவி
வவளைப்போற்றுது மருந்தமிழ்குறிக்கே. (4)

சந்தனப்பொதியத் தடவைச் செந்தமிழ்ப்
பா(மாசாரியன்) பதங்கள்
சிரமேந்தொள்ளுதந் திகழ்தரத்தொருட்டே. (5)

மன்னுதேங்கயிலை வைத்தியாதன்
பொன்னாடுக் கமலப்போதினேச்
சென்னிமிற்சேர்த்துது மதிசிறந்திடவே. (6)

திருவிளங்கிய மாநகரத்திற் குருவிளங்கியவாயின்மாடங்கள் போலும், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையமஜையான்போலவும், தலையமைந்தயானைக்கு விளையமைந்தபாகங்போலவும், அளப்பரியவாகாயத் திற்கு விளக்கமாகிய இங்களுக்காப்பிறும்போலவும், நாற்கின்றியமையாச்சிறப்பிற்குலானுப்,—கொழுச்சென்றவழித் தன்னுசியினிதுசெல்துமாறுபோலப், பருப்பொருட்டாகிய பாயிரங்கேட்டாற்கு நன்பொருட்டாகிய நூவினிது விளங்குமென்பவாகலானும்,—அதுகேளாக்காற்குன்றமுட்டிய குரிடுப்போலவுங், குறிச்சிபுக்கமான்போலவும் மாணக்கணிடர்ப்புமொகலானும்,—“ஆயிரமுகத்தா னகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே” என்பவாகலானும்,—எந்தாலுமாயினுமந்தூற்குப்பாயிரமுக்காத்துலைக்கவென்பது மரடு. அப்பாயிரம், பொதுவஞ்சிறப்புமென விருவகைத்து. “பாயிரம் பொதுச்சிறப்பெணவிருப்பாற்றே” என்பவாகவின். “கவோஞ்றன்மை” முதலியன் தன்னுலுகாக்கப்படுவாற்கே புரியவன்றி, எல்லா நான்முகத்து முராக்கப்படுத் வின் அவற்றை யுணர்த்தும் பாயிரம் போதுவெனவும்;—“ஆக்கியே

ஷபெயா” முதலின தன்னுலோக்கப்படும் நூட்கேயுரியவாய் அவ் வொரு நூன்முகத்தாக்கப்படுதலின் அவற்றையணர்ந்தும்பாயிரஞ் சிறப்பேசுவுமாயிற்றென்க. அவற்றுள் போதுப்பாயிரம், ஏவோன்றன் மையு, மீதலியற்கையுங், கொள்டீவான் றன்மையுங், கோன்னமரபுமெ னநான்குவகைத்து : “ எவோன்றன்மை யீதலியற்கை, கொள்வோன்ற ன்மைகொட்டங்மரபென, வீரிரண் டெண்ப பொதுவின்ரூகையே ” என் பவாகவின். “ நூலே நுவல்வோ னுவலுந்திரனே, கொள்வோன் கோ டற்குற்றுமைந்து, மெஸ்லா நூற்கு யில்லைபொதுப்பாயிரம் ” என்பதோ ருசுத்திரம்பற்றி யைந்தென்பாருமூளர். அஃதிலுக்கணமன்று; அவய வமாக்கியாயிரத்துள் அவயவியாகிய நூல் அடங்காமையின். “ ‘நாவி னியல்பே நுவலினேரிரு, பாயிரந்தோற்றி ’ என்பவாகவா னும், ‘நூன் முகம் ’ முதலிய குறிகளானும் அஃது அதற்கு அவயவமாதலறிக.

* * * *

அவருள்குப்பாயிருசேமிதாரி தன்மானுக்கராகிய தன்புதல்வர் சுதாசிவநாவலர் எனவுணர்க. வாலாறு :—“ கடல்விளம்புத்த கண்ண கன்னாலுத, தடக்குமல்லவிருட்டந்தனைத்தையும்விளக்கும், பல்குதிர்ப்ப ருதியிற் பரம்பரனருளா, துள்ளகத்திருள்கடிந் துறுபை ” ருளெனவற்றை யும், பாறப்படத்தொருத்த பதினெண்மொழியுரு, மேற்கடல் சித்தகடல் வேங்கடங்குமரி, யாகியவெல்லையு எருத்தமிட்ட் ப்பெனலுத, தெழுத்துமு தன் மூன்றையும் யாவருந்தெரிப்பத, தொகைவகைவிரியிற் பகருகவெ ன்னு, வேதியர்திவகன் விரவலர்கோளரி, மாதையரதிபன் வரகுணமே ரு, கல்விக்கெல்லை கருணைக்காரம், பெருமாணமெய்தவுப் பேப்ரன த்தோன்றிய, திருமாலுலகஞ் செவ்விதிந்புரங்கு, மேதகுபுஷ்ட் திரு வேங்கடநாத, நேதினாக அவகைமீதுர, முன்னேர்நூவின் முடிபு நோக்கிச், சொல்லும்பொருளு மொல்வனாதழீஇப், பல்சவலக்கரும்பி னாருவட்டேய்ப்ப, இலக்கணவிளக்கமென் ரூருபெயர்நிறீஇப், புல ப்புத் தீயலுறப் பொருள்விரித்துஞாத்தனன், பவத்தொகையகற் றுந்துவத்தின் வரம்பானேன், பன்மீன்புப்பட்ட பான்மதிபோல, வண்மீக்காதமைதவன் வரத்தா, ஸ்தஞாந்துவந் தருளசெல்வன், வலம்புரியோ ருமுத்தன், நலம்புரிவயித்தியநாததேசிகனே.”

* * * *

எழுத்துக்காரம்.

எழுத்தியல்.

மீவைமகளொருபான் மணந்துலகனித்த
தலைவனைவணக்கிச் சாற்றுவனெழுதுதே.

ஏன்று சுத்திரம்.

இல்வதிகார மெழுத்துணர்த்தினமையா ஜெழுத்ததிகாரமென்னும் பெயர்த்து. ஏழுற்றதயுணர்த்தியவதிகாரமென விரிக்க. ஏழுத்தென்று அதனிலக்கணத்தை. அதிகாரமென்றது-முறைமை. இவ்வதிகாரத்துள் ஐவகையோத்தினுடெழுத்திலக்கணமூணர்த்துகின்றூர் அற்றுள் இம்முதலேத்து மொழியாக்கமும், மொழிகடம்பொடுமூருபொலும்புணர்வழித்தோன்றுஞ்செய்கையும்போலன்றித் தனித்து மொழிப்படுத்துமெழுத்தின்கட்சிடப்பணவாகக் கூறுமென்பெயர்முதலியபத்திலக்கணமுமூணர்த்தின்றுக்காலான் எழுத்தியவென்னும்பெயர்த்து. இதனுள் வித்தலைச்சூத்திரம் கூறத்தொடங்கியபொருள் இனிதமுடியும்பொருட்டு வணக்கமும் அதனுன்முடிபெய்தும் பொருளுமூணர்த்துவதாகிய சிறப்புப்பாயிரங்கூறுகின்றது.

(இ-ள்.) மலையரசன் மகளாகிய வுமாகேஹியைத் தனதொருக்கறின்கண்ணேனகலந்து உலகத்தைப்படைத்த விறைவளைத்தொழுதயான் கூறுவதெழுத்திலக்கிணைத்தையென்றவாறு.

'மலை' என்பது மங்கலமொழியாகவின் முதற்கண் மங்கலங்களுதன்மரபென்று, மலையென்றும், இந்துவிளின்றுதிலவுதல்வேண்டிமலை மகளொருபான் மணந்தென்றும், மலரோன் செயலுமிவன் செயலெனபாருவகளித்தவென்றும், யாவாக்கு முயர்ந்தோனென்டார் தலைவென்றும், "மன மொழிமெய்களின் வணங்குதுமகிழ்ந்தே" என்பவாகவின் மனத்தாற்றணிவுதோன்ற நினைத்தலும் மொழியாற்பணியுதோன்ற வாய்த்தலும் தலையாற்றுணிவுதோன்றவிறைஞ்சலு மடங்கப்பொதுப்பட வணங்கியென்றும், ஆவ்வாறு வணங்கியோனுவ் யாத்தம்முடிபெய்தவிற் சாற்றுவதென்றும், ஆகுபெயரா ஜெழுத்திலக்கணத்தையெழுத்தென்றுக்கிறூர், மகளையென்னுமிரண்டனுருபு விகாரத்தாற்றெற்க்கது, சூத்திரமுஞ் செய்யுளாகவின். (1)

* * * * *

எழுத்ததிகாரம் முற்றும்.

சொல்லதிகாரம்.

பேயீயல்.

உமையவளாடுகவந் தலகுபுரந்தருளு
மினமயவனடிபணிந் தறைதுவன்சொல்லே.

என்பது சூத்திரம்

இல்வதிகார மேற்பாயிரத்துள் "எழுத்துமுதன்மூன்றைப்படும்" என்திறங்கமுறையாலோ, எழுத்துணர்த்திக் கொல்லுணர்த்துகின்றாகவிற்கொல்லத்திகாரமென்னும்பெயர்த்து; சொல்லையுணர்ச்திய வதிகாரமென விரிக்க. சொல்லவெந்றது அதனிலக்கணம். அதிகாரமென்றது-முறைமை. சோல்லவாது ஒரே சூத்தானு மீரேஷுத்தானுமிரண்டிற

ந்திசைக்கும் பலவெழுத்தானுமாக்கப்பட்டிப் பொருளையுந்தன்னையும் மொருவதறுணர்தற்குக் கருவியாமோசையாகவின் மேவத்காரத்தோடியைபுடைத்தாயிற்று. இவ்வத்திகாரத்து லோவகையோத்தினாற் சொல்லிலக்கணமுணர்த்துகின்றார்; அவற்று ஸிம்முதலோத்துப் பெயர்ச்சொற்கள் தியல்புணர்த்திற்குலாற்பெயரியலென்னும் பெயர்த்து. சிறுபாண்மை யேனையிலக்கணங்களையுமாணர்த்திற்மேனும் பெயரியலென்றது பன்மைபற்றியவழக்கு; தலைமைபற்றியவழக்கெனினுமைமையும். இதனுள்ளித்தலைச்சூத்திரங்கூறுத்தொடங்கியபொருள் இனிது முடியும்பொருட்டு வணக்கமுதனுன்முடிபெய்தும் பொருளு முனாத்துவதாகிய சிறப்புப்பாயிரங்கூறுகின்றது.

(இ-ன்.) உமாதேவியாபொருந்தி யுலகத்தைக்காத்து நிலைபெறச் செய்யுமிறைவனது தாலோவணங்கி யான்சொல்லுவன் சொல்லிலக்கணத்தை யென்றவாறு.

மாயோன்செயலு மிவன்செயலென்பாருவகுபுரந்தருள்ளுமென்று ம், ஆகுபெயராற் சொல்லிலக்கணத்தைச் சொல்லென்றும்கூறினார். எலையவற்றிற்கும் ஏற்குமாறு ‘மலீமகளாரபால்’ என்னுஞ்சூத்திரத்திற்குலாத்தாங்குப் பொருள்விரித்துரைத்துக்கொள்க. (1)

* * * * *

சொல்லித்திகாரம் முற்றும்.

பொருளத்திகாரம்.

அகத்திணையியல்.

உமையுருவருமாதித் துலகினைப்பொழிக்கு
மிமையவனடிபணிந் தியம்புவன் பொருளே.

என்பது சூத்திரம்.

மேற்பாயிரத்துள் “எழுத்துமுதன் மூன்றையும்” என நிறுத்த முறையானே எழுத்துஞ் சொல்லுமுணர்த்திப் பொருளுணர்த்துகின்றாகவின் இவ்வத்திகாரம் பொருளத்திகாரமென்னும் பெயர்த்து. பொருளையுணர்த்திய வத்திகாரமெனவிரிக்க. பொருளென்றது அதனிலக்கணம். அதிகாரமென்பது முறைமை. போந்தாவது மேலுணர்த்திப்போந்த சொத்தெருட்டர்க்குறியாக வனரப்படுவதாகவின் மேவத்திகாரத்தோடியைபுடைத்தாயிற்று. இவ்வத்திகாரத்து லோவகையோத்தினாற் பொருளிலக்கணமுணர்த்துகின்றார் அவற்று ஸிம்முதலோத்தகத்திணையியல்புணர்த்திற்குலாங்கத்திணையியலென்னும் பெயர்த்து.

அதுமென்பதுள்ளாம், திணையென்பது ஒழுக்கம், இயலென்றதுஇலக்கணம் எனவே அகத்திணையியலென்றது உள்ளத்தின்கண்ணே நிகழுமின்பமாகிய வொழுக்கத்திலக்கணமென்றவாருயிற்கொடுமென்பது. இதனுளித்தலைச் சூத்திரங்கூறுத்தொடங்கிய பொருள் இல்லத்துரூடியும்பொ

ரூட்டு வணக்கமு மதனுன் முடிபெய்தும் பொருளுமுணர்த்துவதாகிய சிறப்புப்பாயிரங்கூறுகின்றது.

(இன்) உமாதேவியினது . திருவருணவுத் தனது திருவநவின்கண் ணேயடக்கி யுலகத்தினைப்பிளையாற்றும் இறைவனது தானோவணங்கி யான்சொல்லுவன் பொருளிலக்கணத்தை யென்றவாறு.

ஈண்டு உலகமென்றது-உலகினையும் உலகிலூள்ள சிவாத்மாக்களையும் . ஆகுபெயராற் பொருளென்றது இவக்கணத்தையுணர்த்துகின்றது. ஏனையவற்றிற்கு மேற்குமாறு “மலைமகளாருபால்” என்னும் சூத்திரத்திற்குரைத்தாங்குப் பொருள்விரித்துரைத்தக்கொள்க.

End:

போக்கறுமரவிற் பொருளெனப்படுவது
நோக்கரும்சீடு நிவந்திசெல்லாமையி
நாம்பொருளின்ப மாகுமதுவே
யகனும்புறநு மென்றூயிருபாற்றும்
வகைப்படவந்த வணிகநந்தழிடுச்
செய்யுளிடவயிற் புல்வியநெறித்தே.

இது மேற்கூறுவதென்றபொருளாவது விரித்துக்கூறு மூலகநடையானும் வேதநடையானும் பித்துணைப்பகுதிப் படிமென்றும், அதுவே தொகுத்துக்கூறுத்தமிட்தநடையா விரித்துணைப்பகுதிப்பட்டிப்பாருகியினுமிலினங்குமியல்பிற்றெனவுங்கறுகின்றது.

(இன்.) குற்றமற்ற வியல்விளையுடைய பொருளென்று சிறப்பித்துச்சொல்லப்படுவது மனத்தானேகுத்துக்கட்டாத வீடு துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவத்து திலக்கணவகையாற் கூறுத்தகெட்டாமையினதனைவிடுத்து. விரித்துக்கூறு மூலகநடையானும் வேதநடையானும் மறநூம்பொருளுமின்படுமென மூன்றுவகைப்படும். அங்கனம் விரித்துக்கூறப்படும்பொருளேதொகுத்துக்கூறுந் தமிழ்நடையான் அகப்பொருளும் புறப்பொருளுமென விரண்டுவகைத்தாய்க் குணமுமலங்காரமுமெனக் கூறப்படவந்த வணியானுள்தாகிய சிறப்பிளைப்பொருந்திச் செய்யுளிடத்தேசார்ந்து விளங்குமியல்பினை யுடைத்தாமென்றவாறு. அறமாவது - மனுமுதலிய நால்களின் விதித்தனசெய்தலும் விலக்கியாவொழிதலுமாம். அது ஒழுக்கம், வழக்கு, தண்டமென மூன்றுவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது-அந்தணர்முதலியவருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவற்றிற்கோடிய வறங்களின் வழுவாதொழுகுதல். வழக்காவது - ஒருபொருளைத் தணித்தணியே யென்றதனத்திற்கிருப்பாரதுகாரணமாகத் தம்முண்மாறுபட்டப்பொருண் மேற்செல்வது. அஞ்சடன்கோடன் முதலிய பதினேட்டுப்பதாதீத்தக்தாம் தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வடக்குநெறியினும் வழிகுன்னாக்கெற்றி நிறுத்துக்கூறுத்தப்பாருடோப்ப நாடியதற்குத்தக்கவாறுத்தல்

6. அகப்பொருள்விளக்கம் மூலமும் உரையும்.

சிறப்புப்பாயிரம்.

Beginning :

தூமவிநாவன் மாமலைச்சென்னி
 யீண்டியவிமையோர் வேண்டவிற்போந்து
 குடங்கையின்விந்த நெடுங்கிரிமிசைசீர்த்
 தலைகடலடக்கி மலயத்திருந்த
 விருந்தவன்றன்பா வியற்றமிழுணர்ந்த
 புலவர்பன்னிருவருட்டலைவனுகிய
 தொல்காப்பியனரு ளொல்காப்பெரும்பொரு
 ளகப்பொருளிலக்கண மகப்படத்தழிஇ
 யிகப்பருஞ்சான் ரேஷ ரிலக்கியநோக்கித்
 தொகுந்தமுகைத்தீலிச் சூத்திரம்வகுத்தாங்
 ககப்போருள்விளக்கமேன் றதற்கோருநாமம்
 புலப்படுத்திருளறப் போருள்விரித்தேழதினன்
 மாந்தருந்தேவரும் வார்த்தமுக்குடைக்கி
 யேந்தெழழிலரிமா னேந்துபொன்னைணமிசை
 மதிருள்றுகவிப்ப ஏதயமால்வரைக்
 * கதிரோளிருந்தெனக் காண்டகவிருந்து
 தத்துவம்பகர்ந்தோன் சரணம்பொருந்திய
 வுத்தமன்புளிப்புதி யுமியவந்தானேலு
 ழத்தமிடிராசான் மைந்தனித்தலத்
 திருப்பெருங்கலைக்கு மொருபெருங்குரிசில்
 பாற்கடம் பல்புகட்பரப்பிய
 நாற்கவிராச நம்பியேன்பவனே.

என்பது பாயிரம்.

எந்தாலும்பொயிலுமாக்கே நாலுமாக்கப்ப
 பெம். பாயிரம், (என்றும்), (முகவையென்றும்), அணிந்துமாயென்
 றும், புறவையென்றும், தந்துமாயென்று மொருபெருட்கிளவி. அப்
 பாயிரம் பொதுவுஞ்சிறப்புமென விராவகைய. அவற்றுள், போதுப்
 பாயிரம் என்பது எல்லா நான்முகத்துவின்றியமையாதது. என்னை:
 “ஈலோன்றன்மையிதலியந்தை, கொள்வோன்றன்மை கோடன்மர

* “கதிரோள்நிருந்தென” என்றும் பாடம்.

பென, வீரரண்டாகும் பொது யின ட்ரைக்கடே” என்பவாகவின். சீருப்புப்பாயிற் என்பது - எல்லா நூன் முகத்து மின்றியமையாதது; அது பலவகை. அவற்று: சிலவருமாறு:—“பன் ஸ்யதூர்பெயர் பகர்ந் தோர்பெயர் காரணமுந், துன் னுபயனளவுஞ் சொல்லினுன்—முன் ஜீச், சிறப்பாமவற்றுட் சிலவேற் னாலும், பெறப்படுமாமுன் ஜீப் பெயர்.”

இவையெல்லாம் பாயிரத்தின் ரூத்திரங்கினது பொருளுங்காக்கவே விளங்கும்.

ஸ்ரீசௌநந்த வாமனோவார்த்தி
வடமலைச் சென்னி
மீண்டி க்கடவுளர் உவண்டவிற்போந்து
குடங்கையினலைகடவுடக்கியீண்டிய
தென்மலையிருந்த விருந்தவரையற்றமிட்
கெழிலையவகப்பொரு டழிலிநோக்க
வழிகொடுத்துநிற்கு வகுத்துப்புலப்படுத்தாங்
கிகப்பிலகப்போருள்விளக்கம் பகர்ந்தேழுதினள்
செந்தமிட்டாட்டு ஒமந்தன்ருசிசில்
பாந்கடற் பல்புகர்ப்பாப்பிய
நாற்கவிராச நம்பியேன்பவனே.

ஸ்ரீசௌநந்த * * * நம்பியென்பவனே, என்பது—இந்திர னானிழுமிக்கப்பட்ட தெய்வத்தாமலாயிசுக் கணமுந்தருளிய வருகப் ரமன் சீர்பாதங்களொவாடுத்தி வடமலையின்களிலிருந்து வானேஞ்வேண் டவுர் தெற்கிண்கண்போந்து கடன்முழுதுங் குடங்கையினாடக்கிப் பொதியமலையின்களிலிருந்தவன் செய்த இயற்றமிலைப் பொருந்திய பெரும்பொருளின்கண் னுண்டாகிய அகப்பொருடமுவதைலைநோக்கி யலகத்தாரரியும்வகை வழுக்கொடுத்து. முறையினிறுத்தக் கிளவீகளைய டைவுபடவகுத்துப் புலப்படவிகப்பில் அகப்போருள்விளக்கமேஸ்னும் போர்கோடுத்து இந்தால் பகர்ந்தேழுதினள், செந்தமிட்டாட்டகத் து ஒமந்தனுகியகுரிசில் பாந்கடற்போவப் பலவகைப்பட்ட புகழுவினாக்கிய நாற்கவிராச னெனுஞ்சீரப்புப்பேயரையுடைய நம்பியேன்னும் யந்பேயரையுடையேன், எ-று.

* * * * *

நாற்கவியாவன—ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்பன வாம். ‘பாந்கடற்பல்புகற்பரபவி’ என்புழியவமந்தொக்கது. ‘நம்பி’ என்னுமியற்பெயர் ‘எழுதினன்’ என் னுமுற்றுவினைப்பயனிலைகொண்டது. ஆக்கியோன்பேயர் - நம்பியென்பது. வழி - தொல்காப்பியத் தின் வழி; அதன் வழியதாயினுந் தொல்காப்பிய முதலூலன்மையி னிது சார்புநாலாம். எல்லையுமதஞ்சேயடங்கும். நாம்பேர் - அகப் போருள்விளக்கமென்பது. யாப்பு - தொகுத்தியாத்தவென்பது. நுத

வியபொருஷ் - அகப்பெரிருளைன்பது. கேட்போர் - கற்றுவல்லோர். பயன் - வீடுபேறு. காலம் - தலசேகரபாண்டியன்காலம். களன் - அழிவோரவைக்களம். காரணம் - கிளி விக்ளோயடைவுபடக்கோத்தவை ன்பது.

இவையெல்லாம் பாயிரத்தினிலக்கணமெனக்கொள்க.

சிறப்புப்பாயிரம் மூற்றும்.

1 - வது.—அகத்தினையியல்.

மலர்தலையுலகத்துப் புலவோராய்ந்த
வருந்தமிழுகப்பொருள் கைக்கிணையைந்தினை
பெருந்தினையெனவேழு பெற்றித்தாகும்.

என்பது சூத்திரமென்னுதவிற்குவெனின், மேற்பாயிரத்திலக்கணமுணர்த்திப்போந்தாம்; இனி நாவிலக்கணமுடைக்கின்றும். அஃபுகாக்குங்கால் நாறுதவிய துரைத்தலும், நாறு எதிகாரதுதவிய துரைத்தலும், அதிகாரத்து னோத்துதுதவிய துரைத்தலும், அவ்வோத்தினுட்சூத்திரநுதவியதுரைத்தலும், ஏன் நான்குவகையானுரைத்தல்வேண்டும்.

* * * * *

2 - வது.—களாவியல்.

உளீமலிகாதற் கள் வெனப்படுவை
தொருநான்குவேதத் திருநாள்குமன்றதுளை
யாழோர்க்கட்டத் தியல்பினதென்ப.

என்...னின்—இவ்வோத்தென்னபெயர்த்தோவெனின், களவுணர்த்தவிற்களயியவன்னும் பேயர்த்து. இவ்வோத்தினு ஸித்தலைச்சுத்திரம்என்னுதவிற்குவெனின், களவுகற்பென்னுங்கைகோளிரண்டினுள்ளுங்களவென்னுங்கைகோளதிலக்கணமுணர் - ற் ரு.

உளமலிதற்குக் காரணமாகிய வகுப்பினையுடைய களவுகன்று சொவ்வுப்புவது நான்காகிய வேதத்துட்சொல்லப்பட்ட எட்டாகிய மணத்துட் காந்தருவமனத்தோடொத்த இயல்பினையுடைத்தென்று சொல்லுவர் எ - று.

“இன்பமும் பொருளுமற்றுமென்றாங், கன்பொடு புணர்ந்த வைந்தினைமருங்கிற், காமக்கூட்டங்காலுணக்காலை, மறையோர்தேஏத்துமன்றவெட்டி, னுறையமை நல்லியாழ்க்குதினைமையோரியல்பே” என்றாராகவின். வேதநாள்காவன - திருக்குமுதலாயின. மன்றவெட்டாவன - பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசரம், இராக்கதம், பைசாசம் எனவிலை.

* * * * *

3 - வது.—வாயியல்.

அஃதாவது - எவ்விதத்தாலும் வரைந்தொழுகுவது; அஃதிருவ கைப்படும். என்னை:

வரைவெனப்படுவ துரவோன்கிழுத்தியைக்
குரவர்முதலோர் கொடுப்புவங்கொடாமையுங்
கரணமொடுபுணரக் கடியயர்ந்துகொள்ளேல்.

அவைதாம், இருவகையாகி நான்குவகைப்படும். என்னை: “வாய்திலூயே யறத்தொடுகிலையென், நூலாயிரண்டும் வாயிற்குரிய, வின வித்தொகையெனக் கிணந்தனர்ப்புவர்” இது தொகை. “வரைவு முயலவுணர்த்தல் வரைவெதிர்வணர்த்தல், வரைவறிந்து மகிழ்தல் பரவல்கண்டுவத்த லென், செருநூல்வகைத்தே வரைவுமவிதல்.” இது வகை. “வாயியன்மலிதலுமறத்தொடு நிற்றலு, முரையுடன் போக குனு.....

* * * * *

4 - வது.—கற்பியல்.

பொறப்பமைசிறப்பிற் கற்பெனப்படுவது
மகிழ்வுமூடலு மூடலுணர்ததலும்
பிரிவும்பிறவும் மருவியதாகும்.

இவ்வோதுதென்னபெயர்த்தோவெனின், கற்பிலக்கணமுணர்த்தலாம் கற்பியலென்றும் பெயர்தது.

பொலிவமைந்த கிறப்பினையுடைய கற்பென்று சொல்லப்படுவது உள்ளமகிழ்ச்சியுமூடலு மூடலுணர்ததலும் பிரிவும்பிறவும் பொருந்தி யதாகும், எ - று.—பிறவுமென்றதனும் பிரிந்துழிவரும் விகற்பமெல்லாஞ்களன்பட்டும்.

* * * * *

5 - வது.—ஒழிபியல்.

ஒழிபெனப்படுவ தகப்பாட்டுறப்பும்
வழுவுமமைதியுந் தழுவியதாகும்.

இவ்வோதுதொழியலென்னுமபெயர்தது. ஒழிபென்றுசொல்லப்படுவது கப்பாட்டுக்குரியவுறப்பும், அகப்பாட்டி வங்கணத்தைத்தப்பியுணமந்தினையும் பொருந்தியதாமென்றவாறு.

* * * * *

End :

குறியவல்ல ஓஹுபிரதோன்றிலுங்
குறியவற்கீடு கூட்டிக்குறிக்கொளக்
குறியுணர்த்தல் குணத்தோர்க்கியல்பே.

இதன்பொருள். வேறேதோன்றினவாயிலும் தன்றை இதனுளை உத்தோகப்பட்ட பொருள்களைக் கூட்டி யுண்மைப்படச் சொல்லிப் பிரச்குணர்த்ததல் குணமுடையோர்க்கியல்பாம், எ - று.

ஞாயியல் முற்றும்.

அகப்பொருள்களினாக்கம் மூலமும் உணாயும் முற்றுப்பெற்றது.

7. யாப்பருங்கலக்காரிகை மூலமும் உணாயும்.

1 - வது.— உறுப்பியல்.

Beginning :

எண்ணியவெண்ணியவெய்துப
கண்ணுத்தப்புலைமாவல்லாபயந்த
ஏவள்யாணியின் கழுப்பவிதீவாற்றே.
நற்குஞ்சரக்கன்று நண்ணித்தலைகுானங்
நற்குஞ்சரக்கன்றுகான்.

கந்தமடிவிளக்கமலர்ப்பின்டிக் கண்ணுர்திதுதி
மூந்தமடிகளிழையெத்தி யெமுந்ததசைர்
பந்தமடிதொடைபாவின்க்கருவன்பல்வவத்தின்
சந்தமடிய வடியானமருட்டியதாத்துழவே.

என்பது காரிகை. நூலுகாக்கும் பொழுது நூற்பெருங்காரணமூ
மாக்கியோன் பெயரு மளவும் பயனுமெடுத்துஙரக்கற்பாற்று. இந்து
வென்ன படையர்த்தீர வெளின், பாளித்தீயமென்னும் பாகதவிலக்
காலமும் பிங்கலமென்னும் சீஞ்சோபிசித்தியும் பேரவேவ காரிகையாப்
விற்கும், துண்டாங்கிய மென்னுங் கந்தாடாங்கச்சர்த்தமேபோல மகாதே
ஞ்னிலையை யுடைத்தாயவையடக்கமுடைத்தாய், மயேகுவரர்யாப்பே
போல வுகாரணமெடுத்தீரதி, இதைத்தமிட்சேயியுடையைக்கோவை
யேப்போவை மருமதையகத் தட்டோத்தின்வருக்கக்கோவையே
போவை முருபாவலங்காரத்துக்கு நீதகக்கலோகமேபோவவும் முத
ங்கினப்புனர்த்திய விலக்கியத்தாய், வேதத்திற்கு நிருத்தமும் வியாக
ரணத்துக்குக் காரிகையும் அவிந்யயர்யாப்பிடித்து நாலடிநாற்பதும்போவ
வே யாப்பருங்கலமென்னும் யாப்பிற் கங்கா யலங்காரமுடைத்தா
யக் செம்யப்பட்டமையால் யாப்பருங்கலக்காரிகையென்னும் பெயர்
த்து. இந்துவும் யாதுகாரணமாகச் செம்யப்பட்டதோவெளின், பண்
டையோருநாத்த தண்டமிழ்யாப்பிற் கொண்டிலாத குறியினேநாகக்
குறிக்கோளுநுதல் காரணமாகவும், தொல்லைப்பற்றுவதற்குவிபொரு
ஞாயிற் : தல்லங்கையான நகுவிப்பது காரணயாகவுஞ் செம்யப்ப

ட்டது. இந்தால் யாராக் செய்யப்பட்டதோவனின், ஜீயமேன்னும் பாரிதுமிபவிவத்தைக் காரிகையாக்கித் தமிழ்ப்பட்டீத் வருந்தவத்துப் பெருந்தன்மை அழகாகவரேன்னுமாசிரியர் செய்யப்பட்டது.

* * * * *

தெனார்கமத்தொங்கன்மீனவன்கேட்பத்தெண்ணீரருவிக்
நானார்மலயத்தருந்தவன் சொன்னான்னித்தமிழ்நால்
யானுநடாத்துகின்டிற்றனன் ரெணக்கீநஞ்சத்ருமா
வானுவறி வினவர்கட்கென் னாங்கொலன்னுதரவே.

இக்காரிகை நூலினது பெருந்தன்மையு மாசாரியரது பெருந்தன்
மையுத் தனதுள்ளகுறையு முனர்த்தியமுகத்தா னவையடக்க முன
சுத்தானுதவித்து. (2)

சருக்கமில்கேள்வித் துகூர்புவவர்முன் யான்மொழிந்த
பருப்பொருடானும் விழுப்பொருளாம் பணிமாவிமயப்
பொருப்பகஞ்சேர்ந்த பொல்லாக கருங்காக்கையும் பொன்னிநமா
யிருக்குமென்றிவ்வாறுஹாக்குமன் ஒருவில்விருநிலமே.

இக்காரிகை புலவரது சிறப்புணர்த்திய முகந்தா னவையடக்கமுன
சுத்தானுதவித்து. (3)

* * * * *

2 - வது—செயியுலியல்.

வெண்பாவகவல் கவிப்பாவளவுதவஞ்சியன்னு
மொண்பாவத்துரள் சிந்தென்றுலாப்ப வொவிமுறையே
கிண்பாமலிசெப்பல் சீர்சாலகவல் சென்றேங்குதுள்ள
ஏண்பாவமைந்த நலமிகுதூங்கனறுதாலே.

* * * * *

தென்றவிடடயுந் திருதுதல்வேர்வரும் பன்முறையென்
சென்றியபாவும்பலயானையுமென்பவொன்போதமைந்
பொன்றிகழாதி புறநிலைகைக்கிணைவாயுறைவாழுத்
தென்றிவற்றிந்குஞ் செவியறிவிற்குமிலக்கியமே.

இங்கொச் சூத்திரக்காரியகமின்வழியே மருட்பா நான்கிற்குஞ் கா
ட்டிய விலக்கியங்களை முதனினைத்துக்கொள்க.

“வேதமாய்மென்மகனும் வேந்தன்மட்மகனு
நீதியாற்சேர்ந்த நிச்சந்தநெடுங்குளம்போ
வாதிசால்பாவு மரசர்வியன்பாஅ
மோதியவாரேந மருட்பாகா யோங்கிறதே.”

“ பண்ணுந்திறமும் போற்பாடு மினாமுயாய்
வண்ண வைக்கற்பவகையினுல் - பண்ணினா
மிறம் விளரிக்கில்லது போற்செப்பலகவ
விலைசமருட்டு மில்லையினம்.”

இலவயிற்றை விரித் துரைத் துக்கொள்க.

3-வது.—ஒழிபியல்.

செருந்தளையுன் சிதையித்சிறிய இடவளபோ
டாருமறிவ ரலகுபெருமையைகாரந்தவே
வோருங்குறிவிய வொற்றளபாட்விட ஞேரவகாம்
வாரும்வடமுந் திகழுமுகின் முலை வாணுதவே.

* * * * *

End :

வெள்ளூயிற்றுப்பேட்டவாய் குமவிக்குமான்குழா
மெள்ளியிரிவனபோன் தெவ்வழியும் - வள்ளற்கு
மாவார்கடல்போன் மணமபரந்தவாட்டானை
மேவாருண்மேஹார் மெவிந்து.

திதனுட் பாட்டிடைத்தலைவளை நாயோடுவமித்துச் சொன்னமை
யால் ஆனந்தவுலமையென்னும் அலங்காரக்குற்றமாயிற்று : என்கை :
“இறப்பவயரினு மிறப்பவிழியினு மறத்தகைவழிய வானந்தவுலமை ”
என்றாரகவின். பிறவுமன்ன.

இனியெல்லாக்குற்றமுந் தீர்ந்த செய்யுள்வருமாறு :—“ தாமரை
புரையுங் காமர்சேவுடி, பலழுக்கணன்மேனித்திக்குழாளிக், ஒன்றியேய்
க்கு மூடுக்கைக்குன்றி, ஜெஞ்சுபக வெறிந்த வஞ்செடர்நெடுவேற், சேவ
லக்கொடி யோன்காப்ப, வேமலவகவெய்னினுனுவுகே ” எனவரும்.

ஒழிபியலோத்து முற்றும்.

உறுப்பியல்காரிகை, 20 ; செய்யுளியல்காரிகை, 15 ; ஒழிபியல்காரிகை, 9 ; ஆகவியல் 3-க்குக் காரிகை 44.


யாப்பருங்கலக்காரிகை முற்றும்.

யാപ്പബന്ധകലക്കാരിക്കയുണ്ടായില്ല

വിജാപ്പിക്കിയമേർക്കോൾ (ഇലക്ട്രിക്ക്.)

1. അകരമുള്ളവെളുത്ത്	... തിരുക്കുറൾ.
2. അംഗങ്ങൻവികസ്മപിന്ന്	... നാലുടിയാർ.
3. അമിസ്റ്റിനുമാന്ത്രവിനിത്തേ	... തിരുക്കുറൾ.
4. അരിതായവരബെന്നുമ്പി	... കവിത്തഭാഷക.
5. അരുളവല്ലക്കിയാദെന്നിൽ	... തിരുക്കുറൾ.
6. അഡിപ്പാണ്ടപിന്തുമിലാ	... നാൺമണിക്കടിശക.
7. അന്ത്കാരിക്കവെന്നു	... തിരുക്കുറൾ
8. അമിവിനുന്നുതവുതണ്ടോ	... നേരി
9. അഞ്ചീലുമാരവ്	... നേരി
10. ആത്തവല്ലവിൻര്	... നാലുടിയാർ.
11. ആരക്കലിധുകത്തു	... മുതമൊழിക്കാൻഡി.
12. ആവേവുരുവിൻ	... നാലുടിയാർ.
13. ഇടമ്പടത്തെയ്ക്കുന്നുണ്ട്	... നേരി
14. ഇരുംക്കടലുംത്ത്	... പുരമ்.
15. ഇരുതുവേവരഹുഖ്യം	... കുഞാമണി.
16. ഇലാക്കുമ്പന്തിന്ത്ര	... നേരി
17. ഇൻസ്റ്റാറുകൊവൻരുടുകാല്	... നാലുടിയാർ.
18. ഇൻസ്റ്റാമുവേണ്ടിന്	... നാൺമണിക്കടിശക.
19. സന്തുവക്കുമിക്കപം	... തിരുക്കുറൾ.
20. ഉന്തയാർമുണ്ട്	... നേരി
21. ഉണ്ണാഞ്ഞുമുണ്ണിൾ	... നേരി
22. ഉണ്ണാഞ്ഞുഭുണിന്തിരുന്ന	... നാലുടിയാർ.
23. ഉറുവകംബെൽണായമ	... തിരുക്കുറൾ.
24. എല്ലവിനിക്കുമ്	... നേരി
25. എറുമ്പിയിനോയ്ക്ക്	... ഗുരുന്തെഥാക.
26. കടമ്പുട്ടം	... നാൺമണിക്കടിശക.
27. കണ്ണരെകാണ്ടലാർന്ത	... കുഞാമണി.
28. കരുമമുമുള്ളപടാപ്	... നാലുടിയാർ.
29. കണ്ണരുകുണിവാക്	... കിവപ്പതികാരം.
30. കാമർക്കമിംപുജാൾ	... കവിത്തെഥാക.
31. കാപ്പമാണ്ട	... കിംതാമണി.
32. കുമുവിനിതിയാഴിനി	... തിരുക്കുറൾ.
33. കുഞ്ഞന്റക്കുറവണ്ണ	... കീവകുരുന്നാരു.
34. കൊബല്ലാൻപുലാഡി	... തിരുക്കുറൾ.
35. കൊഞ്ഞരൈവേയ്യന്ത്	... കൊഞ്ഞരൈവേയ്യന്തൻ.
36. കോഴിഡയവിന്ത	... പട്ടണപ്പാഡി.
37. കീർഘട്ടബെഫിഞ്ചേ	... പുരമ്.
38. കുടാർത്തെഥാക്കോയ്	... കവിത്തെഥാക.
39. കുകഞ്ഞാമ്പടത്ക്	... ഗുരുന്തെഥാക.
40. കുച്ചമ്പായ്പുകുമ്	... കുഞാമണി.
41. തകക്കാർത്തകവിലർ	... തിരുക്കുറൾ.
42. താമരാപുനായ്ക്ക്	... ഗുരുന്തെഥാക.
43. തിരുതുവല	... വെണ്ണപാമാഡി.
44. തിനാന്തത്താവിക്ക	... കുഞാമണി.
45. തുകാൾബെപരുന്നചെലവുമ്	... നാലുടിയാർ.
46. തേമ്പാഴുത്തിനിയ	... കുഞാമണി.

47. தன்றறிவாரிந்	...	திருக்குறள்.
48. திலத்தினும்பெரிடை	...	குறுந்தொகை.
49. பற்றுபைற்றற்றுன்	...	திருக்குறள்.
50. பாயிருப்பரப்பசும்	...	மார்க்கண்டேயனுர்காஞ்சி.
51. பாலொடுதென்கவந்	...	திருக்குறள்.
52. பொய்மையும்	...	ஸ்ரீ.
53. மங்கலமெனப்	...	ஸ்ரீ
54. மலர்மிகையேசினூன்	...	ஸ்ரீ
55. மகுழயின்றி	...	நான்மனிக்கடினை.
56. மாக்கொடி	...	சூளாமணி.
57. முதுக்குறைந்தளோ	...	ஐங்குறுநாறு.
58. மூவடி வினாவிரண்டு	...	சூளாமணி.
59. யாதானுநாடாமா	...	திருக்துறள்.
60. வளம்படவேண்டாதார்	...	நாடுஷார்.
61. வளர்கொடியன்	...	சூளாமணி.
62. வேறால்வேலி	...	ஸ்ரீ
63. வென்றுனவிழ்சின்	...	ஸ்ரீ
64. வேய்தலைநீடிய	...	ஸ்ரீ
65. வைத்தும்பலவகல்	...	நாலடியார்.



1. ஐங்குறுநாறு	9
2. கவித்தொகை	3
3. குறுந்தொகை	4
4. கொன்றைவேய்ந்தன்	1
5. சிந்தாயணி	1
6. சிலப்பிச்சாரம்	1
7. சூளாமணி	12
8. திருக்குறள்	21
9. நாலடியார்	10
10. நான்மனிக்கடினை	4
11. பட்டினப்பாலை	1
12. புறம்	2
13. மார்க்கண்டேயனுர்காஞ்சி	1
14. முதுமொழிக்காஞ்சி	1
15. உண்பரமாலை	1

விளக்காமேர்கோள் (இலக்கியம்.)

1. அதுவதும்	வ.	8. அணிநிழுலசோகமர்ந்	ஆ.
2. அகவிருஷ்சம்பின்	ஆ.	9. அணிநிழுலசோகின்ற	ஆ.
3. அங்கணமதியமரவின்	வ.	விர்	ஆ.
வார்ப்	ஆ.	10. அந்தரத்துள்ளே	வ.
4. அங்கணவானத்	வ.	11. அம்மபவள்வரிதெடுங்	வ.
5. அடவேலமர்நோக்கி	வ.	கண்	வ.
6. அடையார்ச்சங்	வ.	12. அரியவகாகின்டு	வ.
7. அணிகள் சிறுபொறி	ஆ.	13. அவரே	ஆ.

14. ஆவாப்டோலகன்றதன் வெ. 63. கோங்குதங்குகோதை விரு.
15. அள்ளறபள்ளத்தகன். 64. கொடிகுவணை.
16. அறிந்தர்களையேத்து வெ. 65. கொடிவாலன.
17. அமவர்க்கறுவஸா. 66. கொண்டன்முழங்கினவாஸ்.
18. அன்னயதந்தகாஞ் வெ. 67. கொண்டையைவனந வெ.
19. அன்னையை வெ. 68. கொய்கிளைகாத்துங்.
20. ஆஅவளியவவவன்றன் வெ. 69. கொஞ்சர்ந்தமைந்த ஆ-து.
21. ஆகங்கள்தக விரு. 70. கொஞ்சுகோடீடு வ.
22. ஆரியமன்னர் வெ. 71. கோழியுங்குவின விரு.
23. ஆலத்துமேல வெ.
24. ஆவாபவன்றே விரு.
25. ஆழியிலமுப்பப் வெ.
26. ஆட்கங்கலவஞ்சிலை வரு.
27. ஆட்டமுடங்க வெ.
28. ஆந்திரனைபோலு வெ.
29. ஆரங்குமின்முழுவா ஆ-து.
30. ஆருகோட்டொருமதி.
31. ஆருள் ரந்தன்.
32. ஆலமலர்க்கோதாய் வெ.
33. ஆன்னகைத்துவர்வாய் ஆ.
34. உமணார்சோர்து ஆ.
35. உதுக்காண வெ.
36. உரிமையின்னீன்மை விரு.
37. உவக்குன க.
38. உவகுடன்விளங்கு ஆ.
39. உவகீக வு.
40. உள்ளார்கொல்லோ ஆ.
41. எஃப்கிலங்கிய வெ.
42. என்னிற்பொலிந்த வெ.
43. ஏர்க்கிந்தயவழாதி வெ.
44. ஏடியறங்கொல் வெ.
45. ஏர்மலர்நறங்கோதை வெ.
46. ஒங்குமேயொக்குமே வெ.
47. ஒருமால்வா கது.
48. கடியார்பூங்கோதை வெ.
49. கண்ணக்கருங்களை வெ.
50. கண்ணடன தெனங்க.
51. கபலேவருணாகன் ஆ.
52. கயனாயலைப்பன்ன.
53. கலங்கழாவிக்குறை வு.
54. காதுசேர்க்காற் வெ.
55. கார்ந்தறுநிலங்.
56. காவியங்கருங்கட்.
57. குட்சிலைத்தண்புறவிற்.
58. குந்குவெண்டாளி ஆ.
59. குழிவிலையவன் வெ-து.
60. குறுத்தாட்டிழதம் ஆ.
61. குற்றவைனாவின்மத்தை விரு.
62. கே-லருமாழுங்கிவர்.
63. கோங்குதங்குகோதை விரு.
64. கொடிகுவணை.
65. கொடிவாலன.
66. கொண்டன்முழங்கினவாஸ்.
67. கொண்டையைவனந வெ.
68. கொய்கிளைகாத்துங்.
69. கொஞ்சர்ந்தமைந்த ஆ-து.
70. கொஞ்சுகோடீடு வ.
71. கோழியுங்குவின விரு.
72. சாரிலாங்குப்.
73. சிலைவங்குநீள்புருவம் வெ.
74. சூரங்கிப்பிரக ஆ.
75. சரமயிவனதுறை.
76. சுராயாழுவம்மி வெ.
77. சுற்றுதீர்க்குப்பிடக்கிற அ.
78. சுரவபம்பிய அ.
79. செங்கண் மேதி.
80. செங்வப்பிரார்க்கதக்கண் ஜன் அ.
81. செறிதொடியுவகை.
82. செற்றுக்காலில்து.
83. சொல்வினீரியராசைக-கவி.
84. சோலையார்ந்தசுரத்திகட.
85. தடமண்துதாமாயின் வெ.
86. தண்டையினக்கிளி ஆ.
87. தண்மதியேர்முகத்தாளை.
88. தந்தையிலைச்சுமடன்.
89. தாதுட்டாழுமாய.
90. தாமகாயின்றுதொடித் வெ.
91. தாத்துந்தவுணாவின ராய் விரு.
92. தாளாளரவுநாதார் வ-து.
93. திருமறைதலைஇய ஆ.
94. திறந்துமீயின் வெ.
95. துணியிரும்பெளவம்.
96. துவைக்குந்தளி
97. துளியெடுமயங்கிய ஆ.
98. தெங்கங்காய்போத வெ.
99. தெங்பாண்டிகுட்டம் வெ.
100. தெந்றவிடைபோற்நது.
101. தேரோடத்துகள்செழு மின் அ.
102. தேன்றுட்டங்கரும்பின்.
103. தொன்னவத்தின்புஸம்.
104. தோடாமெல்வணை அ.
105. நடைக்குத்தோடியறி.
106. நன்னஜுவார்க்கிளை.
107. நன்பதென்று வெ-தா.
108. நவங்களர்த்திருமணியும்.
109. நுதிவுதெறப்பத்தும் வெ.

- | | | |
|----------------------------|--------|-----------------------------------|
| 110. நந்கொற்றவரயில் | வெ. | 150. மந்தாநிலம் வந்தலைசப்ப வ. |
| 111. நீண்ணாககொம்பரக். | | 151. மலையிதழ்புலாயு. |
| 112. நிரின்றன்னமயும். | | 152. மலிதேரான |
| 113. நீலமாகடல் | | 153. மன்றவங்கொன்றை |
| 114. நீலுண்டெவிகை. | | 154. மாவழுங்கலின் வ. |
| 115. நெடுவணாச்சாரத். | | 155. மாவாழ்புலிவாழு கட்கலி. |
| 116. பகலே, பல்ழுங்கானத் | ஆ. | 156. மாவும்புள்ளும் ஆ. |
| 117. பனையொடுபோகாது. | | 157. மீன் நேர்ந்தருந்திய. |
| 118. பண்டுமொருகாற். | | 158. முருகவிழுதாய்மா. |
| 119. பருஷத்தக்கை. | | 159. முல்லைமுறுவலித்து |
| 120. பஸுருமையுமோமப்ப. | | 160. முழங்குதிசைக் கெவ-து. |
| 121. பஸ்யாஜீனமன்னர். | | 161. மைசிறந்தனமனிவரை. |
| 122. பஸ்துக்குத்தோற்ற. | | 162. மொய்த்துடன்றவழு வ. |
| 123. பவத்தமுமுக்தங் | வெ. | 163. யானுந்தோழியு. |
| 124. பற்றிப்பவகாலும் | வெ. | 164. யர்க்கெருததத் |
| 125. பன்மாடக்கும்மதுஙா. | | 165. வஞ்சியேயன்றவன் மன் |
| 126. பாசிலமுயாகம் | வெ. | 166. வடியேர்கண்ணீர் வெ. |
| 127. பாதுரக்குமாதுரக் கும் | வெ. | 167. வடிவுடைதெடுமுடி. |
| 128. பார்க்கடன்முகந்த. | | 168. வண்டார்ப்புக்கோயத. |
| 129. பாவாயமங்கொல் | வெ. | 169. வண்டுறைப்புந்தாச் சூ-து. |
| 130. பின்டியினீழும். | | 170. வந்துநீசேள் வெ. |
| 131. புங்காற்புணர்மருதின். | | 171. வள்ளெயித்துப் பெ. |
| 132. புண்டப்பறையறைய. | | 172. வாணை முக்கண. |
| 133. புத்தவேங்கை. | ஆ. | 173. வார்காற்கெங்கழுதீர். |
| 134. புந்தன்சிலைமலர். | | 174. வாளார்ந்தமைந்த வெ-க. |
| 135. புந்தாட்புறவின் | வெ. | 175. வாள்வரிவேங்கை. |
| 136. புந்தாட்புணற்றுமலை. | | 176. வானுறநிமிர்ந்தணை ஆ-தா. |
| 137. புந்தாமாயப்போதலமரா வ. | | 177. வானுர்தொழுவண்டாம ஹா. |
| 138. பொன்மலிக்கி | | 178. விட்குமூரவின் விரு. |
| 139. பொன்னூமார்பிற் | வெ. | 179. விளங்குமணிப். |
| 140. பொன்னினன்ன | ஆ. | 180. விளைத்தின்பலை. |
| 141. போதசாற்தம் | ஆ. | 181. வெண்டிங்கள் வெ. |
| 142. போதலிரிதுறிஞ்சி. | | 182. வெண்மணல் வெ. |
| 143. போந்துபோந்து. | | 183. வெற்கமத்தண்புறவி ன் வெ. |
| 144. மஞ்சக்ஞுஞ்சோலை | வெ. | 184. வெற்யறுகமத் தண்ணீர் வெண்டேற. |
| 145. மடப்பிழையமதவேழும். | | 185. வெதினைவரிந் ஆ. |
| 146. மண்டலம்பண் | க-து. | 186. வையகமெல்லாங். |
| 147. மண்டினிற்தநிவைஞும். | | |
| 148. மனிகினர் நெடுமுடி. | | |
| 149. மதிக்குநீர் | க-கலி. | |

யாப்பிற்து மேற்கோளாக எடுத்த ஆசிரியர்களும் நூல்களும்.

- | | |
|----------------------|--------------------|
| 1. அவிசயனுர். | 6. நத்தத்தனுர். |
| 2. காக்கைபாட்னியாச். | 7. பல்காயனுர். |
| 3. கையனுர். | 8. பாடவனுர். |
| 4. செய்யளியலுடையாச். | 9. மயேச்சாச். |
| 5. தொல்காப்பியனுர். | 10. யாப்பருங்கலம். |

விளக்காமேங்கோள் (இலக்கணம்.)

- | | |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <p>1. அ இ உ எ ஓ இக்குறியிய.</p> <p>2. அ இ உ எ ஓ வென் தும்.</p> <p>3. அ ஃ க்கணமார் தந்.</p> <p>4. அகரமுதல ஒளகாரவிற வாய்.</p> <p>5. அகரமோடாராரம்.</p> <p>6. அகலமென்பதாசுறக்.</p> <p>7. அகவலென்ப.</p> <p>8. அகமுதற்பொருள்.</p> <p>9. அம்மையமுது</p> <p>10. அரு ஃ னாக்துரீரார்.</p> <p>11. அ ளபெடத னியிரண்.</p> <p>12. அளபேடுலுதம்.</p> <p>13. அளவுத்துமுதலா.</p> <p>14. அனையவாக்ய.</p> <p>15. ஆசிரியப்பாவின்.</p> <p>16. இயத்தெரல்லா.</p> <p>17. இயம்சொரூபனை.</p> <p>18. இயற் பெயர்சார்த்தி.</p> <p>19. இயற் பெயர்மருங்கின்.</p> <p>20. இரண்டம் யெதுக்கை.</p> <p>21. இப்பவிழிந்தகம்.</p> <p>22. ஈரண்சகுடியடிர்.</p> <p>23. ஈட்டியிரண்டும்.</p> <p>24. ஈராழுத்தொருமொழி.</p> <p>25. உயிரானபெடையு.</p> <p>26. உயிர்ராறே.</p> <p>27. உயிர்மெய்க்களாவு.</p> <p>28. உயாக்கப் புத்தொருட்.</p> <p>29. உயமைக்குவுமை.</p> <p>30. ஏழு சப்படுசலி.</p> <p>31. ஏழுத்தவல்லகையை.</p> <p>32. ஏழுத்துத்திலைகிறிந்த.</p> <p>33. ஏந்திலைத்துனாளல்.</p> <p>34. ஒத்தலைத்தாய்.</p> <p>35. ஒர்க்கூட்டுணர்ந்த.</p> <p>36. ஒன்றல்லவைபலு.</p> <p>37. ஒன்றியவுக்கித.</p> <p>38. ஒன்றிரண் டொருஷன்.</p> <p>39. ஒதபட்டவுறுப்புவலக.</p> <p>40. ஒகரமுதனகரவிறு.</p> <p>41. கவிதீவைவகையும்.</p> <p>42. கவியை உவண்பா.</p> <p>43. காட்சிமுதலா.</p> <p>44. குருசிர்மிசுசுவரத்.</p> <p>45. குறளடிநான்மையிற்.</p> <p>46. குறவேகுறிவினை.</p> <p>47. குறுமம் ஸ்ரூத்தன்.</p> | <p>48. குழ்ரிகாங்குற்றுகரம்.</p> <p>49. குற்றியலிகர.</p> <p>50. குன்றுகுதிர்பண்புகோழி.</p> <p>51. கூறியத்கூறிதுவுங்.</p> <p>52. கூறியவுறுப்புள.</p> <p>53. குஞ்சனப்பதவயலா.</p> <p>54. கிணமென்மொழிப்பென்.</p> <p>55. கிர்முழு வொன்றத்.</p> <p>56. செய்தீர்தெய்யா.</p> <p>57. செய்யனமொழியாத்.</p> <p>58. குகரமுதலா.</p> <p>59. தந்துயன் னிற்மலிற்.</p> <p>60. தரவுதாழிலாச.</p> <p>61. தாவேதராவ ஜீன.</p> <p>62. தரசிச்சொற்றாடுவல்.</p> <p>63. தனிநிலைமுதலாலை.</p> <p>64. தனிநிலையாற்றிவை.</p> <p>65. தூங்கெற்றுக்கல்.</p> <p>66. தகிந்தமொழியால்.</p> <p>67. கேற்றம் னாலேவ.</p> <p>68. நாற்சிர்கொண்ட.</p> <p>69. நினைஉல்லில்லா</p> <p>70. நெல் வேகுறிவினை.</p> <p>71. நெடிவலுற்றுஞ்சனையாய்.</p> <p>72. தீரிச்சச்சீரதம்.</p> <p>73. தேர்ரூரியாழினை.</p> <p>74. பகுத்தத்தீர்ந்தறவிற்.</p> <p>75. பண்ணல்ல.</p> <p>76. பொழிப்பெருப்புவது.</p> <p>77. மன்றவாணன.</p> <p>78. மாச்சிரமுன்றும்.</p> <p>79. மாத்திலாவலகயால்.</p> <p>80. முதற்சிர்நான்கும்.</p> <p>81. மய்யுடம்புறுப்போற்.</p> <p>82. பொழிமுதல்லட்டகைட.</p> <p>83. மொழியினும்.</p> <p>84. யரவழுவென்தும்.</p> <p>85. யாப்பும்பாட்டுந்.</p> <p>86. வணக்கமதிகாரம்.</p> <p>87. வருக்கெநை வினம்.</p> <p>88. வாலெழுத்தாரே.</p> <p>89. வழிபடுதயவுவணக்கன்.</p> <p>90. விரப்புக்கிளவி.</p> <p>91. வெண்சிர்யெண்ட ஜீன.</p> <p>92. வெண்ணொழுதலா.</p> <p>93. வெண்ணொழுத்திதளை.</p> <p>94. வேவதவாய்.</p> |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

8. சேந்தன்திவாகரம்.

1 - வது.—தேயிலப்பேயர்த்தோதுதி.

Beginning:

தந்திமுகந்தெந்தை சதங்கைப்பதம்போற்றிச்
சிந்தைவிளக்காந் திவாகரத்துன்—வந்த
தொகுதியொரு பன்னிரண்டுக்கு சோராமனேரோ
பகுதியுமனமேபற்று.

[சிவன்பெயர்.]

சங்காவிறையோன் காமதகனன்
கங்காதரனே கறைமிடற்றண்ணலே
கூற்றூருயுதைத்தோன் குன்றவில்லி
ஏற்றுவாகனன் திரியம்பகன் சோதி
நக்கன்சட்டயோன் நாரிபாகன்
முக்கட்பகவன் பசுபதிபரமன்
கொன்றைக்குடி கொலைமழுவாளி
ஈமத்தாடி பிஞ்சகனபித்தன்
ஆகையுரித்தோ ஸரன் சிவனுருத்திரன்
காலகாவன் கபாலமஹர்த்தி
தீவுகண்டன் நீறணிகடவுள்
அரவாபரணன் ஆரம்ஹாடி
பிறையத்துக்குடி பெருமாலுமாபதி
அழவதுவேந்தி மயலஞ்சுந்தன்
பரசுபாளி சுடையாடி
மாணிடமேர்தி மகறமுதல்யோசி
புவித்தோ நுடையோன் புராமுன்றெரித்தோன்
பினுகபாளி பேரியாடாடி
டிதநாதன் புணர்கங்காளன்
ஞானரூர்த்தி யீசனாளுகி
ஸும்முகன்பகவன் ஆதிபாண்டரங்கன்
அந்திவண்ணன் ஆலமர்க்கடவுள்
நந்திநம்பன் நாதன்றற்பரன்
கண்ணுறுதன் மூர்த்தி கைலையாளி யென்
தெண்ணியநாமம் இன்னமும்பலவே.

* * *

வடதூற்கரசன் ரென்றாமி ; க்கவினுன்
கவியரங்கேற்று முபயக்விப்புவுன்

செறிகுண்டத்தில் கீழ்வோன்கேத
நமிவகரியாகத் தெரிசொற்றிவாகாத்து
முதலாவது தெய்வப்பெயர்த்தொகுதி முற்றிற்று.

2 - வது.—மக்கட்பேயர்த்தோதுதி.

* * *

நந்ரநாவினன் கேட்டசெவியினன்
முற்றவனார்ந்த முதற்வாள
ஞகரிகநாட்டத் தாரியனாவந்தை
தேநுங்காட்சிச் சேந்தன்திவரங்க
நிரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதிமுற்றிற்று.

3 - வது.—விளங்கின் பேயர்த்தோதுதி:

* * *

காதலீகையிற் டோகிப்பெருந்தவன்
தெவ்வடகோல் வைகீவுலழுவி வி
யவ்வைபாடிய வம்பயிக்கிழவன்
மேண்டுர்க்கேந்தன் தெரிசொற்றிவாகாத்துள்
முன்றாவதுவிலங்கின்பெயர்த்தொகுதி முற்றிற்று.

4 - வது.—மரப்பேயர்த்தோதுதி.

* * *

நாடேபிற்நாட்டி ற்குவமையா ஓற
காலமறிந்து வங் காவிரிதானே
யாடவர் திலக எம்பள்ளமன்ன
எடிசைத்தலை ஏருத்தைசேர்த
ஞய்ந்தத்திவாகாத் தரும்பொருள்ளினக்கு
நான்காவதுமரப்பெயர்த்தொகுதிமுற்றிற்று.

5 - வது —இடப்பேயர்த்தோதுதி.

* * *

ஒருவந்தொருவ ஞகியதவியும்
பரிசின்மாக்கள் பற்பலராயினுந்
தானெனுருவன் னே தரணிமான வன்
செந்தழிட்சேந்தன் தெரிந்ததிவாகாத்
தைந்தாவது இடப்பெயர்த்தொகுதிமுற்றிற்று.

6 - வது.—பல்போநட்பேயர்த்தோதுதி.

* * *

வருநற்கங்கை வட திணசப்பெருமையுந்
தென்றிக்கைச் சிறுவமயு தீக்கியகுறுமுனி

குண்டினைப் பூம்புனர் காவிரிப்பேருமிபதி
யம்பங்கதிபதி சேந்தன் தீவாகரத்
நாரூவதுபல்பொருட் பெயர்த்தொகுதிமுற்றி.

7 - வது.—சேயற்கை வடிலப்பேயர்த் தோகுதி.

* * *

முற்றவப்பயனே கற்றவப்பயனே
சாபத்தியிழுக்கிய சிதவாசாதரிந்
ஒருந்தமுடையனை வம்பற்றீருள்ளிய
வியற்கைக்கேந்தன் தீவாகரத்தேப்பாவது
செயற்கைவடி பெயர்த்தொகுதிமுற்றி.

8 - வது.—பண்புபம்ரிய பேயர்த் தோகுதி.

* * *

மறக்குறும்போட்டி யரத்தின்வழிநின்று
கவிகைத்தண்ணே ஸ்ரி புவிபெறவாணையி
கௌம்புலனுஞ் மம்பற்றோமாள்
நுண்டெருஞ்சேந்தன் தீவாகரத்தெட்டாவது
பண்புபற்றிய பெயர்த்தொகுதிமுற்றி.

9 - வது.—சேயல்பற்றிய பேயர்த் தோகுதி.

* * *

அண்ணல்செம்பாதிக் காணியாட்டினைப்
பெண்ணண்ணகை மூவலகும் பெற்றவும்மையை
கேந்தமிழ்மாலை யாதாதிபுளைச்த
நாவலன்மீபம் காவலன்சேந்த
னியலவுற்ற தீவாகாத்தெநான்பதாவது
செயல்பற்றிய பெயர்த்தொகுதிமுற்றி.

10 - வது.—ஒலிபம்ரியபேயர்த் தோகுதி.

* * *

அரக்கனாப்பொருத முரட்போர்வில்லும்
பாரதம்பொருத பேரிசைச்சிலையுந்
நாருகம்கடிந்த வீரத்தயிதும்
பாடியடிலவான் பதியம்பம்சேந்தன்
பயில்வற்ற தீவாகரத்துப்பத்தாவ
தோவிபற்றிய பெயர்த்தொகுதிமுற்றி.

11 - வது.—ஒருசோம் பல்போருட்பேயர்த் தோகுதி.

* * *

புலவிதீக்கிய கலவிச்செல்விக்
வேஷ்டுக்கணவையித்தாரும் பெறவின்பந்

தொருப்பருஞ்செல்ல அருங்கிதக்கேள்வு
பகர்வற்ற திவாகங்குப் பதினெண் ரூவ
சொருசொற்பல் பொருட்பெயாத தொகுதிமுற்று.

End :

12 - வது—பல்போருட்கூட்டத் தேருப்பெயர்த்தோகுதி.

குறியதுகூறினுங் குற்றமில்லை
வேலேருப்பொருளை விளக்குமாயின்
முன் நமீப்பதினென்று தொகுதியுள்ளும்
வர்தனவாலொருசொற் பல்பொருட்பெயர்த்
தொகுதியின்வந்த சொற்களென்னென்று
ஞன்டுச்சறப்புவகைக் கெய்தியலு
யீண் பீப்பொதுவகைக் கெய்தவும்படிமே.

* * *

[எண்குணவகைப்பெயர்]

அங்கந்தான் மனந்ததரிசன
மாந்தவீரிய மனந்தகஷியே
நாமமின்மை கோத்திரமீன்மை
யாயுவின்மை யழிமாவினபெமன்
ஓறுங்கால் பிழறவுண்ணுண்ணம்.

[எண்வகைக்குற்றத்தின் பெயர்.]

குநாவரணியந் தரிசதாவரணியம்
வேதநீய மோகநீய
மாயநாமங் கோத்திரமந்த
ராய'பெமன்பவண் வகைக்குற்றம்.

* * *

[எண்வகை வெற்றியின்பெயர்.]

வெட்சிதிகாகவர்தன் மீட்டல்கரந்தையாம்
வட்கார்மீற்செல்வது வஞ்சியா—முட்கா
ரெந்திருஞ்சல்காந்தி யெபில்காத்தனேச்சி
யதுவளைத்த லாகுமுழிங்கு அதிரப்
பொருவது கும்பையாம் போர்க்களாத்தமிக்கார்
செருவன்றதுவாலகயா
மத்தினைத் தொழிலு மத்தினைப்பூவ
யப்பெயர்பெறுவதந் திலந்து நியே.


* * *

[பதினெண்பாடு-யின்பெயர்.]

அங்கம்வங்கங் கவிச்சுங்களைசிகஞ்
சிந்துசோனகந் திரவிடஞ்சிங்கள்
மதங்கோசல மராடங்கொங்கணை
தாஞ்சாவகங் சிங்காம்பூரச
மருணம்பப்பர மனப்பதினெண்பாடு.

* * *

செம்பொழ்கிடையா ஸம்பவ்சேந்த
வன்னராள னலமிகுநாட்டத்தன
பன்னியசிறப்பிற பன்னிரண்டாவது
பல்பொருட்கூட்டத் தொருபெயர்த்தொருகி
பன்னிருதொகுதியும் பன்பொழுந்தன.
சேந்தன் திவாகரம் முற்றித்து.



8a. அரும்பொருள்விளக்கத் தீபிகை.

Beginning:

பொன் தெளிர்கமலப்புத் தேண்றுந்துமாயப் பெருமான்போற்றுவ
கன்னியம்புரிலைசத் தில்லைநாதன்றுள் கருத்திற்சேர்த்திப்
பன்னரும்பொருள்விளக்கத் தீபிகைபகர்வேன்பாரிற்
சென்னெந்தியுளதுதோர் யாருத்தெவிமடுத்தினிதுகேண்மின். (1)

குளிர்மணிவட-நிழற்சீத்திக் குலவுடைமம்மட்டகடைான்னு
ளௌளிகிலாழுத்துலால்செப்ப விலக்கணரியையுந்துக்காற்
தெளியொருவழித் தூவ்செப்பச் சிவர்சார்பிதூவுதூவுபோற்றுத்
தளிர்பெறவிந்துவழுன்றுஞ் சகந்தனித்திகழ்த்தனநே. (2)

ஆங்கது நிற்கப்பின்து மலகினு ஹுதித்தவாற்றித்
ரூக்கதொருத்தொற்பொருட்டபல் விதக் தொகைதாவென்றுக்கொன்
ரேஞ்சியிக்குங்குறைந்து மொத்தோதிருக்குக்கைதன்னாற்
பாங்குயர்சின் நூற்செம்பொருள் கூட்டும்பன்னையென்னி. (3)

இலக்கணமுழுதனர்ந்தோ னிறையிருஞ்சிகிவாகமத்தின்
துலைக்கடல்முற்றுங்கண்டோன் ரூங்லையாந் தில்லைமுதூர்
கவுக்கறவிளக்கும்பக்கைக் கீததேசீக்குமெங்கோன்
சொலுத் திகழிகபாத்தை வேண்டியதொல்லோர்கேட்க. (4)

மாவியல்சிறக்கும்வீதா மண்டலவான்தாக்கேயன்
஗ோஸுக்தித்தீன் செக்கெசாற்கயாகரனிவராற்சொற்ற
பாவியல்தூற்கு. ரூர்செசாற்பல்பொருட்டெடாக்கயெலாஞ்சேர்த்
தோவிலாவளஞ்சிறப்ப வொருபெருதுவதாக. (5)

தலையறுக்கரமாதி னகரவீரதுகைதன் ஞால்
 நுவலடிக்கிரண்டுமொள்று நண்பொருளொருங்குசேர்ந்திச்
 சுகவதிகழ்ச்சால்விநுத்தத் தோகையேழுநாறுதன்னுல்
 அவுதலோர்குந்தஞ்சொல்லா ரென்பதையகத்தினென்னி (6)
 சொற்றனன்றாக்குந் தோட்டலர்கடம்பின்றின்டோட்
 கொற்றவன்முருகன் சேற்றிப் குமரவேட்கழுமைழுண்ட
 நந்தவல்லாசராச நல்சிவப்பிரகாசஞ்சோற்
 பேற்றுக்கருவாருத் தேசிகப்பேயினுணே. (7)

இருஞ்சக்த்தாத்தத்மிரன் நூ நிருமுன் நூ நுடனைண்பத்தைஞ்
 சொருங்குசித்திராபானுப் பொச்சஸமங்கந் திங்களொப்பி
 பொருஞ்சிவனிசிவள்ளிப் பொவுனின்ந்தில்லைமன்றிம்
 பெருங்குணந்தோர்க்கரங்கேறுத்த நாற்பெற்றிதானே. (8)

பாபிரமுந்தும்.

* * * * *

கரவேதுகை.

அகவலேயமழுத்தலாட வான்நவரசிரியமுப்பேர்
 தகவறிவுடனெணுமுக்கந் தெளிவுஞ்சம்ருஞ்சாற்றும்
 பகவதியுமயேதர்க்கி தருமதேவதைப்பேர்டன் னும்
 முகவுமாளிகைமுகப்பே மொள்ளுதல்காற்திக்கும்பேர்.

* * * * *

End:

மன்றமேதநாட்சிமெய்ம்மை வாசமம்பலமேவீதி
 நின்றகல்லியரணாத்தோடு வெளியென்றிகுற்து மேழுப்பேர்
 கன்றுகலவளையேயற்பங் காட்டியவினாமைகுட்டி
 நன்றேயுத்தமத்தினுமம் நல்லுறந்தானுமாடை.

வடியுமர்ந்தினைகார வெறுகையின்வழுத்துஞ்செய்யுட்
 படிபுக்கூான்ரெட்டேருப் பானெனப்பகரச்செட்தான்
 நுடியிடமுறையின்னுட்குந் தூய்மவர்க்கணியாய்நின்றே
 ணடியிழையிறைஞ்சும்கேந்தி வருமருந்தையன்றுணே.

இருமையொன்றிய திருச்செந்தின்முருகோஜையேத்து
 மநுமருந்தையன்சோற்ற வநும்போருள்விளக்கக்கீகங்கூர்
 பொருமுரண்டெறப்படுத்தும் புலமைஞ்சறம்விளக்குந்
 திருமருங்குறப்பொருக்குந் செருக்குடனிருப்பர்தாமே.

அரும்பொருள்விளக்கங்கிளன்டு முற்றிற்று.

8b. பதினேராவது நிகண்டு மூலமும் பதவுகொடும்.

Beginning :

முடிவிலின்பத்துமூவா மு கல்லீனப்போற்றி செய்தே
யடிந்தாறுமிரண்டுமொன்று மாதியிற் பொருளாடக்கி
நடைபெறுக்கரமாதி னகரவீறுதுக்கயாகப்
படியுமோர்சொற்பொருட்பல் விதத்தொலைக்கபராலுற்றும்.

முடிவென்பது - அந்தம், இல்-அது இல்லாத, இன்பக்கு - சகத்தையு
டைய, மூவா - கெடாத, முதல்வளை - கருத்தாலை, போற்றி செய்தே-
நமஸ்கரித்தே, அடிதொறும் - பாட்டுக்கெஞ்சைய அடிக்கடோறும், இரண்டும் -
இரண்டும், ஒன்றும் - ஒன்றும், ஆசியில் - முதலிலே, பொருளாட-
க்கி - பொருளையடக்கி, நடைபெறு - நடக்கப்பட்ட, ககர - ககா வெது
கை, ஆகி - முதலாக, னகர - னகரவெதுகை, எருக - அந்தமாக, படி-
யம் - படிந்திருக்கும், ஓர் - ஒரு, சொல் - சொல்லுக்கு, பொருள் -
பொருள்களை, பல்விதம் - நானுவிதமான, தொகை - தொகுதியை, ப
ராலுற்றும் - சொல்லுகிறோம்.

பகவனேயீசன்மாயோன் பங்கயன்னினாண்புத்தன்
பகவேநாளொருமுகுர்த்தம் பகவவன்டுவேதேச்
மகரமேசூருப்புந்தாதாம் வசிக்ரமவசியம் வானே
யகமண்மைனேயொவ மகவிடமூன்றுமாமே.

பகவனென்பது : சன் - சசுவரனுக்கும், மாயோன் - மகாவிஷ்ணு
வுக்கும், பங்கயன் - பிரமாவுக்கும், சினன் - அருகுதேவதைக்கும், புத்
தன் - புத்தேவதைக்கும் பகவனென்று பெயர். பகவன்பது : நாள் -
இராப்பகல் வழுபது நாழிகைக்கும், ஒரு முருர்த்தம் - மூன்றே மூக்கா
வ் நாழிகைக்கும், பகவவன் - தூரியனுக்கும், நடு - மத்திக்கும், தேச் -
பிரகாசத்திற்கும் பகவஸன்றுபெயர். மகர மென்பது : சரு - மகரமீ
லுக்கும், பூந்தாது - பூவின் மகரந்தப்பொடிக்கும், மகரமென்று பெ
யர். வசி யென்பது : கூர்மை - கூருக்கும், வசியம் - ஒன்றைக் கைவ
சியம் பண்ணுகிறதற்கும், வாள் - கந்திக்கும், வசியமென்று பெயர்.
அகமென்பது : மனம் - மனத்துக்கும், மனை - வீட்டுக்கும், பாவம் - பா
வத்துக்கும், அகவிடம் - பூயிக்கும், உன் - இருதயத்துக்கும் அகமென்
றபெயர்.

End :

குஞ்சுவேதண்டந்தோடு குறைவறுச்சதாநாளே
அன்றவோர்பள்ளுமூல நாளெனவாமிரண்டே
மள்ளமேகுவளியினும் வாசமம்பலமுமப்போர்
மன்றலேபரிமளப்பேர் மருவுகல்லியாணமாமே.

தன்பெறன்பது : வேதண்டம் - மலைக்கும், குறைவறு - குறையற்ற,
சாதயதாள் - சாதயநட்டத்திரத்துக்குட்ட, குன்றென்றுபெயர். அன்றி

வென்பது : ஓர்புள் - அண்றிம்பட்டிக்கும், மூலநாள் - மூலநட்சத்திரத் துக்கும், அன்றிலென்றுபெயர். மன்றமென்பது : வெளி - வெளிக்கும், வாசம் - வாசனைக்கும், அம்பலம் - சனைக்கும், மன்றமென்றுபெயர். மன்றலென்பது : பரிமளம் - வாசனைக்கும், மருவு - பொருந்திய, கலியாணம் - கலியாணத்துக்கும் மன்றலென்றுபெயர்.

ஏகாவதுகை மூற்றுப்பெற்றது.

ஆகவெதுகை பதினெட்டுக்கும் விருத்தச்செய்யுள்^{309.}

விகாரி^{இலு} கார்த்திகையீ¹¹ எழுதிமுற்றுப்பெற்றது.

9. தண்டியலங்காரம் மூலநட்சத்திரத் தொயும்.

1 - வது போதுவணியியல்.

சொல்லின்கிழுத்து மெல்லியவிணையடி.

சிந்தைவைத்தியம்புவல் செய்யுட்கணியே.

எ-து. இவ்வதிகார மணியின் திலக்கண முணர்த்தினமையி னணிய திகார மென்றும் பெயர்த்து.

இவ்வதிகாரத்தின் முதற்கணேந்து அணிபெறுஞ்செய்யுட்கட்கும் ஒருசாரணிகட்கு மிலக்கணமுணர்த்தினமையாம் போதுவியலோத் தென்றும் பெயர்த்து.

இச்சுத்தூரந் தேபிவளைக்கழி மூராக்கும்போருளு முணர்-ற்று.

(இதன் பொழிப்பு.) கலைமடந்தை துணைத்தாள் கருத்துள்ளவைத்து யாப்பித்தலங்கார விலக்கணஞ் சொல்லுவனென்றவாறு. [‘சொல்லி ன் கிழுத்து’ எனினும் ‘கலைமடந்தை’ எனினுமொக்கும், ‘இணையடி’ எனினும் ‘துணைத்தாள்’ எனினுமொக்கும், ‘சிந்தைவைத்து’ எனினும் ‘கருத்துள்ளவைத்து’ எனினுமொக்கும். உள் என்பதேழாம் வேற்றுக்கை தொக்குநின்று விரித்துகொக்கப்பட்டது. ‘இயம்புவல் எனினும் ‘சொல்லுவல்’ எனினுமொக்கும், ‘செய்யுள்’ எனினும் ‘யாப்பு’ எனினுமொக்கும், ‘அணி’ எனினும் ‘அவங்காரம்’ எனினுமொக்கும். அவங்காரமென்றது ஈண்டு அவங்கார விலக்கண த்தை. ஏ யென்பது - ஈற்றசை. “வாழ்த்துதலுந் தெய்வவணக்கமு மூராக்கும், ஏற்றபொருளுணர்த்ததலு மூவகவிலக்கணம்” என்றார் ஜூசிரியர்; ஆதலான் ஈண்டுத் தெய்வவணக்கமு மூராக்கும்பொருளு முணர்த்தப்பட்டது. இலக்கியத்திற்கோதிய விதணை இலக்கணத்திற்கு மோதி யுடம்பொடுபுணர்த்தா ராசிரியராகவான் ஈண்டுமெவ்வாறே யுகைக்கப்பட்டது.]*

இழுவிந்தனவுக்கை மூராயிம்தொள்க.

* The portion under [] is not found in the printed edition.

செய்யுளன்பவை தெரிவுறவிரிப்பின்
முத்தகங்குள்ளாந் தொகைதொ. ர் நிலையேன
வெத்திறத்தனவு மீரின்டாகும்.

என்...னின் : செய்யுட்கு அணி விலக்கணமுனர்த்துவவென்றார், செய்யுளாமா நுணர்ந்தே அணியுணரப்படுமாகலான் அவ்வளவிபெறுஞ் செய்யுளினது பெயரும் முறையாந் தொகையுணர் - ந்து.

செய்யுளன்று கூறப்படுவன வினங்கவிரித்தனர்த்துங்கால் முத்தகச்செய்யுளும், குளக்செய்யுளும், தொகைநிலைச்செய்யுளும், தொடர்நிலைச்செய்யுளுமென நான்கு வகைப்படு மெங்வகைப்பட்ட பாவும் என்றவாரு.

‘செய்யுள்’ என்பதேனை நான் கிடைத்தும், ‘நிலை’ என்பதைப் பின் னிரான்திடுதே கூட்டி யுளாக்கப்பட்டது. ‘முத்தகம் குளகம்’ என்பன வட்டமொழிப்பெயர், ஏனைய தமிழ் மொழிப்பெயர்; அவையாமாறு முன்னராறியப்படும்.

அவற்றுள்,
முத்தகச்செய்யுடனிதின்றுமுடியும்.

என்...னின் : முத்தகச்செய்யுளாமா நுணர் - ந்து.

மேற்கொண்ணான்கதனுள் முத்தகச்செய்யுள் என்பது தனியே நின்குருபொருள் பயந்து முற்றப்பெறுவது, எ-று.

வரலாறு :—“என்னேய்சிலமடவா ரெய்ததகெளியவோ, பொன் னேயன்பாய்ச்சொன்னெடுத்தோள்—முன்னே, நன்வேயென்றாருஞ் சயமடந்தை தோளாம், புன்வேயமிடைந்த பொருப்பு” எ-து, பொன் னீண்யொப்பா யடிப்படந்தனக்கே சேமாக நினைத்துத் துய்க்கின்ற கொற்றவையுடைய தோளாகிய செறிந்தவேயினாலே நெருங்கப்பட்ட பொருப்பாகிய அன்பாயலுடைய வழினையுடைத்தாகிய தோளானவை என்னீண்யொக்குந்தனமையையுடையராகிய பெண்டிர் பலரும் புல்லுத்தர கெளிவந்தனவாரோமா; ஆகா, எ-று. வேய்மினாந்த பொருப்பாகிய தோளானக்கூட்டுக்; ஓநாளாகிய பொருப்பென்பாரு மூளர். ‘என்’ என்பதைன் இரக்கத்தின்கட்டு ஆறிப்பென்பாருமூளர். ‘என்’ என்கிற ஆ ‘என்னை’ என இவ்வண்டாம் வேற்றுமை விரிந்ததெனக்கொள்க. ‘கிலு’ என்பது பல. [ஈய்துஷல் - கூடுஷல், பொன்-ஆழகு, அன்பாயன்-அபாயமானபாவமில்லாதவன்]. நெடுந்தோள் - பெரியதோள். ‘என் று’ என்றது ‘நினைத்து’ என்றவாறு. சயமடந்தை - வனதுர்க்கை, புனவேய் - செறிந்தவேய், மிடைதல் - நெருங்குதல், பொருப்பு - மலை எ-று.]*

குளகம்பலபாட்டொருவினைகோள்ளும்.

என்...னின் : குளக்செய்யுளாமா நுணர் - ந்து.

* The portion under [] is not found in the printed edition.

தளக்கீசேய்யுள் என்பது பலபாட்டா யொருவிலைக்காண்டு முடிவுதன்றவாறு—‘ஒருவிலை’ என்ற விதப்பான் ஒருபெயர்க்காண்டும் முற்றுமெனக்கொள்க. இதற்கிலக்கியம் வந்தவழிக்கண்டுக்கொள்க.

தோகைக்கீசேய்யுள் என்பதை விளங்கசொல்லின் ஒருவராலுக்கப்பட்டு வருவதனாகத்தவும் பல்லோர்பகர்ந்தவும் பொருளிங்காலந் தொழிலென்றான்கி நும் பாட்டினுமளவினுங் கூட்டியதாகும்.

என்...னின் : தோகைக்கீசேய்யுளாமாறுணர் - தறு.

தோகைக்கீசேய்யுள் என்பதை விளங்கசொல்லின் ஒருவராலுக்கப்பட்டுப் பலபாட்டாய் வருவனவும், பலராலுக்கப்பட்டுப் பலபாட்டாய் வருவனவுமாம். அதை பொருளாற் ரெகுத்தபெயர் பெற்றனவும், இடத்தாற்ரெகுத்தபெயர்பெற்றனவும், காலத்தாற்ரெகுத்தபெயர் பெற்றனவும், தொழிலாற்ரெகுத்தபெயர் பெற்றனவும், பாட்டாற்ரெகுத்தபெயர்பெற்றனவும், அளவாற்ரெகுத்தபெயர்பெற்றனவுமாம் என்றவாறு. அவற்றுள் ஒருவராலுக்கப்பட்டது திருவள்ளுவப்பெயன்.* பலராலுக்கப்பட்டது - நேஞ்சோகை. இஃப் தோகைக்கீசேய்யுள் போதுவிலக்கணம். பொருளாற்ரெகுத்தது புறநானுறு. இடத்தாற்ரெகுத்தது களவழிநாற்பது, காலத்தாற்ரெகுத்தது கார்நாற்பது. தொழிலாற்ரெகுத்தது-ஜிந்திலை. பாட்டாற்ரெகுத்தது - கலிந்தோகை. அளவாற்ரெகுத்தது - குழந்தோகை, இவைசிறப்பிலக்கணம். ‘கூட்டிய’ என்றவிதப்பான் இயலறுவகையானுமன்றிப் பிறவாற்றுத் பெயர்பெற்று வருவனவுமளவாயிவாறிந்துகொள்க.

* * * * *

2. வது போருள்ளியியல்.

என்னையுடையாள் கைமடந்தை யெல்லயிர்க்கு மன்னையுடையவடித்த ஸிர்க்—ஸின் னி சூழ்மென்மலர்க்கேகள்று மெனவுணாப்பர்மெய்யிலாவன்மனத்தேதங்குமோவந்து.

தன்மையுவமை யுருவகந் தீவகம்
பின் வருநிலையே முன்னவிலக்கே
வேற்றுப்பொருள்வைப்பே வேற்றுமை விபாவிலை
யொட்டேயதிசயந் தந்துறிப்பேற்ற
மேது நுட்ப மிலேசதிரவினை,

* திருக்குழன்.

பார்வமொழிசனவ தன்மேம்பாட்டோ
 பரியாயம்பே சமாயிதமுதாத்த
 மரிதணரவநுதி கிலெட்டல்சேட
 மொப்புமைக்கூட்ட மெப்புவிரோத
 மாறபடுகுக்ருசிலை புகழாப்புகுப்சிக
 நிதரிசனம் புணர்நிலை பரிவருத்தனையே
 வாழ்த்தொடு சங்கீரணம் பாலிகமிலவ
 யேற்றசெய்யுட்கணியேழைழந்தே.

எ - து. பொருளானு மணிகள தியல்புனர்த்தினமையார் போருள
 ணியியல் என்னும் பெயர்த்து. அஃதேல், சொல்லானுணர்த்தப்படு
 மணி ஏன்னெணர்த்தில்லோ வெனின், மிகுதி பொருள்மேலதாகலா
 ள மிக்கநாற் பெயர்கொடுத்தது. இச்சுத்திரம் அலங்காரங்களின்
 பயரும் முறையும் தொகையுமுணர் - ற்று.

* * * * *

3 - வது சோல்லணியியல்,

எழுத்தின்கூட்ட மிடடபிரிதின்றியும்

பெயர்த்தும்வேறு பொருளின் மடக்கெனும்பெயர்த்தே.

இங்கேவாத் தென்னபெயர்த்தோ வெனின், சொல்லானு மணிகளதி
 யல்புனர்த்தினமையின் சோல்லணியியல் என்னும் பெயர்த்து. [ஆ
 யின் முன்பொருளணியியலோ டியைபென்னெயனின், பொருளானு
 சொல்லும் வேற்றுமையின்மையி னத்தேனுடியல்புடைத்தாய் அதன்
 பின்கவக்கப்பட்டது.]* அஃதேல், குற்றமுங்குணமு மீண்டேயன்
 ரேக்ரியது, இதனைச் சோல்லணியியல் என்ற தென்னெயனின், அ
 கவயங்குற்றினும் அவை சிறுபான்மையவாதலானும் இந்தினைச்
 சிறப்புடையன வன்மையானும், சொல்லானு மணிகளது தலைமையா
 னும் பன்மையானு மப்பெயர்க்காமிற்று. என்னை: “ஒரு பெயர்ப்பொ
 துச்சொ னுள்பொருளளாழியத், தெரிபுவேறுகிளத்த றஸ்ஸைமையும் பன்
 மையு, முயர்நினை மருங்கினு மஃறினை மருங்கினும்” என்றாகவி
 ன். இச்சுத்திரம் மடக்கு என்னும் அவங்காரப் பொதுவிதிபுணர்-ற்று.

(இ - ள.) எழுத்தக்களது தொகுதி பிறவெழுத்தானுஞ் சொல்லா
 னும் இடையிடாதும் இடையிட்டும் வந்து, பெயர்த்தும் வேறு பொரு
 ளால்னாப்பது மடக்கு என்னு மலங்காரமாம், எ - று. எழுத்தக்களது
 தொகுதியைவே இரண்டு முதல் எண்களதும் வரும்மன்க.
 ‘பிறிதின்றியும்’ எ - து எதிர் நோக்கிய வெச்சவும்மை.† ‘பெயர்த்
 தும்’ எ - து இறந்தது தழிழிய வெக்சவும்மை.

* * * * *

சொல்லணியியல் முற்றும்.

தன்டியலங்கார மூலமும் உரையும் முற்றுப்பெற்றன.

* Not found in the printed edition.

† வதிரதழிழியலெக்சவும்மை.

தண்டியலங்கார வுனாயின்

உதாகரணச்செய்யுள் அகராதி.

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
1	அகரமுதவலெழுத்தெல்லா ...	184	101	திருக்குறள், 1.
2	அகவல்குத்தேமோ ...	184	100	
3	அகவிழுவிக்பிற் ...	25	13	பெரும்பாலும்,
4	அங்கணமானாவததகல் ...	22	12	1-2.
5	அங்கமிலாத வனங்கன் ...	202	109	
6	அங்கைகமவரு ...	56	32	
7	அடிநோக்கினுழ்க்டல் ...	68	39	
8	அடையாரடையா ...	144	83	
9	அப்போதுப்பொறி ...	82	48	
10	அமலைகலமகலலபய ...	169	94	
11	அம்பிகாபதியே ...	194	106	
12	அம்பொற்பணமுக ...	121	71	
13	அம்போருக்குசெற்ற ...	85	49	
14	அரிமாவன்னவனங்கு ...	32	18	
15	அருவியங்குஞ்ற ...	116	68	
16	அருளின்றிருவருவே ...	181	99	
17	அசீக்டவகனேமுந் ...	218	115	
18	அவிழந்த துணியிசைக் ...	19	10	
19	அவிழந்தனதோன்றி ...	{ 75 202	43 110	
20	அவ்வானிலங்குபிறை ...	38	18	
21	அளபொன்றேற்றய ...	192	105	
22	அளவேவுட்பொப்ப ...	37	21	
23	அளைத்துவகுஞ்குழ் ...	89	52	
24	அளையகாவலர் ...	157	89	
25	அன்ளைபோவினியாய் ...	194	106	
26	அன்ளைபோவெவ்வயிர் ...	88	21	
27	ஆக்கம்புகழ்பெற்ற ...	18	10	
28	ஆணசபரிதுடையே ...	80	46	
29	ஆடவர்களொவ்வாறு ...	112	66	
30	ஆடன்மயிலியல் ...	111	65	
31	ஆதரந்தீரன்லீன ...	194	106	
32	ஆதரந்தீர், மாதுபங்கா ...	194	106	
33	ஆதரந்துயர்தா ...	207	113	
34	ஆயபொருள்கள் ...	214	116	
35	ஆரவடமுமதிசீத ...	87	51	
36	ஆளங்கரியும் பரியும் ...	99	57	
37	இங்கமதமால்யாளை ...	107	63	
38	இர்த்திற்குத்தத்துறு ...	14	8	
39	இரமையவர் கணமெளவி ...	17	9	

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
40	இயற்கைமருங்கி	209	114	
41	இரவழியாயாவரை	...	13	75
42	இரவிதனைத்தானிகல்	209	112	
43	இருக்கொடும்பொன் ஞாம்	191	104	
44	இவளைஏந்தியபிழிவு	143	83	
45	இறையேயான சுதாமுடி	39	22	
46	இறைவரா விறைவால்வணை	146	85	
47	இங்கூட்டில்லாப்	...	5	3
48	இனமானிகல்வெளி	130	75	
49	இன்றுமையாண்மாசிலா	...	{ 20 21	11
50	இன்னுமிர்காத்தளி	...	82	48
51	ஈந்துநிலந்தோயு	...	69	39
52	உஷா ஒளா பம வ விவத்	190	104	
53	உலைநூலையுறையும்	...	114	67
54	உண்ணிலவுநிர்க்கமை	...	96	56
55	உண்ணிர்நமதாங்கி	...	50	29
56	உண்ணெனகிழ்ந்த	...	66	38
57	உமாநாதனுமாநாதனு	...	165	92
58	உள்ளங்குளிரவு	...	30	17
59	உள்ளாம்புகுந்தேதயுலா	...	99	57
60	ஊசிரெஞ்சிவிழக்கு	...	83	49
61	எஞ்சினீரில்லையேன	...	115	67
62	எடுக்குஞ்சிலைநின்று	...	70	40
63	எடுக்கத்தாகொணு	...	70	40
64	எடுத்த மொழியினஞு	5
65	எண்ணும்பயன்	...	86	50
66	எரியன்டுஞ்சிற	...	208	113
67	எல்லாக்கமலந்தெழி	...	44	25
68	எல்லைநீர்வையகத்	...	102	59
69	எந்தேற்கொடியுலை	...	87	51
70	என்டுக்குருசலினை	...	209	113
71	என்னேயைசிலமடலா	...	3	1
72	என்னேடிகல்புரிய...	...	201	109
73	எங்காமுகில்பொழி	...	127	74
74	எந்தியவெண்படையு	...	180	98
75	எர்பிரண்டுசீதகா	...	67	39
76	ஏற்டர்த்துவின்முரு	...	93	54
77	ஔந்தாநாம்பாம்பகை	...	212	115
78	ஜீயோவகலவுகுல்	...	22	12
79	ஜிருபெயர்பொதுச்சொ	...	140	81
80	ஜிருபெருணர்வுட்ஜே	...	21	11
81	ஜிருவரொருவர்மேல்	...	203	110
82	ஜங்கவிலைதுவந்துயிர்	...	91	53
83	ஒத்தின்றுவுவாவரும்	...	166	93

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
84	ஒரடியிட்டபத்து	...	191	104
85	ஒவத்தன்னவாண்டு	...	42	24
86	கடலூமலையும்	...	138	79
87	கடஞ்சுன்கும்வந்த	...	226	117
88	கடன்மேவுகழ்காதன்	...	158	90
89	கடியவாயினகாமரு	...	163	91
90	கடுங்கைவயலும்வர்	...	25	13
91	கடைகொலூக்கியற்	...	97	56
92	கடையாமேகூர்த்த	...	94	54
93	கண்டகம்பற்றிக்	...	208	113
94	கண்ணலுமன்றுங்	...	77	45
95	கயவேர்த்தரவருங்	...	167	93
96	கயல்போலுமென்று	...	44	25
97	கரடத்தான்மாசிபுக்	...	103	60
98	கரவொடிநன்றாகடி	...	105	61
99	கருங்கால்வேங்கை	...	68	39
100	கருமாலில்தொறுகாதல்	...	160	90
101	கருவார்கச்சிக்கிருவே	...	185	100
102	கலைநிலாவருமாலை	...	166	93
103	கல்லுயர்தோட்டி	...	110	64
104	கவிழுதியார்பாவே	...	187	102
105	கவிர்போலுஞ்செவ்வாய்	...	138	80
106	கழல்சேர்ந்ததாள்	...	114	67
107	கழித்தினமை	...	105	61
108	கனிக்குங்கயல் போலு	...	87	20
109	கனிரெற்றிச்சிற	...	83	18
110	கனித்தினாதெறிடுப்	...	82	18
111	கனைகனையமுளை	...	152	87
112	கனிகொள்பொழில்	...	102	60
113	கனிவாயிவன்புலம்ப	...	143	82
114	கன்றும்வயவரின	...	116	68
115	கன்னிதன்கொங்கை	...	61	35
116	கன்னியெயில்கு	...	25	13
117	காக்கைக்காக்கை	...	170	94
118	காதவாரவாரார்	...	212	115
119	காதலனைந்தாலென்று	...	61	35
120	காதவன் பெமல்லுயிர்	...	108	63
121	காதவன் மேதூடல்	...	103	60
122	காந்தளணிமலர்	...	34	19
123	காமரம்பயிற்ரமதுகரம்	...	162	91
124	காமருதேர்வெய்ய	...	101	59
125	காமருவுவங்கவந்தேன்	...	199	108
126	காமருவபொற்றிட்டியார்	...	71	41
127	காமைனவென்றேன	...	134	77
128	காமகத்ரோனுக்கு	...	217	117

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
129	காரணமின்றிமலயா ...	94	55	
130	காரார்கொடிமுனில் ...	104	61	
131	காரிகைமென்மொழி ...	112	66	
132	கார்க்குலமும்பாய் ...	90	52	
133	காலையுமாலையுங் ...	129	75	
134	கானங்யாளைகவிடு ...	34	19	
135	கானவாரணமரியவாயின ...	193	105	
136	கானந்கயலாம் ...	73	42	
137	கானிமிர்த்தாற்கண்பரி ...	23	12	
138	குடபால்வடபாஸ் ...	205	111	
139	குமரிஞாயில் ...	25	13	
140	குரவார்குமலான் ...	145	84	
141	குறைபொருதுதீண்டு ...	51	29	
142	குழையருகுதாழு ...	47	27	
143	கூடமுவிரவிக்குறை ...	216	117	
144	கைகாந்தள்ளவாய்க்குமுதம் ...	60	34	
145	கைத்தளிராற்கொங்கை ...	62	35	
146	கைந்தரித்துவேய ...	114	67	
147	கைப்பிசையாவாய் ...	115	67	
148	கொக்கொக்கைம்பும் ...	171	95	திருக்குறள்.
149	கொங்கைமுகையாக ...	57	32	
150	கொடியார்எகாடியார் ...	147	58	
151	கொண்டல்கொண்டலர் ...	150	86	
152	கொண்டன்மிழைசைமுந்த ...	199	108	
153	கொல்வியம்பொருப்பன் ...	160	90	
154	கோடாராவிப்பாறகு ...	167	92	
155	கோட்டந்திருப்பு ...	127	74	
156	கோவரவாய் ...	88	51	
157	கோவளர்ப்பன் ...	163	91	
158	கௌலைவலிரித்தைநீர் ...	40	22	
159	சங்கந்தராழினாரந்தா ...	194	106	
160	சந்தனத்திற்செந்தமுல் ...	46	26	
161	சரியும்புணைசங்கு ...	70	40	
162	சலமேதோசங்கந்தா ...	194	106	
163	சிலைவிலங்குநீள்புருவன் ...	12	6	
164	சிஹ்நபிரிவுபட்கல் ...	125	72	
165	சீதமதியிலேளியும் ...	43	24	
166	சீலக்தான்ஞானத்தாற் ...	190	103	
167	சுட்டிக்கூருவுவைம ...	139	80	
168	சுற்றுவிற்காமனுஞ் ...	91	52	
169	சுட்டுந்தமுரண்றன ...	31	17	
170	செங்கமலநாட்டஞ் ...	75	43	
171	செங்கமலம் வாய்துவிய ...	211	114	
172	செங்கரங்ளாநிர ...	119	70	
173	செங்கலசக்கொங்கை ...	24	13	

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
174	செந்திருவுந்திங்களும்	...	47	27
175	செம்மைமகாமலரும்	50	28
176	செருமானவேற்சென்னி	...	19	10
177	செல்லகதிருவன்மீல்...	...	81	47
178	செல்லுநெறியினைத்	79	46
179	செவ்வாய்த்தளிரு	58	33
180	செவ்வாய்ந்தையரும்ப	...	59	34
181	செவ்வானன்னமே	...	33	18
182	செறந்ததேய்தத	...	33	18
183	செந்றசெவியளக்	...	89	52
184	செந்தனவேந்தன்	...	70	40
185	சேர்ந்தபுறவினிறை	...	113	67
186	சேற்றுவளர்தாமகா	...	138	80
187	சொல்லமொழிதனர்	...	112	66
188	சொன்னநாளிடு	...	155	88
189	சோகமெவன்கெர்லிது	...	14	7
190	சோதியிரவிகரத்தா	...	126	73
191	சோலைப்பயிலுங்	...	129	75
192	தச்நான்கெய்திய	...	25	14
193	தண்கவிஞக்யாலும்	...	81	49
194	தண்டுறைசீர்நின்ற	...	135	78
195	தண்ணினிசேர்ந்தின்	...	97	56
196	தண்பொருநைச்	...	211	114
197	தண்மதிக்குந்தோலா	...	60	34
198	தண்மலர்வில்லிதன்	...	186	101
199	தத்தித்தாபு	...	171	95
200	தம்புரவுழன்டோர்	...	107	62
201	தம்மாற்பயன்றாக்	...	92	53
202	தலையிழந்தானெவ	...	88	51
203	தவிராமதுஷண்களி	...	123	71
204	தளிபெற்றுவசியதண்	...	37	21
205	தள்ளாவிடத்தேர்	...	120	70
206	தாதளவிவன்டுது	...	41	23
207	தாதொன்றுதாமகாயே	...	136	79
208	தாமகாநாஞ்சமலருந்	40	22
209	தாமகாயன்றமுகமே	41	23
210	தாமகாவாலங்றமுகத்து...	...	38	21
211	தாயாயாளாராயா	...	36	20
212	தாயேயாநோவவரா	...	170	94
213	தானேயுவமைதனக்கு	...	184	100
214	திங்கலூதல்வியர்	136	79
215	திங்கள்சொரிதிலவு	...	114	67
216	திருமருவுதண்மதிக்கு	...	99	58
217	திருமுகம்பேரன்	46	26
		42	23	

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what boo'
218	தயின்றவேந்தமியோ ...	93	54	
219	அடித்துத்தடித்தத் ...	175	96	
220	தறவுள்யாசான் ...	71	41	
221	துறவுவாதுறவார் ...	142	82	
222	அனிவருநிர் ...	16	8	
223	தெம்முணையிடத்திற் ...	32	18	
224	தெய்வம் விருந்தொக்க	214	116	
225	தெரிவருங்காதவிற் ...	195	106	
226	தெந்துக்குடக்கு	204	111	
227	தென்மலைன்மான் ...	211	114	
228	தென்மலைங்கன் ...	70	40	
229	தேங்கான்முத்தலைக்குந் ...	143	83	
230	தேங்ககவலர்க்கான்றை	58	33	
231	தொல்லைமறைதீர் ...	128	74	
232	தோடுகொண்டளி முரன் ...	153	88	
233	நலந்தைகைபெறவிரு ...	161	90	
234	நல்லார்க்கட்டட ...	68	39	கிருக்குறள்.
235	நல்லிணைராத்கால்	100	
236	நனிதடத்தவலவியின் ...	48	27	
237	நறவேந்துகோதை	118	69	
238	நதைகமட்டார் ...	117	69	
239	நன்றுதீடுதன்றுணரா ...	43	24	
240	நாடுகூழ்மக்கும் ...	215	116	
241	நாட்டந்தமொறக் ...	53	30	
242	நான்போலுந்தன் ...	115	67	
243	நாநாநாதங்குடிசை	168	94	
244	நிதியந்துஞ்ச	25	
245	நினையாநினையாமணி ...	151	87	
246	நிலஞும்விசம்பா ...	118	69	
247	நிழந்கோபமங்க ...	{ 45 138	25 79	
248	நினையாநினையா ...	144	83	
249	நினைவரியபல்புகழா ...	131	76	
250	நின்னுழமையேநின்முகம் ...	49	28	
251	நீத்தொழிலிந்த ...	184	99	
252	நீவப்புரவங்குனிய ...	53	30	
253	நீலமணியிடற்றன் ...	29	16	
254	நீவாதமாதவாதாமோ ...	180	98	
255	நுமதபுனலில்வியிவரிவை	174	96	
256	நேரிலூயார்க்கந்தலி ...	192	105	
257	பகல்லெல்லுங் ...	171	95	கிருக்குறள்.
258	பணிபவந்தன ...	165	92	
259	பண்டபுரமெரித்ததி ...	98	57	
260	பதுமங்களிக்குமளியு ...	91	52	
261	பத்தித்தகட்டகறை	30	17	

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
262	பரவிநாடெறும்படிய...	...	154	88
263	பருவமாகவிடோ	...	178	97
264	பல்பொருட்கேற்பி	...	7	4
265	பவளத்தன்மேணி	...	32	18
266	பவளம்போலுஞ்	...	138	80
267	பாட்டியலிலும்பணி	...	109	64
268	பாயாதவேங்கை	...	94	55
269	பாரிபாரியென்று	...	69	39
270	பாலன்மனதுருவா	...	76	44
271	பாலினிடைநீலமணி	...	49	28
272	பாலியாபி தன்னிற்	...	147	85
273	பாலபோலுமின்சொல்	...	36	20
274	பாற்பகையிழுந்த	...	138	79
275	பிறர்க்கிண்ணமுற்பகல்	...	13	7
276	பிறர்செல்வகண்டாற்	...	182	76
277	பிறவில்விழைவோர்	...	182	80
278	புகைத்தகைச்சொற்	...	178	97
279	புயலேபுழம் பொதந்து	...	203	100
280	புரவச்சிலைகுனித்து	...	63	36
281	புலிநாவன்ன	...	138	80
282	புறத்தனஷ்ரண	...	71	41
283	புறந்தந்திருளிரிய	...	86	50
284	புள்ளுடர்கோமாலும்	...	92	53
285	புங்காவிற்புள்ளூடுங்கும்	...	134	77
286	புட்டாதவிற்குனித்தக்	...	94	55
287	புனைந்தாமேகலைதா	...	194	106
288	புண்டாங்கு கொங்	...	129	75
289	புதலத்து ஜெல்லாப்	...	85	50
290	புமகள்யார்போவாஜீ	...	183	99
291	புவாளைநாறுதீ	...	180	98
292	பெரியோருழையும்	...	133	76
293	பெருங்பெயர்க்குகிகாலனி	...	33	18
294	பொங்களாகமல்ல	...	65	38
295	பொங்கிச்செறிந்து	...	99	58
296	பொயும்மைநெற்திர்	...	79	46
297	பொயும்மையுன்	...	105	61
298	பொய்யாமைபொய்யாமை	...	13	7
299	பொய்யுலாயாநன்	...	87	51
300	பொற்புடையமாதர்	...	191	104
301	பொற்றுவனில்வந்தசுடர்	...	189	103
302	பொன்னிவளநாடன்	...	107	63
303	போதுந்தனிரும்புஜீ	...	130	75
304	போர்வேலின்வெந்த...	...	131	76
305	மண்டபத்துமாணிக்க	...	216	117
306	மண்ணக்கன்றுதன்	...	117	78

திருக்குறள்.

இயற்பா.

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
307	மண்படுதோட்கிளி	100	58
308	மதநவராகாவாமா	188	102
309	மதராக்கண்சிவப்	77	45
310	மதுப்பொழிதார்	110	64
311	மதுமகிழ்ந்தமாதர்	64	87
312	மயில்களிக்குமிலண்	112	0
313	மயில்போன்மடப்பிடி	138	80
314	மரகதச்சோதியுடன்	215	117
315	மருவினவருள்ளத்தே	182	99
316	மலைத்துமாதவனே	46	26
317	மலர்மலிசோலை	186	101
318	மலர்வாவிபோல்	45	25
319	மலிதோராங்கசியுமா	90	52
320	மலையிறப்பிலா	67	39
321	மலையிலைகடவி	102	60
322	மலையுமலையுமகிழ்ந்து	147	85
323	மல்லனிந்ததோளாயி	81	47
324	மழைவையந்தவி	68	39
325	மழையார்க்காட்டத்தக்கை	...	146	84
326	மறுப்பயின்றவாண்மதி	...	39	22
327	மறைந்துவல்கங்கை	...	159	90
328	மணமேங்குழைய	...	149	86
329	மறுப்புவிமேல்	...	118	69
330	மணக்குவிளக்க	...	72	41
331	மன்றமகுழலாருயிர்	68	39
332	மன்னவர்க்குநாய்போல்	54	31
333	மன்னவர்சேசயா	77	45
334	மன்னுமான்மான்	172	95
335	மாடுபயிலும்	207	112
336	மாதருமைவாய்மழைலை	108	63
337	மாதருயிர்தாங்க	...	145	84
338	மாதர்துவரிதழ்	77	45
339	மாதர்துழைமருங்கு	76	44
340	மாதவாபோதிவரதா	185	102
341	மாரியன்வன்கை	33	18
342	மாலைதிலவொளிப்ப	98	57
343	மாலைமருவிமதி	124	72
344	மால்கரிகாத்தளி	{ 74 202	43 110
345	மாலையருளாது	149	86
346	மாலையாகவெய்யனங்க	167	93
347	மாவாநீதாதாநீவாமா	188	103
348	மாற்றத்தாற்கிளை	64	37
349	மானமருங்கண்ணால்	71	41
350	மானமெந்னாலு	175	96

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
351	மானவாமானவா ...	145	84	
352	மாண்றோக்கின் ...	17	9	
353	மான்மருவிவாளரிகள் ...	72	42	
354	மான்விநிதாங்கும் ...	41	23	
355	மான்ரேஷப்பள்ளி ...	32	17	
356	மின்னூர்மணிப்பைபழுண் ...	200	109	
357	மின்னுவான்முன் ஆவு ...	173	95	
358	மின்னிகாராமாதே ...	116	68	
359	மின்னேபொழிவின் ...	89	49	
360	முத்தரும்பிச்செம்பொ ...	114	67	
361	முத்தக்கூர்த்தன்ன ...	43	24	
362	முத்துக்கோத்தன்ன ...	68	39	
363	முருகவேன்ஞூர்மா ...	70	40	
364	முல்லைக்கொடித்தடி ...	76	44	
365	முற்றிணையமகனிர் ...	17	9	
366	முன்னஞ்சுடைபோன் ...	73	42	
367	முன்னைத்தஞ்சிற்றின் ...	15	8	
368	முவாத்தமியுபயந்த ...	135	78	
369	முன்றைமுத்துமெங்கோ ...	193	106	
370	மெய்யேபொருண் ...	78	46	
371	மேயகலவுவினோ ...	111	61	
372	மேயநாபுநாந்து ...	128	74	
373	மேருசாபமுமீவுமே ...	185	101	
374	மேவிலுபாப்பார்மே ...	207	112	
375	யாண்டுமொழிதிறம் ...	104	60	
376	யாவான்கயதாயர்க்கு ...	206	112	
377	யாவரம்வா ...	206	112	
378	யாழியல்வாய ...	176	96	
379	யான்கவென்னேயினை ...	174	95	
380	யானையிரதம் ...	128	74	
381	வஞ்சியர்கோன் ...	216	117	
382	வண்ணங்கருகவோ ...	83	49	
383	வண்ணங்கதினவடி ...	33	18	
384	வண்புயலைக்கீழ்த்துப்படுத்து ...	190	104	
385	வதனமதியமுதய ...	137	79	
386	வரியவாங்குமுன் ...	162	91	
387	வரிவண்ணெநானு ...	72	42	
388	வருகம்புளினம் ...	151	87	
389	வருமறைபலமுறை ...	156	89	
390	வரையவாய்ச்சாஞ் ...	148	85	
391	வல்லிவதனமதிக்கு ...	65	37	
392	வாமானமாளமழைபோன் ...	155	88	
393	வாயாயாகீகாவாயா ...	180	98	
394	வாய்ந்தபெரருள் ...	82	48	
395	வார்புருவங்கத்தாட ...	63	36	

No.	Quotation.	Manuscript page.	Printed page.	From what book.
396	வாழ்த்ததலுந்தெய்வ	1	
397	வாளரவின்செம்மணியு ..	52	29	
398	வானகந்தருமிகைய ..	165	92	
399	வானவர்கடாபுந்து ..	204	111	
400	வானுச்சமன்னூய ..	217	117	
401	விர்சாதரனேனு ..	125	73	
402	வின்னின் மேற்காவல் ..	50	28	
403	வியன்னூலஞ்சூழு ..	72	42	
404	விரலைராய்வாட்வாகா ..	12	7	
405	விரிந்தமதி நிலவின் ..	107	62	
406	விரிகடல்சூழ்மேதி னி ..	59	34	
407	விராமேயுமதமாய ..	158	89	
408	விலக்கியஸ்திலைட ..	92	53	
409	விலங்கொடுமக்கள் ணையர் ..	138	80	நிருக்குறள்.
410	வில்லேவிருமுவர் ..	67	39	ஏழ்.
411	விழிந்தகுவனோகபி ..	25	13	
412	விழியேகளின்டு ..	62	36	
413	விளைபொருண்டீமல் ..	80	47	
414	விளைவறுப்பாறுப் ..	201	110	
415	வெங்கிக்குடியிழு ..	129	75	
416	வெங்கதிர்க்குஞ்செ ..	92	53	
417	வெங்னீர்மதாங்கு ..	121	72	
418	வெய்குரந்தேன்றி ..	87	51	
419	வெறிகொளினச்சு ..	95	55	
420	வேண்டுவங்கொண்டு ..	138	77	
421	வேய்ப்பாபீணந்தோன் ..	32	18	
422	வேலுக்கருவிணையும் ..	43	24	
423	வேலெருருமாதாரமீல் ..	106	62	
424	வேனில்வெயித்துவர்ந்த ..	100	59	
425	வைகலும்வைகல் ..	{ 75 202	{ 43 110	} நாலடியார்.
426	வையந்தகழியா ..	67	33	பொய்கையாற்
427	வையம்புரக்கும் ..	65	37	வார்.

11. உதயனாகுமாரகாவியம்.

Beginning :

1 - வது.—உஞ்சைக்காண்டம்.

* * *

புரவலனினியனுகிப்புதல்வர்க்கார்கொலென்ன
வரமுனியருளக்கேட்டு மசிழ்ந்துதன்காயமெல்லாஞ்
சிரசனிமுடியுஞ்சுடிச் செல்வர்க்குக்கொடுத்துப்போகி
விரவியதவத்தாக ஓவண்டுவதென்னவென்றான்.

முனியொடுதங்கைதானே முயன்றிருந்தெய்தினுகம்
தலையென வெங்கயத்தின் தலையாயேற்றிப்போய்த்தன்
மனனிறூராட்டிடமேல்லா மருகதனுக்கீர்துபோந்து
முனிவனம்புகுர்துமாமன் முஸிவனுய்தினரதன்றே.

இளைமழையிகழுந்துமிக்க பினிதூற்குமரனுகி
வளமையிற்செய்கோறங்கேன வன்மையினாடத்திச்சென்ன
ளிளைமழைவினையதேவிக் கிரங்கியசதாபிரிகன்றான்
உளமலிகொள்கையானவ் ஏற்றுவர்கண்ணொத்தான்.

அன்புறுவதிசிலுண்டே யந்தைநாளங்கிருந்து
யின்புறுமற்றைநாளி வெழில்களிற்றரசனேறி
நன்புறுசிவிலையேறி நங்கைநால்பஸ்டயுஞ்சுமுப்
பண்புறுசயாதிபுக்குப் பார்த்திபனினிதிருந்தான்.

உஞ்சைக்காண்டம் முற்றும்.

2 - வது.—இலாவண்காண்டம்.

உஞ்சைநகர்விட்டகன் யுதை॥ணதுமரனுந்
தஞ்சமாய்ச்சயந்தியிற் றனர்வின்றிப்புகுர்தபி
னென்செய்தனனென்றிடி வியம்புதமறியவே
கொஞ்சபைங்கிமொழி சன்கூடலைவிரும்பினான்.

வற்றவேகோமான்கேட்டு வயந்தகன்றன்னைதோக்கி
அந்திகைபோது மென்றே யகமசிழ்ந்தினியகுழி
வெற்றிநாற்பஸ்டயுஞ்சுமு வென்குஸ்டகவரிசீச
மெற்றுடன்மிடைந்தசென்றா ஞுதயனாகுமரன்றானே.

இலாவண்காண்டம் முற்றும்.

3 - வது — மகதகாண்டம்.

சயந்தியீலவல்லைவிட்டச் சாலவுமகதநாட்டே
கியயந்துநன்கெழுந்துசெல்ல விரவியினுதயண்டுதான்
நயந்துதன்டேறவிகாத என்மனத்தழுங்கிப்பின்னும்
வியந்துநல்லமைச்சர்டேற்று வெங்கடங்கானம்புக்கார்.

பயையற வெறி

* * * *

மகதகாண்டம் முற்றும்.

4 - வது.—வத்தவகாண்டம்.

வச்செலவீர

ரங்கயற்கண்ணிதானு மாரழுவவியந்தில்லை
கொங்கைந்தாவைதன்னோக் குணர்ந்துநீபெறுவைபின்பு
மிங்குலகெங்குமானு மெழிற்சாதன்பெறுவனென்றார்.

நட்புடைக்கந்துமாதர் நாஸ்வருமன்னனுள்ளத்
அட்புடைவிருந்துநானு மொருகுறையின்றித்தயக்துந
திட்புடைமன்னர்வந்து திறையனத்தடிவனங்க
நட்புடைநாட்டையெல்லா நராதியாண்டுசென்றான்.

வத்தவகாண்டம் முற்றும்.

5 - வது.—நரவாகனகாண்டம்.

எத்திசையடிப்படுத்தி யெழில்பெறச்செங்கோல்செல்லும்
பெத்திசைவேந்தன்றன்னோப் பெருமைபெற்றுள்ளைமன்னர்
வித்தத்தெய்செனங்கள் மாந்தர் வியந்தடிவனங்கமின்னும்
மூத்திசைமாலைத்தத முனிவில்சீர்மயாகையானான்.

செல்வநற்குமரன்சென்று தேவேந்திரைக்கண்டு
செல்வநாவாவாமழுசை சீர்கொண்டுவணக்கஞ்செய்து
செல்வனிந்திரன னுப்பத் திருமணித்தேரினே றிச்
செல்வனும்புறம்புகுந்து சிறப்பிடேநெடிருந்தவன்டே.

நரவாகனகாண்டம் முற்றும்.

6 - வது.—துறவுகாண்டம்.

வளங்கெழுவற்றவர்க்கு மன்னியகாதனமிக்க
வளங்கெழுகற்பினுர்க ஹோதியம்போலுநீரார்
இளங்கிளி மொழியினுர்க னினிமையினுல்வரோடு
தனங்களித்திருமின்மாதுஞ் செஞ்சொலிமடந்ததானும்.

பொற்புடைநன்மாதலாப் புணர்ந்து மேனிதிண்டலும்
அற்புதமாய்க்காண்டு மானவின் சொற்கேட்டலும்
கற்புலை மனதிலெண்ணாகக் காண்கைகளிதாலே
விற்பனன்னமாதவர் வேண்டுக்கூக்கந்து யத்தனர்.

தறவுகாண்டம் முற்றும்.

End :

உஞ்சலையிக்காண்டந்தன்னி துயர்கவிதூற்றீறைட்டும்
மிஞ்சலேவமிலாவணத்தின் வீறயர்முப்பதாகும்
எஞ்சலில்மகதகாண்ட மெழிலுடைமுப்பத்தைந்து
வர்சுடனோம்பதாகு மரியவற்றவத்திலென்றே.
நறமல்வர்மாலைமார்பன் நரவாகனகாண்டந்தன்னில்
அறுபதுமொன்றுமாகு மாகியதறவுகாண்டம்
அறுபதுமைந்தார்கு மன்புவலத்தோது வோர்க்குத்
திறவுத்தேட்பவர்க்குஞ்சிவகுதியாகுமென்றே.
உதயனகுமாரகாவியம் முற்றும்.

12. ஐ ஏ கு று நா று.

Beginning :



மல்தீமணிவாலிஸமு
பாகத்தொருவ னிருதாணிமுத்தீம்
மூவகையலரு முகிழ்த்தனமுமையே.
வாட்டத்து. பாரதம் பாடிய பெருர்தேவனார்.

முதலாவது.—மருதம்.

1-வது.—வேட்கைப்பத்து.

வாழியாதன வாழியவினி
தொற்பாலபொவிகபொன்
பெரிதுசிறக்க வெனவேட்டேமே.

எ- து. புறந்தொழுக்கத்திலே நெடுநாளோடுகியிது தகாதெனத்
தெனிந்த மனத்தனும் மீண்டெலைவியொடுக்கி யொழுகாந்தன் தலை
மகன் ஞேழுமியோடு சொல்லாதி யானவ்வாழுமுக நீயிர் தினைத்திறம்
யாதென்றாம் கவள்சொல்லியது. [ஆதேனவினியென்பான் சேரமான்
கனித் பாட்டுடைத்தலைமகன்.]

(1)

வாழியாதென வாழியவினி
வினோசுவபலே வருகவிரவல்
ரெண்வேட்டு ராஜீ யாயேயாமே
பல்விதத் தூதிலகிமாதி நெய்த விகிரக்குந்
தன்னேற்றழுரன் கேள்ளம்
வழிவழிசிறக்க வென்வேட்டுமே.

எ-து. இதனுமது.

(2)

* * * * *

புனவாடுமகளிர்ட்ட வொள்ளினமு
மணலாடுசிலமயத் தெருமைசினோக்கும்
யாணானுரன் மகனிவள்
பாணர்நாரம்பினு மின்களவியனோ.

எ-து. வாரினேர்தற்பொருட்டு முகம்புகுவான் வேண்டி யியற்புவி
த்துழித் தலைமகனியற்படுமொழிந்தத்திற்குந் தலைமகந்குந் தோழிசொல்
வியது.

(10)

ஏருமைப்பத்து முற்றும்.

1 - வது மருதம் முற்றும்.

--ஒரம்போடியாகி.

இடங்காவது.— யேமதல்.

1-வது.— தாய்க்குரைத்தபத்து.

அன்னைவாழ்வியன் அன்னையிதுக்காணர்
கொடிப்பாசுடும்பு பரிய ஒருவிழிய
தெய்தமயக்கிவர்தாறு நின்றமகனே
ஷப்போதுங்கள்மர்தி
தோய்க்குமருந்தாயிய கொண்கின்றோ.

எ-து. அதைதொடிநின்றபின்னர் வணாதற்போக்டுப்பிரிந்த தலை
மகன் வணாவொடுபுகுந்தவழித் தோழிசைவிவிக்குக்காட்டுச் சொல்லி
யது.

(1)

* * * * *

10 வது.— வளைப்பத்து.

கடற்கொடுசெறிந்த மயிர்வார்முன்கை
கழிப்புத்தொர்ஸ்தர் விரும்பல்கூந்தற்
கானங்குாழுத் கவின் பெறுதலழுயன்
வஞ்சாயரமகளிரினாயிவென்
னிறையருநெஞ்சுக் கொண்டெடாழித்தோனோ.

எ - து. நீன்னாற்காணப்பட்டவ ளைவிடத் தெத்தன் மையளைன்று
வினூய்பாச்சுக்குத் தலைமகன்கூ. நியது. (1)

வலம்புரியுத வார்மணவடைகளை
பிலங்குகுதிர்முத்த மிருள் கெடவிமைக்குந்
துறைகெடுகொண்கநீதந்த
வறநபுன்வால்வளை நல்லவோதாடும்.

எ - து. இது வஹாயாது வந்திராழுகுந் தலைமகன் றபீஸ்மகட்கு வளை
கொண்டுவந்துகொடுத்து நிரிப் பண்டையிவளைபோலாவாய மெவிந்
அழிநீங்க நலனுடையலீவா விகையெனத் தலைமகன் மெவிவு.

வளைப்பத்து முற்றும்.

2. வது நெய்தல் மூற்றும்.

—அம்முவனுரீ.

முனீஶுவது. குறிநீசி.

* * * * *

அலங்குமதைபொழிந்த வகனகளருவி
யாகெழையடிக்கத் திழிதருநாடன்
பெருவஹாயன் திருவிற்றுவியன்மார்பு
முயக்காலுகழிந்த நரளீவண்
மயங்கிதத்துமகுமக்க ணகவிழுமன்னும்.

எ - து. தொதுமலர்விகாவின்கட் டோழிசெயிவிக்கறத்தொடு நீன்
நது. * * * * *

ஸ்வாமிநாயகன்

(10)

மஞ்சனஞ்சபத்து.

மயிலாச்சுடமஞ்சாயிராட்டுந்
துறுகல்லுக்கத் தசூவேபனைத்தோ
ளாய்தமழுதுடங்குமல்குந்
காதலியூரூபு நணிரவல்லூரோ.

எ - து. வறாவிடைனவத்துப் பிரிந்து பிரிசின்ற தலைமகன் சொல்
வியது. * * * * *

கொடிச்சிக்கந்தல் போலந்தோகை
யஞ்சிகூரவிசி கும் பெருங்கல்லவஸ்பன்
வந்த னென்திர்ம்தனர் கொடையே
யந்தீங்கள் விபோய் நின்சிறப்பே.

எ-த. தலைமகன் றுஞ்சாவாடுவேண்டிவிட. ச் சந்தர்த்தார்கொடை
நேராத்தங்கூடம் தலைமகன்குத் தோழி சொல்வியது. (10)

மஞ்சனுப்பத்து முற்றும்.

3 - வது குறிஞ்சி முற்றும்.

கபிலர்.

நான்காவது.—பாலை.

1-வது.—செலவழுங்குவித்தபத்து.

மாலபொள் சொாத்திரத்துமையில
வால்னராருஞ்சுரங்கசெலவோர் சென்னிக்
கட்டுமல்வாயாயிளை
மைவாநாநாடவருந்துவள்பெரிதே.

எ-து. பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச்சொல்வியது. (1)

அரும்பொருள்செய்வினை தப்பற்குமுரித்தே
பெருந்தோளருக்கை/தநகர்த்தங்குமுரியள்
செல்லாயாயினு நன்றே
மெல்லம்புவம்ப விவளமுப்பிரித்தே.

எ-து. பொருள்வயிற்பிரியந் தலைமகன் பிரிவுடன்படிக்கவேணுமே
ஞ்சனுக வஹ்குத் தோழி சொல்வியது. (2)

* * * *

மன்னரன்னமரவந்தத்தீடு
மகளிரன்னவாடுகொடித்துடங்கு
மரும்பதங்கொண்ட பெரும்பதவேனிம்
காதல் புனர்ந்தன ராகியாம்கழல்
வெஞ்சிஹவிதல்வேற் காளையொ
ஞன்றுபுகுதருமென வற்தன்றுதுதே.

மறுதாவுபத்து முற்றும்.

4 - வது பாலை முற்றும்.

—ஒதலாந்தையார்.

ஐந்தாவது.—மூலை.

1-வது.—செவிவிகூற்றுப்பத்து.

மறியிடப்படுத்த மான்விழைபோலப்
புகல்வைன யிவண நாஞ்சுகநின்று
மினிதுமன்றம்வர்கிடக்கை முனிவின்றி
நீர்த்தன்ற வியலகங்களைஇய
வீதுமும்பரும் பெறவருங்குஷாக்குதே.

எ. - து. கடிமணைச்சென்றுவந்த செவிலி யுவந்தவுள்ளத்தாளாய் நழ்ரூம்க்குச் சொல்வியது. இனியருக்கின்ற பாட்டொன்பதினுள் முதலெட்டினுக்கு மிக்கதொக்கும். (1)

End :

பத்தாவது.—வரவுசிறப்புரைத்தபத்து.

காரதிரகாலையா மொவின்றுதலிய
நொந்துநொந்துயவுமுள்ளமொடு
வந்தனெனமடைந்த நின்தொவிளைந்தே.

எ. - து. வினைமுற்றிப்புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்வியது.

* * * * *

கொன்றைப்பூவிற் பசுந்தவுண்கண்
குன்றதெடுஞ்சீலைக் குலைன்போலத்
கொல்கவின் பெற்றன விவட்டதெல்லபெரா
வியனைடும் பாசகற்றீடிய
வயமான்றேன்றீவந்தமாறே.

எ. - து. வினைமுற்றியந்த தலைமகந்குத் தோழி சொல்வியது

வரவுசிறப்புரைத்தபத்து முற்றும்.

முங்கை முற்றிற்று.

—பேயன்.

13. ஒந்தினையெழுபது மூலமும் உரையும்.

முதலாவது.—துந்தீசி.

Beginning:

அவராபொருந்திய ஸபங்குரவேணவ்
கவரிமடமாகதுஉம் படர்ச்சாரம்
கானகநாடமறவல் வயங்கிமூக்
கியானிஸடநின்றபுலை.

என்றது ~ தோழி தலைமகன் வரைவுகடாயது. (இதன் பொருள் அவராபொருந்திய கதினாயுடைய பசுந்தினக்கவரி மடமாகதுவாறி ன்றபடர்ந்த சாராவினையுடைய கானகநாடனே! மறவாது நினைப்பாயாக வயங்காந்தின்றவனரியினை யுடையாட்கியான்புதின்றபுளை, என்றவாறு.

* * * * *

End :

சிறுமீன்கவுட்கொண்ட செந்தூவிநாராய்
 இறுமென்குரலுநின் பிள்ளைகட்கேயாகி
 நெறிதீரிடுங்கழிச் சேர்ப்பனகன்ற
 நெறியறிதியின்றவுதீ.

நெய்தல் முற்றும்.

மூலாதியார் செய்த ஓந்தினையெழுபது முற்றும்.

14. கல்லாடம்.

Beginning :

பாயிரம்.

வினாயகர்வணக்கம்.

திங்கண்முடிபொறுத்த பொன்மலையருவி
 கருமணி கொறுத்த தோற்றம்போல
 விருக்குன் கவிழ்ந்த மதநகியுவட்டின்
 வண்டினம்புரஞ்சும் வயங்குபுகர்முகத்து !
 செங்கதிர்த்திரளௌமு கருங்கடல்போல
 முக்கண் மேம்பொங்கும் வெள்ளமெறிகடத்து !
 பெருமலைச்சென்னியிற் சிறுமதிகூடந்தெனக்
 கண்ணருள்நிறந்த கவிள் பெருமெயிற்று !
 வாரிராண்டருக்கரவிர்கதிர்க்கணலும்
 வெள்ளோமதிமுடித்த செஞ்சகடமொருத்த
 நுட்னுயிராட வாடறுமனலமுந்
 தென்கிட்டத்திலைசுமோன் ஹறத்தருதீய
 மூழித்தீப்படர்ந் துடற்றுபுசிலையும்
 பாசக்காகம் விதியடைமுக்கோன்
 முறிக்கலைச்சருக்குக் கரம்பெற்முனிவர்
 விழிவிடுமெரியுஞ் சாபவாய்செருப்பு
 நிலைவிட்டுப்படராது காணியினிலைக்கச்
 சிறுகாற்றும்பூ மஸகக்குழைச்செவிய !
 ஆம்பன்முகவரக்கன் கிளையாடுமெறியப்
 பெருங்காற்றுவிழத்த டெடும்புழைக்கரத்து !
 கருமிடற்றுக்கடவளைச் செங்கனிவேண்டி
 விடங்கொன்னூலத்து வலங்கொளும்பதத்து

குண்டீருந்த நெடும்பாலா ஸ்னாமு
 மேண்ணூவிலக்கமொடு நன்னிதூயரமு
 மளந்து கொடுமுடித்த னின்கடனுதலின்
 வரியடல்குழுக் குடம்பைதூதெற்றிப்
 போக்குவழிப்பட்டயா தன்னுபிரவிட்தலி
 னமிவுதம்போய வலன்டதுபோலக்
 அட்றநிலாசிறுக மலக்குதுயர்காட்டு
 முடவெனும்வாயிற் சிஜறநடவுடுக்குப்
 போகாதுணங்குறும் வெள்ளாறிலேவமு
 மாரணம்போற்றுநின் காதுறவணங்குதுங்
 கான்முகமேற்ற துளைகொள்வாய்க்கறங்கும்
 விசைத்தநல்டபோருஞ் சகடக்காலு
 ந்ட்டிவலிதள்ளிய நெடுங்கவிற்றாசலு
 மலமருகாலு மவங்கத்தெருங்
 குறைகருபிறவியி குறைகருகவுக்கமு
 மென்மனத்தெழுநத புன்மொழித்தொடையு
 மருள்பொழிக்கைக் கண்டாக்குத்
 தெருநுறவைய முடிப்பையின்றனவே.

* * *

பொதியப்பொருப்பன் மதியக்கருததினைக்
 “கோங்குதேர்வாழ்க்கை” சீகேர்தமிழ்கூறிப்
 போற்றவைத்துமிகாற்புடனுதலி
 யென்றுவாங்குடிகொண்ட ஒரும்பயன்னிக்கும்
 கள்ளவிழ்குழல்சேர்க்கருணையெம்பெருமான்.

* * *

* * *

மாற்னும்புலவரு மயங்குறகாலை
 முந்துறும்பெருமறை முளைத்தருள்வாக்கால்
 “அஸ்பினாந்தினை” யேன்றுபதுத்தீரய
 கடலமுதெடுத்துக் கையில்வைத்துபோற்
 பரப்பின்றமிட்ச்சலவ திரட்டிமற்றவர்க்குத்
 தெளிதரக்கொடுத்த தென்றமிட்க்கடவுள்.

* * *

* * *

புண்ணியக்கல்வி புண்ணிக்ட்மாக்கள்
 பரிபுரக்கம்பலை யிருசெவியுண்ணுங்
 தூட்கோங்கேரளை கிடைத் திதாண்டென்

மதிமல்புரிசைத் திருக்கங்கூறி
யன்புருத்த பீதி வின்பிசைப்பாணன்
பேஷந்தகோடுகேள ஏறவிடத்தருளிய
மாதவர்வழுத்துங் கூடற்கிறைவன்.

* * *

End :

வளைந் துநின்றுடற்று மலிகுளிர்க்குடைந்து
முகிந்துவிண்ணுடி மனி நெருப்பினைத்துப்
புனமெரிகாராச்சிற் புகைபலகாள் ஏஞ்ச
குளவனாவீற்றிருந்த வளர்புகட்க்குன்றமும்
புதுவொட்டெடனத்தன புயன்முதிர்காத்தினை
வரன்முழைறசெய்த கூன்மதிக்கோவந்
தெய்வமறைத்த செய்யந்தமிழுப்பாடது
மைந்தினிற்பங்கு செய் துண்புவளர்குடியுந்
தவலருஞ்சிறப்பொடு சாஸ்பு செய்தமைத்த
முதுநகர்க்கூடலுண் ஐவாத்தனிமுத
வேழிசைமுதவி வாயிரங்கினைத்த
கானங்காட்டும் புள்ளடி தத்தையிலினர்
பட்டடைமெத்துப் பாலையிந்தகாஞ்விக
கிளையிற்காட்டு யைம்முழைகளினத்திக
குரலும்பாணியு நெயதலிற்குமட்டு
விளாரியெந்து மந்தினமைவிலக்கி
யொறைறத்தாரி யொருநரம்பிரட்ட
விழுந்து மெழுந்துஞ் செல்வழியுசெர்த்திக
ஆரவிவிண்ணிசைக்கு மந்தாக்குவிதம்
புதப்படுபொது வுடன் முல்லையிற்கூட்டு
விரிச்தவுங்குவிந்தவம் விளரியில்லைத்துத்
தாங்கலும்சைத்தலுந் தள்ளுவாமொவித்தலு
மாஸ்கலைவநான்கு மணியுழையாக்கிப்
பூரகங்குர்பகம் புண்டெயழுவினரி
துத்தந்தாரங் கைக்கினொயதனுக்
கொன்றிலுக்கேழு நின்றுதனிவிரித்துத்
தனிமுகமலர்ந்து தம்பிசைபாடக்
கூடியுந்துள்ள வாடியநாயக
வினையடியேத்து மன்வினர்க்குதவுந்
திருவறம்வந்த வொருவன்றாது

வீண்பழுமியற்கையு மிகழாக்காமலு
மன்புஞ்சுள் மளியுதத்தந்தென
என்னசமுந்துயிலு நினோவுமுள்ளாமு
நாணுமுங்கொண்ட நடவினரின்னுங்
கொள்வதமுள்தோ கொடுப்பதமுள்தோ
செய்குறியினியவாயிற்.
கவ்வையிற்கு றவிர் மறைகள்விட்டெடமக்கே.

கல்லாடம் முற்றிற்று.

15. நளவெண்பா.

நாமகாராதா சீத்திரம்.

Beginning :

தழைவிரிக்கைமாலைத் தனிமுதற்சடையிற்குடுங்
குழவிவெண்டிங்களிற்ற கோட்டத்துறையென்றெண்ணிப்
புழைநெடுங்காத்திற்பற்றி பொற்புமலினைத்துநோக்கு
மஷமுமதகளிற்றின் செய்யமலராடி சென்னிலவப்பாம்.

வெண்பா.

மதிகுலத்தில்வந்தநளன் வள்ளல்புக்கழமுத்
துதிமிகும்வாரகமாய்ச்சொல்ல - நிதிமிகுத்த
வெற்பகந்திற்பாராதத்தை வெண்மருப்பினுலெழுதுங்
கற்பகத்தின பொற்பதமேகாப்பு.

வள்ளல்நளன்புகழம் வாசகமாகப்புகல
உள்ளமகிழ்வாகி யுவகையருள்—வெள்ளனமே
வேதாவின்றேவியே மெய்யானவாக்குதவும்
மாதாவே நீதுணையாவா.

வேலன்கடம்பன் விசாகனுமையீன்ற
பாலன் குறத்திபதம்பணிந்த—வோல்லெனழிற்
பன்னிரண்டுகண்ணன் பசுமைமயில்வீரன்
ஏன்னிரண்டு கண்ணுக்கிமை.

ஈசங்பரமன் இறைவன்கபிலாச
வாசனுமையாள் மணவாளன்—ஒகசமரா
ஆளகண்டனே யென்றபயிட நஞ்சையுண்ட
காளகண்டன் றுளிஜைகள்காப்பு.

நீதினன்கதையை தெருசுமேவாசகமா
நினூர்தம்மை யொருகாலு—மேதினியில்
வெய்யகவியழுகான் வெவ்விளையெல்லாத்திரும்
வையந்தனையானுவார்.

கண்ணன்முகுந்தன் கருணகரமேக
வன்னன்பூமாதுமனாவான்—வென்னென்டுண்ட
வாயனபயமென வந்தடைந்த பாண்டவர்ச
காயன்றிருவடிகள்காப்பு.

ஏன்றும் யகந்தின் முடிவில்மதிகுவத்திற்
ஏரேன்றியபாண்டு சுதன்சருமன்—தேன் திழப்புதார்
வீமசேனானர்ச்சனான் தருவசகதேவன்
காமருவந் தேவிபாஞ்சாவி.

ஜூவருந்து ரோபதைடி மம்மான் சஞ்ஜனிக்குக்
லைவருஞ்சு தாலவலவரிகைவிட்டு—மெய்வருந்திக்
காட்டித்திரிகள்ற காலத்தில்வேதத்தை
நாட்டுமுனிவந்தானயந்து.

(வசனம்) புகத்திலே துவாபரயகமுடியிலே சந்திரகுலத்திற் பிற
ந்த பாண்டுமகாராஜன் புத்திரர்களான தருமபுத்திரமகாராசன், வீம
சேனன், அர்சுனன், நகுவன், சகாதேவன் இவர்களைவருக்குந் தேவி
யான துரோபதியுந் துரியோதனன் வந்தசனைச்சுதா—பாண்டவாள்
நாடிமுந்து வனவாசந்தசய்சின்ற நாளையிலே ஒரு நாள் வேதவியாச
மகாரிஷியும் அவருடைய சீஷர்களும் இந்தப் பஞ்சபாண்டவர்களிரு
க்கிற வனத்துக்கு வந்தார்கள்; அவர் வருங்கறதைக்கண்டு தருமபுத்திர
ராந் தம்பிமார்களு மெத்தர்கொண்டுபோய் அஷ்வாங்கயோகாஞ்சாங்க
நமஸ்காரஞ்செய்து அர்க்கியபாத்திய தீர்த்தமாசமன முதலான உப
சாரங்கள்செய்து வேதவியாசனா ஆசனத்திலெழுந்தருளச்செய்து தரு
மபுத்திரமகாராசன் சொன்ன வெண்பா.

மறைமுதல்வு நீரிங்கேவர் தருளப்பெற்றேன்
பிறவிப்பெறுந்துயரமெல்லா—மறதேவ
பிழமுத்தேனேயென்று னப்பேய்முலையுண்டாலை
யழழுக்கேவல் கொண்டவரசு.

(வசனம்) நாலுவேதங்களையுமன்றாகச்செய்தவரோ! நீரிங்கே வர
ந்தக்கதாகத் தர்சனஞ்செய்து என்னுடைய பிறவித்துன்பங்களை யெ
ல்லாம் நீங்கிச் சுகம்பெற்றேனென்றான்; என்றவு...னே வேதவியாச
ரும் தருமபுத்திரருக்கு சூசிர்வாதஞ்செய்து சொன்னவெண்பா,

மெய்த்திருவந்துறை மெய்த்துயரம் வர்தாலும்
ஒத்திருக்கு நெஞ்சத் துரவோடே—சித்தம்
வருந்தியவாறே என்றான் மாமறைபி னுள்ளந்
திருந்தியவா—மெய்த்தவத்தான் நேர்ந்து.

(வசனம்) இன்பம் வந்தாலும் துண்பம் வந்தாலும் மனதுக்குச் சரி
யாக நினைக்குந் தைரியறுள்ள நீரிப்போ மனதுகலங்கி யிருக்கிறதே
தென்பார். அப்படிக்கு வேதவியாசர் கேட்டமாத்திரத்திலே தரும
புத்திரமாராசன் சொல்லுகிறோர்; எங்கள் பூர்வோத்தரங்களொல்லாந்
தேவரீறியாத காரியமொன்றுள்ளதோ, முன்னடந்த காரியங்களிருக்க
ட்டும்; இப்போது துரியோதன என்களோத் தன் திருக்குதுக்கழைப்பித்து
விணையாட்டுப்போலே சூகுணியடின் வஞ்சளைச்சுதாடசெய்து எங்கள்
சொல்லுதலையும் மிராச்சியத்தையும் பறித்துக்கொண் டெங்கறுக்கு ஸ்தி
ரியானது ஓராபதையையும் மாணப்பகுஞ்செய்து பின்னையும் பனிரண்டு
வருஷம் வனவாசமும் மொருவருஷ மக்கியாதவாசமுஞ்செய்து வரச்
சொல்லிக் காட்டிலே யோட்டிவிட்டான். எங்கள் சமர்த்தல்லாம்
விரதாவாய்ப் போய்விட்டதேயேன்று தர்மராசன் சொன்ன வெ
ண்டா.

* * * * *

End :

எழுந்தான்றரும் வீளோளுருடன்று தும்
விழுந்தானவினாரமிக்க—செழுந்தாளி
வெந்தையே யென்றுயரமெல்லாமினிமறந்தேன்
சிந்தைகளிப்புற்றேன் தினம்.

(வசனம்) தருமபுத்திரருந் தம்பிமாரும் வேதவியாசர் பாதத்தில்
நமஸ்காரஞ்செய்து எங்கள் பிதாவுக்குப் பிதாவே எங்கள் வியாகுவ
மெல்லுமின்றுடனே மறந்தவிட்டோம்; மகாசந்தோஷமாச்சுது இந்த
நளன்சரித்திரத்தைத் தேவரீற் திருவாக்கினு வழிர்தபானம் போற் கேள்
விப்பட்டு மனதானந்தழுரிதமாக்குதென்று தருமபுத்திரர் சொல்ல வே
தவியாசர் சொன்ன வெண்பா.

சத்தியவரிச்சந்த்ரன் தசரதாமன்முதலா
யெத்தனைபேரின்பதுன்ப மெய்தினு—ரத்தனையுஞ்
சொல்லேன்கேளன் றுகாத்தான் தூயவியாசமுனி
வில்வேற்றருமனுக்கு மேல்.

(வசனம்) சத்தியவரிச்சந்திரன் தசரதபுத்திரானை ராமபத்திரசா
மி யிவர்களந்தச் சரித்திரங்களுஞ்சொல்லுகிறேன் கேளேன்று தரும
புத்திரருக்கு வேதவியாசர் சொல்லுகிறோர், ஏறு.

இந்த ராண்கதையை யாவர்படித்தாலும்
சந்ததிகளுண்டாய்த் தழைத் தொங்கிப்—புந்தி
மகிழ்வாகிஸீதே வாட்வார்மிகவுந்
திகழ்வார் பரகதின்யச்சேர்ந்து.

பண்பாம்வியாசனார்பாண்டவர்கள் கேட்கவே
நண்பாவுகாத்த நளன்கதையை—வெண்பாவால்
யாவர்களுங்கேட்க வினிதாய்ப்புக் கேட்கி
நாவலர்முன்சோன்னுர் நயந்து.
நளவெண்பா வரையுடன் முற்றிற்று.

15a. நூட்தம் மூலம்.

Beginning :

தழைவிரிகடுக்கைமாலைத் தனிமுதற்சடையிற்கும்
குழவிலவண்டிங்களிற்க கோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற்பற்றிப் பொற்புறவினைத் துநோக்கு
மழுமதக்களிற்றின் செய்ய மலர்சிசென்னிலைப்பாம்.

வேகமானதிசெய்யும் விணகர்களுந்
தாகபோகம் விடாத தளர்ச்சியினுஞ்
சோகவாரியினால் வருதன்பழும்
போகவாளைமுகத்தோப் போற்றுவாம்.

நிலவுபொழிதனிக்கவிகை நிடதர்கோன் புகழ்ச்சரித நெடு, சிரவைப்
பிற், புலவர்களியமுதொழுகு புதுமொழிகூட்டணைத் தமிழாற்புளைதல்
செய்தான், வலனுயர்த்தவண்ணல்ளேசேல் வான்கெடுபொற்கோட்டி
மைய வரையிற்றிட்டி, யலர்தலைமாநிலம் புரக்குமதீவிராமவிகவர
ஓஃபே.

கருவிமாமழை கலைமகனுஞ்வனவிளங்கி
யிருவிசும்பிடைப்படர்ந்து சென்றினமணி கொழுப்புக்கும்
பரவைவண்டினாமேயுந் துயர்பனிவரையிர்ந்த
அருவவோடாறித் தடங்கனுஞ்கருக்கொடுமீண்ட.

End :

ஆழிகுழ்புவி முழுவதுமாழியொன்றுருட்டி
வாழிநல்லறம்புரிதரு மகம்பலவாற்றிச்
குழ்மால்வனோ பிடருது கமையொழித்தாறப்
மாழியம்புயத்துலகெலாம் பரித்தினிதுறைந்தான்.

அரசாட்சிப்படலம் முற்றும்.

ஆகவிருத்தம் 1166.

16. நீதித்திரட்டு.

அறத்துப்பால்.

1.—கடவுள்வாழ்த்து.

Beginning:

மதிமன் னுமாயவன் வாண்முகமொக்குங்
கதிர்சேர்ந்த ஞாயிறுசக்கரமொக்கு
முத்திர்ப்பமுன்த்துத் தாமனாத்தாளி
ஷன்திர்மஸர்மத்தவன் கண்ணலுக்கும்பூவுவப்
புதுமலோய்க்கு நிறம்.

நான்மணிக்கடிதை.

கண்மூன்றுகடயான்றுள் சேர்தல் கடிதினிதே
தொன்மாண்மூய்மாலையானைத் தொழிலினிதே
முந்தறப்பேபனி முகநான்குடயானைச்
சென்றமர்ந் ஒத்தலினிது.

இனியவைநாம்பது.

நீவெநடுங்கொண்மூ நெற்றிதிழுமனுறிக்
காலையிருள்சியக்குங் காயக்திர்போற்—கோவ
மணித்தொகைமேத்ரேன் யி மாக்கடற்குர்வென்றே
னணிச்சேவடியெம் மராண்.

இருமிபல்காஞ்சி.

மூவாழுமுலாவுவதம் மொருமூன்றுமேத்தத்
தாவாதவின்பந்தலையாயத்தன் னினெய்தி
யோவாதுஇன்ற குணத்தொண்ணிதிச்செல்வனென்ப
தேவாதிதேவனவன் சேவடிசேர்துமன் ரே.

சிவகசித்தாமணி.

மூன்றுன் பெருமைக்கணின் றுன் மூடிவெய்துகாறு
நன்றேநினைந்தான் குணமேமொழிந்தான்றனக்கென்
ரூன்றுனுமில்லான் பிரக்கேயுறுதிக்குமுன்று
னன்றேயிறைவனவன்றுள்சரணைக்களன்றே.

துண்டலகேசி.

கண்ணிகார்ந்துவுக் கொன்றைகாமர்
வண்ணமார்பிற் றுருங்கொன்றை
ழூர்திவாவ் வெள் னௌரேந்திரந்த
சீர்கெழுகொடியு மல்வேதென்ப
கைமயிடறணியலு மணிந்தன்றக்கறை
மறைநுவலந்தனர் நுவலவும்படுமே
பெண் னுருவொருதிதனுக்கிண்றவுருத்
தன்னுளடக்கிக் கரக்கினுங்கரக்கும்

பிரைநு தல்வண்ண மாகின் றப்பிறை
பதினெண்கண னு மேத்தவும்படுமே
யெல்லாவுயிர்க்கு மேமமாகிய
நீரறவறியாக்கரகத்துத்
நாழ்சை-பொலிந்த வருந்தவத்தோர்க்கே.

புறம்.

ஸுவிலை நெடுவே லாதிவானவ
எனிடமருங்கொளிக்கு மிழமயக்குழவி
தாரிக்கண்விளங்கு நுதற்பிறை மேலோர்
மிகைப்பிறைகதுப்பித் ஸுதவைனாக்கையின்
வான் பிடித்தாளி யேறித்தானவர்
மாளக்கும்போர் கடந்தகுமரி
ஹவாரமெல்லடித் திருநிழல்
வாழிகாக்கவிம்மலர்தலையுலகே.

ஆசிரியமாலை.

* * * *

அறத்துப்பால் முற்றும்.

பொருட்பால் (இறைமாட்சி.)

பத்திமசான்றபடையும் பலர்தொகி னு
மெத்தணையுமந்சா வெயிலர னும்—வைத்தமைந்த
வெண்ணிலூலவா விருதிதியுரிம் மூன்று
மண்ணுடும் வேந்தர்க்குறுப்பு.
கோலஞ்சிலாழுங் குடியுங்குடிதழீஇ
யாலம்வீர் போலு மழைச்சனும்—வேவின்
கடைமணிபோற்றின்னியான் காப்புமிம் மூன்றும்
படைவேந்தன் பற்றுவிடல்.

திரிகடுகம்.

* * * *

வாழ்ந்து.

End :

கொடி விடுமுத்தலைவேற் கூற்றக்கணிச்சி
கடிவிடுகொன்றையோன்காக்க—நெடுநுலகித்
குமலிநாவற் பொழிவுகத்துப்போய்தீன்ற
மாமலைபோல் மன்னுக நீ.

வெண்பாமராலை.

கன்னுதவோன்காக்க தடிநேபியோன்காக்க
வெண்ணிரிருதோளேந்திமூயாடான்காக்க
பன்னியதூற் சென்னியாக்களிக்குஞ்செவ்வநீ
மன்னுகநாலுமிம்மண்மிசையானே.

பெரும்போருள்.

ஒங்குமலைப்பெருவிற்பாம்புநாண்கொள்ளி
பொருக்கைண்கொண்டு மூலையிலுடற்றிப்
பெருவிறவமர்க்கு வென்றீதந்த
கறையிடற்றண்ணல்காமர் சென்னிப்
பிகற்றுதல்விள்கு மொருகண்போல
வேந்துமேம்பட்ட பூந்தார்மாற
கடின்னெந்தகால்களிலும்கதற்பரியகரி மாவ
நெடுங்கொடிய நிமிர்தேருந்தஞ்சடைய புகன்மறவரு
நான்குடன்மாண்ட மெனு
யரசின்கொற்றமதனுமனரெனக் கோல்
தாயினுமாண்டவற தெறிமுதற்றே
கோடாதுபிறரெனக் குணங்கொல்லாது
ஞாயிற்றன்ன வெந்திறலான்மையுந்
திங்களன்ன தண் பெருஞ்சாய்தும்
வான்த்தன்ன வண்மையுமன்று
முடையாயாதலினிவ் வேரார்
நீநீவெயாழியயயனை நெடுந்தகைதாழுநீர்
வெண்டலைப் புணரியலைக்குஞ்செந்தி
நெடுவெணிலைஇயகாமர் பிழைப் புணரியலைக்குஞ்செந்தி
வியன்றுறைக்கடுவுழி தொகுப்பவீண்டிய
வாடவாழுக்கர் மனவினும்பலவே.

புறம்.

நாகத்தன் பாகர்மண்டிலுந்
தமவேயாயினுந் தம்மொடுகெவ்லா
வேற்றேராயினு நோற்றுர்க்கொழியு
மேற்றபார்ப்பார்க்கின்கை நீறையப்
பூவும்பொன்னும் புனல்படச்சொரிந்து
பாசிழழுமகளிர் பொலங்கலத்தேந்திய
நாரரிதேறவுதவாது நன்மகிழுந்
திரவலம்கருங்கலமருகாது வீசி
வாழ்தல்வேண்டு மிவண்வஹாந்தவைகல்
வாழச்செய்தால் விழையல்ல
தாழுங்காலைத் துணைப்பிற்தில்லை யென்றுபுரிந்

தடங்கியவிருப்பிறப் பாளர்
 முத்தீபுநாயக்காண்ட கலிருஷ்த
 கொற்றநீள்ளுடைக்கொடி தேர்வேந்திர்
 யான்றியளவையோவில்வேவான்த்து
 வயங்கித்தோன்றுமீனினு மிம்மெனப்பறந்
 தியங்குமருமழுப்புயாரயி னுமூயர்ந்து
 மேலுந்தொண்டப் போவின்தானே.

புறம்.

வளம்படுவாய்வானேந்தியொன்னூர்
 களம்படக்கடந்தகழு ரூடித்தடக்கை
 யார்கவிநறவின்தியர்கோமான்
 போராடுத்தருவிற்பொலந்தாரஞ்சி
 பால்புணாபிறைநூதற் பொலிந்தசென்னி
 நிலமணிமிடற்றெலூருவன் போவ
 மன்னுக்கபெருமதிலீயே தொன்னிலைப்
 பெருமலை விடரக்கத்தருமிசைக்கொண்ட
 சிறியிலை நெல்வித்திச்கணி குறியாது
 காதல்நின்னகத்தடக்கிச்
 சாதல்நீங்கவெனக்கீயாதத்தோயே.
 ஆவுமானியற் பார்ப்பனமாக்களும்
 பெண்டிரும்பினியுடை மிரும்பேணித்
 தெண்டுலவாழ்நர்க்கருங்கடனிறுக்கும்
 பொன்போற் புதல்வர்ப் பெறுஅதீரு
 மெம்மம் புகடிவிடுது தும்மரண்சேம்மினென
 வறத்தாறுதுவதும் பூட்டைகமறத்திற்
 கொல்களிந்றுமிவிசைக் கொடிவிசம்பு நிழுற்று
 மெங்கோவாழிய குடுமிதக்கோச்
 செந்தீர்ப்பசும்பொன் வயிரியர்க்கித்த
 முன்னீர் விழுவிஜெடியோன்
 நன்னீர்ப்பங்றுளி மணவினும்பலவே.

புறம்.

பார்ப்பார்க்கல்வது பணிபறியலையே
 பணியாவுள்ளமொட்டணிவரக்கெழ்தி
 நட்டோர்க்கல்வது கண்ணஞ்சலையே
 வணங்கு சிலைபொருத நின்மணங்கமழுகு
 மகளிர்க்கல்வது மலைப்பறியலையே
 நிலந்திறம்பெயருங் காலையாயி னுங்
 கிளாந்தசொன்னீ பொய்ப்பறியலையே

சிறியிலையுமின்குத் தெரியவ்கூடிக்
 கொண்டமையிகைபடத் தண்டமிழுசெறித்துக்
 குன்றினிலைதனார்க்கு முருமிற்சீறி
 அதனால், செல்வக்கோவே சேரலாமருக்
 கண்தலையெடுத்த முழங்குகடல்வேவி
 நனந்தலையுலகுஞ் செப்தநன்றுண்டெனி
 னடையெடுப்பதியாவருவியாம்ப
 வாழிரவள்ளனுழி
 வாழியாக வாழியபலவே.

பதிம்றப்பத்து.

வாழ்த்து முந்தும்.

17. திருவள்ளுவர் குறள் உரையுடன்.

அறத்துப்பால்.

கடவுள் வாழ்த்து.

1. அகரமுதவெழுத்தெல்லாமாதி
பகவன்முதற்பீற்யுலகு.

எ-து—

2. கற்றதனுலாயபயணன் கொல்வாழிவ
னந்றுடொழாஅ ரெனின்.

எ-து—

3. மலர்மிசையேக்குஞ் மாண்டி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

எ-து—அடியாரிடிந் திருப்பள்ளித்தாமத்தின் மேல் வருஞ் சீர்பாதந்
துணையால் பூமியில்வாழ்வார் என்றவாறு.

* * * * *

அறத்துப்பால் முந்தும்.

போருப்பால்.

இ ம ர ம ர ட சி.

அஃதாவது—இராச்தியைச் சொல்லுகல், எ-று.

1. படைகுடிக்குழமைச்சு நட்பரனுது
முடையானரசருளேனு.

எ-து—படைகுடிக்குழமைச்சு நட்புமரணுமென்று சொல்லப்பட்ட
வாறங்கங்களையுமுடையவ னரசருளேனுபோல்வா னென்றவாறு.

* * * * *

பொருப்பால் முந்தும்.

காமத்துப்பாஸ்.

தகையனைக்குறுத்தல்.


ஆண்பாலேழர்மிரண்டு பெள்ளபாறக்கித்தனவும்
தூண்பாலிநுபாலேற் காரூகு—மாண்பனமந்த
ாமத்தின்பக்க மொருமூன்றுயக்கட்டளைத்தார்
நாமத்துவன் ஞவனூர் நன்கு.

* * * * *

காமத்துப்பால் முற்றும்.

அறப்பால் 380; பொருட்பால் 700; காமத்துப்பால் 250; ஆக
க்குறள் 1330.

திருவன்றுவர்குறள் முற்றிற்று.



17a. நாலடி யார் மூலமும் பொழிப்புணர்யும்.

Beginning :

கடவுள்வாய்த்து.

வானிடுவில்லின் வரவழியா வாய்மையாற்
காணிவந்தோயாக்கட்டுவீனா—யானிவந்து
சென்னியுறவுணங்கிச் சேர்து மெம்முளானத்து
முன்னியலை முடிகவென்று .

எ-து—வான்டுவில்லின் வரவுபோன்றிருந்த வரவினையறிந்து காணி
வந்தோயாக்கட்டுவீனா யாம் நிலத்தைச் சென்னியுற வாய்மையான்வ
ணங்கிச் யாருசேர்து மெம்மனத்து னினைத்தனமுடிவனவாக (எ-று.)

இதற்குப் பிறவாற்றுஞும் பொருஞ்சாப்பாருமூனர் :—வானிலே
தோற்றப்படாநின்ற வில்லினது வரவுடோன்ற பிழப்பியல்லபை மெய்
தையாகவறிந்து பூவின்மேல்வந்தரானு மினரவுகீன யாஞ்சென்னியியி
வே யுறவணங்கிச்சேர்து மெம்மனத்து ந்தைத்தன முடிவனவாகவெ
ன்ற சாறு.

புறப்பியல்பிற்கு ரூத்துவமமாகுதலால் வானிடுவில்லுவமமாயிற்று.
வாயுங்கடியல்பு. அப்பொலென்பது அறிந்தென்பதாயிற்று. வாய்மை
யாலென்றது - இறைவுகீன வணக்குவார்க்குப் பொய்யாவாய்யாமையாற்
படுவதின்மையிற் பிழப்பியல்லபை மெய்யாகவறிந்தென்பதாம்.

காணிவிந்தோயாக் கடவுளையென்பது - கடவுளரோ காத்தவனவினரானவியொத்தாரு மிக்காருமில்லாத விறைவற்குக் காணிவிந்தோயப்படாம்யும் பொதுவாகிய வியல்பொன்றையும் மேலிபற்குக் கூறும்பான்மையில்லாகமையும் பூவின்மேல் வந்தருளு விறைவனென்பது கருத்து.

யாம் நிலங்கு சென்னியுறவனங்கிச்சேர்தும் ; என்பது உண்மையார்சமயவனங்கத்தியல்பிலே காண யாம் நிலத்திலே உறவனங்கிச் சேர்து மென்றார்.

End :

கண்மூன்றுடையானுக் காக்கூயும்பையாவு
மென்னீன்றயாடும் பிள்ளத்ததென்டெபான்னீன்ற
கோங்கரும்பன்ன மூஸ்யாய்பொருள்வழித்
பாங்கனுர் சென்றதெறி.

எ-து—பொலு நிறத்தூயுடைய கோங்கினதரும்பையாக்த
முலைபினையுடையாய் காமலையுருவழித்துப் பின் ஒனுமவைனயுள்ளுக்கிய
மூன்றுகண்ணையுடைய சிவதூங்குமிஸ்வல்கர்த்தவிட்ட காக்கூயுமதி
வையைடைய விழுஞ்சிப்பின்புமள்ளாக்கிவிட்ட படத்தெடுதையடாப்பு
மித்தன்பழுதுகற்கென்னை ஏன்றதாய் மெனக்குப்ரிஷமுசெய்துதன்
னை ? பொருள்வழித்பிரிந்து நம்முடையதலைவர்போயின நெறியன்றோ
பிழமுசெய்தது உன்றவாறு.

நாலுடி நா ஊற்றுஹா முற்றிற்று.

ஸ்யாஸ்த ஜபன

17b. நாலடியார் உரை.

சேல்வந்தீஸ்யாகைம.

Beginning :

வா அரிவில்லின் வரவறியாவாய்க்கமயாற்
காணிவிந்தோயாக் கடவுளை—யானிவஞ்சு
சென்னியுறவனங்கிச் சேர்த்து மெம்முள்ளத்து
மூன்னியலை முடிகவென்று.

வெள்ளான்மரபுக்கு வேத மெனச்சான்றேர்கள்
எல்லாருக்கடி யெடுத்துநாப்பாச—சோல்வாப்பித்து
நாலடிநா ஞாறம் நன்கினிதாயென்மனத்தே
லெபுமட்னிதகவே செப்பு.

மன்னன் வழுதியர்கோன் வைகைப்பேராற்றி
வெண்ணீயிருநான் கோடாயிரவு—ருன்னி
வெழுதியிடுமேட்டி வெதிஓதடந்த
பழுதிலா நாலட்டயைப்பார்.

என் பெறங்குன்றத் தெண்ணையிரமிருடி
பன் பொருந்தப்பாடியபா நா ஞா ருந்—தன் பொருந்தி
நீ கொதிர்கொண்டோடுதலாவ் நீணிசைப்பாவென்றதனைப்
பாரோதிர்கொண்டார்பயகைஸ்ப் பார்த்து.

நா ஞா ரும் வேதமாம் நா ஞா ரும் நா ஞா ரே
நா ஞா ருங்கற்றவர்க்கு நந்து இணையாம்—நா ஞா ரும்
பன் மொழியாள்பாகம் பகர்ந்து சலட்க்கணிந்த
கண் ஞுதலான் பெற்ற களிறு.

கண் மூன் ருமடையா ஞுங் காக்கையும் டையரவு
மென் ளீன் றயாயும் பிழைத்ததென—பொன் ளீன் ற
கோங்கரும்பன் மூலையாய்பொருள் வயிற்
பாங்கனூர்சென்ற நெறி.

எ-து, கண் மூன் ருமடையா ஞும் - மூன் ருகண் ஜெயுடையவனும், கா
ங்கையும் - காக்கையும், பை - படத்தினையுடைய, அரவும் - சர்ப்பமும்,
என் - என்கை, ஈந்த - பெற்ற, ஆயும் - தாயும், பிழைத்ததென் - பிழை
த்ததில்லை; பொன் - பொன்கை, ஈந்த - கொடுத்த, கோங்கு - கோங்கி
ஆடைய, அரும்பன் - அரும்புபோலும், மூலையாய் - மூலையினையு
டையவனே, பாங்கனூர் - நாயகரானவர், பொருள்வயின் - பொருளினி
டத்திலே, சென்ற - போன, தெறி - வழியே, பிழைத்தது-பிழையச்செ
ய்தது.

(10)

ஆகவெண்பா 400.

சுபக்கிருதிலும் ஆட்மீ 12க

நாலட்டயார் முடிந்தது முற்றும்.

17c. நாலட்டயார் பதவுா.

Beginning :

செல்வநிலையாமை, இளமைநிலையாமை, யாக்கைகநிலையாமை யெ
ன்றுமதிகாரவடைவுகளுக்கு மலைவாம்; அஃதியாதெனின், முன்பு
யாக்கையுள்தாய்தில் நிலையாமை, இளமைநிலையாமை, யாக்கை நிலை
யாமையுள்ளர்த்தி யது நிலைநிற்றபின்பு இளமை நிலையாமையை யுண
ர்த்தகேண்டாவோ வென்னில் யாக்கைக்குப் புருஷாயசு நாறுவயதெ
ன்று ஏனாமைப்பருவ முப்பத்திரங்கு வயதென்று மொரு நியமங்க

ஞான்டு. இந்தச் செல்வத்துக்கு இந்தணைநா னிற்குமென்னுடே ரூ ரூ தியில்லாகமயா விப்படிக்கொரு ஏற்கியில்லாத செல்லும் வந்தெய் தின்னாம் மூடுதே மறநமக்குறுதியான வறங்களைச்செய்யவேண்டுமென்றாக முன்பு செல்வத்தை யனுபவித்ததற்கு இளையப்பருவத்தான் நிலையாகக்கருதியராமல் முப்பத்திரண்டு வயதுக்குள்ளே தமந்து தவஞ்செய்வேண்டுமென்றாக இளைய நிலையாகமயினை யதிகாரவாடை வசெப்பு பின்பு யாக்குக்குக் கந்தித்த வயது நூற்றன்று தீதணை நிலையென்று கருதாம் வறத்தினை நாடே...ராதம் வழுவாமற்செப்பு வேண்டுமென்றந்துப் பின்பு யாக்கை நிலையாகமயைச் சொன்னுரை ஷபதாம். ஆகவால் நிலையாகமயின் விரைவு கூறந்தபொருட்டு முந்து ரச் செல்வநிலையாகமயினைவாத்து அதற்குப் பின்பு சிறிதுகாலம் நின்றபின்பு நிலையாவான இளைய நிலையாகமயினைவாத்து அதற்குப் பின்பு முசியரான பராவத்தினைக்குறித்து இளையமநிலை நிலையாகமயக்குப்பின்பு சிறிதுகாலம் நின்றபின்பு நிலையாவான யாக்கைக்கிலையாகமயினைவாத்து அதன்பின் பிந்தப் பெறுதற்கரிய யாக்கையினைப் பெற்ற பொழுதே யறந்தசெய்தற்பொருட்டாக அதன் வலியிருத்தலைவச்து அதன்பின்பாக அதக்கீணமந்து விஷயங்களிலே மயங்காமல் விசயங்களில் தூய்மையில்லாகமயை யறிவித்தற்பொருட்டாகத் தூப்தன் மையினைவாத்து அதன்பின்பாக அப்படித் தூட்டலில்லாபை மில் நின்றுமயங்காமல் மறுமைக்குறுதியாக மீன்வாழ்க்கையினைத் துறந்து தவஞ்செயற்பொருட்டாகத் துறவென்து மதிகாரத்தைவாத்து அதன்பின்பு இந்தக்கறவுக்கு மறுதலையிடப்போகுமோம் ஒருவிர்கள் மேலன்புவைத்தற்பொருட்டாகச் சினமின்மையை தன் பின்பாக இப்படியொத்த தலத்துக்கு மறுதலையிடப்போகுதலையிடப்போகுதலை மென்பதுகொண்டு பொறையுடைமையைவாத்து அதன்பின்பாக இவ்வறத்தை நடத்துவார்க்கு இந்தப்பிழர்மீன்நயகாமை பெரும்பான்மையாதலி விந்தப் பிரர்மணையவாகமயை இல்லவறத்துக்கு முதலத்தொரமாகவைத்தார். இந்திரியங்கள் செய்யும் மீன்களை மீட்டுத் தன்வசத்திலே யொருப்பநித்திக்கொள்ளுதல் முன்சொன்ன பொறையுடைமையில் பிரர்மணையாளை நயவாம வரிதாதலி வதன்பின் இந்தப் பிரர்மணையவாமலைவைத்து இந்தக் தீயகுணமில்லாதவனுக்கல்வது கொடுத்தல்கூடாதாதவிற் பிரர்மணையவாமமயின்வின் ஈகையென்னு மதிகாரங்கூசர்க்கு முற்பிரஸ்டி லொருக் கொன்றறக்கொடாதவன் துன் பழுத்துப் பசிப்பிணிநிலை இரந்து திரிவென்னு மதினையறிவித்தற்கு ஈகைக்குப்பின்பாகப் பழல்ஜென்யைவத்து இர்தப்பழுவினையைத் தீரவுணரு மிவனுலகத்தினைந்தபோது மொழுக்கத்தினைத் தப்பானை பதுகொண்டு உலகத்தினைந்தபோதுமுன்மையினை பெய்ம்ஸமயை

ஞ்று பருவினையின் பின்மேலவத்து உலகத்தினடந்த போதும் தன்மதா
னக்களைச்செய்யாமற் றீஸையிலேபுரிந்தொழுகுமவற்கு அறிவித்தற்
பொருட்டாக இப்பிறப்பின் மிகவுந்துன்பழுபவர் முற்பிறப்பிற்றிங்கு
செய்தவளைன் னு மதுதோன்ற அதன்பின்பு தீவிணையச்சுத் தினைவுத்து
அப்பாற் பதின்மூன்றதிகாரமாகச்சேர்த்து இனிப் பொருட்பாலத்தொர
மடைவுசெய்தற்குங் கல்வி முதலாக வெடுத்துக்கொண்டார். பொரு
ட்பாலுக்கு அசந்து மற்றுமொழிந்தோற்குங் கல்வியுண்டானு லுலக
ந்தங்கிருந்து கேட்கப்படுதலானுந் தனம் பரிபாவித்துவருதலா
னும் பொருட்பகுதிக்குக் கல்வி பெரும்பான்மையாதலிற் கல்வியை
முகவுவத்து இந்தக் கல்விக்குப்பின்பு குடப்பிறப்புவுத்தார் கல்விக்
ஒத்தக் கொழுகுதல் குடிப்பிறந்தார்க்கு மிகவும் வேண்டுமாதலிற்
குடிப்பிறட்பைச்சேர்த்து அதன்பின்பு எல்லாக்குண்களிலும் வை
த்து மேம்பாட்டுத்தன்மை குடிப்பிறந்தார்க்குப் பெரும்பான்மையாத
லிற் குடிப்பிறப்புக்குப்பின்பு மேன்மக்களைவத்து இப்பாக்க கொத்த
மேன்மக்களைப் பிழைத்தவர்களுக்கு மறுமைக்குறுதியுமில்லையாதிப்
பிறப்பினுலும் யாவராலும் மிகழுப்பட்ட அந்தப் பிராணவபிமான மென்
கிறது மிலலையாய் விடுவராதலில் மேன்மக்களைப் பிழைக்கலாகாதென்
பது கொண்டு அதன்பின்பு பரியானாப் பிளமூராமையைவுத்து இப்
படிக்கொத்த முறைமையினையுடையாளர்க்கேர்த்து மதிப்புண்டாகவே
ண்டுமென்பதுதோன்றப் பின்பு நல்வினங்கேர்தலைவுத்து ஒருவர்
தீயாகிலும் நல்வினங்கேரவே யவர் பெருமையைவான்பது
தோன்ற வதன்பின்பு பெறுமையென்னு மதிகாரத்தைவுத்து அந்தப்படி
ருமையு முற்கியைடையாற்கல்லதில்லையென்பதுதோன்றப் பெ
ருமைக்குப்பின்பு தாளாள்மையைவுத்து இப்படிமுயன்று செல்வத்
தினையுண்டாக்கினுற்கல்லது சுற்றமுன்டாகாதென்பது தோன்றத் தா
ளாள்மைக்குப்பின்பு சுற்றந்தமுரலைவுவுத்துச் சுற்றந்தமுவிப்பா
ரொருவர் தமக்குச் சுற்றமாகத் தக்காலா யாராய்ந்துட்கொள்ளவே
ண்டுமென்பதுகொண்டு அதன்பின்பு நட்பாராய்தலைவுத்து அட்டியாராய்ந்துறவுகொண்டபின்பு அவன் செய்த பிழைகளைப்பொறுக்கவே
ண்டுமாதலின் பின்பு நட்பிறப்பிழைமெபாறுத்தலைவுத்து அதன்பின்பு
நட்பாகிய முறைமையினையையவர் தமது காரியங்களுள் எது குறை
வறப் பலிப்பித்துக்கொள்ளுமளவும் வேற்றுமை சிறிதம் புலப்படா
மற் கலப்புண்டாக அவர் மனங்கொள்வொழுகிப் பின்பு கால்தாழ்ந்
துவிடுவராதலி விவர்க்குண்டதினைப் பின்பு கண்டு அவருடனே கரிச
ங்கி+ாள்ளாம விது சிலர்க்கியல்கென்றிருத்தல் நட்பிறப்பிழைமெபாறுக்
கும் பெரிபோர்க்கே யிவராவதென்பதுகொண்டு அவர்பின்பே கூடா
நட்பைவுவுத்து இப்படிமொத்தாளர்யும் நல்வுவராக்கித் தமது சுபாவ
தன்மையும் குன்றுமலிருத்தல் அறிவுடையொர்க்கல்லது கூடாதென்
பதுங்கொண்டு அறிவுடைமையினை அதன்பின்புவுத்து அறியாமை

யாவ் வருங்குற்றம் விரித்துகாழ்தாவல்வது மூன்சொன்ன வறிவுடைமைசாயாம வில்லாதென் துகொண்டு முன் சொன்ன வறிவுடைமை கூய்ப்பேண்வேண்டி யதன் பின்பேயறிவின்மையவைத்து இந்த அறி வில்லாதார்க்கு உள்தாகிய செல்வும் பிறர்க்குப் பயன்படாதென்பது ரோன்ற வதன்பின்பே நன்றியித்தெவ்வத்தை வைத்து இந்தச்செல்வைம் பிறர்க்குப் பயன்படாமையா வதனால்வருங்குற்றந்தோன்ற அதன் பின்பு ஈயாமையைவைத்து ஒருவர்க்கொன்றைக்கொடாமல் மறுமைக்கு திருத்தியான வறங்களையுள்ளெட்டயாமத் ரூஞுந் தன்னுடம்பினைச்செறி ந்திருக்கு மலவேன மிடியனென்று காட்டுத்திருக்கு ஏயாமையின்பின்பே இன்மையைவைத்து வறுமையுற்றவனுக்கே மானிக்கத்தக்க செல்லக கலுண்டாவது ஆதலா பெப்படி வறுமையிலே தன்பழுறுபவன் மானை பங்கம் வர்த்தகாவத்து வறுமையாலுங்கிடந்து நலங்காமற மன்பிராணை ஜோவிட்டு மானத்தினைப் பரிகரிக்கி மலவது வறுமையுடையவனுக்கே பெற மும்பான்மையாதலா விதன். இன்பே மானமென்னு மதிகாரத்துவை தத அப்படி மானத்தினைப்பரிகரியாமல் வறுமையாலே பிறர்பக்கற்சேன நிரந்து முயிர்வாழுவென்று துளிவனுபி விடுவாலுமில்லையாய் இகழுபயக்கோடுயின்ன துகைத்தில் வதனு விரப்பினையுஞ்சுவேண்டு மானமுடையா ராாருவற்காதலா விரவச்சத்தை யதன்பின்பேணவைத்து எல்லாக்கல்வி யையுமுடைய பல சுறப்பிலுமிருந்து உலகத்திலுள்ளாருடைய இயல்புகளையு மறியுமல்வர் இறப்புக்குத்துணிந்து சொல்லாரான்பது தோன்ற வதன்பின்பு அவையைத்திலைவத்துச் சபையிலுள்ளாரியல்புகளை யரியாமல கூறுன்னோ டெரான்றினைச்சொல்வி யிகழுப்புவர் புல்லறி வாளராதகால் அவையைத்திலைவின்பின்பே புல்லறிவாண்மையைவத்து இந்தப்புல்லறிவு சில வறிந்து மறியாமலுமான தன்மையராதவிற் பேதமை நேராக வறியாமலே யிருக்குமாதவிற் புல்லறிவாண்மைக்குப் பின்பு பேதமையைவத்து இந்தப்பேதமை யறிவிலவென்னுமாத் திரமல்லது பிறர்செல்வங்கண்டு அது பொருமையு மவகாப்புமந்து சொல்லுதலு மவர் மனங்கொள்ளும்படி யவருடனேகூடி யுறுப்போ வேதிரிந்து அவற்குத்தாழ்வுசெய்தலாற் கீழ்மைக்குணம் பேதமையிலு மிகவும் நிக்கப்பமொதவி வதன்பின்பு கீற்மையென்னு மதிகாரத்தினைவைத்து இந்தக்கீழ்மைபோலு மன்றியிலே தக்கு ஒருவர் பல நன்றிகளையுள்ள செய்து தானுமவராலே பரிகாப்பட்டு இருந்தாலுமவர் தெங்களியாமற மனக்குச் சிறிதுகுறையுண்டாகி வல்வளவுகொண்டு அவர்களுக்குக் கொலையினைச்செய்துந் தன்னை நெருங்கிவந்தார் சிலர்க்குப் பயன்பட்டு மாசாரஞ்செயது சிறிதுபொருட்டெறிற ரன்னைப்பெரியானென்றாலும் மதித்தும் யாவர் சில்லாயுங்கண்டேனுட்டமற அவர்களுக்குக் கொலையினைச்செய்துந் தன்னை நெருங்கிவந்தார் சிலர்க்குப் பயன்பட்டு மாசாரஞ்செயது சிறிதுபொருட்டெறிற ரன்னைப்பெரியானென்றாலும் மதித்தும் யாவர் சில்லாயுங்கண்டேனுட்டமற அவர்கள்தன்று குடிப்படுத்தோன வசனங்களைச்சொல்விபு மிப்படி யொத்த குஜாங்களையுடையராதவின் முன்சொன்ன கீற்மையினு மிக ஏந் துஷ்ககப்படுமாகவின் பின்பு இந்தக்கயமையினைவத்துப் பின்பு

அதிகாரத்திலேற்றினபா : தீவிரமாயும் துப்பயன்தெரியல் ரேராதிகா ரத்துதலைவத்து அதன்பின்பாக இழிவாளகுளங்களையுடைய பொதமகளிலாலைவத்து இந்தப்பொதுமகளிர் குளங்களைன்று மில்லையாகவே நல்லதனாமுடியார் எல்லாராது மதிக்கப்படுவராதவா வதன்பின்பு கறுபுடைமகளிலாலைவத்து இப்படி பொருட்பா விருபத்தாறதிகாரமுமால் விசயத் தொமத்துப்பா வேலாரதிகாரமாகவும் இப்படி நாற்பத்தி காரமும் பதுமனு ரணவிசயத் தீந்த அறம் பொரு ஸின்பலுன் ரும் வழிவாமல் நாந்தி யிர்த நாற்பத்திகாரத்திலுள்ள சொல்லப்பட்ட குற்றங்களைத்தவிர்ந்த குணங்களை நான் சொன்னபடி யே தப்பாமலோமு கிணவர்க்கு வீசிட்டேறு முண்ணமையாதவி வதற்குக் கடவுளையுப்பாடு அந்தக் கடவுளருளாடில் யிலவதப்பாமல் நடந்து வீடுபேறுண்டாகவே ணுமென்றற்குக் கடவுளை யொருபாட்டினால் வாழ்த்தினார். அது வருமாறு :—

வாணிடுவில்லின் வரவறியாவாய்த்தையாற்
காணிலரதோயாக கடவுளை—யாநிலஞ்
சென்னியுமவணங்கிச் சேர்தமெம்முள்ளத்து
முன்னியவனவழமுடிக வென்று.

எ-து. வாணிடுவில்லின் வரவறியா - வாணிடுவில்லின்ற வில்லினது தோற்றமு மழிசுங்போன்ற பிறப்பிறப்பாகிய வியல்க்கபயறிந்து, வாய் கையாற் கானிலிந்தோயாக்கக் குளை - நிலத் திற்சால்தோயாத கடவுளை யுண்ணமூட்டேவ, யாநிலஞ்சென்னி யுறவணங்கிச் சேர்த்தும் - யாம நிலத்தைச் சென்னியுறவணங்கி யடைதும், ஏம்முள்ளத்துமுன்னியவை முடிகவென்று - எம்மனத்து நினைத்தனமுடித் தாக்கவென்றவாறு. மனத்தினினைவு பிறப்பிறவாய்மையென்பது நெஞ்சு வாக்கு உண்ணமயாதவ. கடவுள்வாட்டத்து.

* * * * *

End:

காமநுதலியல்.

* * * * *

கண்மூன்றுடையானுங் காக்கையும்கபயரவு
மென்னீன்றயாயும் பிழைத்ததென்—பொன்னீன்ற
கோங்கரும்பன்ன முலையாய்பொருள்வயிற்
பாங்கானுர்஦ென்ற நெறி.

எ-து. கண்றுன் றுடையானும் - மூன்றுகண்ணீண்டிடையவனும், காக்கையும் - காக்கையும், ஒப் - படத்திலீண்டிடைய, அரவும் - சர்ப்பமும், என் - எண்ணை, என்ற - பெற்ற, யரயும் - தாயும், பிழைத்ததென் - பி

மூழ்த்தில்லை ; பொன் - பொன்னீ, சங்ற - சொடுத்த, கோங்கு - கோங்குனுட்டைய, அரும்பன்ன - அரும்புபோலும், முலையாய் - முலையினையுடையவளே, பாங்கனூர் - நாயகனுனவர், பொருள்வயின் - பொருளினிடத்திலே, செந்ற - போன, தெறி - வழியே, பிழைத்து - பிழையசெய்தது.

(10)

நாலடியரர் முற்றியது.

கபா ஞு~~ஞு~~ செதமீ ஹே.

18. ஆசாரக்கோவை மூலமும் உரையும்.

Beginning :

ஓரெயின்முன் ரு மழித்தானடி யேத்தி
யாரிடத்துத் தானறிந்த மாத்திரையானு சார
மாருமறிவதற்குக்கம்நிவற்றிற
யாகாசிக்கோவை யெனத்தாகுத்தான்றிராத்
திருவாயிலாயதிறல்வண்கயத்துரீப்
பேருவாயன் முள்ளியென்பான்.

எ-து. பக்கவாரான்றித்தற்கரிய மும்மதிஸூயும் நகைத்தழித்த முதவவனடியைத்துதித்து, இருந்துகள் சொல்லிய நால்களில் தானறிந்தவளவினுடே யெல்லாருமறிய அறஞூயன் ஆசாரமாகிய மற்றவற்றை ஆசாரக்கோவை யெனசெய்துகிரட்டிருன் ; நீங்காததிருமடந்தைக்குவாயிலாகிய திறலையுடைய வண்கயத்துரீப் பேருவாயன் மகனுகிய முள்ளியென்னும் பெய்காய்கூடியரன். எ-து.

நன்றியந்தல்பொறையுடைமை யின் சௌலோ
டின் னுதவெவ்வயிர்க்குஞ் செய்யாஸமகஞ்வியோ
டொப்புரவாற்ற ஸ்தலற்றினுடைமை
நல்லின்ததாரோடு நட்டவிகையெட்டஞ்
சொல்லியவாசாரவித்து.

எ-து. நளக்குபிரர்செய்த நன்றியநிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லாவுயிர்க்கு மின்னுதைசெய்யானமடும், கல்வியும், ஒப்புரவைமிகுவற்றதும், அதிவடைமையும், நல்லினத்தாரோடு நட்டதுமென இங்வெட்டுவணக்கும் நல்லாராற்சொல்லப்பட்ட ஆசாரங்கட்டுக்காரனம். எ-து.

பிரப்புதேவாடுக்கை சென்வம் வணப்பு
நிலஞ்சிமைமீக்க ந்தங் கல்வி நோயின் னம
யிலக்கணத்தாவிடுவெட்டுமெய்துபவென று
மொழுக்கம்பியழுமாதவர்.

எ-து. நந்துரிப்பிறப்பி, ஒடியவாரூஸ், செல்வம், அழகுடைமை,
நிலஞ்சத்துக்குறிநை, சொற்செலவு, கல்வி, சேராவின்னமை, என் நூல்சால்லு
ப்பட்ட இல்லவெட்டி கோ இலக்கணத்தோடு நிரம்பப்பெறுயர் என்றுமா
சாரந்தப்பாமலோடுவார், எ-று. (2)

தக்கணைவேள் வி தவங்கல்வி மின்சான்கு
முப்பாலோருக்கிடாம் காத்துப்பக்க வுய்காக்கா
வெப்பாலுமாகாகெடும்.

எ-து. குரவர்க்குத் தக்கணைகொடுத்ததும், யாகம்பண்ணுறுதலும்,
தவஞ்செய்தலும், கல்வியிழிமன இந்தான்கிளையு மூன்று வருகப்பட்டவி
தியாலே பாதுகாத்தாட்டாத்தக; நாாத்சாக்காஸ் எங்கிலகந்தின்கண்
தும் தணக்குப்பயங்காவா யிற்நாளன்கூக்கும், எ-று—[முப்பாலோ
முக்கம் அதறுவல்விதி, பொருத்துவவிதி, இன்பத்துவவிதி.] (3)

வைகநையாமந் புயிவேழுந் ததான்செய்ய!
நல்லறமுமொன்வொருஞ் சிந்தித்துவாய்வுத்தற
நந்தைப்பார்த்தாயுங் தொடுதே வூகவென்டமேத
முந்தைப்போர் கண்டமுறை.

எ-து. வைகநையாயிப்பின்யாமத்திலேதுயிலெழுந்து தான்பிற்றை
ஞான்றுசெட்டும் நல்லறங்குதயும் ஒள்ளியபொருட்கு வருவாயாகிய
காரியத்தையுமாராய்ந்து சிந்தித்துப் பின்னைக் கங்குல்புலந்தாரம் பழுதி
ன்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச்
செய்யத்தொடங்கவென்றுசொல்லப்படும் ஒழுக்கம் அதிவருடையப்பழு
யார்சொல்லியமுறைமை, எ-று. (4)

End :

உரம்களத்துமாட்டுலும் பெண்டிர்கண் மேலு
நடுக்கற்றகாட்சியார் நோக்காரெடுத்திசையா
நில்லம்புகாஅர்விடல்.

எ-து. சோர்வற்ற அறிவையுடையவர் ஆரவாரஞ்செய்யுமிடத்தும்
மண்டபள்ளியிலும், பெண்டிர்களுறையிடத்தும், நோக்கார் வடத்து
ரையார், இல்லத்துட்டுகார்; ஆதவால், நீவிடுக, எ-று. (99)

அறியாததேயத்தா னுவன்முத்தா
வீளையானுயிரிமுந்தா னந்சிலுறுஞ்சபா
னோசர்தொழிழீரு வைத்தான்மனுள்ளென்
கூன்பதின்மர்கண்டு ருஷாக்குங்கான் மெய்யான
வாசாரம் வீடுபெற்றார்.

எ.து. அறியாதமேதசத்தான், வழியோன், முச்சோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர்தொழிலில்தலைவர்தவன், மணமகன் என்றுமிகு வொள்பதின்மரும் உண்மையாயுணாக குமிடத்து ஆசாரமிலிகளாவார். எ.து. (100)

ஆசாரக்ரோவை முற்றித்து.

19. திரிகுகேம் மூலமும் உணாயும்.

Beginning :

காப்பு.

கண்ணகன்ஞாலமளநத்துங்கீர்த்தி காமருசீர்த்
தண்ணறம்புங்குருந்தங்கீர்த்து—தண்ணிய
மாயச்சகடமுத்தத்துலமிம்ருன்றும்
பூவைப்புவண்ணானடி..

(இதன்பொருள்) இ. மகன்ற பூமியையனந்ததும், விரும்பப்பட்ட சிறப்பையுடைய குளிர்ச்சிபொருந்திய பரிமளிக்கின்ற மலர்களையுடைய குருந்தமரத்தை முற்றத்தும், கர்சனு வேவப்பட்டுத் தன்னை வருத்தம்படி. கிட்டிவந்தசகடத்தை பலைத்துத் தும், ஆகியவிம்முன்றாந்த செய்தவை காயாமலர்போலும் நிறட்கிணையஸைய திருமாவினது திருவடிகளாம், என்று எடுத்துக்கொண்டதுவல் இல்லை முடித்தற்பொருட்டுக்கடவுள்வணக்கக்குசெய்யப்பட்டது.

செய்தவையென்பது சொல்லவேச்சம். இந்நாலுள் பாட்டுத்தோறும் மும்முன்று பொருள்கள் கூட்டிச் சொல்லப்படுகின்றமை தோன்ற இல்லணக்கப்பாட்டிலும் மப்படியே சொன்னார்.

நால்.

அருந்ததிக்கற்பினர்தோன்றுத்திருத்திய
தொல்குடியின்மாண்: ராத்தூர்ச்சியுடு—சொல்லி
னரிசுகற்றங்கேள்வியர் நட்புமிம்முன்றாந்
திரிகுகைம்போலுமருந்து.

(இதன்பொருள்) அருந்ததிபோலும் கற்பிணையுடைய மகளீரத்தோன்றும், குற்றமற்றபழைய சூடிப்பிறப்பில்வந்து பெருமைபெற்றவரோடு கொள்ளுமுறையும், கற்கப்படும் நூலிடத்தே குற்றங்கீர்த்திக்கவல்ல கேள்விகையாயையவழிராடு செப்பியப்படும் நட்பும், ஆகிய விம்முன்றும் ஒருவனுக்குத் திரிகுகைம்போலும் மருத்துகளாம், எ.து.

நற்பு நற்குண நற்செய்க்கைகளோடு தன்கணவனுக்கு வழிபடுதல். மாட்சிலம் - பெருமை, சொல்லென்றது-நூலுக்கு ஆகுபெயர். அரில் - குற்றம்; அதாவது சந்தேகவிப்ரீதம். திரிகடைக்கும் - சுக்கு திப்பிலி யினாகு என்கிற விமூன்றுங் கூடியது. “திரிகடைக்கு கூக்கொடு திப்பிலி யினாகு மாகும்” என்பது தூணாமனி நிகண்டு. சுக்கு முதலிய மூன்றும் போல் அத்தோன்முதலிய மூன்றும் ஒருவனுக்குத் துண்பம் நீக்கி இன் பஞ்செய்தலா விவரித்து அவனு உவமானமாயின. இம்முதற் பாட்டிற் சொல்லப்பட்ட திரிகடைமென்னுஞ் சொல்லே கிறப்புப்பற்றி இந்நூலுக்கும் பெயராகக்கொள்ளப்பட்டது.

* * * * *

End :

பத்திமைசான்றப்படையும் பலர்தொகினு
மெத்துணையுமஞ்சராவெயிலர் ஜும—ஹவத்தமைந்த
வெண்ணினுவவா விழுநிதியுமிம்மூன்று
மண்ணாலும்வேந்தர்க்குறுப்பு.

(இதன்பொருள்) சன்மேவண்புநிறைந்த சேசையும், சத்துருக்கள் பலர் சேர்ந்துவந்தாலும் எவ்வளவும் பயப்படவேண்டாத மதிலர் ஜும், எண்ணிக்கையிலகப்படாதபடி. வைக்கப்பட்டி நிறைந்த சீரியதிரவிய ஜும், ஆசிய விமூன்றும் பூரியையாளுகின்ற அரசர்க்கு அவயவங்களாம், எ-று. (100)

திரிகடைக்கும் முற்றிற்று.

ஸ்யாஸ்த ஜயன

20. நீகிநெறியிலாக்கம் மூலமும் பதவையும்.

Beginning :

நீகிந்துமிழியீனாகமநிறைசெல்வ
நீத்தகருட்டு நெடுந்திகாக—யீரி
வெழுத்தாரும்யாக்கக நமரங்காளான்ஜே
யழுத்தாததெம்பிரான்மன்று.

(இதன்பொருள்) இளைமை - இளைமைப்பாவமானது, நீரில் - நீரிவிடத்தண்டாகும், குமிழி - குமிழிபோல நிலையில்லாததாம்; நிறைசெல்வம் - நிறைந்த செல்வமானது, நீரில் - நீரிவிடத்து, சுருட்டும் - காற்றினாற் சருட்டப்படும், நெடுந்திகாகள் - செடிய அலைகள் போல நீரில் யில்லாததாம்; மாக்கை - ஏட்டம்பானது, நீரில் - நீரிவெழுதிய, எழுத்தாகும் - எழுத்துப்போல நீரில் யில்லாததாம்; ஓத்தலால், நமரங்காள-

நம்மவரோ! எம் பிரான்-நங்கடவுளாகிய நடேசனுடைய, மன்று - அடி பலந்தை, வழுத்தரதது-யழுத்தாமலிருப்பதற்கு, என்-காரணம்யாது. ஒகாரம், அலை.

* * * *

End :

ஐயந்தினிபிள்ளனந்தக்கியிற்றெளிந்து
மெய்யுணர்ச்சிக்கணவிழிப்பத்துங்குவார்தம்முளே
காண்படுத்தகாட்சி கணவுநனவாகப்
ழுண்பதே தீர்த்தபொருள்.

(இதன்பொருள்) அனாந்து - வேதாகமங்களாகிய அளவுவழி னால் ஆன்மசொருபத்தையறிந்த, ஓயம் - பின்னர் அதன்கண் சந்தேகமும் திரிபு - விபரீதமும், இன்று-இல்லாமல், உத்தியின் - கருத்தளவையால், தெளிந்து - நிச்சயித்து, மெய்யுணர்ச்சிக் கணவிழிப்பு - மெய்யறிவாகிய கணவிழியாதின்று, தூங்குவார் - ஞானநித்திகாசெய்கிறவர்கள் - தம்முளே - தம்முள்ளத்தில், காண்படுத்தகாட்சி - காறுவதே காட்சியாம், கனவு - அத்துக்கூட்டத்தில் வெளிப்படுங்கணவே, நனவாகப் பூண்படுதே - சாக்கிரமாகப் பொருந்துவதே, தீர்த்தபொருள் - முடிந்தபயங்கும்,

(102)

நிதிநெறிவிளக்கம்.

உலாயடன் முற்றிற்று.

21. அறநெறிச்சார மூலம்.

Beginning :

தாவின்றியெப்பொருளுங் கண்ணெர்ந்து தாமாப
பூவின் மேற்சென்றூன் புகழுதியை- நாவிற்
றுதித்தீண்டற நேரிச்சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய்விலாந்து.

(1)

மறைந்துறையுங் காமத்துறையுமயங்கிப்
பிறவுணாயுமல்கிய ஞாலத்- தறவுணர
கேட்குந்திருவடையாஃபோ பிறவியை
நீக்குந்திருவடையார்.

(2)

* * * *

End :

எற்றால்களோதிதனுங் கேட்பினுமேன் செய்யும்
பொம்தாலவற்றின் போருபெரித்த- மெய்த்தா
லறுநேறிச்சாரமலிந்தான் வீடெய்துந்
திறநெறிச்சாரந் தெளிர்து.

(224)

அவன் கொலிவன் கொலென் ரையப்படாடுத
சிவன் கணை செய்ட்டின் கள் சிந்தத - சிவன் றுனு
நின் ருகாஸ் சீக் கு நீழிகாரும் பின்டிக்கீப்

வென் ரசீர்முக்கு ஸ்டேயான் யேந்து. (225)

பூனைப்பாடியானைச்ரூர் முக்கு ஸ்டேசு செல்வன்
நைப்பாடு வந்தோர்க்குத் தந்த - பரிசில்

வினைப்பாடு கட்டப்பித்து வீட்டி ஓபால்கி

நைப்பாடு வந்தோர்க்கு நீராற கொன் றுன்

நின்றவினக்குப்போலி றுந்து. (226)

அறநெறிச்சாரம் முற்றிற்று.

22. பெரிய புராணம்.

திருத்தோண்டர் புராணம்.

திருமலைச்சருக்கம்.

Beginning :

உலகெலாமுனார்ந் ரேஷாத்களியவ
னிலவுலாவிய நீர்மலி வெண்டிய
ஞலகில்சோதிய னம்பலத்தாவென்
மலர்சிலம்படியாழுத்தி வணக்குவாம். (1)

ஊனடைந்த வுடம்பின்பிறவியே
தான்னடந்த வுறுதியைச்சருமாற்
ஓறன்னடந்த மலர்ப்பொழுத்தில்லையின்
மானடன் செய்வரதர் பொற்று ரெ ரம். (2)

எடுக்குமாக்கதையின் றாஸிச்செய்யுளா
ங்கைத் தேமென் னம நமக்கருள் செய்தி த
தடக்கமையந்து ஸ்டாத் தாட்செவிநீண் முடி க
கடக்களிற்றைக் கருத்து னிறுத்துவாம். (3)

மதிவனர்ச்சடைமுடி மன் றளானாமுன்
றுதிசெய்நாயன்மார் துயசொன்மலர்
பொதிநவனுகர்தரு புனிதர்போலவு
விதிமுறையுலகிலில் விளங்கிவெல்கவே. (4)

அளவிலாக பெருமையராகிய
வளவிலாவடியார் புக்காறுவென்
ளாகுட்ட அனாப்பரிதாயிறும்
அளவிலாஷ அரப்பவற்றுக்கேவன். (5)

தெளிவரும்பெருமமத் திருத்தொண்டர்தம்
பொறுவருஞ்சீர் புகலவுற்றேன் முற்றப்
பெருகுதண்கட்டாம்தும் பெருந்தை
மொருசணக்ஞை மொக்குந்தயக்கமேயன். (6)

செப்பலுற்ற பொருளின்சிறப்பினு
வப்பொருட்புகாயாவருங்கொள்வரா
விப்பாருட்கெனுலை சிற்தாயினு
மெய்ப்பொருட்குமியர் கொள்வருமேன்றமயால். (7)

மேயவில்லை கொண்டு விரும்புமாஞ்சீர்
சேயவன் நிறுப்பேரம்பலஞ்செய்ய
ஷ்ரயபொன்னயிச் சோடுண்டீழபா
ராய்சீரனபாயனரசவை. (8)

அருள்ரிமமைத் திருத்தொண்டறிவருந்
தக்ருள்ளீரிது செப்புதற்கா மென்ற
வொருளின் மெட்மொழி வான்முல்கு நிய
பொருளினுகுமெனப் புகல்வாரமன் மே. (9)

(வேது.)

இங்கிதனுமங்கூறி னிய்வுவதத்து முன்னுட்
டங்கிருளிரண்டுமாக்கள் சிந்ததயுட்சார்ந்து நின்ற
பொங்கியவிருளையேனைப் புறவிருள்போக்குகின்ற
செங்கதிரவன் போன்க்குந் திருத்தேண்டப்புரணமென்பாம்.

* * * * * ஸ்ரீபெருஷபை * * * * *

End :

திருதாவக்கரசர்வளர் திருத்தொண்டினெறிவாழ
வருளானத்தவமுனிவர் வாசிசர்வாய்மைதிக்கு
பெருதாமச் சிர்பரவ லுறுதின் ரேன்பேருவகி
வொருதாங்குலாசெய்ய வேவான்னைமையணராதேன். (1)

* * * * *

திலதவதியார்பிறந்து சிலமுறையாண்டகன்றதற்பி
னவகில்லைததுறை தழைப்ப வருந்தவத்தோர்நெறிவாழ
ஙுவகிவயருமிருணீக்கி யோளி விளாவகுங்கதிர்ப்பொற்பின்
மலர்மருணீக்கியார்வந் தவதாரஞ்செய்தார். (18)

மாதினியார் திருவயிழ்னீமன்னீயசீர்ப்புகழானுர்
காதலனுருதித்ததறபின்கடன் முறைமைமங்கலங்கள்
மேதகுநல்லீனை சிறப * * *

* * * * *

23. திருவிளையாடற் புராணம்.

Beginning :

பாயிரம்.

மல்குகவேதவேன் வி வழங்குக்கரந்துவாளம்
பல்குகவரங்களெங்கும் பராவியவறங்களின்ப
நல்குகவுயிர்க்கட்கெல்லா நான் மஜநச்சாசங்மோங்கிப்
புல்குகவுலகமெல்லாம் புரவலன் செங்கோல்வாழ்க.

* * * * *

அன்னால்பாற்றெறவிந்தநந்தி யடிகள்பாற்சனந்துமார
னுண்ணினிறையன் பினுயந்து வியாதனுக்குணர்த்தவற்றப்
புள்ளியமுனிவன்குத்தத் யோதியபுராணாழவா
றென்னியிலிவற்று காந்தத் தீசங்கிடையின்மாதோ.

அறைந்திடப்பட்டதாகுமாலவாட்ப்புகுற்றமயர்தச்
சிறந்திடும்வடநூறங்களைத் தென்சொலாற் செய்தியென்றிங்
குறைந்திடும்பெரியியர்க்குறக்கை ப்ரிடிஸ்து ருதியந்தப்
பிறந்திடும்பிறப்பிலெய்தப் பெறுவுமென்றுள்ளத்தேரூ.

திருக்கர்த்திர்த்தலூர்த்திச் சிறப்புமுன்றந்தலூர்த்தி
யருள்விளையாடவெட்ட டெட்டருச்சக்னைவினை மொன்றுக
வரன்முறையறுபத்தெட்டா மற்றலைவபடலமாக
விரிமுறையிருத்தச்செய்யன் வாக்கமையால்விளம்புவுற்றேன்

* * * * *

அறுகாற்பீடத்துயர் மாலாழிக்குடிந்தமுறை
யரங்கேதற்றுமாபோ
வறுகாற்பீடுசைபாடுக் கூடன்மரன்மியத்தை
யநுந்தமிடாற்பாடு
யறுகாற்பீடுயர்முடியார் சோக்கேசர்சன்னிதியி
லமரர்க்குத்
மறுகாற்பீடத்திருக்குத் யந்தோதிழுவில
னரக்கேற்றினுனே.

பாயிரம் முற்றுப்பெற்றது.

* * * * *

End:

ஏத்தியருச்சகை செய்து நினைவிலரிதாயன் பிலெளியவட்ட, மூர்த்தி
கையங்கயற்கண்ணியன்பளை முங்கோதும்போய்முடிதாற்றந்தின்பம், து
த்தமனத் தினராகிக்கருவித் தேன்பொதிந்தசிறபுட்போலந்த, மாத்த
வளைவுசிட்டாதிமுனிவர் தபோவன் ஞசெய்துவற்றந்தார்மன்டேனு.

ஆகப்பட லம் 72 ச்கு திருவிநுத்தம் 3363.

திருவினோயாடற்புராணத்துக் காணப்படும் பாண்டியர்களின் அட்டவணை.

- 1.—குலசேகர பாண்டியன். இராஜதானி—மண்தூர் (ஸ. கல்யாண புரம்). அவன் மகன்
- 2.—மலயத்துவச பாண்டியன். மனீவி—காந்தசனமானை. அவர் மகன்
- 3.—தடாதங்க. கணவன்—சுந்தரபாண்டியன். அவன் மகன்
- 4.—உக்கிரகுமாரபாண்டியன். மனீவி—காந்திமதி. இவன் சங்க மேந்படுத்தினவன். இவன் மகன்
- 5.—யீரபாண்டியன். அவன் மகன்
- 6.—அபிஷேஷகபாண்டியன். அவன் மகன்
- 7.—யிக்ரமபாண்டியன். அவன் மகன்
- 8.—இராஜசேகரபாண்டியன். இவன் காலத்தில் காஶாற்பேருவ ஸத்தான் சோழநாட்டில் அரச்பூரிந்து வந்தான். இராச சேகரன் மகன்
- 9.—குலோத்துங்கபாண்டியன்
- 10.—அனந்தகுணபாண்டியன். இப்பாண்டியனை முடிக்கச் சமனார் ஓர் வேள்வி பியற்றினர். அனந்தகுணன் மகன்
- 11.—குலழுடன் பாண்டியன். இவன்காலத்தில் காட்சேவேட்டிசோ முன் கட்சியில் அரசு புரிந்தனன். குலழுடனன் மகன்
- 12.—இராசபுரந்தர பாண்டியன். இவன்தமிழி அரசிச்சுக மென் போன் தன்தமையனுகிய இராசபுரந்தரனுக்கு நிச்சயித் திருந்த காட்சேவட்டிசோடுன் மகனைக் கச்சிக்குப்போய்த் தான் கவியாணஞ்செய்துகொண்டு, அச்சோழனுடைய து ணையால் தன்தமையனை யெதிர்த்துக் கலக்கு செய்தான். இராசபுரந்தரன் மகன்
- 13.—இராஜேசன். அவன் மகன்
- 14.—இராச கம்பீரன். அவன் மகன்
- 15.—பாண்டியவக்கியதீப்பாண்டியன். அவன் மகன்
- 16.—புரந்தரசித்த பாண்டியன். அவன் மகன்
- 17.—பாண்டியவங்கிய பதாக பாண்டியன். அவன் மகன்
- 18.—சுந்தரேச பாதசேகர பாண்டியன். மதுராக்கோபுரஞ்செய் விததோன். இவன் காலத்தில் ஜூயிரம்பரிக்கோர்சேவ கள் என்னும் சோழன் பாண்டியன்மீது படையெடுத்துத் தோல்வியடைந்தான். சுந்தரேச பாதசேகரன் மகன்
- 19.—வரதன பாண்டியன். இவன் காலத்து பாணபத்தீர் இரு ந்தனர். வரதுணன் மகன்

- 20.—இராசவிராச பாண்டியன். அவன் மகன்
 21.—சுகுணபாண் திவன். அவன் மகன்
 22.—சித்திரவிரத பாண்டியன். அவன் மகன்
 23.—சித்திரழுடைய பாண்டியன். அவன் மகன்
 24.—சித்திரதுவச பாண்டியன். அவன் மகன்
 25.—சித்திரவரும் பாண்டியன். அவன் மகன்
 26.—சித்திரசேன பாண்டியன். அவன் மகன்
 27.—சித்திரவிக்ரம பாண்டியன். அவன் மகன்
 28.—இராசமார்த்தாண்ட பாண்டியன். அவன் மகன்
 29.—இராசசூடாமணி பாண்டியன். அவன் மகன்
 30.—இராசசார்த் தூல பாண்டியன். அவன் மகன்
 31.—தலிசராசகுலோத்தம பாண்டியன். அவன் மகன்
 32.—ஆயோதனப்பிரபாண்டியன். அவன் மகன்
 33.—இராச குஞ்சர பாண்டியன். அவன் மகன்
 34.—இராசபயங்கர பாண்டியன். அவன் மகன்
 35.—உக்கிரசேன பாண்டியன். அவன் மகன்
 36.—சத்தருஞ்சை பாண்டியன். அவன் மகன்
 37.—வீமத்தேர் மன்னன் (பீமரதபாண்டியன்). அவன் மகன்
 38.—வீமபராக்கிரம பாண்டியன். அவன் மகன்
 39.—பிரதாபமார்த்தாண்ட பாண்டியன். அவன் மகன்
 40.—விக்கிரமகுஞ்சக பாண்டியன். அவன் மகன்
 41.—செமரகோலாகல பாண்டியன். அவன் மகன்
 42.—அதுவுக்கிரம பாண்டியன். அவன் மகன்
 43.—அதுவுகிர்த்தி பாண்டியன். அவன் மகன்
 44.—சீர்த்திழுடைய பாண்டியன்
 ஜலப்பிரளயமும் புறஸ் ஸ்ருஷ்டியும்
 45.—வம்சசேகர பாண்டியன். இந்தப்பாண்டியன்காலத்தில் வீக்கிரமகோழன் பாண்டிநாட்டின்மீது படையெடுத்தத் தோல்வியடைந்தான். வம்சசேகரன் மிலேச்சாயும் தருஷ்கங்காயும் தோற்கடித்தான். கபிலர், பரணர்முதலிய (ஹுங்ரும்) சங்கப்புவர்களாகச் சரகவதி அவதரித்தது இவன் காலத்தில். வம்சசேகரன் மகன்
 46.—வம்சசூடாமணி பாண்டியன். இவனுக்குச் சண்பகமாறன் என்றும் பெயர். தீர்மியும் ரக்கிரும் இப்பாண்டியன் காலத்துச்சிறப்புற்றிருந்தார்கள்.
 47.—பிரதாபசூரிய பாண்டியன். அவன் மகன்
 48.—வம்சத்துவச பாண்டியன். அவன் மகன்
 49.—ரிபுமர்த்தன பாண்டியன்

- 50.—சோழவம்சாந்தக பாண்டியன்
 51.—சேரவம்சாந்தக பாண்டியன்
 52.—பாண்டியவம்சேச பாண்டியன்
 53.—வம்சசிரோமணி பாண்டியன்
 54.—பாண்டியேசர பாண்டியன்
 55.—குலத்துவச பாண்டியன்
 56.—வம்சவிழுஷண பாண்டியன்
 57.—சோமகுடாமணி பாண்டியன்
 58.—குலகுடாமணி பாண்டியன்
 59.—இராசகுடாமணி பாண்டியன்
 60.—பூபகுடாமணி பாண்டியன்
 61.—குலேச பாண்டியன். இடைக்காடர் இவன் காலத்தவர். குலேச
 பாண்டியன் மகன்
 62.—அரிமார்த்தன பாண்டியன். இவன் காலத்தில் வாதழுரடி
 கள் (மாணிக்கவரசகர்) சிறப்புறோங்கினார். அரிமார்த்த
 னன் மகன்
 63.—சகன்னுத பாண்டியன். அவன் மகன்
 64.—வீரவாகு பாண்டியன்.
 65.—விர்சமவாகு பாண்டியன்.
 66.—பராக்ரமவாகு பாண்டியன்.
 67.—சுரத பாண்டியன்.
 68.—குங்கும பாண்டியன்.
 69.—கர்ப்புர பாண்டியன்.
 70.—காருண்ய பாண்டியன். **பாயப்பன் ஜபன்**
 71.—புருஷாத்தம பாண்டியன்.
 72.—ஏத்துருசாலன பாண்டியன்.
 73.—கணபாண்டியன். இவன் காலத்தில் திருநாளசம்பந்தரும்
 தலசிகிறையாரும் சிறப்பெய்து யிருந்தனர்.

24. உபதேசகாண்டம்.

மாகயிலாயவற்தீயாயம்.

Beginning :

உலகமுட்கொண் உவப்பமுருகவேள்
 பலகதைப்பொரு டன்சௌற்படுத்தவு
 மிலதுநாற்பொரு ளைய்தவுமோர்மருப்
 பலகின்மாமதத் தைங்காற்போற்றுவாம்.

குதனருள்புராணமீ ஓன்பதுநாண்கிலக்கஞ்
 சோதிபுராணம்பத்து ரூபிலக்கங்காந்த
 மோரிலக்கஞ்சனந் குமாரன்குதன்பிரம
 னுவகளந்தோன்சங்கரன் வெய்யோன்பெயர்ச்சங்
 சிதையாமீதலையவைம்பத்தன் சாலேர்மூறநஞ்சையா
 ரேகமிலையாயிர மாயிரமாஞ்சங்கரத்திற்
 போதசிவரகசியமோர் பதின்மூவாயிரத்தேழ்
 பொருந்துகண்டத் துபதேசகாண்டலகைபுகல்வாம்.

எ - து. நெமிசாரணியத்து இருட்களுக்குச் சுதமகாவிருடி அனுக் கிரகம்பண்ணீன புராணம் 18 ; அவையாவன, சைவம், பவுடிகம், மார்க்கண்டம், விங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், சூர்மம், பிரமாண்டம், இவை, 10-ம் சிவபுராணம். காருடம், நாரதம், விண்டி, பாகவதம், இவை 4-ம் விள்ளுறுபுராணம். பிரமம், பாத்மம், இவை 2-ம், பிரமபுராணம். ஆக்ஷேயம் - 1-ம் அக்ஷினிபுராணம். கைவத்தம்-1-ம் குரியபுராணம். ஆக்புராணம். ஒன்றும், 4-வகைம் கிரந்தம். இதில் சிவபுராணம்-10-ம் 3-வகைம் கிரந்தம். இதில் கந்தபுராணம் 1-ம் வகைம். இதில் சங்கரசங்கிதை 30,000, த்தில் அதிரகசியகாண்டம் 17,000. சிவரகசியகண்டம், 18,000, இந்தசிவரகசியகண்டம், 13,000 - மும் 7-காண்டமாகவிருக்கும். அதில் உற்பத்திகாண்டம், அசுராண்டம் மகேந்திரகாண்டம் உயுத்தகாண்டம் தேவகாண்டம், தெட்சகாண்டம். இதில் 6-காண்டமும் காஶிசிபும் ஆயிரக்கால்மண்டபத்திலே எழுந்தருளியிருக்கும் ஆழுமக்கவாமி உலகமுட்கொண்டுவெப்ப “செந்தம்த்துக்கொருசீர்வரம்பாகிய” வென்று பாடசேரல் விக்கசியப்பநுக்கு அனுக்கிரகம்பண்ண, அவர்கீ-காண்டமும், 10,500-பாடினார். பின்பு உறையுருக்கு மேற்கேவயலூரிலேழுந்தருளியிருக்கும் ஆழுமக்கவாமி “உலகமுட்கொண்டுவெப்ப முருகலேள்” என்று பாடசேரலை ஞானவரோதயபண்டாரம் 7-ம் காண்டம் உபதேசகாண்டம் ஒன்றும் 2,600 ஆகப்பாட்டினார். சங்கரசங்கிதையில் சிவரகசியகாண்டம் 13,000 கிரந்தமும், 7-காண்டமாக தமிழ்பண்ணினபாட்டி 13,221.

* * * * *

சங்குகுடவயிறுளைந்துதரளமின்று தவழ்க்குமிகிக்கு வயலூரதனி வெந்துதக், கெங்கணுவகும்புக்குடபதேசஞ்சு செய்தலியேற்குமாவ்வழி யென்றிரக்கிச்சிர்த்தி, பொங்குதமிழ்போழியினுபதேசகாண்டம் புக்கியேன கீசிதிந்தஞ்சூழ்நிதினால்செல்வே, ஞாங்கரன்பின்னவன்கந்த னுழமகோன்மேற்தனமரர்பணிகுமரன்டியகத்துள்ளவெப்பாம்.

* * * * *

பருதியெனவருகுத துணாத்தக ந்தப்
 பரவையருண்முகிலமுதம் பருதிததென்துறந்
 றருவுனன்காண்டப் பணியுமானபடவமான
 சாகையுலவுவயும் விருத்தத்தமையுமோசை
 வருதணருமுன வாமனஞ்சிறுமேங்க
 வளரொளியாம் பொருட்களியைவழங்குஞ்சீர்த்தி
 கருதரியகாஞ்சிவளர் கக்சியப்ப
 கக்த்பகத்தாருவை யிறைஞ்சிக்கருத்துள்ளவைப்பாம்.

End :—

இனபழுத்தேரோம்புவன்களைவென்ற விணையிலாச்சுதமாமுனியை,
 யன்புடன்வணங்கியதுமதி பெற்றேயவன்றினைடெகாண்டெசன்
 டே, பெரன்புகாசடிலமாதவரெல்லாம் புகுந்துதற்பன்னசாலைகளில்,
 நன்பரன் பொற்றினாத்தில்லவுத்திருந்தேநானும் வாழ்ந்துயர்கதிய
 கைந்தார்.

வாழ்கவேவற்குமரனளினமென்மார்த்தாள் வையகமுழுவதும்வாழ்
 க, வாழ்கமாமறையோர்மன்னவன் செங்கோல்வாழ்கமெய்ததொண்டர்
 களைல்லாம், வாழ்கவெண்ணீறந்தசெழுந்துமெந்தான்றும்வாழ்கநற்
 கண்டிகமாலை, வாழ்கவிஸ்வனஞ்சொலுபதேச காண்டமான்மியம்பு
 விவலம் வந்தே.

எண்பத்தைந்தாமத்தியாயமுற்றிற்று.

ஆக, சிவயோகமகிழையுள்படவிருத்தம் 126.

ஆக அத்தியாயம் எண்பத்துஅஞ்சுக்கு விருத்தம் 2,713.

பூதேசகாண்டம் முற்றும்.

ஸ்யாஸ்த ஜபன

25. கோயிற்புராணம்.

வியாக்கிரபாதக சுருக்கம்.

Beginning :

பொற்பதப்பொதுவர் புலியூர்புகழ்
 சொற்பதப்பொருளாகுவதாயவ
 ரற்பகத்தெருமவாழுணிகோடுரக்
 கற்பகத்தரியாளைக்கழுல்களே.

* * * * *

நூனசம்பந்தர்செய்யதிருவடிபோற்றி
 யஞ்சுவக்களையபிரா னவர்கமலப்பதம்போற்றி
 கருமாளுவெமையாளுங்கண்துதலோன்வலிந்தாண்ட
 பெருமான்பூங்கழுல்போற்றி பிறங்கியன்பர்களபோற்றி. (8)

பேசுபுக்க்வாதலுர்ப் பிழந்து பெருந்தழைக்கடலுண்
டாசிலெலுபில்தத்தயர் வஞ்செசமுத்தால்தீர்த் தெமுந்து
தேசமவிதர்ட்டொதுவார் சிலபோகமிகவினொவான
வாசகமாமாணிக்க மழைபொழிமாழுகில்போற்றி. (9)

நாளிரவுமறையினராய் நாயிவரிகொருவடென்துந்
தேவர்கள்தேவன்செல்லச் செல்வர்களாய்த்திகழுவேள்ளிப்
பாவுதெறிப்பலசெய்யும் பான்னமையராய்மேன்னமையராய்
மூவலகுந்தொழு மூவாயிரமுனிவரடிபோற்றி.

தந்தைமெனுக்கிழ்ந்தபுகுந் தண்ணூசர்விறல்தகுமெய்க்
கிந்தையராயெல்லூயிலாத் திருவேடத்தினராகி
யெந்தைபிரானருள்வளர்க்கு மியல்பினராய்முயல்தவங்க
ஏந்தமிலாவடி.யவர்கள் திருக்குட்டமலைபோற்றி. (11)

ஒன்றியசிரியரில் குவழுவந்தருளியலகுய்யத்
துன்றுபுகுந்திருந்தியசிரோமணேனுடிசுடி
மன்றினாட்டொழுத்தால்லைவளர்களகமயமாக்கி
வேள்றிபுளையனபாயன் விளங்கியபூசீகதல்போற்றி. (12)

End :

சொற்றானுமைபொருளானுமென வொருதுணிவாலவாருடோரு
மாலிப், பொதரும்மாமலர்வினாசுத்துனலணி புவியூர்வளர்நகர்புகும்
தாமங், கற்றுருநாசெயல் பெற்றார்செவிகொடுகவர்வார்பொருவிஸப
கர்வார்சி, குற்றுரிருந்தீனையத்திருமிகுபஸ் யுடையார்திருவடியடை
வாரோ. (49)

செடிசேர்பொழிலணிபுவியூர்வளநகர் செல்வம் பெருஞ்சிருமின்றித்
கொடிசேர்விக்கடயின னட்சேரருளொளிகுமிகுகிடக்குமேமறைகுந்தக
போடுசேர்வடி வின னட்சேர்முடியினர்புன்வசேரிருவிழியினராகி
அட்சேரனதுயர்குட்டுடுதெந்தி யாற்வானடியகர்வாற்வாரோ. (50)

மழைவழுங்குக மன்னவுனுங்குக
பிழையில்பல்வள மெல்லாம்பிழங்குக
தக்முகவஞ்செசமுத் தோசைத்தாயெலாம்
பழையவைதிக சைலம்பரவலே. (51)

ஆகவிருத்தம் 412.
முந்தும்.

26. சிதம்பரபுராணம்.

Beginning :

குஞ்சரமுகந்துகோவே கொடுவினைதவிர்க்குந்தேவே
செஞ்சடைவேண்யண்ணல் சிதம்பரபுராணத்தன்னை
வஞ்சனேன்வகாவதற்கு வன்பிழையகற்றியென்றன்
தெஞ்சினிற்குடியாயுற்று தீ யெனைரட்சிப்பாயே.

மருத்தணிபத்தாய்போற்றி வரைபகவெறித்தாய்போற்றி
தருத்தணிவான்லோர்கள் தமதிடர்தவிர்த்தாய்போற்றி
உருத்தணிபிறவிதீத் தான்யர்பராபரமேபோற்றி
திருத்தணிசிரியாய்போற்றி சேந்தனேபோற்றிபோற்றி.

வானநாட்டரு மாதவநாட்டரு
மோனஞான முழுதுமுனர்ந்திடத்
தானமேவு தடவிக்டாசல
வாஜெமாமுகத் தண்ணலையேத்தவாம்.

சிதம்பரச்சருக்கம்.

* * * * *

பருதிகுலந்தனிலுதித்துப்பரசமய விருளகற்றிப்பரமநாடும்
பொருவருபோம்பலமுங் கோபுரமுமாலயமும்பொன்மேய்ந்துண்ணமைச்
சரு தியுடன்சைவநெறிதழைத்தோங்கத் திருநிற்றுக்சோழனென்னுங்
குருமனிமாமுடிபுளைந்த குலத்துங்கவளவனருள்குறித்துவாழுவாம். ()

* * * * *

முற்றுமுனர்மெய்கண்டசந்ததிக் கோர்க்கூபமெனமுதன்மைகொ
ண்ட, கோற்றவளிறன்குடிமருவகுவுவுழமாபத்திவள்பொற்கோயிலுள்ள
மை, கோற்றுபுராணமிருக்கப்பின்னுமொரு வகையானுஞ்சொல்வா
ன்புக்கேன், மற்றவன்றன்றிருவதியின் வழிவந்தோற்கடியனென்னும்வ
ழக்கான்மன்றேனு. (13)

தேவாதிதேவனருள்ந்திபாற் சனத்குமரன்றெனிற்துவேத
மேவாதுவியாதற்குப்புகவலவன் சூதமுனிக்குரைத்ததெய்வ
ஸுவாறுபுராணத்துட்சித்ம்பாத்திநிபேருமைபலமுதன்மைத்தாகுந்
தாவாதபெருஞ்சைவபுராணத்தின்வந்துளதுசாற்றுமீதால். (14)

ஆற்றல்சான்ற ழவாயிரமறையவரானுங்
கேற்றதொண்டர்கள் மறைதெறியதிகராயுள்ளோாச்
போற்றமருஞ்சிதம்பரத் திடைப்புகழினைத்திகழுச்
சாற்றுவாய்வடமோழி வழிதமிழ்நிலேள்ளர். (15)

களங்கமற்றபொற் பொதுவின்முன்காதலாலோன்க
வனந்திகழ்ந்தபேற்றினர் நூலமாசாழிதகன்பா
ஹளம்பரிந்திடச்சநுக்கழுபோன்பதாய்வதுத்து
விளங்குமாறுலாசெய்தனன் விருத்தயாப்பதனுல்.

End:

மாறுதீங்கி மானுக்கரின்மையிற்
கூறிடேனுமிலைக் கோலதயோர்பாகனுக்
கேறுமன்பினிற நீ விருதுதணைத்

நாவிலாமழைச் சைவந்தலமுத்திடக்
காவல்வேந்துடன் காசினிவாழ்ந்திடத்
தேவர்தேவன நிருவருவாகிய
மூவர்பாட விம்மவுவகோங்கவே. (17)

இந்தவெல்லை மலைநாட்டிடத்திலும்
வந்ததெய்வவடமொழிபிற்பாட
செந்தமிழ்த்தொடை யாப்பாற்றெரித்தன
முந்தமற்று வந்தால்மொழிதுமால்.
மன்னேனங்குக மாமழையோங்குக
யன்னழூர்தியருங் குலமோங்குக
செந்தெலை அங்குக செல்வழுமோங்குக
அன்னையம்பலத் தையனுமோங்குக. (18)

துற்றெரிசனச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்சருக்கம் ஒ-ங்கு திருச்செய்யுள் 813.
சிதம்பரபுராணம் முற்றும்.

27. பிரமோத்தரகாண்டம்.

Beginning :

நல்லசொற்பொரு ஞஞநடாத்தவும்
எல்லைகாணரும் பேரின்பமெய்தவும்
வெல்லுமாணை முகத்தினைமேவிவாழ்
வல்லபைக்குரியாணை வழுந்துவாம்.
பூமேவசதுமுகனுந் திருமாலும்போற்றிசெய்யத்
தேமேவகுழுவுமையாள் செழுங்குவளைவிழிகளிப்ப
மாமேவுமிதழிநறு மழைதுளிப்பமணிமன்றந்
தாமேவிநடம்புரியுந் தனிப்பொருளைவனங்குவோம். (1)

* * * *

தேசரனசிவஞானச் செழுஞ்சிடரான்மும்மஸமா
மாசானவிருளகந்தி மன னுயிளாப்புரந்தலிந்துத்
தூகாணையுரியசைத்தோன் ஜெல்சமயத்துத்துநிம்மை
யிசாளமாழனிவ னினையடியையிறைஞ்சுவாம். (9)

கறங்குதிரைப்பெருங்கடல்குழுந்தவனிபுரந்திகல்கடி ந்துகவியைமாற்றி
மறந்திக்கப்பவிலங்கிலைவெல் வரதுநிகாமஸியன்மதுரைச்சங்கக்ஞி
சிறந்தவறுகாற்பிடைந்தனிப்பிரேமோத் தரகாண்டந் தேள்கோலாக்கி
அறந்தலைக்குங் கவிஞர்செலிக் காரமுதமாவரங்கேற்றில்லே. (13)

End :

தேவர்தம்பெருமான் சிறந்தவஞ்செழுத்தின் சீர்புக்கும்மாக்கதைமுதலாப், பாவதின்றகற்றும் புராணநூல்கேட்போர் பலன் பெறன்மொழிக்கதையீரு, மேவரப்புக்கன்ற சிவகண்டமுமுதும் விழைவடன்கேட்குநரவர்தாம், யாவர்மற்றேற்றுமாலயன்முதலோரெய்தருஞ் சிவபதமஷடவார்.

(108)

ஞாலமோர்க்குக் நான்மறைநீடுக
சீலமன்னவர் செங்கோல்விளங்குக
காலமாமழை மன்னுக்காதலாற்
சாலவீச னடியார்த்தமூகவே.

(109)

இருபத்திரண்டாவது வள்சினோமுத்தி பெற்ற
அத்தியாயம் முற்றிற்று.

ஆக, திருவிருத்தம் (1323).

பிரமோத்தராகாண்டம் முற்றிற்று.

29. தாயுமானசுவாமிகள் பாடல்.

Beginning :

அங்கிங்கெனுதபடி யெங்கும்ப்ரகாசமா
யானந்தஷ்டர்த்தியாகி
யருளொடுதிறைந்ததெது தன்னருள்வெளிக்குனே
யகிலாண்டகோடியெல்லாந்
தங்கும்படிச்சிச்சை சைவத்துறிர்க்கு யிராய்த்
தமைத்ததெதுமனவாக்கினிற்
நட்டாமனின்றதெது சமயகோடிகளெலாந்
தந்தெய்வமெந்தெய்வமென்
மெங்குஞ்செதாடர்ந்தெத்திர் வழக்கிடவுநின்றதெது
வெங்கனும்பெருவழக்கா
யாதி னும்வல்வலொரு சித்தாகியின்பமா
யென்றைக்குமுள்ளதெதுமேந்
கங்குலபகவறநின்ற வெல்லையுள்தெதுவது
கருத்திற்கிசைந்தததெவே
கண்டனவெலாமோன ஏரு வெளியதாகவுங்
கருதியஞ்சலிசெய்குவாம்.

(1)

ஞரனந்தம் பெற்ற போனந்தஞ்சுக்கற்று
முறவன்ந்தம்வினையினு
இடலன்ந்தஞ்செயும் வினையன்ந்தங்கருத்
தோவனந்தம் பெற்றபோர்

சீரனாந்தஞ்சொர்க்க நரகழுமனந்ததற்
 ரெய்வமுமனந்தபேதந்
 திகழ்கின்றசமயமு மனந்தமதனுன் ஞான
 சிற்சத்தியாலுணர்ந்து
 காரனந்தங்கோடி வருவித்ததெனவச்பர்
 கண் ஞும்விண் ஞுந்தேக்கவே
 கருதரியவானந்த மழைபொழியுமுகிலைநங்
 கடவுளைத்துரியவடிவைப்
 பேரனந்தம்பேசி மறையனந்தஞ்சொலும்
 பெரியமெளனத் தின்வைப்பைப்
 பேசருமனந்தபத ஞானவானந்தமாம்
 பெரியபொருளைப்பணிகுவாம்.

(2)

அத்துவிதவத்தவைச் சொப்பரகாசத்தனியை
 யருமறைகண் மூச்சறையவே
 யறிவுஞ்க்கறிவரகி யரனந்தமயமான
 வாதியையனுதியேக
 தத்துவசொருபத்தை மதசம்மதம்பெருச்
 சாலம்பரசிதமான
 சாக்வதபுட்கல் நிராவம்பவாலம்ப
 சாந்தபதவல்யோமநிலையை
 திந்தநிர்மலசகித நிஷ்டப்ரபஞ்சப்பொருளை
 நிர்விஷயக்கத்தமான
 நிர்விகாரத்தைத் தட்டத்தமாய்ந்தின்ரேளிர்
 நிரஞ்சனநிராமயத்தைச்
 சித்தமறியாதபடி சித்தத்தினின்றிலகு
 தில்யதேசோமயத்தைச்
 சிற்பரவளிக்குள்வளர் தற்பரமதானபர
 தெவதையையனுசலிசெய்வாம்.

(3)

* * * * *

End:

அருவென்பனவுமன்றி யுருவவன்பனவுமன்றி
 யகழும்புறமுமன்றி முறைபிறழூது
 குறிபுக்குணமுமன்றி நிறைவுக்குறைவுமன்றி
 மறையொன்றெனவிளம்ப விமலமதாக
 அசலம்பெறவுயர்ந்து விபுலம்பெறவளர்ந்து
 சபலம்சபலமென்று எறிவினர்காண
 ஞானவளியிடை மேனுமுயிராய

அன்வொன் நிடவெரிந்து புகைமண்டிடுவதன்று
 புன்வொன் நிடவெழிந்து மடிவில்தாதை
 சருவும் பொழுதுயர்ந்து சலனம்படுவதன்று
 சமர்கொண்டழிவதொன்றே ரியல்பினதாகும்
 அவனென்பதுவுமன்றி யவளென்பதுவுமன்றி
 யதுவென்பதுவுமன்றி யெழில்கொலோவு
 மாருநிலையறியாதபடியே

இருளென்பதுவுமன்றி யொளியென்பதுவுமன்றி
 யெவையுந்தனுள்ளக் கொருமுதலாகு
 முளி தென்பதுவுமன்றி யிலுதென்பதுவுமன்றி
 யுலகந்தொழுவிருந்த வயன்முதலோர்கள்
 எவருங்கவலைகொண்டு சமயங்களில்விழுந்து
 சழுலும் பொழுதிரங்கி யருள்செடிமாறு
 கூறரியசகமாயையறாலே
 என தென்பதையிக்குந்த வறிவின்றிரளினின்று
 மறிவொன் தென்விளங்கு முபயமதாக
 வறியுந்தரமுமன்று பிறியுந்தரமுமன்று
 வசரஞ்சரமிரண்டி கணருபடியாகி
 எதுசந்ததநிறைந்த தெதுசிந்தனையிறந்த
 தெதுமங்களாசுபங்கொள் சுகவடிவாகும்
 யாதுபரமநூல் நாடியறிநி
 பருவங்குலவுகின்ற மட்டமங்கையர்தொடங்கு
 கபடந்தனில்விழுந்து கெடுந்தனோவாகி
 வலையின்புடைமறிந்த மற்யென்றவசமுன்று
 வசனந்திரமுமின்றி யவரிதழுறவு
 பருகுந்தொழிலின்கி யிரவும்பகலுமின்சொல்
 பகரும்படிதனிந்து குழலழுகாக
 மாலைவகைபல சூடியுடனே

பதுமந்தனையிசைந்த முலையென்றதையுக்கந்து
 வரிவன்டெனவுமன்று கவிவெனவாடுஞ்
 சிறுகிண்கிணி கிலம்பு புளைதன்டைகள்முழுங்கு
 மொவிநந்தெனமகிழ்ந்து செவிகொளநாசி
 பசுமஞ்சளின்வியந்த மணமுந்திடமுகந்து
 பவமிஞ்சிடவிறைந்துசி வரிசையினுாட
 காவின்மிசைசமுடி சூடிமயலாய்

மருஞந்தெருஞந்து கதியென்பதைமறந்து
 மதனன் சலதிபொங்க விரணை மதானை

வளிபுண்டீசைவேளாந்து விரல்கொன்றெறவளைந்து
 சுரதங்கூகமிதென்று பரவசமாகி
 மருவுந்தொழின்மிதுந்து தினமுந்தினமும் விஞ்சி
 வளரும்பிதறதுறைந்த படிமத்சோர
 வரானரமதென மேனித்தாயாம்
 வயதும்படவெழுந்து பினியுந்திமதிமென்று
 வராவுஞ்செயலழிந்து ஸிருமலுமாகி
 யனமுஞ்செலுதவின்றி விழியுஞ்சஸ்டர்களின்று
 முகமுஞ்களையனநாடி
 மனையின்புறவிருந்த வினமுஞ்குலைகுலைந்து
 கலகஞ்செயவிருண்ட யமன்வரும்வேவளை
 யேதுதுணைபழிகாரமனமே.
 தாயுமானசுவாமிகள்பாடல் முற்றுப்பெற்றது.

30. திருவாசகம்.

திருச்சித்தம்பலம்.

Beginning :

நமச்சிவாயவாஅழ்க நாதன்ரூள் வாட்க
 விஷமப்பொழுதுமென்னென்கூங்காதான்ரூள் வாட்க
 கோகழியாண்ட குருமணிதன்ரூள் வாட்க
 வாகமமாகின்றி றண்ணிப்பான்ரூள் வாட்க
 வேவகனநேக னிறைவனடிவாட்க
 வேவகங்கெதுத்தாண்ட வேந்தனடிகெல்க
 பிறப்பறுக்கும்பினுஞ்கன்றன் பெய்கழல்கள் வெல்க
 புமத்தார்க்குச்சேயோன்றன் பூங்கழல்களெல்க
 கரங்குவிவாருணமகிழுங்கோன்கழல்கள் வெல்க
 ஜிரங்குவிவாரோங்குவிக்குஞ்சி ஜிரோன்கழல்ஜெல்க
 வீசனடிபோற்றி யெந்தயடிபோற்றி
 தேசனடிபோற்றி சிவன்சேவடிபோற்றி
 நேயத்தேநின்ற நிமலனடிபோற்றி
 மாயப்பிறப்பறுக்கு மன்னனடிபோற்றி
 சிரார்பெருச்சுதுறைந் தேவனடிபோற்றி
 யாராதவின்ப மருளுமலைபோற்றி
 சிவனவனென்கிந்தயு னின்றவதனு
 வவனருளாலே யவன்றுள்வணங்கிச்
 கிந்தமகிழுச் சிவபுராணந்தனீஸ

முந்த வினைமுழுது மோயவுவாப்பனியான்
கண்ணுதலான்றன் கருணைக் கண்காட்டவந்தெப்பி
யன்னுதற்கெட்டா வெழிலார்கழவிலைதஞ்சி
வின்னிறைந்து மன்னிறைந்து மிக்காய்விளங்கொளியா
யென்னிறந்தெல்லை யிலாதானே நின்பெருஞ்சிர
பொல்லாவினையேன் புகழுமாக்குன்றறியேன்
புல்லாகிப்பூடாய்ப் புழுவாய்மரமாகிப்
பல்விருக்மாகிப் பறவையாப்பாம்பாகிக்
கல்லாய்மனிதராய்ப் பேயாய்க்கணங்களாய்
வல்லசரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநினநவித் தாவரசங்கமத்து
னெல்லாப்பிறப்பும் பிறந்தினைத் தேனெம்பெருமான்.

* * *

அச்சோப்பதிகம்.

திருச்சிற்றம்பலம்.

End :

முத்திநெறியறியாத மூர்க்கரொடுமுயல் வேளைப்
பத்திநெறியறிவித்துப் பழவினைகள்பாறும் வண்ணலு்
சித்தமலமறுவித்துச் சிலமாக்கியென்யான்ட
வத்தனைக்கருளியவா ஸுர்பெறுவாரச்சோவே. (1)

நெறியல்வாநெறிதன்னை நெறியாகத்தினை வேளைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணங்
குறியொன்று மில்லாத கூத்தன்றன்கூத்தையெனக்
கறியும்வண்ணமருளியவா ஸுர்பெறுவாரச்சோவே. (2)

பொய்யெல்லாமெய்யென்று புனர்முலையார்போகத் தே
மையதுறக்கடவேலைன் மாளா ஓமகாத்தருளித்
ஷதயலிடங்கொண்டபிரான் றன்கழவேசேரும்வண்ண
மையனைக்கருளியவா ஸுர்பெறுவாரச்சோவே. (3)

மண்ணதனிற்பிறந்தெப்பத்து மாண்டுவிழுக்கடவேலை
யென்ன மீலாவன்பருளி யெனையாண்டு... தென்னையுந்தன்
சண்ணவெண்ணீரணிவித்துத் தூய்நெறியேசேரும்வண்ண
மண்ணவெனக்கருளியவா ஸுர்பெறுவாரச்சோவே. (4)

பஞ்சாயவுடிமடவார் கடைக்கண்ணுவிடர்ப்பட்டு
நெஞ்சாயதுயர்கூற நிறபேதுன்னருள் பெற்றே
ஞுய்ஞ்சேஞ்ஞுடையானே டடியெனைவருகவென்
நஞ்சேவன்றருளியவா ஸுர்பெறுவாரச்சோவே. (5)

வெந்து விழுமுடற்பிறவி மெய்யென்று வினைப்பிரகுச்சிக்
கொந்துகுழுத்கோல்வளையார் குவிமுலை மேல்வீந்தேவைனைப்
பந்தமறுத்தெனையாண்டு பரிசுறவென்று ரிசுமறுத்
தந்தமெனக்கருளியவா ரூர்பெறுவாரச்சோவே. (6)

தையலார்க்கமயவிலே தாழ்த்துவிழுமுக்கடவேளைப்
பையவேகாடுபொந்து பாசமெனுந்தாழுருவி
யும்புநெறிகாட்டுவித்திட்ட டோங்காரத்தட்டபொருளை
ஸயயனைக்கருளியவா ரூர்பெறுவாரச்சோவே. (7)

சாதல்சிறப்பென்னுந் தடஞ்சுழியித்துமாறிக்
காதலின்மிக்கணியிழையார் கலவியிலேவிழுவேனை
மாப்தாருக்குறலையிரான் றன்கழுலேகேசுரும்வண்ண
மாதியனக்கருளியவா ரூர்பெறுவாரச்சோவே. (8)

செம்மைநலமறியாத சித்தரோடுந்திரவேனை
மூம்மைமலம் முவித்து முதலாயமுதவல்வன்று
னம்மையுமோர்பொருளாக்கி நாப்சிவிதையேற்றுவித்த
வம்மை யெனக்கருளியவா ரூர்பெறுவாச்சோவே. (9)

திருச்சித்தம்பலம்.
திருவாசகம் முற்றியது.

—

31. திருவாய்மொழி.

Beginning :

தனியன்கள்.

திருவழுதுதிநாடென்றுந் தென்குருக்கென்று
மருவினிய வண்பொருக்கலன்று—மருமழைக
ார்தாதிரெய்தா னடியினையேயெய்ப்பொழுதுஞ்
சிந்தைசெயாய் தெஞ்சேதெனிந்து.

மனத்தாலும்வாயாலும் வண்குருக்கர்பேணு
மினத்தானாயல்லா திறைஞ்சேன்—தனத்தாலு
மேதங்குறைவிலே வெந்தைசடகோபன்
பாதங்களியாழுடையபற்று.

ஏய்ந்தபெருங்கீர்த்தி யிராமானுசமுனிதன்
வாய்ந்தமவர்ப்பாதம் வணங்குகின்றே—ஞய்ந்தபெருஞ்
சீரார்சடகோபன் செந்தமிழ்வேவதற்கரிக்கும்
பேராதவள் எம்பெற.

வான் றிகழு சோலை மதிவரங்கர்வன்புகட்டுமே
வான்நதமிழ் மறைகளாயிரமு— மீண்ம
முதற்றுய்சட்டோபன் மொய்ம்பால்வளர்த்த
விதத்தாயிராமானுசன்.

மிக்கவிறைநிலையு மெய்யாழுயிர்திலையுந்
தக்கநெறியுந் தடையாகித— தொக்கியலூ
மூத்தினையும்வாட்டுவினையு மோதுங்குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்.

முதல் திருவாப்போழி.

உயர்வறநுயர்நலமுடையவனெவனவன்
மயர்வறமதிநல மருளினனெவனவ
ஊயர்வறுமமரக் களதிபதியெவனவன்
துயராஞ்சடரடி தொழுதெழுன்மனனே.

மனளகமலமத மலர்யிசையெழுதரு
மனனுணர்வளவிலன் பொறியுணர்வைவயில
னினனுணர்முழுநவ மெதிர்திகத்துழிவினு
யினனிலவெண்ணுயிர் மிருந்தாயிலனே.

இவனது வுடையனிதெனத்தினைவரியவ
ஸிலனிடைவிசும்பிடை யுருவினனருவினக்
புலதெனுடிபுலனவ ஞேழிவிவன்பரந்தவந்
நலனுடையொருவனை நதூகினநாமே,

நாமவனிவனுவ னவனிவஞுவனெவள்
தாமவரிவருவ ரதுவிதுவுதுவது
வீமலையிவையுபுகவ யலைவநலதின்கலவ
யாமலையாயலை யாய்தின்றவவரோ.

அவரவர்தமதம தறிவறிவுகைவகை
யவரவரிறையவ ரெனவடியடைவர்க
னவரவரிறையவர் குறைவிலரிறையவ
ரவரவர்விதிவழி யடையநின்றனரோ.

நின்றனரிருந்தன் கிடந்தனர்திரிந்தனர்
நின்றிலரிருந்திலர் கிடந்திலர்திரிந்தில
ரென்றுமோ ரியல்பினரெனத்தினைவரியவ
ரென்றுமோரியல்பொடு நின்றவெந்திடரோ.

திடர்விசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை
படர்பொருள்முழுவது மாயவையவைதொறு
முடன்மிசையுயிரெனக்கரந் தெங்கும்பரந்துளன்
சுடர்மிது சுருதியுளினைவயுண்டசரனே.

சாரி வருநிலை விண்முதல்முழுவதும்
வான்முதலாயலை முழுதண்டபரம்பரன்
புரட்சாருமன்றெரித் தமர்க்குமரிவியந்
தரனய வனாவுல கழித்தழமத்துளனே.

உள்ளென்னிலூனானவ தூருவமில்வருஷ
ஶானவனென்றவன்ருவமில்வருஷ
ஞானென்னவெனானவி வைகுணமுடைனமயி
லூனனிருதகஸமயோ டொழிலிவனபரந்தே.

பரந்ததன்பரவையு னீர்தொறும்பரந்துளன்
டரந்தவண்டமிதென நிலவிசும் பொழிவறக்
கரந்தசிலிடந்தெறுமிடந்திகழ்பொருடொறுங்
கரந்தெங்கும்பரந்துள னிலவயுண்டகரனே.

கரவிசும்பெரிவளி நீர் நிலமிழவமிகை
வரானவில்திறவலியனிபொகையாய்நின்ற
பரனாமேந்துநூர்சீ சடகோபன்சொல்
நிரனின்றயாய்ரத் திலவபத்தும்ஹீடே.

ஆற்வார் திருவடிகளேசரணம்.

நாற்கோன வடநாலுமொத்திருக்கையாலே கவிவிருத்தம்.

வீடுமின்முதறங்கும், வீடுசெய்தும்முடிர்,
வீடுடையானிடை, வீடுதையின்னே.

* * * * *
சேர்த்தடத்தென்குநு, கூர்க்கடகோபன்சொற்,
சீர்த்தொடையாயிரத், தோர்த்தவிப்பத்தே.

ஆற்வார் திருவடிகளேசரணம்.

பா வஞ்சித்துறை, பண் முதிர்ந்தகுறிஞ்சி. தாளம் ஏழோத்து.

End :

அவாவறச்சூழியையவையரனையலாறி
யவாவற்றுவீடுபெற்றதநூர்சீ சடகோபன்சொன்ன
வவாவிலந்தாதிகளா விலவுயாயிரமுழுஷ் ர்க
வவாவிலந்தாதியிப்பத்தறிந்தார்பிறந்தாருயர்ந்தே.

ஆற்வார் திருவடிகளேசரணம்.

பா கவித்துறை, பண் பஞ்சமம், தாளம் ஏழோத்து.

திருவாப்மொழி முற்றும்.

பிங்களாலு கார்த்தி ஈ 24 புதவாரமும் திரி தீகையும் புனர்ஷூ
மும் கடின சுபதினத்திலே காஞ்சிபுரத்தில் திருவாம்மோழி எழுதிநி
றைவேறிற்று.

முப்பாழும்பாழுன் ரஹைந்தார்திருமல
ரப்பாழும்பாழுன் ரஹைந்தார்சட்கோபர்.

31a. தாண்டவமாலை மூலமும் உரையும்.

Beginning :

வேதப்பொருளை விளங்குபரமேட்டியினுக்
காதரவாமந்தப்புரபொருளைத் தீதகற்றுன்
சோஜெனயுடைன் வீணையுடைச் சந்தரணையான்ரெழுவன்
காணமனத்தாற் கணிந்து.

இது கடவுள்வாழ்த்து.

இந்தால்சேம்தோர்யாவவேளின், “செய்யதாமாமிசை, வெய்ய
தீவினைகடைப், பையவந்தவனாடி, அமய்யதாம்வாழ்த்திடு, மையமில்
கேள்வியப்பா, வையவேள்போன்,” எனக்கொள்க.

இந்தாலேந்தாலின்வழித் தேளின், “மாவிந்தைசோதரன்மவாடிவ
னைங்குங், கோவிந்ததீட்சீதீயத் தீன்வழித்து” எனக்கொள்க.

இந்தாலேத்துலைச் செய்யவாற்கு றியதேளின், “என்னல்வ்,”
வள்ளை முப்பாழுறுயுடன் தள்ளுதவில்லா முப்பானிரண்டேளக்கோள்க.

இந்தாற்றப்பேயர்யாதோவேளின், “திருமலிநேஸ்லிதுப்பமேஷப
தீதனில், மருவிய ஆண்டிமகிபதீதுவத்தில், திருந்தியகற்பிற்சிறந்தினிது
விளங்கு, மருந்த தியன்னவவன்மனைவயித்தி, ஒுதயகதிரவனென்னவு.
தீததத், திதிப்பெறுமுலகிற் நிசையோரெட்டினு, முலவும்புகழானு
லந்தோளன்னை, விலகுஞ்சங்கமொடைழில்பெறும்பதும, நிதிகளுக்கி
றைவனிதியிற்குன்றூன், மதியெனச்சிறந்தமவர்முகமுடைய, ஊருணி
நீரெனவுயர்பெருஞ்செவ்வன், வாரணிமுலையார் மயல்கொளுமதனன்,
பமிபைக்கிறவன்பாவலர்தாரு, கம்பன்கழலினைக்ருதித்துதிப்போன்,
கருடக்கொடியோன் கரியிடைமதித்தோன், தருமத்தலைவன் தருகும
ராந்தையான், ஓவண்டார்வணக்கிவிருதுபெறும் வனீக, ஞௌடகை
தாண்டவழூபனாஞ்சும்போநு, என்புடனளித்திவுவவனியிவென்பெய, ரெ
ன்றுநின்றுவை வென்றுவாத்திட்டுச், செய்வித்தத்தனும் றண்டவமாலை,”
என்னும் பெயர்த்து.

யாப்பியாதோவேளின், “வடமொழிப்பொருளை வகுத்துத்தென்
மொழி, படவாந்ததனுப்பண்புறமொழிபேயர்ப்பு” எனக்கொள்க.

இந்துலுணுதலியபோருள்யாதோவேனி “பாரில்வகைமுன்றுய் பரிக்குஞ்சோதிட, நூல்நடவணாது நுதலியபொருள்” எனக்கொள்க.

இந்துலாராபிந்தார்யாவரேனி, “பூமிசைசநடந்தவரமனிலையடி, மாமனத்திருத்து சேமிநாத, ரேள்ளுமாசியராராய்தார்” எனவுணர்க.

இந்துலாம்பயன்யாதோவேனி, “கடல்புடைக்குழுங் காசினியவர் தம், முடலுறுமின்பதுன்பமளைந்தும், நூண்ணிதினுணர்ந்து நுவல் வோர்நுவல, மன்னுறுமனிதர்மாண்புடைன்விரும்பிச், சொர்னமுந்தா சும்சொம்புடனளித்துத், தந்நயமுனர்ந்துதாரணியதனிற், செய்வது செய்து செய்யாததுதவிர்வது” எனக்கொள்க.

பாயிரமுண்டான தெல்லாமெழுதப்பெருகு மாதவான் வேண்டியம் ட்டிலெழுதியதெனவுணர்க.

ஓனாமுதலாக வுகரக்குமலைவயாவு
மோஹாபிரத முதலோர்ந்துணர்ந்து—பாரிலிந்தத்
தாண்டவமாலைப் படியேதக்கல்சேடபஸு
ஞன்டருள் ஹீராராதிவினீர்.

(இதன்பொழிப்பு) நிறைந்தவரிலினையடைய புலவர்காள்! பூமியிடத்து வக்கினமுதலாகச் சொல்லப்பட்ட சகலமும் ஓராசாரமுதலான நூல்களிலாராய்ந்து அறிந்து தாண்டவமாலையென்னு மிந்துறப்படியே தக்கதாய்விசேடமாயிருக்கும் பலாபலன்களையாண்டுகூறுங்கோளன்றவாறு.

End :

ஸ்யாஸ்திர ஜபனே

கோவிந்ததீட்சிதர் தங்கோளிகையிலும் கூறுகின்ற
மாவிந்தநூவின் வழக்கறிந்து—தேவிந்
திரார்போற்றும்பின்டியங்கு செல்வன்சிர்க்கறி
வருவனப்பாலையன்வந்து. (69)

ஆகியாஞ்செய்யுனோ ராஜுறுமாறைறந்தின்
மீதிரண்டதநால் மேதனியி—லோதினை
ஞன்டலைபலன்டி மகிபனநூள்ளனிகளீ
தாண்டவன்றங்போத் தரித்து. (70)

ரத்தாட்சிவரி ஆவணிமீ 11-ல் தாண்டவமாலையுடை

ஏழுகிமுடிந்தது முற்றும்.

31b. சாதகாலங்காரம்.

Beginning :

நீருவவுபுவியில் நரர்சனன் காலைவின் ஸில்
 நின்றநவக்கிரகத்தால் நிகழ்த்துபலன்புக்கு
 மேறுவவுவடமொழியை சீசதமிழ்ச்சாதகநூ
 வென்ததமிழேயனுகோசம்ய வெழில்வேதமுனிவன்
 பாருவகிற் குருகுலப்பாராத கதையைவழுத்தப்
 பயிலும்வட்சிரிமைசயிற் பரிந்துகுவடதஞற்
 சிருவவ்வாந்தருஞந் தெய்வவாரணத்தின்
 செழுங்கமலத்தாளினையச்சிரத்தினில்வைத்திடுவாம்.(1)

வைத்தபலபூதபேதங்க ளெழுவகையின்
 மன்னுமுயிர்க்குயிராகி மணியொளியினிலங்கும்
 மைபத்தலைவாளரவரசன் வியாக்கிரமாழுனியும்
 பணியநடம்புரி பரமார்பங்கயத்தாள் தொழுதே
 கைத்தினிதெமால் தந்தருள் விரிஞ்சனமகவான்
 கருணையுறவணங்கு சிவகாமசௌந்தரிசொல்
 சத்திகணபதியமர்புரி சிறைமீட்டருளுஞ்
 சண்முகவேவாயுதன்பொற்சரணமலர்தொழுவாம். (2)

உம்பர்தொழுங் கனகசபாபதிநாதாந்தாழும்
 ஒன்றென்னுந் தில்லைவாயிரத்திலொருவன்
 அம்புயவாவிகள்புடைகுத் தக்ஞசனாரதிபள்
 னருள்சரந்துபொழி கருணையாண்டகேரவையன்
 நம்பினமெய்யடியார்கள் பஞ்சமலமகற்றி
 னாதருஞானம்ஞேயம் நாட்டமுறவருளிச்
 செம்பதுமத்தாளுதவும் பானதநமபூத்தில்
 திருஞனகம்பந்தன் திருவதியுஞ்சோழவாம். (3)

வாமமுதற்பற்பலசம்யவகை நூலாகமங்கள்
 மன்னு சிவசமய சாவதுதிரவண்மைபஸநுந்
 தாழுமிகவுணர்ந்தடியார் பரிபாகமறிந்து
 தயவுடனேதிருநோக்காற் சஞ்சிதங்களாகற்றி
 ஒமவிதிப்படி சமயபோதமுதலுலைத்து
 மோரெழுத்திலஞ்செழுத்தி னுண்மையுமெய்யுயிரும்
 முழியுஞ்சேவடியுங்காட்டி யருள்வழங்கும்
 பகட்ஞாளப்பிரகாக்ஸி போன்னடியைப்பணிவாம். (4)

ஆதவன்புங்கவன் வேதவியாசர்ப்பாசரரு
 மத்தினிரோமசர் வதிஞ்சரணிமாசிமுனிவர்

போதபவுசலர்யவனர் சவனர் மனுபிருகு
 புக்கு சகுனரங்கிரர்காசிபர்கார்க்கியரு
 மோதினுர்தாமுதவி லொன்பதின்மர்கூடி
 யுகாசெய்தநாவிலக்கத்தைம்பதினுயிரமாம்
 நீதிபெறுசேராதிடத்திற் தெரிந்தெடுத்தஸுண்மை
 நிறைந்தபொருள்தலைக்கருத்தில் நினைந்து வுரைத்ததுவே.
 தான் செய்ததவசில்லோ கொத்தோத்திரத்தன்
 தமிழ்வதிட்டைட்டுமேவ சாமசதெதிர்மாம்
 மாண்பான திருமலையங்கார்துணைவமேவ
 மறைமுனியாராவமுதினவாமெனும் நாரைணயன்
 தேனுவலவும்பொழி வெளிவினப்பிரமானந்தன்
 திருவருள்பெற்றிடுஞ் சிதானந்தசிவயோசி
 ஞானபானதருவே தன்கிழ்முத்துரமேவும்
 நாரைணயனிவர் மூவர்நவினமவடமொழியும். (6)
 மொழிச்சிருதியாகம சாத்திரங்கள் சோதிடத்தின்
 முறைகெணித்துலபாக முழுதுங்காவியமு
 மொழியாதசமைய சாத்திரதர்க்கவிதியு
 மூன்றுமத்தியார்ச்சன வேஷியனுமுணாத்தருளும்
 பழியாதலம்பாக சாதகத்திப்பைக்கூடும்
 பயிலருட்டம் நவநீதம்பகாநுதராசிகமு
 மழியாதவட்டவயிசுரிய விதிப்படியேர
 டலங்காரசாதகத்தினைவு மோராய்ந்தே. (7)
 ஒராசாராஞ்சாராவளி பாராசரிய
 முயருஞ்சந்தான தீவிகைபிறர்சாதமுஞ்
 சீராகுருசுருஷமசற்வதறம் பெறுகிந்தாமணியுஞ்
 செப்பியகொள்ஞ்செம்பு நாத்தமுதற்றெரிந்தே
 போராகும்பாவங்கடோறும் பலைனப்பிரித்து
 பிறைக்கிர்செவ்வாயாந்தி பிருகுசனியான
 கூராகும்வாளெனமிற்கேருர் முதலோனாத்தொழுதே
 காறுகின்றே எவராறுஞ்செகாண்டோனே. (8)

கொண்டேமிழ்சாதகத்தி ணலக்காரமேனப்போ
 குறித்தட்டஞ் சுபமராசுயோகமங்கிகையு
 மண்டியநட்பாட்சியுச்சம்பலைக் நீச்சம்பலன்கள்
 மாந்துதிரைக்காண மூலத்திரிகோணங்க
 கண்டிமெலெனைசுகுனங்கேளாரைமகாதிசையுங்
 காலசக்கரமுதலங்கிகை சயிலசக்கரமு
 மின்டியலக்கினமுதலாயப் பன் னிருபாவத்தில்
 வினித்தபலனிலை தெரிந்துவிளம்பலும்ருமோ. (9)

உற்றதோகை நாலுவல்க்கத்தன்பதிலுயிரமேன்
 றாகாத்தவடமொழி வெற்பினாருகடினனவும்
 பெயற்டுமங்கிசை நூறில்லாருபங்கைப்
 பேருலகிற் சாதகநாலேணப்பேயறும் நீணத்து
 வெற்றிசெறிசெந்தமிழை யுணர்த்தருளும்பெரியோர்
 வீற்றிருக்குஞ்சபைதனில்யான் விளம்பியபுன்தமிழின்
 குற்றமுரையார்கருணை புரிவரறியாத
 குதலைமொழியேமைழையென்சொற்குறித்ததெனவென் 3.ஓ.()
 குறித்திசொதகமென்ப தென்றவாதன்விணையின்
 குணங்களாற்றயன் விதித்தகொள்ளக்குளதன்கே
 மறித்துமவர்தமக்கு வரும் பலபாவத்தின்
 வகையறிந்துபெரியோர்கள் வழுத்தியசொல்லதனைப்
 பிறித்தறிந்து சபம்வருமொறுளமிடுச்சி
 பொங்கப்பின்சபம்வருமிதற்குப் பிரதியென்கொலென்று
 நெறித்தரும்சாத்திரத்தின் விதசாநதிசெய்தே
 நிறைந்தசுகம்பெறுவதற்கே நிகழ்த்தியசாதகமே. (11)

End:

உணாப்போனமதுர நல்வசனமுயர்ந்ததுற்கத்திப்பியாப்
 பரப்புநிறைந்தவெறுபும் பதியிற்கரசாய்ப்பேரினையு
 மிகாக்குமல்லவிவாத்தியமு மினியதனமுந்திறவெலவென
 ஊரைக்குழுன்னேயாருநில் நல்குமவருடமெட்டாமே. (101)

ஆமேதனுமிலக்கணமா யரசன்கங்களிருவருத்
 தாமேலாப்படுதனுச்சத்தரிக்குந்தன்யோகபவன்
 காமவனிதையிச்சிக்குங் கருணையுள்ள சௌந்தரியன்
 தோமேனேக்கமந்திரியாய்த் துலங்குமவிஞ்சதிமேலெட்டே. ()

எட்டுவருஷம் பதினைந்தினிதன்மேல்யோகங்கலாற்தியாம்
 மட்டேசென்மஞ்சார்ங்கிசத்தில்வரவேயொன்பான்சென்மழுத்
 தொட்டதாலாதியாசனுடன் துவங்குமஞ்சத்தப்பத்தாதி
 யொட்டியிருக்கலாபத்திலோங்கு மரசன்வெகுதேசம். (102)

தேசக்குருவுக்கொருமுன்றித் செறிந்தேசங்கன்தானிருக்க
 வாசஞ்சங்கற்கொன்பதினில் மதிதானுறவேபத்தாதி
 நேசம்நாலுறந்தனவானும் நிருபனுஞ்சுமொவான்பான்
 போசனெனவேழுவாண்டு பொருந்தநாடாரசே (104)

அரசேலாபரன்டொன்பனுதியவரவர்தமமையிற்
 சிரசாயிருக்கமலாயோகம் சேளைக்கதிப்பிழபாவன்
 புரவேகிர்த்திக்கதிப்பியும் பூயிக்கரசனமைச் சனுமாய்
 தாலோசர்முப்பத்தாறின் மேவு எட்டுவருஷந்தான்செயமே. (105)

செயமேமேஷ்குஞ்சென்மமதாய்ச் செங்கதிருறவேசனிபத்திலு
தயவாயிருக்கவான்பதனிற் குருவுமதியுந்தானுறவே
நயமேவிபாவசுகடோகண்பலன் நடக்குந்தனவான்தேசாதி
கயமும்நடத்தும்பதினால்மேல் கண்டவருடம்பதினைந்தே. (106)

* * * *

310. உள்ளமுடையான் மூலமும் உரையும்.

Beginning :

வெள்ளைத்திருநிறத்தாய் வெண்டாம்மாமேலாய்
கொள்ளக்குறையாதகோமளமே—யுள்ளி
ஹூகாப்பார்கள் நெஞ்சமெல்லாமுடிருவப்புக்கெ
னிருப்பாரிடமாகவின்று. (1)

உலகொருமூன்றுமேத்த வயர்மறைநான்குமென்னைன்
கலைகளுந்தெரியுமங்கே மறையவர்க்கிணைசந்தபோற்ற
பொலன்மலியவருதின்ற பூவணம்வீசப்பொன்னார்
மலரடிபணியவென்றென் மனத்தனமுடியுமாதோ.

எ - து. கடவுள்வாழ்த்து.

மாதவர்முன்புசொன்ன வடமொழிக்கணிதநூலை
தீச்ருதமிழினுலேசெப்ப நாணிகைந்தன்போல
வேதமுங்கலைகளாறு மங்கமுங்கருவிழும
ஞேதியிவ்வலகுக்கேத்த வூராப்பனைநிணைசந்ததொப்பாம்.

End :

ஸ்யாஸ்த ஜயபை

மாப்புகரித்துகானானமகள்பூதி மணம்பேறுவளர்க்கிர்கண்
வயிறுநோய் மணமிடவான்சிறையாங்
கோப்புமதிப்பைகமிடநோய் கொடுமைகுற்றங்குசன்போகங்
கோதையாமண்பொருள் பெரும்பாம்பிர்தோய்
காப்பில்மாகாலைநோய் குருப்பொருள் பெண்கூடுங்
காரிநலம் பெண்கூட்டங் காவராசாறகரும்
பூப்புதணிலாசரற் பெண்பகையுமறவாம்
பொருகேதுக்கெலாமுறவு பொன்றிடும் பொன்னழிவாம்.

எ - து. சுக்கிரன் திணையாண்டு 20 - ல் சுக்கிரன் அபகாரம் நாள் 120-க்குப்பலம். ஞானந்தவும் ஸ்திரீகூட்டம் பெண்பேறு அர்த்தலாபம் பூமிபேறு சுகம் புகழுங் கீர்த்தியும் உண்டாம். ஆதித்திய நாள் 360-க்கு கண்ணேறுவு வயிற்றுநோவு, சுரம் மனமிட சிறைதளையுமுண்டாம். சந்திரன்நாள் 600 - க்கு பகை மிடிவியாதி கொடுமை குற்றஞ்சர்வரோகமுங் குற்றமுமுண்டாம். செவ்வாய்நாள் 420-க்குப் போகம்

பெண்பேறு பூமிப்பேறு அர்த்தலாபம். இராகுநாள் 1080-க்கு இடர் வியாதி காமாலை தலைநோவு அர்த்தநாசம் சர்ரக்கிலேசம் உறக்கழுமுன் டாம். வியாழநாள் 960-க்கு தனதான்னியசமிர்த்தி வஸ்திராபரண முண்டாகை உத்தமம் ஸ்திரிபரிகரிக்கை ராஜப்பிரியம் மனப்பிரியம் சௌந்தரிய முண்டாகை. சனிநாள் 1411-க்கு நன்மை இராசாவாலே பலமுண்டாம் சத்துருநாசம் ஸ்திரிசெற்றியுண்டாம். புதனபகாரம் நாள் 1020-க்கு ராச்சேவயா வாக்கம் தனதானியசம்பத்துண்டாகை சத்துருசங்காரம் தோழமையுறவு நினைத்தகாரியமெல்லாஞ் சாதிக் கும். கேதுநாள் 420-க்கு கலகம் விஷாபயம் அக்கினிபயம் புத்திரமித் திரகனத்திரநாசம் அர்த்தஹானி காரியஹானியுண்டாமென்றவாறு.

சுக்கிரன் திசை முற்றும்.

அந்தராந்தர தசைகொள்ளும்படி ஒரு கோளுக்கு அபகரிக்கு நாளின்னதென்றநிந்து அந்தத்தொகையை 120-க்கிந்து கண்ட சுவூராண்டுக்குவரும் அவை இன்னதென்றநிந்து ஆண்டோறு மேற்றி வருநாளை யறிந்து முன்போலே பலாபலஞ்சொல்லுவது.

அந்தராந்தர திசை முற்றும்.

* * * *

31d. கிரஹவ்ஸ்புடம் மூலமும் உரையும்.

Beginning :

ஸ்யாஸ்திர ஜபனே

பொன்ன வன்னையமுன்னேர் பொருந்தியநவகோளன்னைம்
பன்னியவடநாலாற் சேமிபாகிதப்பறுவல்தனினை
மன்னியதமிழினாலே மன்னுளோற்கறியும்வண்னை
மன்னமென்னடையினும்கேள்ளாசெய்வன்றிவில்லாமல்.


எ-து. பிருகஸ்பதியேயனைய வித்து வான்களாலே நவக்கிரகங்களை மும் எண்ணத்தக்கதாகச் செய்யப்பட்ட பாக்கிமென்கிற சாத்திரத்தை மெல்லாம் பூமியிலுண்டான பிராணிகளுக்கு அறியத் தக்கதாகத் தமிழினுலே யுலாசெய்வேன். எ-து. (375)

End :

வினாக்கியசகரனுண்டாயிரத்தொருநாற்றின்மிக்க
வளம்புகழ்பாண்டமங்கை மாழுனியரியவன்சே
யினங்கொடிமடவார்காம னிசைத் தீருக்கோட்டிரமிபி
யுளம்புகக்கணிததூலை யுலாத்தன தூலக்குக்கெல்லாம்.

எ-து. சுகாந்தம் 1000 த்தின்கண் விளம்பிலோபு முன்னையோர் வட மோழியினுப்பேசும்த சோதிடசாத்திரத்தை யெல்லாம் தேவீரமிழினுலே விரித்து யாவர்க்கும் உள்கோள் உரைத்தான், வேண்பக்குதினாட்டுப் பிறமதேசமேஸ்தும் பாண்டமங்கலமாகிய பஞ்சவனமாதேவி சதுர்வே தமச்கலத்து அரியவன் புத்திரன் திருக்கோட்டியூர் நம்பியேச்சவாறு.

ஒராதெழுதினேனுன்று மொன்பொருளை
யாராய்ந்துகேட்க வறிவுடையோர்—சிராகக்
குற்றங்களைந்து குறைபெய்துவாசித்தல்
கற்றறிந்த மாந்தர்கடன்.



सत्यमेव जयते

INDEX OF THE NAMES OF WORKS, AUTHORS, KINGS AND OTHER HISTORICAL PERSONAGES.

[The numbers refer to pages.]

	PAGE		PAGE
Abhinavaguptācārya ...	7, 151	Ambarkōman ...	192
Abhirāmarāghava ...	10	Ambikāpati ...	36, 37
Abhisēka Pandya ...	53, 245	Ammūvan ...	40, 215
Ācārakkōvai ...	43, 47, 48	Amōgharāghava ...	10
Ācārakkōvai, with com- mentary ...	237	Amṛtasāgaranār ...	31, 34, 183
Ācāryacāndra ...	13	Anākula ...	29
Ācāryadīksita ...	6, 85	Ānandakōśaprahasanam	10
Acyuta ...	17	Anantagupta Pandiyān ...	53, 245
Adaṅgōṭṭasāṇ ...	28, 29	Ananta ...	93
Adipatta Nayānar ...	50	Ananta Nayādu ...	8
Adiyarkkunallar ...	29, 30, 36, 37 38, 40, 43, 48	Ananyacōla ...	36, 50, 51, 56
Agananūru ...	41	Anupōta ...	8, 93, 95, 96, 98
Agapporulviḷakkam ...	34, 178, 179	Anargharāghava ...	10
Agapporulviḷakkam with commentary ...	179	Āṇḍya Nayānar ...	49
Agastya ...	29, 30, 33, 37	Āṇḍal ...	22
Agastyam ...	28, 29	Andhraśabdacintamāṇi ...	7
Agnivēśa ...	25	Āñjanēya ...	164
Ahōbilācārya ...	6, 85	Annāmāmba ...	8, 94
Aindipaiyelubadu ...	41	Annāma Nayāka ...	8, 92
Aindipaiyelubadu, with com- mentary ...	218	Annayācārya ...	5, 6
Aindra ...	29		79, 81, 86
Aīṅgorūṇūru ...	34, 40, 41, 185, 186, 213	Appūdiyādigal ...	50
Aitarōyaranya ...	70	Ārañericcāram ...	43, 49, 241
Aitarēyōpanisad ...	2	Arimardana Pandya ...	55, 57, 247
Aitarēyōpanisadbhāṣyatīppantī	2, 70	Arivattāya Nayānar ...	49
Aiyadigal Kadavarkōn Nayānar	50	Ariyavan ...	268
Akkamāmba ...	6, 87	Arjuna ...	163
Alāñkarendūsekbara ...	11, 98, 99	Ārṣeya Brahmapa ...	1, 64, 68
Amarnādi Nayānar ...	49	Arumolijittevar ...	50
Ambān ...	191	Arumpadavurai ...	43
Ambarcēdan ...	192	Arumporulviḷakkadipikai	194
Ambarkilāvan ...	191	Arumporulviḷakkam ...	195
		Ārunā ...	3
		Ārunāvukkaraiyapirāṇ	249
		Āruṇandacēśvāṇ	193

	PAGE		PAGE
Āśiriyamālai	49, 226	Bhāgavata-tattvadipaprakā-	
Āśṭādhya-yī	29	śāvaraṇaprabhaṅga	20, 147
Āśṭāślokavyākhyānam	131, 132	Bhāgavata-tattvadipikā	20
Āśvatara	163	Bhāgavatavyākhyā	21, 150
Āśvalayana	19, 125	Bhāguri	3
Atharva Veda	2	Bhaktāṅghri-rēṣu	23
Ātharvanākabhaṣya	69	Bhaktivilasa	21
Ativirāṭama Pāṇḍya	52, 56, 224	Bhakticintamani	14, 112, 113
Ātreyā	160	Bhaktihamsa	14, 111, 112
Atulakīrti Pāṇḍya	54, 248	Bhaktihetu	115
Atulavikrama Pāṇḍya	54, 246	Bhaktibhūtunirṇaya	17, 116
Aupamanya	3	Bhaktihetuvivṛti	17, 116, 117
Auvaiyar	43	Bhaktisūtra	18
Āvadhānasarasvatī	26	Bhaktisūtrabhāṣya	18, 122
Avalōkiṭa	30, 170	Bhālinīṭa	7
Avinayar	31, 34, 183	Bhālaṭaśāstaka	7, 91
Avinayaryappu	35	Bharadvāja	160
Āyiram-parikkōrsōvakūn	245	Bharapa	54
Āyōdhanapravīṇa Pāṇḍya	54, 248	Bharata	10
		Bharatam	10
Badarāyaṇa	122	Bharatam (Venba)	44, 163
Bala-bodha	13, 110	Bharatasvami	1, 61, 63
Balegnihōṭī	3, 71	Bharatiyyam	10, 164
Balakṛṣṇa	145	Bhārgavapurṣeṇa	21, 151
Balamānōramā	3, 72	Bhārgava	155
Balarāmāyanam	12	Bhūrīphari	7, 10, 35
Banāsurasuravijayacampu	5, 77, 79, 80, 81	Bhāṣyāratna-prabha	11, 100
Bhadra	42	Bhāṭṭa	164
Bhadragāyakan	53	Bhāṭṭamalla	7
Bhagavadgītā	17, 106, 108, 122	Bhāṭṭanārāyaṇa	19
Bhagavadajjuka	10	Bhāttarāmēśvara	19, 125
Bhagavannāmadarpāṇa	17, 117	Bhāttavāñkāṭeśa	20, 148
Bhagavannānavaihbava	13, 103,	Bhāṭṭejidikṣita	3
	104, 105	Bhāvaprakāśika	10
Bhagavata	3, 16, 17, 18, 20,	Bhēla	25
	21, 122, 137, 138,	Bhēlasamhitā	26
	139, 147, 148, 151	Bhimaratha Pāṇḍya	54
Bhagavata-candra-candrika	21	Bhimaparakrama Pāṇḍya	54
Bhagavata-sahitya-mañjōṣa	20, 147, 149	Bhōgiṇī-dāṇḍakamu	9
Bhagavata-subōdhinī	138, 140,	Bhoja	5
	141, 143	Bhōjabhūyallabha	164
Bhagavata-tattvadipanibān-		Bhōjacaritra	10
dhaṇa	136	Bhōjarāja	84

	PAGE		PAGE
Bhāpaudāmaṇī Pāṇḍya	55, 247	Damaya	95
Bhūtāmuni	22	Dāmodaradāsa	24
Bhūtapurāṇam	28	Dāṇḍi	30, 31, 37
Brahma	163	Dāṇḍiyādigal Nayanār ...	50
Brahmōpaniṣad	69	Dāṇḍiyalañkaram ...	31, 36, 37, 197
Brahmasūtrabhaṣya ...	19, 123, 124	Dāṇḍiyār	31
Brahmōttarakhaṇḍa ...	56	Dāśarūpaka	148
Bṛhadāraṇyaka	65	Dattila	10, 97
Bṛhaspati	30	Dantila	163
Bṛhatsābhadrakam ...	12	Dēśikaguru	80
Bilhana	15	Dēvagiri	8
Bilvamāṅgala	15	Dēvagirīndra ...	93
Bukka	1, 6, 27, 64, 90	Dēva Pāṇḍya ...	53
Buddhamitra	30, 39, 170	Dēvarāja	164
Caitanya	16	Dēvatādhyaya Brahmanā	1, 64, 68
Campaka Pāṇḍya	54	Dharma	42, 220, 246
Gandēśa Nayanār ...	50	Dhananājaya vijayavyāyāga	6, 10, 87, 89
Candrakalāparinaya ...	5, 82	Dhanvantari ...	161
Carakasamhitā ...	25, 159, 160	Dhvanyālōka ...	7
Catakalañkara ...	263, 264	Dīvakara ...	26, 35
Caundīvipaścit ...	4, 75	Dīvakaram ...	36, 38, 161, 192
Ceravamsantaka Pāṇḍya	54, 247	Dṛavyāyana ...	2
Chalukya	32, 33, 35	Ibravida ...	132, 133
Chandōrvici	35	Duruliṅgam ...	28
Cidambara Purāṇam ...	56, 250	Durga ...	163
Cintāmeṇi	34, 185	Duryasas ...	3
Citrabhuṣana Pāṇḍya	53, 216	Dvijarāja kulottama Pāṇḍya	54, 246
Citradhvaja Pāṇḍya	53, 216	Ecama Nayaka ...	8
Citraratha Pāṇḍya	53	Ekāmranātha ...	26, 162
Citrasesa Pāṇḍya	54, 246	Ekāvali ...	10
Citravarma Pāṇḍya	53, 216	Eladi ...	41, 44
Citravikrama Pāṇḍya	54, 246	Eliviruttam ...	31
Citravrata Pāṇḍya	246	Enadi Nayanār ...	49
Chōla	37	Erīpatṭa Nayanār ...	49
Chōlavamsantaka Pāṇḍya	54, 247	Ettuttogai ...	41
Caḍamaṇi	31, 35, 44,	Eyarkon Kalikkama Nayanār	50
	185, 186	Gada	14, 114, 115
Dāca	8, 95	Gadadharamiśra ...	6, 89
Daivantya	3	Gandarvadattayar ...	38
Dakṣadeva	39	Gāngayān ...	194
Dama	8	Gargasamhitā ...	157
		Gargyasavaraṇi ...	3

INDEX.

	PAGE		PAGE	
Gaurgalava	...	3	Ilakkanavíjakkacúrávali	33
Ganruṇḍi	...	3	IlaiyánkudimaraṇNáyanár	49
Gantama	...	8, 125	Ilampúraṇam	...
Giridhara	...	17, 25, 114, 159	Ilampúraṇanar	28, 30
Gitagovinda	...	16	Ilampúraṇanaruṇi	30
Goda	...	22	Ilampúraṇavaidgal	30
Gopalasarasvati	...	11	Ilāngōvadigal	48
GopInátha	...	17, 25	Indra	...
Góvardhanagirimáhatmya	157	...	Iniyavainárpadu	29, 30
Góvindabhaṭṭáraka	...	76	Inenárpadu	...
Góvindadikṣitýam	...	261	Iraiyanár	...
Góvindadikṣiter	...	262	Iraiyanarágapporuṇ	42
Góvindánanda	...	11, 100	Iraiyanarágapporuṇurai	52
Góvindárdaya	...	25, 159	Irámakathai	...
Góvindéndrayati	...	11, 102	Irumbalkaṇji	...
Gṛhasputam	...	267	Isamániyar	...
Guṇakáñka	...	35	Isainūlukkam	...
Guṇakan̄ka Vijayáditya	35	...	Isaittamílceyyuttrauraikkóvai	28, 29
Guṇakan̄kiyam	...	35	Isanadéśikar	43
Guṇamálañjaya	...	38	Isanamuni	...
Gunaságaram	...	34	Iyarpa	...
Gurupadukápañcaka	120	...	Iyarpagai Náyanár	207
Guruparamparáprabháva	4, 9	49
Hálaśyacaritra	...	5, 84	Jagannátha Pándya	55, 247
Hálaśyamáhatmya	...	23, 51, 52	Jaimini	...
Haradhbári	...	53	Jaiminigrhyasútra	3
Harihara	...	6, 90	Jaiminigrhyasutrákárika	2, 70, 71
Harihara II	...	6	Jaiminyacárya	3, 71
Harikárika	...	35	Jatakadípikai	71
Harisábakavindra	...	11	Jatukarṇi	264
Harita	...	25	Jayadéva	...
Harivamsádhýana	...	135	Jayanta	...
Hémacandrácarya	...	15	Jinéndra	...
Hósala	...	1	Jívaka	...
Iḍaikkádár	...	42, 55, 247	Jívakacintamáṇi	...
Iḍaṅgalí	...	50	Jívandharacampu	...
Ilakkapáiyar	...	48	Jívandharanáṭaka	...
Ilakkanakkottu	...	43	Jñánaśambandha Pándya	88
Ilakkanavíjakkam	...	32, 33, 43	Jñánavaródaya Pándaram	55
	47, 173, 174	...	Jñánavásiṣṭha	11
	Jñánavásiṣṭhasaptásati	11, 102
	Jñánendraguru	11, 102

	PAGE		PAGE
Kacciyappasvāmīgał	55, 249	Kāri Nayānār	...
Kadukam	...	Karikālakkaṇṇan	...
Kadūngōn	...	Karuṇākandalam	...
Kađuveṭṭiyacōļun	245	Kariamṛta	...
Kainnilayam	...	Karpūra Pandya	...
Kaiyanār	Karpūramāñjari	...
Kekkaipađinīyar	31, 34, 188	Karuṇya Pandya	...
Kalarcīnga Nayānār	...	Kāśmīra Pañḍita	...
Kalavalāñinārpadu	...	Kāśyapa	...
Kalidāsa	...	Kaṭha	...
Kalikalacōla	...	Kaṭhāriraya	...
Kalikōliprahāsana	...	Kathāsaritsāgara	...
Kalikkumba Nayānar	...	Kaumāram	...
Kaliṅgar	...	Kauśambi	...
Kalittogai	...	Kāveri	...
Kaliya	...	Kāveriyallavaṇ	...
Kaliya Nayānār	...	Kavibhallaṭa	...
Kallādar	...	Kavīkathakakaṇṭhīravaguru	79
Kallāḍam	...	Kavimalla	...
Kallāḍanār	...	Kavimallamallayācārya	74
Kallāṭa	...	Kavipperumāl	...
Kamadattam	...	Kavirāja	...
Kambala	...	Kavyadarśa	...
Kambar	...	Kavyaprakāśa	...
Kamēśanathārya	...	Kayākaran	...
Kanakamalaiyar	...	Kāyīśīpavaludi	...
Kanampulla Nayānar	...	Kediliyappa Pillai	...
Kaṇānāda Nayānār	...	Kēmaśariyar	...
Kañcanakavi	...	Kēśavabhaṭṭa	...
Kañcanamālai	...	Kirtibhūṣaṇa Pandya	...
Kandaļa	...	Kṛtiḍhara	...
Kandapurāneviśām	...	Kirtivarman	...
Kañji	...	Khadga Narayaya	...
Kaṇṇappa Nayānār	...	Kūccengatcōla Nayānār	...
Kanūnumunninaivan	...	Kōbhala	...
Kantāracēdicōla	...	Konraiveyndan	...
Kantinati	...	Korgravankudi	...
Kaṇva	...	Kōsalādhiśvara	...
Kepilar	...	Kōṭipuli Nayānār	...
Kāraikkālammaiyyār	...	Kōvai	...
Kāri	...	Kōyirpuranam	...
Karika	...	Kriyāpradīpa	...
Karikārperunuvaṭṭan	...	Kṛṣṇadēvarāja	...
	245		16, 24, 36

	PAGE		PAGE		
Kṛṣṇamādārya	...	5, 77	Lōlāmbarājīyam	...	26
Kṛṣṇatīrtha	...	106	Lollāṭa	...	164
Kṛṣṇaya	...	103	Löpāmudra	...	28
Kṣārapāṇi	...	26	Mada	...	8, 95
Kṣemendrā	...	7	Madhava	...	3, 20, 93, 128
Kṣetrāpāla	...	164	Mādhavācārya	...	2
Kubja Pāṇḍya	...	55	Mādhavānālā	...	15
Kulabandhana	...	55	Mādhava Nayādu	...	8
Kulabhūṣaṇa Pāṇḍya	...	53, 245	Mādhava Sudhi	...	74
Kulaccirai Nayānar	...	50, 55	Mādhavī	...	70
Kulacciraiyar	...	247	Mādhavīya	...	70
Kulacuḍāmanī Pāṇḍya	...	217	Mādhvī	...	15
Kuladhvaja Pāṇḍya	...	53, 247	Madhurakavi	...	22
Kulaśekharu Muni	...	22	Madhurīśvara Pāṇḍya	...	55
Kulaśekharu Pāṇḍya	...	34, 52, 53	Madhusūdana Sarasvatī	...	20, 129
	55, 57, 245		Madhyavānādhīśa	...	55
Kulōttūṅgacōla	...	30, 43	Māce Gaṇapēśa	...	125
Kulōttūṅga Pāṇḍya	...	53, 245	Māgham	...	10
Kulōṭha Pāṇḍya	...	247	Mahābhārata	...	147
Kumaragurudeśikar	...	49	Mahādūkhyamuni	...	22
Kumārapāla	...	15	Maliśkirti	...	29
Kumārīla Bhatṭa	...	15	Maliāñanni	...	63
Kūra Pāṇḍya	...	23, 217	Mahāpurāṇa	...	39
Kuṇḍalakesi	...	31, 38, 44, 223	Mahārāmāyana	...	11
Kungiliyakkalaya Nayānar	...	49	Mahāsena Pāṇḍya	...	54
Kuṇikuma Pāṇḍya	...	55, 247	Mahāyānāndah	...	10
Kuṇḍupusāmi	...	3	Mahēvarānandah	...	10
Kural	...	49	Mahīśāramuni	...	22
Kuralurai	...	47	Mukīrti	...	29
Kūrma Purāṇam	...	56	Mālatīmādhava	...	10
Kūrrova Nayānar	...	50	Mālavikāguṇīmitriyam	...	10
Kurundōgai	...	34, 41, 185, 186	Malayadlivaja Pāṇḍya	...	53, 245
			Mallabhatṭa	...	7
Laghuśabdenduśkhara	...	3, 73	Mallar	...	47
Lakṣaṇamalika	...	11, 99	Mallayārya	...	3
Lakṣmaṇabhatṭa	...	12, 16, 23	Mallidhiman	...	75
	138, 141, 158		Māṇulam	...	41
Lalabhatṭa	...	145	Maṇakkudaiyar	...	47
Lakṣmīsvayamvaraṇātaka	...	5, 81, 82	Māṇakkūñjāra Nayānar	...	49
Lōcanā	...	7	Māṇḍalapuruṣam	...	35
Lōhalā	...	161	Mangaiyarkkarasiyar Nayānar	...	50
Lōlambaraja	...	26, 161, 162	Māṇikkavūcager	...	42, 55, 57

	PAGE		PAGE
Māṇimēkhalai	38	Naiṣada	...
Mañjuśā	3, 73	Nakkirar	...
Māpurāṇam	28	Nakkīranururai	...
Mārkkāṇḍeyanārkañji	34, 186	Nāladi	...
Mārundayan	195	Nālađinārpadu	...
Matanga	10, 97, 163	Nāluđiyar	...
Mātrgupta	164	Nālāđiyarurai	...
Māyūkurañgikā	10	Nālāđiyarurai	...
Mayēcoorar	31, 34, 188	Nālāđiyarurai	...
Mayecccūrāryappu	35	Nālāđiyarurai	...
Mayilcrumperumāl Piļlai	42	Nālāđiyarurai	...
Māyiśūri	4, 75	Nālāđyanār	...
Mēghasandēśa	10, 39	Nāmbi	...
Merumandara Purāṇam	44	Nāmināndiyadigal	...
Meykkāñḍa Dēvar	56	Nāmīnalvōr	...
Meynilai	41	Nānapragasain	...
Meypporuļ Nayunar	49	Nānapadu	...
Mṛcacakātiķam	10	Nanda	...
Mudattīrumāraṇ	52	Nāndikēśvara	...
Mudrākāśasam	10	Nāñjāraja	...
Mudumēlikkāñji	34, 185	Nāñjāraja yāsōbhūṣaṇa	...
Muļli	47, 237	Nānmaṇi	...
Munaippādiyār	49	Nānmaṇikkādīgai	...
Munaiyājuvar Nayunar	50	185, 225	
Mundakōpaniṣad	65	Nannayabhaṭṭa	...
Muppāl	41	Nannūl	...
Muralidharadāsa	... 13, 14, 17, 18, 20, 23, 103, 104, 105, 109, 113, 118 120, 121, 147	Narada	...
Mūrkha Nayunar	50	Naradacaritai	...
Mūrti Nayunar	42, 49	Naradiya	...
Muruga Nayunar	49	Narasinha	...
Morukam	205	Narasiṅgamunaiyariaya, N.	50
Muttoļlāyiram	44	Naravāhanadatta	...
Muvvādiyār	41	Narāyaṇa	...
Naccinārkiṇiyar	... 28, 29, 30, 36, 37, 38, 40, 41, 43, 47, 48	Narāyaṇabhaṭṭa	...
Nāgama Nayaka...	8	Narāyaṇabhaṭṭiya	...
Nāgaya Nayaka	9	Narāyaṇīvilāṣa	...
Nagēśabhaṭṭa	3, 73	Narivuttam	...
Nāiđadām	224	Narkavi	...
Nainārācārya	4, 9	Narkuvirājan	...
		Nāgrinai	...
		Nāṭakavīlakkam	...
		Nuthamunivijaya	...
		Nattatianar	...

	PAGE		PAGE		
Nēminādam	...	262	Parakramabāhu Pandya.	55, 247	
Nūna Nayanār	...	50	Paramār	...	246
Nilakanthaśramī	...	20, 128	Parañjōtimunivar	...	52, 56, 244
Nimbāditya	...	16	Paranpākālān	...	31
Ninraśirnedumara Nayanār	...	50	Pararājabhayañkara Pandya	54	
Nirōdhavivṛti	...	144	Parasara	...	25, 65
Nirukta	...	35	Parasurubhañṭa	...	131
Nitakaślōkā	...	35	Paratattvañjana	18, 119, 120, 121	
Nitinerivilakkam	...	49, 240	Paratattvavilāsa	...	13, 106
Nitittirat̄tu	...	43	Parimēlañagar	...	47
Nṛharisūri	...	77	Paripādal	...	41, 44
Nṛsimha	...	84	Parudi	...	47
Nṛsimbhabhāratī	...	103	Patalanār	...	34, 188
Nṛsimhacārya	...	11	Patañjali	...	372
Nṛsimhārya	...	99	Pattinappalai	...	34, 185
Nṛsimhākavi	...	5, 6	Pavanandimunivar	...	31
Nṛttatālakapūrtana	...	163	Payōdhimathana	...	10
Nyayañcūḍamani	...	31	Pērasiriyar	...	43
Odalāndai	...	40, 216	Periyalvar	...	22
Orambōgi	...	40, 214	Periyapurānam	...	37, 39, 49, 50,
Oñṭakkuttar	...	43			51, 242
Paccāikkañdēśikan	...	194	Perumbāñaru	...	201
Padakārikāratnāmala	...	2, 66, 67	Perumborūl	...	227
Padikkāśuppulavar	...	32	Perumborūlvilakkam	...	44
Padinenkilkañakku	...	41, 48	Perundēvanār	...	31, 213
Padinōrāvadunigandū	...	196	Perumilaiñkkurumba Nayanār.	50	
Padiruppattu	...	41, 44, 229	Peruvāyan	...	47, 237
Padmapurāṇa	...	140	Pēyālvar	...	22
Padumanār	...	38	Pēyān	...	40, 217
Palamoli	...	41, 44	Phañibhāṣya	...	73
Pālgayanār	...	34, 188	Pihgalā	...	32, 35, 36
Palittiyam	...	35	Piñgalaiñdai	...	32, 35, 59
Pallava	...	32	Piramōttirakāñḍam	...	56, 252
Pāpapattiar	...	245	Pitāmbara	...	20
Pāñdyakulēśa Pandya	...	65	Pōcamāṭa	...	8, 92
Pāñdyavamśapradīpa Pandya	...	53, 245	Ponperri	...	30
Pāñdyavamśaputaka Pandya	...	53, 245	Poruñilakkanām	...	37
Pāñdyavamśā Pandya	...	54, 247	Poruñladhiñkāram	...	40
Pāñdyēśvara Pandya	...	54, 247	Pōygaiyālvar	...	22, 210
Pāñini	...	3, 29, 31, 72	Prabhākara	...	164
Pāñinilyam	...	10	Prabōdhacandrōdaya	...	10


PAGE	PAGE
Prahasanam 11	Rajapurandhara Pāndya 245
Prahādakarṇṭhakanṭhīravasūri. 20, 148	Rajarāja Pāndya ... 53
Prakēśa 16	Rajaśardūla Pāndya ... 54, 246
Frasannarāghava ... 10	Rājasekhara Pāndya ... 53, 245
Praśnōpanisad 2	Rajasimha 53, 245
Praśnōpanisadbhāṣyatiṣṭapāni 2, 69	Rajavīra Pāndya ... 246
Praśnōttararatnamāla ... 26, 162, 163	Rajendra Pāndya ... 53
Pratāpamārtānda Pāndya 54, 246	Rājēśa Pāndya 53
Pratāpasūrya Pāndya ... 54, 246	Rājeśan 245
Praudhā Brahmane ... 1, 64	Rambha 163
Pravarāścna 132	Rāma 1, 6
Prayōgaratna 19, 125	Ramabhbūpati 90
Prayōgavivēkam ... 29	Rāmānanda 11, 16
Prēmabhaktirāsāyana ... 17, 118, 119	Rāmānuja 16, 78, 80
Priyadarśika 12	Rāmānujadasa 5, 77
Pūdattīlāvār 22	Rāmānujārya 82
Pūdiyanutpam 31	Rāmānujasarvakratu 5, 82
Pugaloōla 50	Rāmarāju 133
Pugalēndippulavar ... 43, 44, 204	Rāmāyāna 4, 11, 36, 106
Pugalttunai Nayānar ... 50	Rāmēśabhbāti 11, 102
Pulatturaimurriyakūḍalürkīlār. 40	Rāṇḍyani 3
Puram 185, 226, 227, 228	Rāngamēṅgala 88
Purānāñgrū 34, 41, 44, 45	Rāsāraṇavasudhākara ... 6, 7, 91, 98
Purāndarājītpāndya ... 245	Rāsikajanarasollāsabhbāna ... 6, 85, 87
Puruṣottama Pāndya ... 55, 247	Ratnamāla 67
Puruṣottama 13, 17, 107	Ratnapētikā 9
Pūrvottaramimāmsa ... 64	Ratnāvali 10
Purnuhutajit Pāndya ... 53	Rauravāgama 56
Pūśalār Nāyānar ... 50	Rāvaka 164
Puṣtipravāhamaryāda ... 13, 110	Rēcalla 7, 92
Raghunātha 17, 117	Rēcamahīpati 92, 93
Raghunāthācārye ... 20	Rēvaṇacittan 194
Raghunāthārya 130	Rgvēda 1, 64
Raghunāthasētupati ... 32	Ripumardana Pāndya ... 54, 246
Raghupati 25, 159	Rudrasēna 164
Raghuvamśa 4, 10	Rudraṭa 11
Rahuttarāya 8	Rūpāvalāṅkāra 35
Rajabhayaṅkara Pāndya 246	Śahdēnduṅekbara 73
Rajacūḍamani Pāndya ... 54, 246, 247	Śadaiya Nayānar 50
Rajagambhīra Pāndya ... 53, 243	Sadasīva 163
Rajakuñjara Pāndya ... 54, 246	Sadasīva Dēśikar 32
Rajamārtānda Pāndya ... 54, 246	Sadasīvandāvalar 174

	PAGE		PAGE
Sadharanācarya ...	70	Śāthyāyana ...	65
Sadvaidyajivanam ...	26, 161	Sati ...	73
Śadvimśa Brāhmaṇa ...	1, 64	Śatruñjaya Pāndya ...	54, 246
Śaiva Purāṇa ...	251	Śatruśasana Pāndya ...	55, 247
Śakalya ...	74	Śatti Nayanar ...	50
Śakalyamalla ...	3, 4, 9	Śātyamugri ...	3
Śakiya Nayanar ...	50	Śaunaka ...	125
Śakti ...	163	Śaundaryalaharivyākhyānam	132
Śakuntalam ...	11	Śayanācarya ...	1, 2, 27, 64, 162
Sakyāyanandar ...	42	Śayantakūmara ...	29
Samarakōlahala Pāndya	246	Śekkilar ...	36, 39, 49, 50
Samatantra ...	2, 68	Sembian ...	37
Samatantrasūtrabhāṣya	2, 68	Senavaraiyar ...	29, 30
Sāma Vēda ...	1, 2, 64	Śēḍan ...	36, 191
Samavēdabhbhāṣyam ...	1, 61	Śēḍan-Tivakaram ...	35, 190
Samavēdagānaleksaṇam	2, 68	Śēramāṇperumāl Nayanar.	50
Samavēdamantrabhāṣyam	1, 64	Śeruttuṇai ...	50
Samavidhāna Brāhmaṇa	1, 64	Śevākalpataru ...	13, 14, 108, 109
Sambandha ...	23	Śeyyūliyaludaiyār ...	188
Samhitopaniṣad Brāhmaṇa	1, 64	Siddhāntakāumudi ...	3, 72
Sampadācarya ...	6	Siddhāntakāumudiyākhyā	72, 73
Sampradayakuladīpika ...	14, 113, 115	Śikhāndi ...	29
Śaṅbagā Maran ...	54, 246	Silappadikaram	29, 30, 34, 36, 37, 38,
Śaṇḍilya ...	11, 18, 97, 122		40, 43, 48, 188
Sangitaganḍhara ...	5, 84	Simhamahipāla ...	93
Śāṅkara ...	11, 164	Sindhuपāndya ...	24
Śāṅkarācarya ...	2, 65, 23, 67	Śingabhpūlā ...	7, 98
Sannyāsunirṇaya ...	13, 109	Śingalarya (Veṅgalā) ...	76
Śāntavilāsa ...	11	Śingamahipati ...	96
Śāntipurāṇam ...	44	Śingama Nāyaṇu ...	4, 8, 9, 10
Sarasamuccayasaptaśati	103	Sirupāṇceamūlam ...	44
Śardula ...	163	Siruppuli ...	50
Śarīrakasūtra ...	11, 19	Siruttuṇḍa Nayanar ...	50
Śarīrakasūtrabhāṣya ...	101	Śiva ...	163
Śarīrakasūtrabhāṣyavyākhyā	100	Śivabhaktivilāsa ...	5, 84
Śāṅgadēva ...	163, 164	Śivabhāṭṭa ...	3, 73
Śāṅgadharapaddhati ...	7	Śivabhūpati ...	8, 94
Sardmuni ...	22	Śivañanabōdām ...	56
Sarvajā ...	7	Śivañāna Dēśikar ...	33
Satajit ...	76	Śivañānamunivar ...	32
Sataslōki ...	26	Śivaprakasa Dēśikan ...	195
Śathakōpa ...	27, 260	Śivarāja ...	20, 128
Śathāri ...	22, 78	Śivarāma ...	11

	PAGE		PAGE
Sivarāmasudhiṁaṇi	5	Sūtrōpanyāśa	11, 101
Śiyagan̄gan	31	Suvarnasāntra	18, 107
Skandapurāṇa	21, 51, 55, 56	Svacchandapaddhati	20, 128, 129
Sōma	164	Svarūpa	16
Sōmacūḍamāṇi	55, 247	Svātīrgaṇa	164
Sōmakulaparaśurāma	8	Śvetavānapperumāl	56
Sōmāsimāra Nāyanār	50	Tagudūryāttirai	44
Spandasūtratrīkā	41	Taittaryaka	65
Śrībhagavata	9	Talavakāra	3
Śrīkr̄ṣṇatīrtha	13	Tāmattar	47
Śrīnātha	9	Tāndavamālai	261
Śrīnivāsa	76, 82, 86	Tāndavamālajurai	262
Śrīnivasacārya	5, 6	Tāṇḍi	64
Śrīnivasacatuṣkavindra	5, 82	Tāṇḍjavānankovai	34
Śrīnivasādhl̄vari	6, 86	Tarāmar	47
Śrīnivasārya	79, 81, 86	Tatātaka	53, 245
Śrīnivāsavilasa	147	Tatācārya	77
Śripaṇu	23	Tatāguru	76
Śripurāṇa	39	Tatīvadipu	20, 136
Śrīsailanātha	26, 163	Tattvadipanibandhana	20, 136, 137
Śrīṅgakṣitipa	94	Tattvadipaprakāśa	145
Śrīṅgamuṇṭipala	92	Tattvadipaprakāśavarāṇabhaṅga	146
Śrīṅgaprabhu	92	Tattvāsūtra	122
Śrīngāramāṇḍūri	11	Tāyumanavar	56
Śrūtyantadeśika	86	Tayumanasvāmīgūḍīpāḍal	56, 253
Subhaṣitāṇī	9	Tennāvan Brahmarayan	57
Subhaṣitutīrtha	7, 10	Tilōttama	29
Subhaṣitavali	7	Tirikadugam	44, 48, 238, 239
Sabodhīni	141	Tirucoilrambalukkōvai	42, 43
Subrahmaṇyadūkṣitar	43	Tirucoilrambalakkōvaiyar	57
Subrahmaṇya Vēdiyar	29	Tirukkōttiyūrnambi	268, 269
Sudarśana	76, 77	Tirukkural	34, 42, 185, 186, 201, 204, 206, 207, 210
Sudhāvidyōtīni	132, 134	Tirukkuripputtūnḍa Nāyanār	49
Suguna Pāṇḍya	53, 240	Tirumalsiyar	47
Sundara Mūrtisvāmīgal	50	Tirumalaguru	78
Sundara Pāṇḍya	53, 55, 245	Tirumaleryatatacārya	77
Sundara Sāmantē	53	Tirumalijēsiyalavar	22
Sundareśapādaśekhara Pāṇḍya	53, 245	Tirumalīgaiyālvār	23
Surabhi Pāṇḍya	55	Tirumūla Nāyanār	50
Surādasa	159	Tiroññānasambandusvāmīgal	50
Suramaṇjariyār	38		55, 247, 249, 263
Surata Pāṇḍya	247		
Surēśvarabhaṭṭacārya	15		

	PAGE		PAGE
Tirunālaiippōvar Nayanar	... 49	Uruttirupasupati Nayanar	30, 49
Tirunnantálvaméa	... 20	Uttararamacaritra	11
Tirupávakkaraéusvámigal	... 50	Vaccattollayiram	31
Tirumilakanda Nayanar	... 49	Vádaváradigal	... 55, 247
Tirumilakandayálippára Nayanar	50	Vágisvara	... 6, 89
Tirumilanakka Nayanar	... 50	Vaidyanátha Déśikar	32, 33, 43, 174
Tirunírruccolan	... 250	Vaidyanadan	... 173
Tiruppañalanár	... 23	Vairavánihán	... 38
Tiruttakkadóvar	... 39, 50	Vaisyaprána	... 38
Tiruttoñdapuránam	... 243	Vajiyapígan	... 29
Tiruváacakam	... 57, 256	Vaiyásikasútrópanýasa	102
Tiruval luvappayan	... 31	Vajasanéya	... 66, 67
Tiruval luver	... 42	Vákyá Pandya	... 35
Tiruval luvarkural	... 229	Válavánáráyáhan	... 31
Tiruyáymoli	... 40, 57, 258	Valeýapati	... 38, 44
Tiruvéñkañanádan	... 174	Valmikanátha Déśikar	32
Tiruvilayádarpuránam	51, 57, 244	Vallabhadéva	... 7, 8
Tolgáppiyar	... 28, 41, 188	Vallabhácaérya	... 12, 13, 14, 16, 17 18, 19, 20, 23, 24, 25, 96, 103, 110, 112, 113, 114, 115, 117, 118, 119, 123, 124, 136, 137, 138, 140, 141, 144, 145, 146, 158
Tolgáppiyam	... 28, 29, 30, 32 33, 34, 36, 37, 40, 45, 165	Vallabhácaéryacaritra	... 23, 158
Tolgáppiyamóni	... 188	Vamśa Bráhmaṇa	... 1, 64
Toñdarádiippodi	... 23	Vamśacúndámañi Pandya	54, 240
Trnadhúmágni	... 28	Vamśadhávja Pandya	54, 240
Tamburu	... 163	Vamánsékhara Pandya	41, 54, 246
Tyágaráya Déśikar	... 82, 33	Vamśátirómañi Pandya	54, 247
Udáraraghava	... 3, 9, 73, 74, 75	Vamśavibhúshana Pandya	55, 247
Udáraraghavavýákhya	... 74	Váruná	... 5, 82
Udayana	... 39	Varadácaérya	... 5, 79
Udayanakumárákavyam	... 39	Varadaguru	... 81
Udayanangaiyár	... 57	Varaguña Pandya	... 43, 53, 245
Udayanañkadai	... 31, 40	Vararuci	... 3, 9, 72
Udbhúta	... 164	Vársaganya	... 3
Ugrakumára Pandya	... 245	Varatuñgáraman	... 58
Ugra Pandya	... 42, 53	Váśavadatta	... 39
Ugrupperuvaludi	... 52, 53	Vásiñtharámáyápa	... 11, 102
Ugraséna Pandya	... 54, 246	Váśudéva	... 3, 72, 93
Ullamudaiyan	... 266	Vasupañcasaka	... 114
Umapatisivácaéryar	... 25, 56	Vayilar Nayanar	... 50
Upadééakandam	... 55, 247	Váyu	... 163
Upanisad Bráhmaṇa	... 1, 64		
Uraiyasiriyar	... 30		

	PAGE		PAGE
Vēdagiri	95	Virananta	11
Vēdagirīvara	8, 94	Viranminda Nayānṭr	49
Vedantadeśika	4, 6, 9, 87	Vira Pāṇḍya	53, 245
Vedāntārya	81	Virarāghava	21
Vedāntasutra	11	Virarāghaviya	150
Vedārtha Prakāṣha	2, 64, 70	Virarājendra	31
Vedavati	133	Viraśōla	30, 31, 39, 170
Vedavyāsa	164	Viraśoliyam	30, 31, 36, 39, 170
Venbamalai	34, 44, 185, 226	Viṛupakṣa	6, 90
Vendēroceļyan	55	Viśakha	163
Veṅgalārya	70	Viśnucitta	22
Vēnsamhāra	11	Viśnuśvāmi	15, 16, 113, 136, 137
Vēnkāṭa	6, 80	Viśvāvusa	163
Vēnkatacārya	5	Viśvēvara	3, 72
Vēnkatacārya (Ammāngi)	20, 76, 130	Viṭṭhala	... 13, 14, 28, 23
Vēnkatēśarya	130		25, 103, 111, 112, 113, 114, 115, 117
Vēnkatādrivibhu	26, 27, 163		118, 119, 143, 144
Vēnkatanāmaka	87	Viṭṭhalacārya	... 17, 20, 25
Vēnkatanātha Dikṣita	3, 71	Viṭṭhaladāsa	... 141, 147, 150
Vēnkata Nayaka	86	Viṭṭhalanātha	... 105, 159
Venkataramanayārya	103	Viṭṭhaladikṣita	... 137
Vēnkatesa	76, 79	Viṭṭhalēvara	17, 145
Vēnnama Nayaka	8	Vreadristotra	20, 130
Votāla Nayādu	9	Vṛttikara	... 125
Vidvanmandanavyākhyā	107	Vyasa	... 19
Vidvanmandanayukti	107	Vyāsatīrtha	... 16, 24
Vidyādhara	10		
Vidyāśaṅkara	11, 101	White Yajurvēda	... 2
Vijayaraghunāthaśēṭupati	57	Yācama	... 92
Vikramaditya	14, 115	Yācama Nayādu	... 7, 9
Vikramakañcuka Pāṇḍya	54, 246	Yādavagirīmāhātmya	155, 156
Vikramasōjan	31, 54, 246	Yadupati	... 20, 25, 159
Vikrama Pāṇḍya	53, 245	Yajñada	... 1
Vikrama Vālu Pāṇḍya...	55, 247	Yajurvēda	... 1, 64
Vikramovṛṣiyam	11	Yamunayōgi	... 76
Vimalaiyar	38	Yanaikkatēcy-mandaran-cēgalīyam-	
Viraparākrama Pāṇḍya	246	porai	... 40
Vimattermannan	246	Yapparuṅgalakkārigai	34, 182
Vinōdarasamañjari	43	Yapparuṅgalam	34, 35, 44, 188
Virabahu Pāṇḍya	55, 247	Yaśṭika	... 163
Virabhadravijṛmbhaṇam	11	Yogavasiṣṭha	11
Viracaritram	11	Yuddhakolahala Pāṇḍya	54
Viraimanḍalavan	124		



सत्यमेव जयते